



# வஞ்சிமாநகர்.

சூதாஸம் ஸ்தாபனை விழுவான்

II. இந்த உயிரெங்கள்

ஏ. பி. க.



மதுரை

தமிழ்ச்சங்கமுத்து ராஜையர்

புதியக்கல்லூர்.

1917.

கணக்கு



ஞி:

## புன் நுறை



அமிழ்க்குமினிய தாரிழ்விமாதியுணர்ந்த பூத்திமான் ரஞ்சக்குள், சில நால்மாகச் சங்ககாலத்துச்சேர்நலைக்கராகியவுஞ்சிமாக்கெங்குநாட்டிச்சுருந்தானே; அன்றி, மேலகடற்கரைக்குனுள்ள சொனிக்கோளூர் நூலை; என்று இயற்குண்டாகி அதனடியாகச் சிலபல ஆகோசமாதான நாளன் வாதங்கள் புஸ்தகவாவிலாகவும், பத்திரிகைவாரிலாகவும் பிச்சுக்கலைக்கண்ணிசெந்துமிழ்ர்செலவைவெந்தநும், மதுரைத்துமிழ்ச்சங்கக்குத்தலைவாநும், எம் அன்னதாதாவுமாகிய மகா-ஏ-ஏ-ஸ்ரீ மாட்சிமைதங்கிய பூர்மான் இராஜராஜேஷ்வர ஜோதிப்பிலூராஜரவர்கள் யாம் இவ்விஷபமாகநிச்சயித்தலைத் தூழ்கியுதவற்படி பல்கா ஊங்காண்ட அதனுடைன் இந்து வெம்மாலை பூதப்பெற்று அவர்கள்பெருநல்லுதவியானே ஆசசிட்டுகிறைவியதாதலின் அம்மஹராஜரவர்சட்டியாம் என்றும் என்னிவாராட்டுக் கடப்பாடுகடையேம் செந்தமிழ்ச்செல்வர சேதுவேந்து, அவர்களாதரிக்குந்தாதமிழும் எஞ்ஜான்றுமினிதோங்கிலைவ இறைவன்றிருவருளைச் சிந்திகின்றோம்.)

## ஒ ரிமைபுறை.

என்னோற் புலவ ரிறுமாற் தி : ண்வாழக்  
தண்டோச் சுரக்குந் தமிழ்வாள்ள -லன்போவாத்  
தேனுரிமை செய்முல்லைச் சீராசராசமுசிற்  
கியானுரிமை செய்வாஞ்சி யீது.

ரா. இராகவையங்கார்,

வெதுஸமஸ்தான வீத்வான்.

ஸ்ரீ:

## தற்சிறப்புப்பாயிரம்.

---

நாமகள் வாழ்த்து.

வெண்டா மரமேல் விளக்கை யெனதுள்ளத்  
 தண்டா மரமேற் றார்யேத்திக்—கொண்டேங்யான்  
 காணுத பல்பொருளுங் கையகத்து நெல்வீடானங்  
 கோணுது காண்பான் குறித்து.

நா அுதல்பொருள்.

குடகொங்கிற் கொல்லிக் குடவரைப்பாற் சேர்  
 தடமதில் சூழ் வஞ்சித் தலந்தான்—கடலிவரும்  
 பொன்னிசேர்தண்பொருளத்துறைக்கணுண்மயி நு  
 தன்னிலே தேறத் தகும்.

---



ஸ்ரீ:

## வஞ்சிமாநகர்.

வடவேங்கடங் தென்குமரி யாபிடைத்தமிழ்க்குறல்லுகம் சேரர் பாண்டியர் சோழர் என்னும் மூவர்க்கேயுரியதென்பது தொல்காப்பிய அர் “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி, னுற்பெய ரெல்லீ யகத் தவர் வழங்கும், யாப்பின் வறிய தென்மனுர் புலவர்”(பொ-செய்-ஏக) எனச் சூத்திரத்துரைத்தவாற்றானும் ஆண்டு உரையாசிரியர், பேராசிரி யர் உரைத்தவாற்றானும் அறியப்படிம். எண்டு “நாற்பெய ரெல்லீயகம்” என்பது வடவேங்கடங், தென்குமரி, குணகடல், குடகடல் என்னப் பட்ட நான்கெல்லீயகம் எனக்கொள்வர் பேராசிரியர்: நச்சினார்க்கினி யர் வேறுக்குறவர். அதைப்பற்றிப் பிற்குறவேன். இம் மூவேந்தரும் படைப்புக்காலங்கொட்டே மேம்பட்டு வருதலுடையாரென்பது\* தமிழ் நால்களிற்கண்டது. “கடலகவரைப்பினிப் பொழின்முழுதாண்டனின் முன்றினைமுதல்வர்”(பதிற்றப்பத்து) எனச் சேரரையும் “உலகமாண்ட யுயர்ஸ்தோர்” (மதுரைக்காஞ்சி) எனப்பாண்டியரையும் “சென்னிகுளிர் வெண்குடைபோன்றிவ்வங்கணுலகனித்தலான்” (சிலப்பதிகாரம்) எனச் சோழரையும் கூறுதலான் இம் மூவேந்தருடைய ஆட்சித்திறனும், பெருங்தலீஸமையும், நன்கறியலாகும். இம்மூவரும், வேங்கடம் குமரி இடைப்பட்ட இத்தமிழுலகத்தை மேனுடு, தென்னுடு, கீழ்நாடு என மூன்று பிரிவாகவைத்து ஆண்டாரென்பது

‘குடபுலங்காவலர்மருமான்’ எனச் சேரளையும்

‘தென்புலங்காவலர்மருமான்’ எனப் பாண்டியனையும்

‘குணபுலங்காவலர்மருமான்’ எனச் சோழனையும்

சிறபானுற்றுப்படையிற் கூறுதலானுணரப்படும். நச்சினார்க்கினிய ரும் குடபுலம்-மேற்றிசைக்கணுள்ள சிலம் எனவும், தென்புலம்-தெற் சின்கண்ணதாகிய சிலம் எனவும், குணபுலம்-சிழக்கின்கள்னதாகிய

\*! திருக்குறள்-பரிமேலழகருரை.

இலம் எனவும் உரைக்தார். தமிழ்முடியுடையரசர் மூவரேயாதலா னும், வெசாட்கதாபிராண்பட்ட கமிழ்நாடுமுழுதும் மேற்குறித்த திலை முறைபாற பிடிபுண்டபடியாலும், வேஷடத்துச்சப்பாறபட டக கமிழ்முழுங்காநிலமாதலா னும் வட புலமான ஒன்று அண்டுவேண் ப்பாட்கிளிநிறன நன்றுணர்வார். இவ்வாறு நமையான பகுப்புமுறையை யுற்றார்களே இப்பாதசன்டத்தின்தென்பாகம விரியாதுசருங்கிய இயற்று யமைப்பை ஆராய்க்க மூலவெந்தாச்சுந்தகுகியான சடற கலையும் விரிந்த அரங்கம் உளவாதலா ருகி இவ்வாறு பிரிக்கப்பட்ட தென்ற புலஞ்சும், பாண்டியா கீர்தாணவளைநத பெருங்கடற்றரையை யும், அதனைத் தொடரி வட்டாணவிரிந்த அரங்கடையும் உடையரா வர். சோர் சோழி நவ நம் பாண்டியர்தென்னுடுச்சு வடபால வேங்கடம் எல்லைபாவுள்ள நிலதலை குட்புலம், குணபுலம் என இருபாற்படுத்தச் சூட்டாறும், அதனைத்தொடரிவிரிந்த அகநா டும், குணகடத்தகண யும், அதனைத்தொடரிவிரிந்த அசநாடும் முறையே உடையராவர். இசேரர் பாண்டியர் சோழ மூவரும் நிலனுரிமை கொண்டாளுந்திலைசபற்றி முறையே குடச்சோ, தென்னவர், குண புலங்காவலர் எனப்பெயர்ச்சிற்பார்.

இனி இமழவர்க்குமிரிய இததமிழ்க்குறங்கல வூலங்கு செந்தமிழ் நாடு எனவுங், சொடுநதமிழ்நாடு எனவும் இரண்டுவிவாகப்பிரித்து வழங்கப்படுமெனவுணர்க. செந்தமிழ்நிலம் ஒன்றும், கொடுநதமிழ் நிலம் பன்னிரண்டுஞ் சேர இததமிழுலகம் பதின்மூன்றா பகுதியுடைத் தாகும். செந்தமிழ்நிலம் என்பது வையையாற்றின்வடக்கும், மருத யாற்றின் றற்கும், சருஷுரின் கிழச்சும், மருஷுரின் மேற்கும் என்று இளமழுரணவடிரள், சேஞ்வரையர், சுசிஞர்க்கினியர் மூவரும் தொல் காப்பியவுரைக்கண உரைத்தார். வையைக்கு வடக்கக்குள்ள பாண்டிநாட்டுப்பகுதியும் இதன்கண்ணடங்குதலகாண்க. வையைக்கு வடபால் நாடுகளிலுள்ள திருப்புத தூர், திருவாடாளை, திருக்கோட்டியூர், திரு மெய்முதலிய தலங்கள் பாண்டிநாடுள்ளவெனப்படுதலாலும் வையைக்குவடச்சாலை நெடுந்தூரம் பாண்டிநாடுண்மை இனிதுணரப் படும். (இந்காலத்தார் பாண்டிநாடே செந்தமிழ்நிலமென்பார்). இச் செந்தமிழ்நிலதலைத்தச்சும்ந்த கொடுநதமிழ்நிலம் பன்னிரண்டாவன; பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டாடு, குட்நாடு

பன்றிநாடு, கற்காநாடு, தெநாடு, புதிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என இவையென்று இளைம்பூரணவடினான், சேனுவரையர் உரைத்தார். நச்சினுரக்கினியர் இங்கனமேக்ரி மலைநாடு என்ற விடத்து மலையமானுடு என்றுரைத்தார். “சேரலன் மலையமான் கோச்சேரன் பெயரே” என்பது திவாகராமாதலான் மலையமான்னப்பது சேரன்பெயராதல் தெள்ளிது. மேற்கூறிய பன்னிருந்திலமும் செந்தமிழ் நிலத்தின் தென்கீழ்ப்பால்முதலாக வடக்கிழ்பாலிறுகியாக எண்ணிக் கொள்க என்று சேனுவரையரும், நச்சினுரக்கினியரும் உரைத்தார். இதனுற் குடநாடும், மலைநாடும் வேறுவேறின்று தெளிந்துகொள்ளலாம். நச்சினுரக்கினியர் இங்கொன்துமிழிலீம் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன சிங்கன் மும், பழந்தீவங், கொல்லமுங், கூபமுங், கொங்கன் முங், தாலாவங், குடர்முங், சுருந்தாமங், கூடமும், வடுகுங், தெலுங்குங், கலிங்க, முமாலமனவரைத்தார். இதனுள்ளவு கொடுக் தமிழ்நாட்டுக்கும் அட்பாலுள்ள பிறநாடுகளான் று தெளியலாம். இந்நாடு பன்னிரண்டும் தமிழ்மொழிவழங்காது வேறுவேறு மொழிவழங்கு நிலங்களென்பது கொன்துமிழ்நாட்டுக்குமும்பா வீவற்றைவத் துரைத்தமையானும், தமிழ்மொழியல்லாத சிங்களம் வடிகுழுதலிய மொழிப்பெயரே நிலங்கிப்பரயாகப் பெரும்பான்றும் கூறியதனுனும் உணரலாம். இந்திலத்துமொழிகள் தமிழிற்புக்குவழங்கியவிடத்து உரையாசிரியர்களாம் சிகைச்செசால் என்று கூறுதலுங்காண்க. சங்க நூல்களிற் பல்லிடத்தும் வடிகர்சிலைத்துத் “தமிழ்பெயர்தேயம்” என வும் “மொழிபெயர்தேயம்” எனவும் உரைத்தலானும் இதனுண்மை யுணரப்படும். இவற்றைக் கொல்லங், கூரங், கொங்கணங், துளு, குடகு முதலியன தமிழ்மொழிசிலங்களாக ஆசிரியெலண்ணப்பட்டமை நினைக்கத் தகும்.

இனிச் சிறபானுற் பூப்படையில் மேற்றிவசக்கனுள்ளாலிலம் என்பதுபற்றிக் “குடபுலம்” எனப்பட்ட சேராடு மேற்கூறிய கொடுக் தமிழ்நாடுகளுட் குடநாட்டையுடையதென்பது சேரனைக்குட்டுவன் என்பதனுனும், குடநாட்டையுடையதென்பது குடவர்கோமான் என்பதனுனும், புதிநாட்டையுடையதென்பது புதியர்கோமான் என்பதனு அும், மலைநாட்டையுடையதென்பது மலையன், மலையமான் என்பதனு அும் நன்கறியப்படும். மற்றைநாடுகளைப்பற்றி ஈண்டு ஆராய்ச்சியின் று;

வேண்டுமிவேண்டுமிக் கூறிக்கொள்வல். இதனால் குட்டமுதலாக மலை பிறுதியாக ஈண்டுசொல்லப்பட்ட நாடெல்லாம் சேராட்டகத்தன வென்றுதெளியப்பட்டவாற்றுள் இவையீன்ததுங் ‘குட்டுலம்’ என்ற நல்லிசைப்புலவர் குறிபிட்ட மேற்றிசைக்கக்கணுள்ள நிலமாகுமென்று எளிதிலுணரப்படும். இதனால் குட்டுலம் என்பதன்கண் குடாடும், மலைநாடுமென இரண்டுண்டென்றும், ஒன்றென்றுகூறலாகாதென்றும், சேரரைக் குட்திசைபற்றிக்கூறுமிடத்தெல்லாம் குடாடோன்றையே குறியாது அவர்க்குக் குட்திசைக்கக்கணுள்ள குட்டமுதலாக மலைநாடி ரகியாகச் சொல்லப்பட்டநாடுகள் எல்லாவற்றையும் குறிக்குமென்றும் ஐயமறத்துணிந்துகொள்க. இப்பகுப்புமுறையெல்லாம் ஆராயாது குட்டுலம் என்பது குடாடோன்றேயென்றும், அதுவே மலைநாடென்றும், அம்மலைநாடு கடற்கரையோரமாகவுள்ளதேயென்றும், தாமே சினைத்துக்கொண்டு இடர்ப்படிவாருமூர். அவர் மலைநாட்டுக்கும், குடாட்டுக்கும் இடையிற் பலநாடுண்மையினையும், இவையெல்லாஞ் செந்தமிழ்நாட்டைச் சுற்றியுள்ளவென்று தொல்லாசிரியர்காட்டியத் தொழியும் மறந்தனராவர். இப்பலநாடுந்தொக்குள்ள சேர்குட்டுலத்தை மலைமண்டலமென்றாலுமெல்லாம் சோழநாட்டைப் புனர்மிகுதி பற்றிப் புனரைப்பெற்றுபோல மலைமிகுதிபற்றி யென் நெனிதிலுணரப்படும். இதனால் குட்டுலமென்றும், மலைமண்டலமென்றும் பெயருடைய சேராட்டுக் கொடுந்தமிழ்நாடாகவென்னைப்பட்ட குடாடும், மலைநாடும் வேறுவேறு உள்ளவென்பது நன்குணரற்பாற்று. ஒருசேரனைக் “குட்திசைவாழுங்கோ”என நால்குறின்து குட்டுலங்காவலர்மருமான் என்புழிப்போல மேற்றிசைக்கக்கணுள்ள நிலத்தில்வாழும் வேந்தன் எனப் பொருள்படுத்தலன்றி அது கடலோரமாகவுள்ளதென்றுகொள்ளப்பட்ட கொடுந்தமிழ்நாடாகிய குடாட்டுலேமட்டும் வாழுங்கோ என்ற பொருள்படுத்தல் நெறியன்றென்க. கொடுந்தமிழ்நாடாகிய குடாடு மேல்கடலோரமாகவுள்ளதென்பது “தண்கடல்வேலிசின்குடாடற்றே” என வருதலான் அறியலாம். சேரனாலும் குட்டுலமுதலையுக்குறித்து அவனைக் குடக்கோ என்பதன்றி அவனுட்டி நேர்ப்பகுதியைப் போகாட்டுக்குறித்து அப்பெயராந்துகில்லையென்க. அடியார்க்குஞ்சலராகும் “குடக்கோச்சேரவிளங்கோவடிகள்” என்புழிக் குடக்கோ என்பதற்குக் குட்திசைக்கோ எனவேயுறைத்தார்.

இத்தனையும் பிரித்துரைத்தாடுகளுள், தொண்டைநாடு, கொங்கு எனுப்பட்ட நாட்டின்பெயர்கள் காணப்படாமை நினைக்கத்தகும். இவற்றள் தொண்டைநாடு நாகபட்டினத்துச் சோழினருவன் நாக கண்ணியையனந்துபெற்றபுதல்வழும், தொண்டைக்கொடியை அடையாளமாகச்சுற்றப்பட்டகாரணத்தாற் ரெண்டைமான் எனப் பெயர் சிறந்தவனுமாகிய ஒருவற்குத் தன்னுட்டைப்பிரித்துக்கொடுக்கப் பின் அத்தொண்டைமான்பெயரானவின்கியதொன்றுதலின் இப்பழைய நாடுகளின் வேறுபெண்ணப்படாதாயிற்ற. கொங்கு இப்பழையநாடுகளின் வேறுபெண்ணப்படாமையின் உட்பகுதியாகியதோர் நாடென்று துணியப்படும். இது தொண்டைநாடுபோலப் பெரியநாடாகக் கருதப் படுமாலெனின் பழையகாலத்து ஒன்றாலுட்பகுதியாய்ச் சிறுகியது பிற் காலத்துத் தன்பெயரேகொண்டு பெருகியதென்றுகொள்ளப்படுமென்க. இது முற்காலத்துக்கொங்கன் என்னும் பெயரையுடைய சேரஞ்சுலாளப் பட்டதன்மையான் கொங்கநாடென்றும், அதுவே கொங்கன்றும் வழங்கப்பட்டதென்று தெரிகின்றது. இதனைச் செந்தமிழ்க்கடனிலை கண்ட கச்சியப்பழுவிவர் பேரூர்ப்புராணத்து

“கோதைபாவில்விற்கொடிகுலாவியபுயத்தன்  
கோதையர்விழிக்களைக்குளிக்குமருமத்தன்  
கோதைகமழுங்கவிகைக்கொங்கனெனவிள்ளங்க  
கோதைநனியாண்டதொ நுகொங்குவளநாடு”

எனப் பாடுதலானநிக. கொங்கனெனவிள்ளங்கோதை—கொங்கன் என்று வழங்கப்படும் சேரன் என்றது காண்க. இங்னனமன்றி வேங் கடங்குமிரி என்னுமிவற்றுக்கிடையே உள்ள நிலமெல்லாம் செந்தமிழ் ஒன்றும், கொடுந்தமிழ் பன்னிரண்டுமாகப் பிரிக்கப்பட்டிருக்கவும் அவற்றின்வேறு யொருதமிழ்நாடு தனியே ஆங்குண்டென்று நினைப்பதற்கே இடனின்றுதல்காண்க. இக்கொங்குநாடு ஆசிதொட்டே பெருகியதிலை யுடையதாயின் ஈண்டு எண்ணப்பட்ட பழையநாடுகளுடன் எண்பெறு தொழியரதென்பது தெள்ளிது: இதனாலிது நாளைடவிற் ரண்பெயர் கொண்டு பெருகியதென்று துணியப்பட்டதென்க.

ஈச்சினார்க்கினியர் தொல்காப்பியச்செய்யுளியலில் ‘நாற்பெய ரெல்லையகத்து’ என்பழுமிமலைமான்டலம், பாண்டியமான்டலம், சோழ

ஷ்டலம், தொண்டைமண்டலம் எனவுரைத்தார். இந்நான்குடன் கொங்குமண்டலத்தையுஞ்சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்றுகொண்டாரும் உண்டு:

“நறவேந்துநங்கைலங்கவர்ந்துநல்கா  
மறவேந்தன்வஞ்சியானல்லன—நுறையின்  
விலங்காலமெனின் நவியன்று மிழ்நாடைந்தின்  
குலங்காவல்கொண்டொழுகுங்கோ.”

என்னும் வெண்பாயில் “வியன்று மிழ்நாடைத்து” என்றதாலும் இக் கருத்தேபற்றிவந்தது. இவை தனியே சிறந்துபெருகியகாலத்து எண்ணப்படுதலான் முன் எண்பெறுமைக்குக்காரணம் இவை தமிழ் நாட்டினின்று பிரிந்து தனியாகாமையேயென்று துணியலாம்.

இனி ஈண்டுக்குறித்த கொங்குநாடு மூலேநதர்க்குரிய குடுபுலம், தென்புலம், குண்புலம் என்பவற்றுள் எதன்பாற்பட்டதென்று ஆராயுபிடத்து இக் கொங்குநாட்டைப் பலவிடத்தும் ‘குடகோங்கு’ எனவே வழங்குதலான் இது குடுபுலத்தாமென்ற புலனுகும். இதனாலிது குடதிசையாட்சியையிடய சேரருடையதென்று துணியலாம். கலி கன்றியாழ்வாரும் சோழன்செங்கனைன் அவன் வென்றுகொண்டநாடுகளானே “தென்னுடன்குடகொங்கன்சோழன்” எனவழங்கியவிடத்துக் குடகோங்கு எனப்பணித்தல்காண்க. சேக்கிழாரும் வெள்ளாளைச் சருக்கத்திற் \*“குடக்கோங்கிலைண்டு” என்றார். ஆழ்வார் ‘தென்னுடன் குடகொங்கன்சோழன்’ என்ற து குண்புலங்காவலுடையசோழன் தென்புலத்தையும், குடுபுலத்தையுமிவென்றுகொண்டதனைக் குறிப்பதாகக்கொள்ளப்படும். சங்கநூல்களும் பல்விடத்தும் சேர்னியே “கொங்கர்கோ” (பதிந்-அ-கு) என வழங்கும். இதனாற் கொங்குநாடு குடதிசைக்கப்பட்ட தமிழ்நிலத்துள்ளதென்றும், அதுபற்றிச் சேரராட்சியிற்பட்டதென்றும் தெளிந்துகொள்க.

மற்று

“மாகெழுகொங்கர்நாடகப்படுத்த  
வேல்கெழுதாளைவுறுவருதோன்றல்” (22)

\*மஹாமஹோபாத்யாய ஸ்ரீமான் உ. வே. சாமிகாலதயரவர்களும் சிலப்பதி கார அபிதானவிளக்கத்தில் கொங்கு-கொங்குமண்டலம்-குடாடு என்றெழுதி

எனப் பதிற்றுப்பத்துட் காணப்படுதலால் இக் கொங்குநாடு சேர்க்கு வென்றியாற்கிடைத்ததன்றி முன்னெடுக்குச் சேர்த்தன்றுமெனிற கூறுவால். வேங்கடங்குமரி பிடைப்பட்டு, தமிழுலகத்து ஒரு தமிழ்ப்பகுதி மூலேந்தருளொருவர்க்குரிமையாகாகிருந்ததென்பது “வண்டமிழ்மூவர்காக்குந்தன்பொழில்வரைப்பின்” என்ற தொல் காப்பியனுர்க்கற்றுக்கு மாறுபாடாதனின் இது மூவருளொருவர் பகுதி யதோமைன்று துணியப்படும்; இது சேர்க்குடலுத்ததன்றுயின் இடைநாடாகவுள்ள இக்கொங்குநாட்டைக் குட்டகொங்கு என வழங்குதல் பொருந்தாததேயாகும். இது “குட்டகொங்கு”என்பதனுல் என்றங் குட்டிசையாளந்கோவாகிய சேரன்தேயென்றுகொள்க. இங்ஙனமாகவும் சேரனைக் ‘கொங்கர்நாடகப்படுத்ததோன்றல்’ எனக் கூறியது தன்னுட்டக்தவராயிருந்துவைத்தே தன் கோளின்வாராது வேறுபட்டுக்குறும்புசெய்தாரையடக்கி அக்குறும்பர்நாட்டைச் சேரன் தன்னடிப்படுத்தியசெய்தியைக் குறித்ததன்றி வேறன்றென்க. இங்ஙனம் முடிவேந்தர்நாடு அடிப்படுத்தல் உண்டென்பது

“நின்னெனுடிவாரார்தங்கிலத்தொழிந்து  
கொல்கனிற்றியானையெருத்தம்புல்லென  
வில்குலையறுத்துக்கோளின்வாரா  
வெல்போர்வேந்தர்முரசுகண்போழ்ந்து” (பதிற்-ஏ.க.)

என வருவதனுலும் இதன்கண் “நின்னெனுடிவாரார் தங்கிலத்தொழிந்து என்றது நின்னைவழிபட்டு நின்னெடு ஒழுசாதிருத்தலேயன்றித் தங்கிலத்துக்கிலே வேறுபட்டுகின்ற ஏ-று” எனவும், வில்குலையறுத்துக்கோளின் வாராவேந்தர் என்றது முன்பு நின்வழியொழுகாது ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம் களத்துநின்போர்வலிக்கண்டு இனி நின்வழியொழுகுது மெனச்சொல்லித் தாமேறிய யானையெருத்தம்புல்லென வில்லின் நாணினையறுத்து நின்செங்கோல்வழியொழுகாதவேந்தர் ஏ-று எனவும் கூறியவரையானும் நன்குணர்ந்துகொள்க. எண்டு வேந்தர்என்றது முடியுடைப்பேரரசர்க்குத்திறையிடற்குரியராய்ப் பெருநாட்டிலொல் வோர்பகுதியை ஆள்கின்ற சிற்றரசரை எனவறிக. சிலப்பதிகாரப் பதிகத்து உரைபெறுகட்டுரைக்கண் “கொங்களங்கோசர்தங்கணுட்ட கத்தே” எனவருதலான் இக்கொங்குநாடுப் பல சிற்றரசருண்மை புலனுகும். இவர் குறும்புசெய்தவழி இவர்நாட்டைத் தன்னடிப் படுத்தினாலென்றுகொள்க.

இனிக் ‘குடக்கொங்கர்’ என்

வண்மங்கலத்துப்போது வரம்வேண்டினுமிரண்று கேட்கப்படுமாலே எனின் அவா இக்கொங்குநாட்டினர்றி வேறல்லாமை அவரையே பதிகத்துக் “கொங்கிளங்கோசர்” என்றதனுமை, அதற்கு அடியார்க்கு கல்லா கொங்குமண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்றுரைத்த மையானுமுணரப்படும்: மற்றுக் குடக்கொங்கர் என்று மேற்றிசைக்க ஜூள்ள கொங்கா எ-று. குடம், குடம், குடகு, குடகு இவை மேற்றிசைக்குவழங்கும் பெயர்களென்றுணரக். கொங்கை யான்டும் குடகொங்கு என்பதுபற்றி குடமும் மேற்றிசைக்குப்பெயராதல் கருதிக் குடக்கொங்கு என்று வழங்கியதன்றி வேறன்றென்க. இது சோன்ட்டுச் சிதமபரததைக் குணசிதமபரமெனவும், கொங்குநாட்டுச் சிதமபரததை(பேரூர்த்தலம)க் குடசிதமபரமெனவும் குறுதலானும் உணரப்படும். இதனை

“விழவழுவீதிக்குணசிதமபரததுமேவினேர்க்கருமபயனிப்பா  
‘ரழியதிருச்சிற்றமயலமுடையாரோருவரேகுடசிதமபரததுப்’  
பழகுங்ககளிப்பார்” (பேரூர்ப்புராணம்)

என வருதலானநிக. வேறுயின் அதுதோன்றப் பதிகத்துங் கூறுவ ரென்க. குடகமதமிழ்சிலமன்றமையும் உணர்ந்துகொள்க. இங்களைக் கொள்ளாது கொங்குநாட்டுத்தமிழரே ஒருகாரணத்தாற் குடகாட்டுச் சென்று வதிந்தார். இவர் அவராவரென்றுக்கிண் அஃதொருஞாறு பொருந்தும்; என்னை காரணமெனின்? பொதியின்மலைக்கணிருந்த ஆய் என்னும் அரசுவெளுநவன் இக்கொங்கரோடு போர்ப்புத்து இவரை மேல் கடவிலே ஓட்டினுன்று

“பீனித்த, வண்ணலயாஜீயெண்ணிற்கொங்கர்

குடகடலோட்டியஞான்றைத்  
தலைப்பெயர்ததிட்டவேலினுமபலவே” (கக.0)

என்னும் புறப்பாட்டான்றியப்படுதலான் இவர் அக்காலத்து மேல்கடற் பக்கத்தோடி ஆண்டுள்ள மலைப்பக்கங்களில் வதிந்தாராவரென்ற ஊகிக் கப்படுமாதலானென்க. எங்களமாயினுங் கொங்கர் சேரனுடைய குடபுலத்தவர் என்னுமிடத்தும், கொங்கு அவனுடைய குடபுலத்தே என்னுமிடத்தும் யாதோரையழும் உண்டாகாமை யிவுற்றுத்தான்க.

இஃதன்றி இக்காங்குநாட்டு என்றமுன்னகொல்லிமலை சேர்க்கே சிறந்த தலைமையான மலையென்பது “கொல்லிச்சிலீம்பன்” எனச் சேர்ண வழங்குமாற்றுன்றியப்படும்.

“வாழியர்வில்லெழுதியவிமயநற்றியொடு

கொல்லியாண்ட்குடவர்கோவே” (சிலப்-குன்றக்)

எனவருதலான் இக்கால்லிமலை சேர்க்கு ஏத்துணைச்சிறந்ததென்பது இனிதுணரலாம். இஃது அத்துணைச்சிறப்புடையதாகக் கருதப்படா தாயின் இதனை இமயத்தெரிசார்த்தி இளங்கோவடிகள் கூறுவென் ரணார்க். அகப்பாட்டிலும் “பொலறபன்கொல்லி” (கூ) என்றார். | புறப்பாட்டிலும் சேர்ண

“வேந்துதந்தபணிதிறையாற்

சேர்ந்தவர்கும்பார்த்து

மோங்குகொல்லியோருடுபொருந்” (உட)

எனக்குறினார். இதன்கண் “கொல்லியோருடுபொருந்” என்பதற்குக் \*கொல்லிமலையிலுள்ளாருடைய அடுபொருந என்ற உரைகாரர் பொருள்க்குறினார். இதனுற் கொல்லி சேர்ணமலையும், கொல்லியோர் சேர்ணகுடக்குமாதலுணரப்படும். கொங்குநாட்டைக் குடகொங்கு என்றதுபோல அதன்கணுள்ள இக் கொல்லிமலையை “வெல்போர்வா னவள்கொல்லிக்குடவரை” (அகம்-கந்) எனவும் “குடகொல்லி” (இறையனார்களவியலூரமேற்கோள்) எனவும் “இமயங்குடகொல்லி” (பட்டினத்தடிகள்) எனவும் வழங்குதலான் இஃதுள்ள திசையைக் குடகிசையென்ற கருதினாராதல் செவ்வனம்புலானுகும். இதனுறும் இது குடபுலத்தாய்க் குடபுலங்காவலருடையதாதல் தெளியலாம். பாண்டியர்பொதியத்தைத் “தெண்னம்பொருப்பு”, (புறம்-உக்கு) என்பதுபோல இதனையுங்கொள்க. சோழர்க்குநேரிமலையும், பாண்டியர்க் குப்பொதியமலையும், எங்கணஞ்சிறந்தனவோ அங்கணமே சேர்க்கு இது சிறந்ததாகும். எத்துணையோ மலைகளையுடைமையாற் குடபுலம் மலைமண்டலமெனப்படும். அம் மலைமண்டலங் காவல்புரிகள்ற சேர்

\* கொல்லிமலையில் இன்றைக்கும் மலையாளரேயுள்ளனர். மலையாளர்-மலையர் எனவழங்கப்படுவரென்பது “மண்ணினிற்பொலிகுலமலையர்ஶு(திருக்குஞ-உக்கு) எனச் சேங்குழாபுதலான் அறியப்படும்.

பெயர்சிறத்து இக் கொல்லிமலையானே என்பது ஈண்டைக்கு நினைக் கத்தகும். இது கருவூர்க்கு அணித்தாகவுள்ளது என்பதும் மறக்கற் பாலதன்று. இக் கொல்லிமலையைக் குடவரையெனப் பலவிடத்தும் வழங் கியவாற்றுந் குடமலைநாடன் என்று சேரளைக்குறியவிடத்துக் குடக்க ஆள்ள கொல்லிமுதலாசிய மலைகளையுடைய நாட்டையுடையவன் என்று கருதப்படுமெனவனர்க். இக் கொல்லிமலையைத் தலைமையாக வடையன் என்பதனுற் சேரன் மேல்கடலோரத்துநாட்டைமட்டும் உடையனுகாது அம்மேல்கடற்குக்கிழக்கே நெடுஞ்சாரம்விரிந்த அகநா உடையனென்பது அதிகமாக வலியுறுதல்காண்க. சேரன் தனக்குரிய குடகடலோரத்துப் பல வயர்ந்தமலைகளை உடையனுயினும் அவற்று விவண் சிறவாமல் இக் கொல்லிமலையானே பெயர்சிறத்தலின்காரணம் ஆராயப்படும். இதுபோலவே மேல்கடற்பக்கத்துப் பேர்யாறு முதலிய பெரியயாறுகளை இவ்வுடையனுயினும் இவன் அவற்றுந் பெயர்சிற வாமற் பொருநைத்துறைவன் என ஆள்பொருநையானே பெயர்சிறத் தலின்காரணமும் ஆராயப்படும். இவற்றின்காரணத்தை உள்ளவாறு ராயின்சேர்அரசிருக்கையினையுடைய தலைநகரைத் தண்பாற்கொண்ட நாட்கத்து இவை யுள்ளாதசிறப்புப்பற்றியன்றி வேறன்றெனவனர லாகும். இது மேல் யான்க்குறம்பிரமாணங்கள்பலவானும் வலியுறும்.

மற்றுக் கொல்லிமலை ஓரியினுடையதென்றும், அவ்வோரியைக் காரியென்னும் முள்ளுர்மன்னன் சேரனுக்குத்துணையாய்நின்ற கொண்று அவன் கொல்லிமலையைச் சேரனுக்குக் கொடுத்தானென்றும் அகநானுற்றின்கண்

“முள்ளுர்மன்னன்கழுதுடிக்காரி  
செல்லாகல்லிசைசிறுத்தவுல்லில்  
லோரிக்கொன்றுசேரலர்க்கித்த  
செவ்வேர்ப்பலவின்பயங்கெழுகொல்லி” (20க)

என வருதலாற் பெறப்படுமாலெனிற் கூறுவல் - பாண்டியருடைய பொதியமலையில் ஆப் என்னும் ஒருவன் இருந்தாசாண்டது

“ழழுகுடியாஅய்மழழுதவழ்பொதியி  
லாடுமகள்குறுகினல்லது  
முடுகெழுமன்னர்குறவோவரிதே” (புறம்-கூடா)

என்பதனால்நியப்படும். இவ்வாயியன் னும்வள்ளில் பிடிசெழுமன்னரும் குறுகரியசிலையில் இப்பொதியமலையில் இடைக்கணுஞ்டாகியினங்கினு னும் அப்பொதியமலையை எஞ்ஞான்றமுடைய பாண்டியர்க்கு அத னுரிமைதப்பாதவாறுபோல ஓரியென் னும்வள்ளில் கொல்லிமலையில்வளி யுடையனு பிடையிலுண்டாகிச் சேர்ந்தந்காமை காட்டினுபினும் அக்கொல்லிமலையை எஞ்ஞான்றமுடைய சேரர்க்கும் அதனுரிமை தப்பாதென்றனர்க. இவ்வரிமையானேயன்றே தனக்குத்துணையாகிய காரியை ஓரிமேலேவி அவளைக்கொல்லித்துச் சேரன் அக்கொல்லிமலை யைக்கொண்டானென்றதெரிக. காரிக்கும் ஓரிக்குமூள்ள பக்கமைகார னமாகவே இப்போர்சிகழ்ந்ததாயின் அப்போர்வென்றியின்பயனை அக் காரியேயெய்துவானுவன். அங்குனமன்னமையானும்,கொல்லிமலையுரிமை சேர்ந்கே எஞ்ஞான்றமுண்னமையானும் அதனைக் காரி சேரந்தித்தா னெனத்துணிக. சேரனுரிமைக்கு இடையுறைக்கித்தந்த அத்துணையே யல்லது வேறான்றன்றுகொள்க. இங்குனாக்காளாக்கால் பாண்டியன் பொதியப்பொருப்பனுகான் “நீர்த்திகழிலம்பினேரியோனே” (பதிந்- ) எனச் சேரனைக்குறுதலாற் சோழன் நேரியனுகான் என்றுகொள்ளவு நேருமென்க. இதனால் இம்மலைகள் இடையிடையே போர்க்கிடனுக வும், பிறராட்சிக்கிடனுகவும், கேட்கப்பட்டனும் இம் மூன்றுமலைகளையும் என்றமுரிமையாகவுடையார் அவ்வம்மலையுடைய நாடுடைய முடி வேந்தரன்றிப்பிறரில்லையெனத் தெற்றினவனர்க.

கிக் குடாடு, குட்டாடு, பூதிநாடு, மலைநாடு என இவை குட்டுலதூட்சியையுடைய சேரரைச்சேர்ந்தனவென முன்னரே உரைத்தேன். அவற்றுள் மலைநாடு யாதாகுமென்று ஆராய்வோமாக. கொடுந்தமிழ்நாடாகிய இம்மலைநாடு செந்தமிழ்க்கிலத்தைச்சூழ நிறுவப் பட்டாடுகளின்முறையிற் குடாட்டுக்கு அப்பால் பலாடுகளுக்குப் பின் வைக்கப்பட்டவாற்றுஞ் இம்மலைநாடு கடலோரமாக இல்லாமல் நெடுந்தூர்ந்தள்ளி அகாாட்டே உளதாதல் தெளியப்பட்டது. இத னையே நச்சினார்க்கினியர் மலையமானுடு எனவுரைத்தார். தெண்பாண்டி நாடு என்பது தென்றிசைக்கணுள்ள பாண்டியனுடு என மூவேந்தரு வொருவன்பெயரேகொண்டு விளங்கியதுபோல இம்மலைநாடும் மலைய மானுகிய சேரனுடு என்பதற்கு மலையமானுடு என வழங்கப்பட்டதா கும். மலையமான் சேரனென்பது நிகண்டுகள் பலவற்றினுங்கண்டது.

ஈச்சினார்க்கினியர் தொல்காப்பியவெழுதத்திகாரத்துக் ‘களங்தவல்ல செய்யுஞ்சுடிரீவும்’ என்னும் அதிகாரப்புறனடைச்சுத்திரவுரைக் கண் தாம செய்யுளியலுட்க்குறிய நான்குமண்டலங்களையுமேகருதிச் சோழாடு, பாண்டிகாடு, தொண்ணடைநாடு என் முடிநதவற்றிற்கு இலக்கணமைமக்குமிடத்துச் சோழன், பாண்டியன், தொண்ணடைமான், மலையமான் என் நான்குமண்டலத்தலைவர்பெயரையுங் கூறுதலானே இதனுண்மையுணரப்படும். மற்றுச் செய்யுளியலுள் மலைமண்டலத்தை முற்கூறினாரெனின் ஈண்டு அன்கெட்டடுமுடிதலும், ஏற்றமுத்துச் சிலகெட்டடுமுடிதலும், முதலெழுததொழிந்த பலவுங்கெட்டடு முடிதலும் பற்றிஇல்ல முறையேசிறுவப்பட்டனவென்க. இப்பழமையானாடுகள் படைப்புக்காலநதொடு மேம்படடுவருதலையுடைய வண்புகழிமூவா பெயராற் சிறப்பதன்றி இவராடசிசகுரியாடுகளில் இடையிடையே தோன்றிமறையுஞ் சிறந்ரசாப்பயாற் பண்டேசிறப்பதென்பது சிறி தும் பொருந்தாதென்க. சோனே மலையமான், மலையன், மலைநாடன் எனப் பெயாகிறநதவினன்பது நன்றனாக. “சேரன்பொலறயன் மலையன்றிமபாடி” எனச் சிலபாதிகாரத்துவருதலான் மலையன் என் பதும் சேரன்பெயரேயாதறெனிதுகொள்க. குடுநாடும், குடுநாடும், பூழிநாடும், சேரனுகிய மலையமானுடையனவேனும், இம் மலைநாடுமீடு மலையமானுடென் அவனுற பெயர் சிறந்தது அவன் அங்காட்டே வகிளன்றதன்மையானது எனிதிலுய்ததுணரலாம். இளம்பூராண வடிகளும், சேனுவரையரும் எண்ணிய கொடிசதமிழ்நாடுகளுள் மலை நாடு எங்க்குறித்த நிலத்தையன்றே ஈச்சினார்க்கினியர் மலையமானுடு என்றிருக்கினா; மலைநாடன் என்பது சேரனையே குறிப்பதென்று பலருமறிவா. அங்குணமாயின் மலைநாடு சேரனுடையதன்றி வேறொரு வருடையதாகாது. இதனும் இநாடுடைய மலையமான் சேரனே எனத்தெளிக். மற்று மேலகடற்பக்கத்துள்ள மலைகளையுடைய சிலம் எண்ணகாரணத்தால் இப்பெயரை அக்காலத்துப்பிபற்றில்லையெனிற் கூறுவை: மேலகடலோரத்துள்ளிலங்கள் மக்கள் குடியேறி நாடாய தன்மையான அவை குடுநாடும், குடுநாடும் எனப்பெயர் சிறந்தன. அவற்றையுடுத்துள்ளிலங்கள் மலையடர்ந்தனவேயன்றி அவை மக்கள் குடியேறியநாடாதற்றனமையில்லாதபடியால் மலைநாடென்று அக்காலத்துவமுக்குப்பெற்றாயிற்று. மலைநாடு என்பது மலைகளையுடைய தும், மக்கள் குடியேறியநாடாகியதுமாய சிலனேயென்பது தெள்ளிது.

அக்காலத்து அவை வாசபோக்சிபதையைப் பொருமையால் அங்கைம்பெற்ற மலைநிலமே மலைநாடெனவழக்குப்பெற்றதின்று தெளிக் கூடுதலாக இருக்காது. இவற்றைக் கொடுந்தமிழ்நாடுகளெனக் கூறுதலானும் அத் தமிழமைவழக்குமக்கள்தினநெற்கநாடாதல் துணியப்படும். பிற்காலத்து இப்பழையபெயர்களெல்லாமாறி மலைகளுக்கமாக விருத்தல்காரணமாக மேல்கடலோரத்துநாட்டை மலைநாடு என்று வழங்கத்தலைப்பட்டனர் |என்று தெரிந்துகொள்க. இங்கைங்கொள்ளாக்காற் பழையோர் எத் துணியோ அறிவொடுபகுதுக்காட்டியதற்குக் குற்றங்கறுதலாகவே முடியுமென்க.

இனி ஈண்டுக்கறியமலைநாட்டை மலையமான் என்னும்பெயர் காரி என்பவனுக்கும் வழங்குதலபற்றி அக்காரிநாடெனக் கூறலாகாதோ வெனின் அங்கைங்கறுதாகாதென்க. என்னையெனிற் கூறுவேன். காரி என்னும் வள்ளல் முன்ஞர்மலையிலை இடையிலுண்டாகிய ஓர்சிற்றரசன். அவன் சேர்த்து உறுதுணியாய்நின்று சேரனுக்குஅடங்காத கொல்லி மலைதூரியைக்கொன்றவன், இவன்காலததுக்கு எத்துணியோ முந்தியே பகுப்புடைய தமிழ்நாடுகளிலொன்று இவன்பெயர்கொண்டதென்பது பொருந்துவதாகாது. அன்றியும் அம் மலையமான்னனும்பெயர் அவன் சேரனுக்குத் துணியாய்காரணத்தான் அவனுக்குப்பட்டாகச் சேரனுற்றப்பட்டதாமென்றுகொள்வதல்து அவனியற்பெயரென்ற இலாகாது. அன்றியும் இவனினுருசிறந்துவிளங்கிய பாரிமுதலிய வள்ளல்கள்பெயர்களான் நாடுகளின்பெயர்கள் வழங்கப்படாமையும் ஈண்டைக்குநோக்கிக்கொள்க. இச்சிற்றரசர் இநாடுகளின் ஒரோர் சிறுபகுதிகளையுடையரல்லது வேறில்ரெனவங்கொள்க. இவற்றை இம் மலைநாடு காரியாகியமலையமானுடாகாமை தெளியப்படும். இதனை, சுங்கரோழுமலூலாவில்,

“பாண்டியராத்தின்பல்கலமீமா—யீண்டிப்  
பொரவிட்டசேர்மலைபூந்தக்கு  
வரவிட்டவச்சரவடமோ”

என வருதலான் என்கறிந்துகொளக.

இவிக் காரியாகிய மலையமான் முன்ஞர்மலையையும், சிருக்கோல அரையும் உடையவனுவன் என்று பழையநால்ஜா அறியப்படும்.

இவனுடைய திருக்கோவலூர் சேதினாட்டதென்பது “சேதின்னட்டு நீடுதிருக்கோவலூர்” எனச் சேக்கிழார் கூறுதலா இன்றாலாம். இத் திருக்கோவலூர்விஷயமாக மலையமாண்சம்பந்தமான பலபலகதைகள் கேட்கப்படுகின்றன. இவன் அன்னைவயிற்றிலுகியாமல் வேள்வியிலு தித்தகாரணத்தாற் தெய்வீகன் எனப்படுவான் எனவும், சேரன்மகளா கிய பதுமாவதியை மணம்புணர்ந்தான் எனவும், கொலலிமலையை மேற் கண்டைய திருமுனைப்பாடினாட்டை மூலேந்தர்பாற் பெற்றுண்ணவும், பெரியபூண்ததிற்கண்ட கரசிங்கமுனையரையர்க்கும் மெய்ப்பொரு ஞையனுர்க்கும் தந்தையாவான் எனவும், மூவர்முடியுடன் தன்முடியுடன் சேர்த்துச்சுடிய நான்முடியுடையானைவும், மலையரையன் அவதாரம் இவனைவும், பாரிமகள் அங்கவை சங்கவைவைய மணந்தவன் எனவும், இவரண்றிச் சோழன்மகளையும், பாண்டியன் மகளையும் மணந்தவன் எனவும், இவரல்லாமற் சதயபுரி ராஜகுமாரிசௌடியும் மணஞ்செய்து கொண்டானைவும் அண்ணுமலைசசதகம் என்னும் நூல் கூறும். இந்த நூற்கண் கொலலியை எல்லைபாகவுடைய திருமுனைப்பாடினாட்டை இவன் வேந்தர்பாற் பெற்றுள்ள எந்த கூறுதலால் அதன்கண் சேரன் மலைநாட்டுப்பகுதியும் அடங்குதல்நோக்கி இவனும் மலையன் மலைய மான் எனப்பட்டானென்றும், பிற்காலத்துச் சேரன்பாற்பெற்று இவன் கிள்கின்ற மலைநாட்டுப்பகுதியை மலையமானுடென்றே கொண்டா ரென்றும் கூறினுமிழுக்காது. எங்கங்மாயினும் இங்காடு இவனுக்கு என்றுமுள்ளதாசாது இடையிற்கிடைத்தத்தென்பதை இந்தாலும் நன்குணர்த்துதல்காண்க. இதுகொண்டுபோலும் சேக்கிழார் மெய்ப்பொரு ஞையனுரைச்

“சேதின்னட்டு நீடுதிருக்கோவலூரின்மன்னி  
மாதிரா நூபாகரன்னின்வழிவருமலாட்டோமான்” என்றார்

எனத் தெரிந்துகொள்ளலாம். வதயீகனுக்கு மலைநாட்டுப்பகுதி கிடைத்தபடியால் அவன்புதலவரென்று அண்ணுமலைசசதகங்கறிய மெய்ப்பொருஞையனுரை அத்தங்கைத்தசிறப்பெல்லாம் உடையாராகக் கருதி மலாடர்கோமான் என்பது பொருத்தமுடைத்தேயாகும். தெய்வீகனுக்குரியாட்டின்கீழ்த்திலைசப்பகுதியை மெய்ப்பொருஞையனுரூம், மேற்றிகைசப்பகுதியை கரசிங்கமுனையரையரும் பெற்று ஆண்டன் என்று அண்ணுமலைசசதகங்கறும். இவற்றையெல்லாம் அந்தாட

கண்டுகொள்க. இவன் தொண்டைநாட்டுவனுக்கிருங்கு சேர்ன்று சம்பந்தஞ்சுசெய்தகாரணத்தாற் ரூண்டைநாட்டார் சேரற்கு மைத் தனக்கேண்மைபாராட்டுமுறைமயுடையாயினுரென்று விதித்தற்கு விடனுண்டு.

“**சேனுலாவசிரச்சேரனுக்கிருமலைநாட்டு**  
னைவயவாட்ஜனமைத் தனக்கீர்க்கண்ணாம  
**பேணாதியமுறையதுபெருந்தொண்டைநாடு**”

என்பதுகாண்க. அண்ணுமலைச்சதகத்தில்

வந்துலகு புகழ்கொண்ட தெய்வீசு மண்ணனையின்  
மலையமான் றந்த பதுமா  
வதிமா தினீஸ்புணர் தரிதாய்ப் பயந்ததொரு  
லைந்தனர சிங்க முனையற்  
கீந்தாடு நாடெனுந் திருமுனைப் பாடிநாட்  
தெல்லைக்குண் மலைமண் னனு  
யிருவென்று முடிகுட்டி வைத்தபடி யாலதற்  
கேய்ந்தநர சிங்க முனையர்  
சங்ததியில் வந்தவர்கண் மலையமா னென்றுபெயர்  
சாற்றநெடி மேற்றிசை யெலாங்  
தங்கிய பெருங்குடிக ஓய்சிறைந் தழுதுபயிர்  
தானிடுஞ் செல்வர் கண்டா  
யந்தநர சிங்கமுனை யறையர்பே ரண்புநெறி  
யருள்பெறு வசந்த ராய்  
ரண்ணுவி னிற்றுதிசெய் யுண்ணுமு கீக்குரிய  
வண்ணமை கீத்தே வெனே.

என வருதலா னிவற்றதுண்மை எனிதிலறியப்படும். பதுமாவதி சேரன் மகள் என்று இந்தாலுட் கூறுதலானும் அச்சேரவம்மிகிப்பேரோதல் பற்றி அவர்பெயரையெல்லாம்புணைந்தாராவர். சேக்கிழார் மலாடர் கோமான் என இவர் தம்பியாரைக்குறுதலான் மலாடர் என்னும் பெயர் பிற்காலத்துக் குழிப்பெயராயிற்றென்று எனிதிலுகிக்கத்தரும். இக்கதையெல்லாம் சேரனே மலையமான் எனிக்குலைலாங் கூறிய தனியே வற்புறுத்துதல் என்று கண்டுகொள்க.

கச்சியப்பும்னிவர் பேரூர்ப்புராணத்திற், ரூண்டைநாட்டங்களை  
காரி சேரன்பால் மலைநாட்டுப்பகுதியைப்பெற அது காரியென்னும்  
மலையமானுடாகிய காரீணத்தான் மலாடாகிய நாட்டைத் தொண்டை  
நாடெனவே கருதினார்.

“மலாடும்வளர்பாண்டியும்வழுங்குபுனாடு

விலாழிமதகுஞ்சரமும்வெய்யபொருண்மற்றுங்  
குலாவசிறப்பெய்தியதுகொங்குவளாடு”

என அவர் பேரூர்ப்புராணத்துப்பாடுதலா எறியப்படும். முதலிற்  
சேரன்பகுதியிலிருந்த மலைநாடு நாளைடைவிற் ரூண்டைநாடாகிய  
தன்மையையே பிதுகாட்டும்.

இஃது இன்னும் ஒருவகையானும் ஆராயப்படும். அகப்பாட்டில்

“அருஙிபாய்ந்தகருவிரண்மந்தி  
செவ்வேர்ப்பலவின்பழும்புணியாகச்  
சாரற்பேரூர்முன்றுறையிழிதரும்  
வறதுறலறியாச்சோலை  
விறன்மலைநாடன்” (உடை)

எனக் கூறுவதன்கண் பேரூர்முன்றுறையையுடையது மலைநாடென்று  
கொள்ளவேத்தார். இப்பேரூர் காஞ்சிவாய்ப்பேரூர் எனப்படுவதாகும்.  
அது காஞ்சியாற்றின் முன்றுறையையுடையதாதலுக்கான்க. இது  
கொங்குநாட்டுள்ளதலம். சூடிதம்பரம் எனப்படுவதுமிதுவே. இவ்  
ஆரம்பமானுட மலைநாடென்னால் கொடுந்தமிழ்நாடாகிய மலைநாடு இப்  
பக்கத்ததென்று தெளிதற்கு இதுவரையோதல்காண்க.

இனி முருகக்கடவுள் வள்ளியெனப்பெயரிய குறவர்திருமகளைவேட்டு  
தொண்டைநாட்டு மேற்பாடியூர்ப்புறத்துள்ள வள்ளிமலையின்க  
ணென்பது கந்தபுராணத்தும், தணிகைப்புராணத்துங்கண்டது. இங்  
னைம் அப்புராணங்கள் கூறுகிறக் அருணகிரிநாதர் “சேரமலைநாட்டின்  
வாரமுடன்வேட்ட சிலிகுறவாட்டி மணவாளா” எனப்பாடுதலான் இவ்  
வள்ளியெவேட்டது சேர மலைநாட்டுள்கண் எனக்கொண்டதைரன்று  
தெரியலாம். அருணகிரிநாதர் வள்ளிமலையைச் சேரநாட்டதென்று

உக்கிபே இங்ஙனங்கு நிர்வாவர். என்னைபெளின் தூவர் “வள்ளி படர்கின்ற வள்ளிமலைசென்ற வள்ளியைம்மணங்த பெருமாளே” என்பதை பாடுதலான் வள்ளிமலையிற்குண் வள்ளியிருந்தானென்றும், அங்குச் சென்று மூருகக்கடவுள் மணந்தாரென்றும் கொண்டாரென்பது அறி யக்கிடத்தலாண்க. இருக்கிறத்தார்க்கும் வள்ளிமலை என்பது ஒத்த தென்றும், அது சேராட்டது தொண்டைநாட்டது என்பதே வேற் றமையென்றும் அறியப்படும். முந்காலத்தே சேராட்டதாகிறார்த வள்ளிமலை பிற்காலத்தே தொண்டைநாட்டதாக யாதாமொருசிமித்தத் தாற் சேர்த்துக்கொள்ளலாயிற்றென்று சினிக்கத்தகும். இதனும் ரெண்டைநாட்டிலுள்ள வள்ளிமலையைத் தன்னகத்துடையதாக இச் சேரன் மலைநாடிருந்து என்பதுமட்டில் இவ்வருணகிரியார்பாடல் உணர்த்துமென்க.

இனி இளம்பூரணவடிகளும், சேனுவரையரும் மலைநாடெனவழும் கெதை சக்கினர்க்கினியர் மலையமானுடேன் வழங்கிக்காட்டியது கு புலத்துக்குடாடு, குட்டாடு இவற்றின்பக்கத்துள் பெரியமலைகளை யுடையநாடு என்று மயங்காமைப்பொருட்டென்றும், சேராடிய மலைய மானுடையநாடு என்று தெளிதற்பொருட்டென்றும் கூறினும் அமையும்.

இனிக் குடாடென்பது சேர் குடபுலமுழுதயுமுணர்த்தி அதன்கண் ஒருபகுதியாகிய கொடுந்தமிழ்நாட்டையும், உணர்த்துதல் போல இம்மலைநாடு என்பதும், சேர்குடபுலமாகிய மலைமண்டலமுழு கைதயுமுணர்த்தி அதன்கண் ஒருபகுதியாகிய கொடுந்தமிழ்நாட்டையு முனைர்த்துதல் நூல்களிலெல்லாம் காணலாம்.

இனி இச்சேரன் குடபுலத்தோர்பகுதியாகிய இம்மலைநாடு, மேற் கூறியவாற்றால் அகால்படிடத்தது என்று தெளியப்படுமாயிறும் அத ஜெல்லை யுணர்ப்பட்டிலதாலெனிற் கூறவேன். சேர்ச்செபயர்சிறந்தது “வானவண்கொல்லிக்குடவரை” எனப்பட்ட கொல்லிமலையார்த்த பெண்பது முன்னேகறினேன். அவன்செபயர்சிறந்த கொல்லிமலை ஒரு புறதும், மலையமானுடென்று அவன்செபயர்சிறந்த மலைநாடு ஒருபுறது மாமென்று சொல்லுதல் பொருத்தமுடைத்தாகாது. எங்கு அவ ஆக்குச் சிறந்தமலையுள்ளது அங்குத்தான் அவன்செபயர்சிறந்த மலைநாடும்

உள்ளது. புதிற்றுப்பத்துரைகாரரும் “கொல்லிக்கற்றத்து ஸிர்கூர் மீமிசை”(அ-பதி.)என்புழிக்கொல்லிமலையைச்சூழ்ந்தமலைகளையுடைய நாடு என விளங்கவுரைத்தார். அவர் கொல்லிமலையைச்சூழ்ந்தநாடு என்னது கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடையாடு எனத தெளி வித்தலையுங்காண்க. இதனுற் கொல்லிமலையைத் தலைமும்யாகக் கொண்டு அதனைச்சூழப் பலமலைகளையுடையதோர் நாடாதவின் மலை நாடெனப்பட்டதென் துய்க்குதனாராம். இக்கொல்லிமலை கொங்கு மண்டலத்துள்ளதாதவின் இம்மலைநாடும் அம்மண்டலத்தினேர்ப்பகுதியா யடங்குதலறியலாம். கொங்குநாடு இடையிற் றன்பெயர்கொண்டு பெருகியதென்று முன்னரே சொன்னேன். இது சேரனுக்குரியநாடு கள் சிலவற்றைத் தன்னகத்துக்கொண்டதாகும். மதுரைநாட்டினுள்ள கிருவாவினன்குடியைச் சேரர் கொங்குநாட்கத்துவைத்து அருண கிரிநாதர் வழங்கியவாற்றுன் இக் கொங்குமண்டலத்தின் பெருக்கம் உணரப்படும். அவர்

“ஆதியந்தவுலாவாசபாடிய

சேரகோங்குவைகாவுர்நன்னுடதி

லாவினன்குடிவாழ்வானதேவர்கள்பெருமாளே’

எனவுரைத்தது காண்க. அவர் இங்குக் கொடுங்கோளுரிலிருந்தர சாண்ட சேரமாண்பெருமாணுயனுருக்குக் கொங்குநாடியிடதென்ற பாடுதல் காண்க. இதனுற் பண்டைச்சேரர்கொங்குநாட்டின்பரப்பு எளிதில்லியப்படும். இவ்வாவினன்குடிக்கும் கொல்லிமலைக்குமிடையே தான் காவிரி, ஆண்பொருஙை, குடவனுறு எனப் பெயரியதூருகள் பல வள்ளன என்றனர்க. குடவனுறு என்பது மேற்றிசையுடையவன தாறு என்று பொருள்படுதல் காண்க. ஆண்பொருஙை காவிரியுடன் கூடும் யாறென்று பதிற்றுப்பத்து “மாமலீமுழக்கின்” என்னும் பாட உரையானார்க.\* இங்குனம் சேரர் குடபுலத்துள்ளதும், சேரர்க்குச் சிறந்தகுடவரையாகியகொல்லியைத் தன்குடையதும், சேரர் கொடுங்குமிழ்மலைநாட்டைத் தன்னுட்கொண்டதும், சேரர்க்குரிய ஆண் பொருஙை, குடவனுறுமுதலிய மாறுகளையுடையதும், மலைநாட்டுள்ள

\* ஆண்பொருஙையைப்பற்றிப் பின்னரும் விரித்துரைப்பேன். ஆண்டுக் காண்க.

தனப்பட்ட பேருரையுடையதும், பாண்டிகளுடிவரை பரந்த நில ஆடையதுமாகிய சேர் கொங்குநாடு சோன்னுட்டெல்லையிலுள்ளதென் பது எல்லார்க்கு மொப்பதாகும். சேக்கிழார் “கொங்கர்நாடுகடங் தருளிப் பொன்னுட்டவருமணைந்தாடும் பொன்னிநீர்நாட்டிடைப் போவார்” எனக் கூறுதலானும் இஃதறியப்படும். இதனாற் கொங்கு நாடுஞ் சோழர்நாடும் அடுத்துள்ளவாறு புலப்படும்.

மற்றுச் சேக்கிழார் “கொங்கர்நாடுகடங்கோய்க் குலவுமலைநாட் டெல்லையுற்” எனக்கூறியதனாற் சேரமலைநாட்டைக் கொங்குநாட் டுக்கு அப்பால்வைத்தாரெனிற் கூறுவேன்—சேக்கிழார் சன்னிக் கூறுவது சேரமான்பெருமானுயனுர்காலத்துச் சேரரிருந்தநாட்டைக் குறிப்பதன்றி வேறு கொடுந்தமிழ்நாடு என்ற மலைநாட்டைக்குறிப்ப தென்று கொள்ளுதல் பொருந்தாது. அவர் மலைநாடென்றுகொண் டது சேரமான்பெருமானுயனுர் அரசுபுரிந்த கொடுந்கோளூர்ப்பக் கத்தநாட்டையேயென்பது அவர்பாடிய பெரியபுராணத்தான் ஏறியப் படும். அது உரையாசிரியர்முதலிய பல்லோர்கொள்ளகப்படி குட்டாடு, குட்டாடு என இரண்டிலொன்றுவதன்றி இவ்விரண்டிற்கு மய் பாற் பல கொடுந்தமிழ்நாடுகள்கடந்து நிறுவப்படும் மலைநாடாதல் கூடாதென்க. மற்று அவர் மலைநாடென்று குறியிதல்லாம் சேர் நாடுமுழுது மலைமண்டலமன்றவழுங்குதல்பற்றி உணக்கொள்க. சேரமான்பெருமானுயனுர்காலத்துக் கொங்குநாடு சேர் ஆடசிக்குரிய தாயிலும் அவராங்கில்லாமைபற்றிக் கொங்குநாட்டைச் சேர் மலை மண்டலத்தினின்று வேறுபெரித்தாரெனக் கொள்ளத்தகும். இப் பிற் காலங்கிலைமையைத் துணையாக்கொண்டு சங்ககாலத்துள்ளதொன்றைத்

இனிச் சேரமான்பெருமானுயனுர்காலத்துக்குமுன்னே சேர் தம் வளிகுன்றிச் சோழர்க்குத் தினையளக்கின்ற சிறுசிலையையெய்தினு ரென்பது அச் சேக்கிழார் பெரியபுராணத்துப் புகழ்ச்சோழராயனுர் வரலாற்றுள் அறியப்படுவது. வளிகுன்றிய சேர் பின்னே\* கொங்கு நாட்டுத் தலைக்கரைவிட்டுத் தங்கட்குரிய குட்டாடு, குட்டாடுகளிலே

\* சேர் தங்கணுட்டகத்தேயிருந்து பிறங்குத் தினையளக்கின்ற சிறுமையை விடைக்குத் தங்கள் நாட்டைவிட்டார் என்றுகொள்க.

சென்ற ஒதுங்கினுவர்கள் பிற்காலசிலைமைக்குத்தகத் துணியப்படும். இதனும் சுக்காலத்துக்குப்பின்னே சோழர் வளிசிலராயினுரென்றும், சுக்காலத்துக்குப்பின்னே சோழராற் சேரர் கொங்குநாட்டைவிட்டுத் தங் குடாட்டெடாதுக்கினாராகக்கூறுதல் பொருந்தாதென்றுங்குகிப் பிறர்க்கூறுவன் பொருந்தாலை காண்க. சுந்தரமூர்த்தினாயனுர்காலத் தவரான சேரமான்பெருமானுயனுர்க்குச் சுந்தரமூர்த்தினாயனுரசற் பாடப்பட்ட புகழ்ச்சோழநாயனுர் முந்தியவரென்பது தெற்றிரணவினாங் கும். அப் புகழ்ச்சோழநாயனுர் கருவுர்சென்று கொங்கரோடு குடுல மன்னர் திறைகண்டவாற்றூற் கொங்கரோடு குடுலமன்னர் வலிகுன் நித் தளர்ந்தவாற்றியப்படும் என்க. இதனும் சுங்ககாலத்துச் சேரர் தலைமையும், சேரமான்பெருமானுயனுர்காலத்துக்குமுன்னே சேரர் சோழர்க்குத் திறையிடுவாராகிய நிலைமையும் எளிதிலுயித்துணரப்படு மென்க. புகழ்ச்சோழர்க்குத் திறையரிசைகூறியவாற்றூற் கொங்கு நாடு சேரர்க்கே அக்காலத்துமுரியதாதலுணரவாம். பிற்காலத்துங் கொங்குநாடு குடுலம் என்பது மறக்கப்பட்டில்லதென்பது

“சென்றசென்றகுடுலத்துச்சிவனுரடியார்பதிக்கெடாறு  
நன்றுமசிழ்வுற்றின்புற்றுநலனுசேர்தலமுங்காணக்கும்  
துன்றுமணிசிர்க்காண்யாறுந்துறகற்சரமுங்கடந்தருளிக்  
குன்றவளாட்கம்புகுந்தார்க்குலவுமடியேனகம்புகுந்தார்”

என வெள்ளாளைச்சருக்கத்துச் சேக்கிழார் பாடுதலாலும் அறியப் படும். இதன்கட்ட குடுலத்துப்பதிக்கெடாறு மின்புற்றுத் தலமுங்கானக முங்கான்யாறுந்சரமுங்கடந்து அப்பாற் குன்றவளாட்கம்புகுந்தா ரென்று கூறுதல்காண்க. கொங்குநாடு சேரருடையதென்பது இதன் பின்னும் மறக்கப்பட்டிலாமை முன்னே காட்டப்பட்ட “சேரர்கொங்கு வைகாலுர்கன்னுடுதில்” என்ற அருணகிரிநாதர் திருப்புகழானறியப் பாகும். இதனுன் முற்காலத்தும் பிற்காலத்துங் கொங்குநாட் சேரர்க்கேயுரிமையாகவைத்துப் பாடினாரென்பதறியப்படும்.

இக் கொங்குநாட்டைப் பாண்டியனுருவன் வென்றுகொண்டா வென்று இறையனுர்கனவியதுரை மேற்கோட்பாடல்கள் பலவற்றுள் அறியப்படும். சேஷுமினுருவன் கொங்கரைப் போரிற்புறம் கண்டான் என்று “கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே” (६)

என அவசியப்பாடுதலான வியப்படும். எண்டுப் புறம் பெற்ற கொற்ற மென்பது எதிர்க்கார் புறக்கொடையைப் பெற்றதனால்கிய வென்றி என்றவாது. இதனையிங்குன்னும்கூராமையான் வேறு வேறு குறுவாரு முளர். இப்பாண்டியரும் சோழரும் சேர்ரை வென்று கொண்ட காலத்து அவர்காடு வென்றவர்க்குத்திறையளக்குஞ்சிமுறையை எப்பியதென்ற கருதுவதல்லது பழைய பகுப்புமுறையினின் ரும் மாறிப் பாண்டிநாடும், சோண்டுமாகமாறிற்றென்று துணிதல் பொருந்தாது. அங்குனர்துணியின் “ானிரிவைப்பிற் புகார்ச்செல்வ” எனக் கேரளைக் குறுதலாற் சோண்டு சேரநாடாயிற்றென்றும், செங்குட்டுவன்காலத் துத் தமிழ்நாடுமுழுதஞ் சேரநாடாயிற்றென்றும் அதற்குமுன் வென்லாம் வழங்கியநாடுகளின் பாகுபாடு அடியோடு ஒழிந்து போயிற் றென்றும் கொள்ளனரோம். இது தமிழ்நாட்டுவழக்கன்றென்பது பண்டைச்செய்திகளை நன்றாக கொட்டுவார்க்குப் புலனுகும். முற் காலத்துத் தமிழ்வேந்தர்மூவருள் ஒருவர் மற்றை இருவரை வென்ற விடத்து வென்றவர் தோற்றவர்பாற் திறைகொண்டிருப்பர். அங்கு வணமன்றுமின், வென்றவர் வென்று கொண்டநாட்டின் தொன்மை முழுயைத்தாம்புளைந்து அந்நாட்டு முன்னிகழ்ந்தமுறையே முறையாக அரசாள்வர். இங்குனமல்லது பழையபாகுபாடைன் த்தெயுமாற்றிப் பாண்டிநாட்டைச் சோண்டாக்கினாரென்றும், சோண்ட்டைப்பாண்டிநாடாக்கினாரென்றும், இவ்விரண்டையுங் சேரநாடாக்கினாரென்றும் துணிதல் பொருந்தாது. செங்குட்டுவன் மற்றை இருவேந்தரினும் மிக்கு ஸிளங்கியகாலத்து மூவர்பொறியையும் அவனிட்டானென்பது சிலப்பதிகாரத்துக்காண்டலானும்; உறையூரயாண்ட்சோழன் இருவரையும்வென்றபோது மூன்றுமுடியையும்புளைந்து மூம்முடிச் சோழன் என ஸிளங்கினான்பது தேவாரத்தானும் அறியக்கூடத் தலையும்; வென்றவேந்தர் வென்று கொண்டநாட்டின் பாகுபாடும், அரசியலும், அழியாமல் அவ்வந்நாட்டவர்க்கு அவ்வங்வேந்தாய்வின் கங்கி டாண்டார் என்றே துணியலாம். இக்காலத்தும், ஒவ்வொர் நாட்டை வென்றவேந்தர் அவ்வந்நாட்டின்பாகுபாட்டை அழித்தற கியலரமல் அவ்வங்வெல்லையிலே அவ்வந்நாட்டைவைத்து அந்நாட்டு வழக்கங்கட்கியை அரசாளுதலையுக் கண்டுகொள்க. இவ்வுண்மை யுணர்தன்றே இந்காலக்கனிகளும் பாண்டியரும், சோழரும் கொங்கு

வென்றதையறிந்துவத்தும் 'சேர்கொங்கு' என்றோடுவாராயின ரெனத்தெளித் துவக்காலத்துவென்ற அரசனைச் சிறப்பித்து மூன்றாட்டையுமுடையானாக ஒருவனைப்பு கழங்கத்தன் றிப் பாண்டியர்ப்புகார்னாடு, சோழர்மதுரைநாடு, சேர்கொந்கை என்மாறி யாண்டும் பலர்மேல்வைத்து வழங்காமையானும் இதனுண்மை என்று தெளியிப்படும். மிகவும் அழகிய இம் முறைகெட்டு சிலைதடுமாறி யது இறப்பப்பிற்காலத்தின்கண்ணேயாமென்று ஆராய்ந்துகொள்க. யான் இத்துணையுங்கறியது 'கொங்குநாடு' எஞ்ஞான்றும் சேர்கொங்கு என வழங்கப்படுமேயன்றிப் பாண்டியர்கொங்கு சோழர்கொங்கு என எந்து ஒன்றும் வழக்குப்படாதென்பதை யுணர்த்தவே யெனவறிக் சேர்கொங்கென்றும் வழக்கன்றிப் பாண்டியர்கொங்கு, சோழர்கொங்கென வழக்கின்மை பண்ணாலும்வல்லார்வாய்க்கேட்டு ணௌர்க். பாண்டியருள்ளும், சோழருள்ளும் ஓரொருவேந்தன் வென்றதைக்குறித்தற்கண் “குனிவார்சிலையான்றி னல்வென்ற கோங்கொங்க நாட்டகோல்லை” எனப் பாண்டியனையுங் ‘கொங்கர்’ என ஒரு சோழனையுங் கூறுதலெல்லாம் சேர்கைக் “காவிரி மண்டிய சேய்விரிவனப்பிற்புகார்ச்செல்வ” (பதிற்-எந்) என்றனாலெடாக்கு மன்றிப் பிற்தாகாதென்றுய்த்துணர்ந்துகொள்க.

இத்துணையுங்கறியவற்றூற சங்காலத்துக் கொங்கு சேருடையதன்றிப் பிற்கருடையதன்மை என்று தெரியலாம். அங்கு மாயின் அக்கொங்குநாட்டுரெல்லாம் அங்காடுடைய சேர்கையேசேர்க்கன் என்பது யான் கூறுவேண்டுவதன்று: அக்கொங்குநாட்டுப்பல் ஊருட் கருவூர் எனப்பெயரியதோருளுண்மை பலதுல்களான்றியப்படும். இக்காலத்தும் அக்கருவூர் அப்பன்னால் வழக்கிற்குமியையக் கொங்குநாட்டதென்றே தமிழுலகாற் கருதப்படும். இவ்வூர் நாலிற் கூறியாங்கு காவிரியுடன்கலக்கும் ஆன்பொருளையின்றுறையை யுடையதாகும். சங்கப்புலவரானும், ஆளுடையனின்னொரானும் பாடப்பட்ட திருக்கோயிலையுடையதாகும். கருவூர் ந்தேவராற் பாடப்பட்ட திருப்புகழுடையதாகும்: இவ்வூரை உமாபதிசிவாசாரியர் கொங்குநாட்டுத்திருப்பதிகளுள்ளனருகவுரைத்தார். இது சேர்க்கொங்குநாட்டுள்ள காரணத்தாற் சேர்க்கருவூரென்பது தெள்ளிது.

மற்றிக்கருவுரைச் சேக்கிழார்

“தங்கள்குலமரபினமுதற்றணிகராங்கருவூர்

எனவும்

“மன்னியவாராயன்சீர் மரபின்மாங்கரமாகுந்

தொன்னெடுங்கருவுரென்பகுடர்மணிவிதிமுதூர்”

எனவும் குறுமாற்றுற் சோழருவெங்கக்கருதினுரென்று நினைக்கப் படுமாலெனிற் குறுவேன் . சங்கநூல்களிலேலூம், சேக்கிழார்பெரிய பூராணத்தேலூம், அதற்குபயின்திய நூல்களிலேலூம், இரண்டு கருவூர் குறப்படவேயில்லை. சங்கநூல் காலதை

“கடும்பகட்டியானை நெடுந்தேர்க்கோதை,

திருமாவியனகர்க்கருவூர்” (அகம்-கஞ்)

எனத் தெளிவாகச் சேரானுடையதென்றுகூறிற்று. யாப்பருங்கலக் காரிகை வரைகாரரும்\* கருவூரைச் சோண்டுக்கு மேற்கே யுள்தாகக் காட்டினார் தேவாரத்தலமுறைவகுத்தபெரியாரும் கருவூரைக் கொங்குநாட்டேவைத்திட்டார். சேக்கிழாரும் இக்கொங்குநாட்டுக்கருவூரையேக்கருதிக் குறுகின்றுரென்பது அவர் “கொங்கரோடு குடுபுலத்துக்கோமண்ணர் திறைகாணத.....அருளுரின்வாந்தணைக்தார்” எனவும் “வந்துமணிமதிற்கருவூர்மருங்கணைவார்.....திருவானிலைக்கோயின்முந்துறவந்தணைக்திறைஞ்சி” எனவுங்கறுதலான் நன்குணரப்படும். அவர் புகழ்ச்சோழநாயனார் கருவூர்க்குப் போங்தது கொங்கரோடுகுடுபுலத்துக்கோமண்ணர் திறைகாணவேண்டியே என்று மிகவுன்றாகத்தெளிவித்தல் காண்க., அவர் சோண்டுரேகள் பலவற்றைக் குறுமிடத்தெல்லாம் அவ்வூர்கள் சோண்டுள்ளனவெனத்தெரியுமாறு அந்நாட்டுவருண்ணைக்கறிச்செல்லுதலும், இக்கருவூரைச்சோண்ட்டதென அங்ஙனங்குறுமையும், நன்றானோக்கிக்கொள்க. இப்புகழ்ச்சோழநாயனார்பூராணத்தே இப்புகழ்ச்சோழர் உறையூரிலரகபுரிந்திருந்தார் என்றும், அவ்வறையூர் சோண்டுள்ளதென்றும் நினைக்ப்பாடுதலுங் காண்க. அவர் உறையூரிலரகபுரியாளிற் கொங்கரோடு குடுபுலத்துக்கோமண்ணர்திறைகாணவேண்டிக் கருவூர்வங்க்தணைக்தார்எனவே கூறினார். பிறர்நினைக்குமாறு கோக்கின் குடுபுலம் மேலைக்கடனோரத்து காடாகும்: இக்கருவூர்க்கும், அக்

\*ஓழிபியல் - 3.

குடபுலத்துக்கும் கெடுக்காரும்ஸமல் நெறியருக்கமயுமானது. அக் கடலோரத்துக்குடபுலமன்னர் திறைகாண இக்கருவுர்க்குச்சேர வேணே? பிறர்கருத்துப்படி கொங்குநாடுதான் சேர்க்கிண்ணத் தனிகாடாயிற்றே? ஆண்டிள்ளகருவுரிற் குடபுலக்கோமன்னர் திறைகாணப்பெதன்னே? கருவுர்க்கும் புகழ்ச்சோழர்அரசுபுரியும் உறையூர்க்கும் நாற்காததுரந்தானே. அவ்வறையூரிலிருங்கே சோழர் இருவர்திறையுங்காண்டலிலுற்றதடை யாது? இவையெல்லாம் ஆராயப்படுகின் அப்பிறர்க்குறவது பொருந்தாதென்றுதானே புல அகும். சேக்கிழார் கொங்குநாட்டைக் குடபுலமென்று தொன்னால் வழக்கிற்கியைவே கருதினுரென்பது வெள்ளாளினச்சருக்கத்துச் சுந்தரமூர்த்தினாயனுர் திருப்புக்கொளியூரவினாசியினின்றுபுறப்பட்டுக் குடபுலத்துச் சிவநடியார்ப்பதிக்கெடாறும்போய் அப்பால் மகிள நாட்டகம்புகுந்தாரெனக்கறியவாற்றூன் அறியப்படும். இதற் குரியபாடலீ முன்னரே காட்டினேன். கொங்குநாட்டை ஆண்டுக் குடபுலமென்றுகறியவர் ஈண்டுக் குண்புலமென்றுகிணைத்து அதற் கேற்பக் கருவுரைச் சோழரதூர் என்றார் என்று பொருள்கொள்ளுதல் அசம்பாசிதமாகும். இவ்விடர்ப்பாடெல்லாம் சேர் குடபுலம் இஃதென்று தெரியாமையானே நேர்ந்ததாகும். இதன்கண் இவ்விரோதமொன்றுமுண்டாகாதபடினோக்கிப் பொருள்கொள்ளின் உறையூர்ப்புகழ்ச்சோழர் கொங்கெராடுகுடபுலத்துக்கோமன்னர் திறைகாண அக்கொங்கரும் குடபுலமன்றாமுள்ள குடபுலத்தூர்க்குச் சென்றகிணைக்கார் எனவரைத்தலே பொருங்கிற்றூதல் காண்க. குடபுலத்தவரைக் கோமன்னர் என்றதனுற் கொங்கர் அவர் கீழடங்கிய சிற்றரசரும் குடியுமாவர். புகழ்ச்சோழர் குடபுலத்தைவன்று கொண்டதனால் அங்குனம்வென்றாட்டுத் தலைகர்க்கண்ணே அவர் திறைகாணச்சென்றார் எனவற்க. பிறர்கறுமாறு குடபுலம் மேஜைக் கடலோரத்தேயாயின் சோழர்துங்கிறையைக் கருவுரிற்கொண்டது இன்னாளின் நம்முன் அளக்கவன் ஓலைபோக்கி நியமிப்பரென்க. அங்குனமொன்றும் சியமியாமையான் குடபுலமன்னர் கருவுரத் தேஹும், தோற்றகாணத்தான் அவ்வுரையிட்டு அதன் பக்கத்தேஹு மூராதல்பற்றியே குடபுலக்கருவுர்க்குச் சென்றுரெனப்படுமென்க.

புழ் சோழராயனார் கருவூர்சென்று மொய்யொளிமாளிகையின் தானிமண்டபத் தரியாசனத்தமர்ந்து அம்முற்றத்துக் குடபுலமன்னர்கொணர்ந்த திறைகண்டார் எனக்குறியவிடத்துக் கொங்கரையே கூறுமையானும், குடபுலமன்னரையே கூறிவிடதலானும் கொங்கர் தனியரசராகாமைங்குணரப்படும். குடபுலமன்னவர் வேற்றுாட்டினின்று கருவூர்க்குத் திறையளத்தற்காக வந்தாரேன் அங்குக் கூறுமையானும் குடபுலமன்னர் அவ்விடத்தவராத தெளியப்படும். திறைகண்டசோழர் குடபுலமன்னரை அவர்னாட்டுக்குச்செல்லவிடைகொடுத்தாரென்று அங்குக்கூறுமையானும் யான்கூறுவதே கருத்தென்றுணர்க. சேக்கிழார் விறங்மிண்டாயனாருடையஆரும், கொங்குநாட்டுத்திருப்பதியுமாகிய திருச்செங்குண்ணரை மலைநாட்டுள்ளதெனவத்துச் “சேரர்திருநாட்டேர்களின்முன்சிறந்தமுதார் செங்குண்ணார்” எனப் பாடுதலானும் இக்கொங்குநாட்டைச் சேரர் நாடென்றுகொண்டாரென்று துணியப்படுமென்றுணர்க. இங்குணக்குறுகின்றசேக்கிழார் இக்கொங்குநாட்டுக்கருவூரைத் “தன்கள்குலமரபின்முதற்றனிநகர்” என ஏம் “அங்பாயன்சிர்மரபின்மாநகரம்” எனவங்குறுவாயின் அதனுணுக்கமிஹ்தென்று ஆராய்க் கூறின்து முன்பின்முரணுமை உரைக்கவேண்டுவதாகும். சேக்கிழார் கருவூரைப்பற்றிக்கூறிய இவ்வீரிடத்தும் கேரே சோஞ்சுட்டேரென்றும், சோழரூரென்றுங்கூறும் அதன்கம்பந்தத்தை மரபின்மேலேற்றியே கூறுகின்றார். புழ் சோழர்க்கு வென்றசம்பந்தமல்லது வேறுசம்பந்தமுள்தாயின் அதைவிளக்கச்சொல்லுவாரென்றேகொள்க. சேரர் வூரென்று உலகெலாந்தெரிந்தகருவூரைச் சோழரூரென்றுக் குறல் பொருந்தாதென்பதை நன்குணர்ந்தே கருவூரைப்பற்றிச் சோழர்மாகுக்கேறும் சம்பந்தமுண்டாவென்று ஆராய்க்குகண்டு அதனையே ஈணுக்குறினாரவர். கருவூர் பாற்கரபுரம், பாற்கரகூத்திரம் என்னும் பெயருடையதாதலின் சோழர்தங்கள்குலமரபின்முதல்லுள்ள சூரியதுடையநகரமாகும் என்பது கருத்தாகக்கொள்க. மரபின்முதல்வதுடைய நகரமாதற்சிறப்பான் முதன்மையாகிய ஒப்பற்ற நகரமாயிற்று. புழ் சோழர்க்கு வென்றுகொண்டசம்பந்தமன்றிக் குலமரபானேக்கிறும் சம்பந்தமுண்டெனத் தம்மரியபெரிய புலமையானியைத்துச் சேக்கிழார்பாடிய திஃதென்றுணர்க. முன்னரும்

அங்பான்சிர்மரதின்மாநகரமாகும் என்ற தூ மிக்கருத்தேபற்றி யென்றுகொள்க. இவர்க்குமுன் வகைநூல்செய்த நம்பியாண்டார் நம்பிகளும் இப்புகழ்ச்சோழரைக் “கோகனாதன்குலமுதலோனல் மன்னியபுகழ்ச்சோழன்” (திருச்தொண்டர்திருவந்தாதி-டி) எனக் கூறியதனையும் ஈண்டைக்கேற்பனோக்கிக்கொள்க. ஆண்டுத் தாமரைநாயகனுன் சூரியனுகிய சோழர்குலமுதல்வதுடையவைத் தைத் தன்பாணிலிபெறுவித்தவனென்று கூறுதல்காண்க. தங்குல முதல்வனுன்சூரியன் சேரர்கருவுரையுடையனுயினுற்போலப் புகழ்ச்சோழரும் அதனையுடையராமினுரெப்பதுபற்றியே இவ்வுவமைசெய்யப்பட்டதாகும். இவ்வகைநூலில் இவ்வுவமையாற்குறித்த பொருண்மையையே யுள்ளத்தமைத்துப் பிறி தொருவகையாற் சேக்கிழார் கூறினுரென்றேகொள்க. சோழர்க்கே என்றும்உரிமையாக்குவது அவர்க்குக்கருத்தாயின்

மன்னிநீடியசெங்கதிரவன்வழிமரபிற  
இருஞ்மையாழுதற்சோழர்தந்திருக்குலத்துரிமைப  
பொன்னிளாடெறுங்கற்பகப்பூங்கொடிமலர்போ  
னன்மைசான்றதாகபட்டி நத்திருக்கரம் ”

என்பதுபோல் விளங்கவரைப்பறென்க. கருவுரைப் பாற்கரபுரமென் பது அதன்புராணத்திற்கண்டிகொள்க. அவ்வுரை வைத்திகரெல்லாம் பாஸ்கரகேஷ்டரமெனவழங்குகிலை இன்றுங்கேட்கலாம். “கருவுரை பிலங்கிவளர்பாற்கரபுரமென்றிசைப்பர்தொன்னுவியலோரே.” (தலமகிழமை) என்பது கருவுர்ப்புராணம். இது பாஸ்கரகேஷ்டரமாயின் சோழர்தங்கண்மரதின்மாநகரமேயாமன்றே. இவ்வாறு கனித்துவ வன்மையாற்கூறியதனை துறுகினோக்காது அதனையேசரித்திரமாகக் கொண்டு இடர்ப்படுவார்பிறரென்க. சோழமண்டலத்தகழுமடையார் சோணுட்டொயன்மார்பலரையுமெடுத்தோதுகின்றவர் புகழ்ச்சோழ நாயனார் உறையூரிலரசுபுரித்தவரென்றுகொண்டும் அவர்ச்சிதம்சிகழ்க் கது கருவுர்க்கணென்பதுபற்றி அவரை எடுத்துக்கருமல்லிடுவா அம் கருவுர் சோழமண்டலத்துரன்றுதல் தெளியப்படும்.

“ கடல்கிழக்குத் தெற்குக் கரைபுறன்வெள் ஈறு  
குடத்தையிற் கோட்டைக் கரையாம—யத்தையில்  
ஏணுட்டு வெள்ளா நிருபத்து நாற்காதன்  
சோணுட்டுக் கெல்கியெனச் சொல் ”

என வழங்கும் வெண்பாவால் சோஞ்சிட்டெல்லை கருவுளைப்புறத் திட்டே கோட்டைக்கரையளவாய் சிறபதுகாண்க. இதனுண்மை அடி பிற\* குறித்திருக்குங்குறிப்பாலும் மண்டக் கங்கநால் கஞ்சம் ஒருபடியாகச் சேர்ந்து யதன்றுத்தீவிதக் கொங்குநாட்டு உச்சிறந்ததோருளினை முன்பின் ஆராயாது சோழரதை நூற்றிப் பண்டைத்தமிழ்வரம்பழியச் செம்யுன்செம்பவர் சேக்கிமாரல்ல ரெஞ்சு தெளிந்துகொள்க. இத்துணையுங்கூறியன்கொண்டு சேர்க் கொங்குக்கருவூர் சோகருவுரேயென்றுணாக.

இனிச் சோழர்க்காடும், சேரர்க்கொங்குநாடும் ஒன்றையொன்றுத்தன்ஸ்தன்மை முன்னிரை விளக்கிட்டிருக்கின்றன. சேராரும், சோழரும் ஒருவரோடாருவர் இகளிப் பலகா ஓம்போர்புரிந்தது தொகை நூல்களில் மிகுதியாகக்கேட்டபடுதலான் சேரர் சோஞ்சிட்டையும், சோழர் கொங்குநாட்டையும் பக்கடியலாகக்கருகின்றென்றுணர்த்தகும். சோழர்க்குக் கொங்குக்கைப்புலமாதல “கொங்குபுறம் பெற்ற கொறறவேங்கே” (நன்கு) எனச் சோழனியுறப்பாட்டிற கறியதனுவரியப்பட்டது. இதனுற சோழபகைப்புலத்துரைச் சோழருள்ளுற நூல்கள்க்குவிவெங்று தெளிந்துகொள்க.

இக்கருவூர் சேர் கொங்குநாட்டாதலாற் சேர்க்கரென்றுணரப்படுமாயினும் இதன்கண்ணே சேரவரசர் மாளிகையுடையராய் வளிந்தாரென்பது எற்றாற்பெறுதுமெனிறாக கூறுவேன்.

புறானாற்றில்

\*The last of these names (Kottakarai) means 'Fort bank' and tradition says that it refers to the great embankment of which traces still stand in the Kuhitalai Taluk. The Karai Pottanar river is also supposed to have formed part of the boundary and to have obtained its name from that fact. The Karai Pottanar is a small stream rising in the Kollamalai

*Page 29 Gazetteer of the Trichinopoly District.*

The name signifies “the river which marked the boundary”, and native tradition which appears to be founded on fact, says that the stream was once the boundary between the Pandya, Chola and Chera Kingdoms.

*--Page 8 Gazetteer of the Trichinopoly District.*

“ இவன்யாரென்குவையாயினிவனே  
 புழிந்றக்கவசம்பூம்பொறிசிதைய  
 வெய்க்கீணக்மீத்தபகட்டெடுமின்மார்பின்  
 மறஸியன்னீகளிற்றுமிசையோனே  
 களிரே, முந்நிர்வழங்குநாவாய்போலவும்  
 பண்மீனுப்பட்டிங்கள்போலவுஞ்  
 சுறவினத்தன்னவாளோர்மொய்ப்ப  
 மரீஇயோர்றியாதுமைந்துபட்டன்றே  
 நோயிலனுகிப்பெயர்கதில்லம்ம  
 பழனமஞ்ஞஞ்சுகுத்தபீவி  
 கழனியுழவர்சூட்டொடுதொகுக்குங்  
 கொழுமின்விஜோந்தகள்ளின்  
 விழுநிர்வேளிநாடுக்மஹோனே.

இது சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி கருவுரிடன் செல்வாளைக் கண் டி சேரமானங்துவஞ்சேரவிரும்பொறையோடு வேண்மாடத்துமீயிருந்து உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார் பாடியது” (யங்)

என இருத்தலைக கந்றுர்ப்பலருமறிவர். ஈண்டுப் புறப்பாட்டுரை கார் “களிற்றுமிசையோனுகிய இவன் யாரென்குவையாயின், நாடு கழவோன்: இவன் களிறுமகம்பட்டது: இவன் நோயின்றிப்பெயர்க் எனக்கூட்டி விணைமுடிவுசெய்க” என்றும், பெருநற்கிள்ளி களிறு கை யிக்குது பகையகத்துப்புகுந்தமையான் அவற்குத்தின்குறுமென் றஞ்சி வாழ்த்தியக்கையால் இது வாழ்த்தியலாயிற்று” என்றும் நன்கு விளக்கினார். இவற்றூற் சோழன்பெருநற்கிள்ளியென்பான் தன் சோனுட்டெல்லையகத்தே ஒர்காற் களிறுர்க்குதலென்றும்போது அது மதம்பட்டுக் கையிக்கந்து சோழனுக்குப்பகையக்கமாகிய கருவுரிடன் சென்றதென்றும், அங்கும் பகையக்கமாகிய கருவுரிடம்புகும் அக் களிற்றைச் சோழர்குத் துணையாய்ப்போந்த வாண்மறவரும், பழக்க பாகரும் தம்வணியாற்றுத்து வேண்டுவளசெய்யவும் மதத்தால் அவற்றைமதியாது கருவுரிடஞ்செல்லத்தலைப்பட்டதென்றும், இவன் வாண்மறவருடன் களிறுர்க்குத் கருவுர்மேல்வருதலைச் சேரன் அதுவஞ்சேரவிரும்பொறையென்பான் சோழன்பகையக்கமாகிய கரு

ஆரிட்டு வேண்டாம் என்றும் மாளிகையின் உபரிக்கைமே விருந்து தன்கண்ணுணெகண்டு தனக்குப்பகையாகிய் ஒருவன் வாண் மறவாற்புடைக்குழக் களிறார்த்துவருவர்க்குத்தனிகளின்து முகம்வேறு பட்டுத் தன்பக்கத்து அவ்வேண்டாமத்துபரிகையிலேயிருந்த உறை யூர் ஏணிச்சேரிமுட்டோசியாரென்றும் புலவர்பெருமாளை இவன் யாரென்றுவினாவு அதற்கு அவர் தம்துண்ணறவாறும், சேரனிது முற்பட்டு நிகழ்ந்தவற்றையெல்லாம் ஆராய்ந்துகண்டதுள்ளிவாறும், களிறார்த்துவருஞ்சோழனை முன்னமே தாங்தெரிக்கிருந்ததன்மை யாறும் இங்குக்களிறார்த்துவருவோன் ஸீர்னாடுகூபோனுக்கை சோழன் இவன்பகையகத்துப் படையெடுத்துவருவான்ஸ்லன்; இவன் யாளை மதம்பட்டது: அது வாண்மறவரையும் பாக்கரயுமதியாது கையிக்குது, ஈங்குவாரானின்றது. இதனால் ஸி இ வீணாப் போர்க்குவருவானுக்கக்கருதிச் சினவாதருள்க. சோழனும் நோயில் னுய்ப்பெயர்க் என்று உண்மையைத்தெளிவித்துத் தம்போருளுக்கும் பெரும்புலமைக்கும் ஏற்பது செய்தாரென்றும் நன்றாகத்தெரிக்குது கொள்ளலாம். புலவர் இருபெருவேந்தர்க்கும்போர்நிகழ்ந்து பிரமாதம்விளையாதபடி காத்தலைமேற்கொண்டு இது பகைப்புலத்துப் படையெடுத்தலன்று; யாளைமருவியோறியாதுமதம்பட்டது: இக்களிற்றுமிகையோன் ஸீர்னாடுடையசோழனென்பதியானறவேன். களிறு மதம்பட்டதாலும், பகைப்புலம் புகுதலாலும் உண்டாம் ஆயத் தினின்று இவன் தப்பிசிங்குவானுகுக் என்று சேரன்வெகுளியை மாற்றியருளினுரென்று கொள்ளத்தகும். இதனாற் சோண்டு கரு ஆரை படுத்ததென்றும், அது சோழர்க்குப் பகையக்கைமனவும், சோண்டு மதம்பட்டகளிறு அடங்காதுவெகுண்டெழுந்து கையிக்க தாற் பாணித்தனின்றிக் கருஷ்ட்புகுமலாவில் அவ்வளவு அணிந்தாக இக்கருஷ்டுருள்ளதென்றும் நன்குணரலாம். உறையூர் ஏணிச்சேரியிலுள்ளவாதலான் முடமோசியார் தம்முர்க்கோழனை முன் ஈரே நன்கறிந்தவராவர். உறையூரகத்தோர் சேரியாதனின் உறை யூரேணிச்சேரி எனப்பட்டது. வேண்டாத்துமீமலிருந்து இவை யெல்லாங்கண்டவாற்றுன் அம்மாடம், ஓர்குழுமயினிதும் மிகவுயர்க்கிருத்தல் பெறப்படும். இங்நனமன்றி எயிற்புறத்திருந்ததோர் மாடமிழ்தெனிது மமையும். ஆடகமாடம், வெள்ளிமாடம் என்பன

போல இஃதுமான்றாகும். முடமோசியார் தம் உறையுரைக்கி இச்செய்தி நிகழ்தற்குமங்னே சேரைச் சென்று அவனது ஆர்க்கண்டேன சென்று கண்டிருந்தாரென்பதும் இதனுடேன் கொள்ளத்தகும். இப் புறப்பாட்டில் “இவன்யாரென்குவையாயின்” என்றிருத்தலாற் சேரதும் புலவரும் கண்ணுற்காணக்கூடிய அவ்வளவு அணித்தாக மதக்களிறு சோழனைத்தாங்கிக்கொண்டே கருவூர்ப்பக்கத்து வர ஈயிற்றென்றுணர்த்தகும். கருவூரைப்பகையகம் என்ற தனும் சோழன் களிதூர்ந்தது முதலிற்றன்னகம் என்று நன்றுதுணியாபடும். இச்செய்தியெல்லாம் சோணுட்டின் மேற்கெல்லையிலுள்ள தென்று யாப்பருங்கலவுரைகாரர்க்குறிய கருவூர்க்கண்றி மேல்கட வேரத்துப் பெரியதோர் கொங்குமண்டலத்துக்கப்பாலுள்ள குடாட்டிற் கருவூர் என்றபெயரே எந்றாலாதுங் கூறப்படாத பிறர் குறுங் கொடுங்கோருங்க்குக் களவிலும்பொருந்தாதென்பது அறிஞராய்க்கொள்வாராகுக இதனும் சோணுட்டையடுத்துள்ள கருவூர் சோழர்க்குப் பகையகம் என்றும், அதுவே சேர் பெருமாளிகை களையுடையதென்றும், சேரைப்பார்த்தற்குப் பண்டைத்தமிழ்ப்புலவர் அக் கருவூர்க்குச் செல்வதுதான் வழக்கமென்றும் நன்குணர்ந்து கொள்க. இவ்வரிய புறப்பாட்டு, கருவூர்த்திசையறியாது அலையும் நெஞ்சமாகியமர்க்கலத்தைக்கொண்டுமலும் நல்லுயிராகியமீகாலுக்கு அயியாத கலங்கரைவிளக்குப்போல விளங்குவதாகும் என்று தமி ழன்புடையாரெல்லாம் அறிஞதுகொள்க. இதிற் சேர்க்கொங்குநாடு சேரர்மலையாகிய கொல்லியையும், சேரர்யாரூக்ய ஆன்பொருளையையும், சேரர்கொடுந்தமிழ்நாடாக்ய மலைநாட்டையும் உடையதாயினுற் போலச் சேரர்கருவூரையும் உடையதாதல் தெளியப்பட்டதாகும். இங்னம் அன்றையின் ஆரோருபுறதும், நாடெராருபுறதும், மலையாருபுறதும் யானெருபுறதுமாகி யிடர்ப்பட்டவேண்டிவருமென்க.

இனிப் புறப்பாட்டுறையாசிரியரும், சிலப்பதிகார அரும்பத விரையாசிரியரும் வஞ்சி - கருவூர் என்று உரைபெயருதினுர் என்பது அறிஞர் பலரும் அறிவர். இங்கங்மே நின்குதாலுடையாரெல் வாங் கூறினார். இவற்றுல் ஒரு ரிருபெயர்களையுடையதென்பது பெறப்பட்டதாகும். இவ்விருபெயரும் இவ்வாசிரியர்களிட்டபெய ஏன்று; பண்டைச்சங்கநால்களிற் கண்டனவேயாகும். “கடும்பகட்

தியாகீருடெந்தேர்க்கோதை, திருமாசிபணகர்க்கருவுர்” (அகம் - கந்) எனவும், “ஒளிறவேற்கோக்கையோம்பிக்காக்கும்வஞ்சி” (அகம்-உகந்) எனவும் வருதலான் அறிக். இவ்வஞ்சி பகைப்புலத்தை முத்துள்ளகாரணம்பற்றியே சேரன் ஒம்பிக்காக்கும் வஞ்சியென்று ரெணவறிக். இங்ஙன் தொன் ஊதுட்பயின்ற இவ்விருபெயருள்ளும், கருவுர் வழக்கின்கண்ணும் பெயராதலானே அதனிலை எளிதில்லியப் படுமென்றுகொண்டு வஞ்சியென்றுவருமிடந்தோறும் கருவுர் என்றெழுதினுரென்றுப்பக்கணைப்படும். வழக்கின்கட்டிரசித்திபெற் றக் கருவுரென்னும்பெயருடைய ஊர்கள் பலவளவாயின், அவற் றட்டாம்கருதியது இஃதென்று எளிதிலுலகறிந்துகொள்ளுமாறு ஏற்ற அடைகொடுத்துரைப்பர். அங்ஙனம் அடைகொடுத்துக்கூறுமையான் நூலாசிரியரும், உரையாசிரியரும் கருவுர் என்று கறியதெல்லாம் ஓருரையே குறிக்குமென்று தெளியலாம். சேக்கிழார்மட்டும் பிற்காலத்துச் சேரமான்பெருமாண்யனுரிமுந்து கொடுங்கோளுக்காமோகைதையென்னும் பெயருடன் வஞ்சியென்றும் வழங்கினார். இதனுற் பிற்காலத்துச் சேரமான்பெருமாண்யனுரிமுந்து கொடுங்கோளுராசிய வஞ்சியென்று தூணியப்படும். அக்கொடுங்கோளுராசிய யான்டும் கருவுரென்று வழக்காகமையான் பண்டை ஆசிரியர்க்கறிய பழையசேரரிமுந்து கருவுர்வஞ்சி வேறென்று எளிதிற்றுணியப்படும். வஞ்சிக்குக் கருவுரென்று வழக்கின்கணுள்ளதாமென்பதியான் மேற்கறியவாற்குறுஞனரலாம். அப்பெயர்வழக்கம் அக்கொடுங்கோளுர்வஞ்சியடையதாயின் அதனையன்றேமுற்படக்கறுவர். செப்யுளினல்லாமல் வழக்கிலும் வழங்கும் ஆற்றலுடைமையான்றே டரைகாரரும் நிகண்டுகாரரும் வஞ்சியைக் கருவுரென்று கறிக்காட்டினார். அவரெல்லாம் வஞ்சியைக் கருவுரென்றபெயரானே விளக்கியது அவ்வஞ்சியென்னும்பெயர் பிற்காலத்துச் சேரமான்பெருமாண்யனுர் அரசுபுரிந்த கொடுங்கோளுர்க்கும் இடப்பட்டு வழங்குதலை நன்கறிந்து, பண்டைநூலாருந் தாழுக் கருதியது அஃதன்று; இஃதன்றுணர்த்தவேயென்பது நன்குணரத்தகும். கருவுர்வஞ்சியை யான்டும் யாரும் கொடுங்கோளுர், மகோதை, அஞ்சைக்களமென்னும் பெயர்களான் வழக்காகமையாறும், கொடுங்கோளுர்வஞ்சியைக் கருவுரென்ற டாஸ்டும் யாரும் வழக்காகயாறும்

இவை தம்முள்வேறு வேறு என்பது எனிதிலுணரப்படுமான்தே ? இவ்வண்மையின் யிங்கணம் ஆராயாது மயக்கினுர்ப்பர் என்க. பிற காலநூல்களையும், முற்றாலதூல்களையும் ஒருங்குகற்றுச் செந்தமிழ்க் கடனில்கண்ட கச்சியப்பழனிவர் தாம் பாடிய பேரூர்ப்புராணத்து

“ஆனடுத்துயர்பூசனையாற்றியகிலமுங்

வானடுத்தெழும்வஞ்சிபசுபதியாயினுர்  
பானங்குசினர்பாழியுமானிலையாயிற்றே”.

(குழகன்குளப்புச்சுவடுற்றபடலம் ५२०)

என ஐயங்கிரிபதப்பாடுதலான் யான்கூறவதே மெய்தென்றதுணிக. இவ்வாசிரியர் சேக்கிழார் பெரியபுராணத்தை எழுத்தெண்ணிப்படித் தவரேயாவரென்றியான் ஈண்டுக்கூறவும்வேண்டுவதோ ? அந்தால் கற்றதன்மேலூ மிவர்க்குண்டாகிய துணிபு இஃதென்று நினைத்துக் கொள்க. இவற்றூற் பண்டைச்சங்கநூல்களிலும், அவற்றதுரை களிலுங்கண்ட கருவுர்வஞ்சிக்கும், பிறகாலத்துச் சேக்கிழார் தூஷிற் கண்ட கொடுங்கோளூர் வஞ்சிக்கும் யாதோரியையுமின்மை நன்குணர்ந்துகொள்க. இப்பாட்டானே கருவுரென்றபெயர்க்கார னமுமறிக. இக்காரணம்பற்றி இகளைச் சபிஜமாகரமெனக்கூறுவர். கொங்குநாட்டுப்பேரூர் நிரப்பிஜமாகரமெனப்படும்.

பிறவாகெறி என்று தமிழிற்கூறப்படும்.

“ஆரெனப்படுவதறையூர்” என்றவிடத்து யாதோரடையு மின்றேனும் உறையூர் என்னும்பெயர் சோழரது தலைநகராகிச் சிராப்பள்ளிக்குன்றைத் தன்க ஜூடையதாகிய கைரயேயுணர்த்து தல் வழக்கினுற்றலானேயென்பது அறிஞர்க்கெல்லாம் ஒப்பது. அது போலக் கருவுர் என்புழியெல்லாம் சேர்தலைநகராய்த் தன்னுடைய பொருநைக்கரையிலுள்ளதாய்ச் செந்தமிழ்னாட்டின்மேலதாயுள்ள மாநகரையே வழக்காற்றலாற் செவ்வனங்குறிக்குமென்று துணியா ராயின் ஆசிரியர்கள் அதனை அப்பெயரான்வழங்காரரென அறிந்து கொள்க. கடன்மதுரையென்றுரைப்பது மிதுவெபோலுமென்க. கடலென்று பெயருடைய பல்லார்களின் விலக்கியுணரவே மதுரை யென்றெழுதப்படுவதென்க. இக்கருவுர் முற்காலத்து மிவெபெரிய

தோர் மாங்காமாயிருக்தன்மையால் அதிகப்பிரசித்திபெற்ற வழங்கப் படுவதாகும். தொல்காப்பியச் சொல்லக்காரர் வேற்றுமையங்கியிலி இள்ள “இதன்திதுவிற்றென்னுக்களவியும்” என்றாலும் சூத்திர வூரைக்கண் உரையாசிரியர் இளம்பூரணவடிகள் “உறையூரிற்பெரிது கருவூர் என்பும் உறையூர்க்குப்பெரிது கருவூர்” என்று கூறியவாற ஒன்று இக்கருவூர் சோழர் உறையூரினும்பெரிதென்று தெரிந்துகொள்ளலாம். இக்கருகதான்னரே டானானுள்ளும், இக்கருவூர் மாங்கா என்று வழங்குவதென்று துணியாடாடுமெனக இது சோழர்தலை நகரி இன்னு சேராதலைகள் பெரிதெனபதையுணாதகாமளிராது இஃது உறையூரையடுத்திலையாயின உறையூரை எல்லைகாட்டி உறையூரிற்பெரிது கருவூர் என்று கூறுவெனவுணாக சங்கசசெய்யுளினும் இக்கருவூரைக்குறியவிடததுத “திருமானியனகாககருவூர்” (அகம - கந) என இதன்பெருமையெல்லாங் தோறைக்குறியதுங்காணக.

இதற்கேறபவே கிறிஸ்துபிறநதபின் நாறமுபபததொன்பதாம் ஆண்டிலிருந்த தாலமி என்னும் மீறாறிசையாளர் தாமெழுதிய பூதோள்நூலில் நெதமிழ்நாட்டைக்குறுமிடத்துக் கேளபதினாலுடைய ராஜைதானம் இருக்குமா கருவூர் என்றுகறி அதனைகடற கரை ஊர் வரிசையின் வைக்காது உண்ணூட்டுர்களுடனவைததத்தையும் கோக்கிக்கொளக அவரும் கேளபதினாலுர் கருவூர் என்று கேட்டு வரைந்தவாறான் அதுவே எங்கும் வழங்கியபிரசித்திநாமம் என்பது என்குணரப்படும். இதனுணேயென்றே மூல உரையாளர் பலரும் வஞ்சியென்ற நால்வழகுப்பெயர்க்குக் கருவூரின்ற உலக வழக்குப்பெயரை உரையாளமுதினாவர்

இனி இக்கருவூர் வஞ்சியென்றுபெயர்பெறுதலைப்பற்றிச் சில காறுவேன். இவலூருள்ளாகிடம் வஞ்சிவளமெனவும், வஞ்சளாரனியமெனவும் வழங்கப்படும். வடமொழியின் வஞ்சளம் என்பதனையே தமிழில் வஞ்சியெனவழங்குவர். தமிழில்வஞ்சியென்பது வடமொழி யிற்போலச் சிலமரங்களின்பெயராகவும், ஓர்வகைக்கொடியின்பெயராகவும்வழங்கப்படும். இது தமிழில் மரத்துக்கும்பெயரென்பது.

“ ஞான்பொறுப்புக்கோவின்மீன்கொள்பாண்மக  
டர்ன்புணவுடையைப்படுத்தவராது  
அரசிந்தாலும் டிருந்ததக்கைத்தக்கு ”

தண்டுறையூர்ண்பெண்டிரம்மை” (அகம்-உகக)

என வருதலானநியப்படும். இதைப் பின்மாமென்பர் பிக்கலந்தை நாலார்; அவர் “வாணீரம்பிசின்வஞ்சியாகும்” என மரவகையில் வில்வமாத்துக்குஞ் செங்கருங்காளிக்கும் இடையேவைத்தோதுதலா னிஃஂதறியப்படும். “வடியேர்தடங்கண்ணிலஞ்சிக்கொம்பின்றுளில் வருவாள்போலும்” (யாப்பருங்கலவிருத்திமேற்கோள்) என் து மிதன்கண் வஞ்சிக்கொம்பென்பதனுறும் இது மரமாதலுணரப்படும். இம்மரத்தின்கொம்பினை இளமாதர்க்குவழையாவுரைப்பர். அதனால் “வஞ்சிக்கொம்பு” என்று உருவகப்படுத்தினார். சிந்தாயணியினும் “வஞ்சியங்கொம்பனுள்” (உடுஇ) எனவருதல்காண்க. பெருங்கதை யிதும்,

“ இன்னெலுவிலினைப்பண்ணெனுவிவரிடி  
வஞ்சிக்கொம்பர்த்துஞ்சு.....  
ஒளிமயிற்கலாபம்பரப்பியில்வோர்  
களிமயில்கணங்கொண்டாடுவதுகாண்மின் ”

எனவருதலாதும் இது மரமாதல் துணியப்படும். இதை வன்னிமர மென்பர் கச்சியப்பழுனிவர். இது கொடிக்கும்பெயரென்பது “பூங் கொடிவஞ்சி” எனவருதலானநியப்படும். இக்கொடியினை மாதர் தண்ணிடைக்கு உவமிப்பர்; “வஞ்சியிடையீர்” (சிலப்.) எனவும் “வஞ்சிதுண்ணிடை” (சிந்தா.) எனவும்வரும்.

வஞ்சளம்என்பது வடமொழியில் வேதஸம், வாசிரம் என்றும் பெயர்களையும்உடையதாகும். அம்மொழியினும் அப்பெயர்கள் மரத்துக்குக்கொடிக்கும் வழங்கப்படும். இங்னைம் மரத்துக்குக் கொடிக்கும்வழங்குதலை (பக்கம் 47—48 டாக்டர் ஆப்பர்ட் பதிப்பு.) கவுசியக்கிளிக்கண்டிற்கண்டுதெளிக. மஹாகவியாகிய காளிதாஸரும் ரகுவம்சகாலியத்தில்

“ தாழையாஸ-ஈ-த-ஈ- தவூரகவிய-ஈ-யாதிவ  
குத்தாஸ-ஈ-தவூ-தூ-தூ- வர்த்திஸ்த-தவூ-தவூ- ”

என்பதனால் வேதஸம் கொடிபெண்பதனை நன்கூட்டினார். குறியின் வேகத்தினின்று வேதஸமானது எங்குளம் வணக்கித் தன்மீக்காத் துக்கொள்ளுமோ அங்குமே அவ்வைதஸவிருத்தியை மேற்கொண்டு விம்மதீசத்தாரும் வணங்காரைவேறுக்கும் (ரகு) அவனினின்று தம்மைக்காத்துக்கொண்டார்கள் என்பதுபொருள். இதன்கட்குறிக் கப்பட்ட வைதஸவிருத்தி சாணக்கியீசியினுக்கண்டதென்று ஈன்டு மல்லிநாதஸவிரியென்றும் உரைகாரர் ஈளக்குகின்றார். குதேவைத்துக்குவணங்கி, அதன்வேகமொழிந்தவாறேநிமிர்த்துநிற்குமியல்பினாது வேதஸம் என்பதுபெறப்படுதலான், இதுகொடியாதல்தெளியப்படும். இவ்வேதஸம், வஞ்சியாதலீ இவ்விரகுவம்சத்தை மொழிபெயர்த்துத் திப அரசுகேசரிபார்.

இன்னவாரிதியைப்போக்கிக்களிரொண்டவிக்கல்வேண்மன்னன்  
நன்னதாஞ்சிந்ததபோயெற்றிதொறுஞ்சாரானின்ற  
மன்னர்மாமலையைவவ்வியெடுத்தெறிதரங்கவாரிக்  
கன்னிமாதுமினின்றவஞ்சியேகடுத்தரர்மன்னே.

எனப்பாடுதலானதின்துகொள்ளலாம். இகல்வேண்மன்னன் சிக்கை போயெற்றிதொறுஞ்சாரானின்றமன்னர் மலைகளைப்பெற்றதெடுத் தெறியுமலைசிர்ப்பெறாக்கையுடைய அழியாத பெரியயாற்றினின்ற வஞ்சியையேயாத்தார் என்பதாம். உத்தராமசரித நாடகத்தில் பவழுதியென்றும் பெருங்களினார் “வாநீரவீராகை” (உ-உக) எனவும் “சூரியாவங்காலதா” (உ-உக) எனவும் வழங்குதலாலும் இது வட்டமொழியிற் கொடிக்குமிகுதியாகவழங்கப்படுமென்றுணர்ந்து கொள்க. வீருத், லதா என்பன வட்டமொழியிற்கொடிக்குப்பெயர்கள். இவற்றையெல்லாமாராயாது வஞ்சளம் என்பது வட்டமொழியிற் கொடிக்குப்பெயராகதென்று துணிந்துவரைந்தாருமூனர். இவ்வஞ்சளம் அதிகமாக அடர்ந்தவிடம் வஞ்சளாரணியம், வஞ்சிவனம் என வழங்கப்படும். கொடியும், புல்தும், கல்தும், பூவும், மரமும், பிறவும் மிகுதியாகவுள்ளதன்மைபற்றி இவை நிறைந்த இடம் வன மென்றுபெயர்பெறும். வனம் என்பது தனியேவழங்குமிடத்து மரங்களடர்ந்தவிடம் என்பதைக்குறிக்குமேயன்றி புல்லக்காடு, தர்ப்பாரணி யம், சரவணம், செருஞ்சிக்காடு, விருந்தாவனம், பரற்கானம், மரந் கானம், குவளைக்காடு, பத்மவனம் எனவழங்கும்போது ஆங்காங்கு

தன்னைவிசேடித்தபொருண்மிகுதியாகவுள்ளவிடத்தை குறித் து மென்பது ஆண்டுதொள்ளு. இவற்றால் வஞ்சளாரணியம்என்பது வஞ்சிமரமடர்ந்ததாடெனவும், வஞ்சிக்கொடியடர்ந்ததாடெனவும் பொருள்படுமென்றுணர்ந்துகொள்க. “மன்கருவூர்நீர்வஞ்சியும்” (வராகசிரிச்சருக்கம்) என்றார் பழனித்தலபுராணமுடையாரும்.

இனி வஞ்சளாஎன்னும் ஆகாராந்தபதம் வடமொழியில் மிகுதி யாகப்பால்கறக்கும்பாசுவுக்குப்பெயராதலின் அப்பக்கணிறைந்தகாடு எனவும் பொருள்படும். ஒரூர் ஒருகாரணம்பற்றியே பெயர்கொள்ளு மென்னும் சியதியில்லை. காஞ்சியென்னுமங்கரப்பெயர்க்குப் பலபல காரணங்கள் கூறப்படுதலைக் காஞ்சிப்புராணமுதலிய நூல்களுட்கண்டு கொள்க. காஞ்சியென்னும் மரம்பற்றியும் காஞ்சியென்ப; திசைமுக னலஞ்சிக்கப்படுதலினாலுங்காஞ்சியென்ப; காஞ்சனாதியைக் காஞ்சியென்பதுபோல ஏழுநாழிக்கையளவு வானம் காஞ்சனம்பொழிந்த ஊராதலாற் காஞ்சியெனவுங்கறுப. “காஞ்சனம்பொழிகாஞ்சியதன் கடை” என்றார் ஜயங்கொண்டாரும். இங்கனங்கொள்ளுமிடத்துக் கொடிபற்றியும், மரம்பற்றியும், ஆண்பற்றியும் வஞ்சிவனம் எனப் படுமென்றுகொள்க. சீத்தலைச்சாத்தனார் “பொற்கொடிப்பெயர் படைம் பொன்னகர்.” (மணிமே. உசு) எனவும், பூங்கொடிப்பெயர் படைந்திருந்திய நன்கர் (ஸூ. உஅ) எனவும் கூறியவிடங்களிற் பூங்கொடியாகிய வஞ்சியின்பெயர்பெறுங்கர் என்று கூறினால்லது வனு சிக்கொடியைத் தன்கண்ணுடைமையால் அதுபற்றி அப்பெயர்பெற்ற கர்ங்கன்று கூறினாரில்லை. ஒருவர் “எண்கோவைகாஞ்சி” என்பது பற்றி எண்கோவைப்பெயர்படையின்னகர்என்றுக்கறினால் அதுகாஞ்சியென்று குறித்தார்ந்தபல்லது அவ்வூர் எண்கோவையுடையதென்றும், அதுபற்றியே காஞ்சியென்று வழங்கப்பட்டதென்றும் காரணங்கூறத்தலைப்படின் அது எட்டுண்ணும்பொருந்தாதென்றுதுணிதல் போல சண்டுந்தணிக. பூவாவஞ்சி, வாடாவஞ்சி என்பனவும் இக்கருத்தேபற்றிவந்தன. சண்டுக்கூறிய பூவாவஞ்சியும், வாடாவஞ்சியும் அக்கருவூரிலுண்டு; அதுபற்றியேதான் அப்பெயர்களைக்கறினார் என்று ஒருவர்வாதிப்பது எவ்வளவு பொருந்தாதென்று கொள்ளப் படுமோ அவ்வளவே வஞ்சிக்கொடியுடைமையால்கொடிப்பெயர்படை மென்பதும் ஆம்ஏன்க்கொள்க. பூங்கொடிப்பெயர்படைம் என்னுக்

தொடர் பூங்கொடியின் பெயரைப்பெறுவதும் என்றுபொருள்படுத்தல் வித பூங்கொடியுடையடைக்கமயால் அப்பெயரைப்பெறுவதுமன்றை பொருள் படாக்கமயும் நோக்கிக்கொள்க. பிற்காலியதேசகருத்தாயின் அதற்கேற்றசொற்களால் விளங்கவைப்பரெஞ்சுகொள்க. மஹாமதோ பாத்தியாய ஸ்ரீமாண் உ. வே. சாமிகாதையரவுர்களும் இஃபு ஒரு கொடியின்பெயரைப்பெற்றதென்பர் என்றால்லது இஃபெதாரு கொடியாற் பெயர்பெற்றதென்று கூறுகிமயும் கண்டுகொள்க. (மணி-ஆழி தானவிளங்கம்) இவ்வெல்லாம் நுழைகி ஆராயாது இஃபெதாருகொடியான்மட்டும் பெயர்பெற்றதென்று மயங்குவாருமூலார்.

**இச்சங்கநூல்வழக்கெல்லாங் கற்றுத்தெளின்த கச்சியப்பமுனிவர்  
பேரூர்ப்புராணத்து**

“வன்னில் வனமிருத்தலரங் துயஞ்சியென்று பெயர்மேறி, தன்னமாக்கடுத்தும் முருவினை துழசைபுரிக்கற்றியாம்”

எனக்கொடியைக்காரணமாக்காது வண்ணிமரமே வஞ்சி என்று கொண்டு வண்ணிவனமிருத்தலான் வஞ்சி யன்று பெயரெப் பியது என்றுதெளித்தார். இவரின்னணக்காண்டதற்கோர்க்காரணம் உய்த்துணரப்படும். காணமமைந்தகாசறுகாட்சிப் பரணரென்றும் பாவலர்பெருந்தகையார் இவ்வஞ்சியிலரக்குபுரிந்த செங்குட்டு வளைப்பாடிய ஒந்தாம்பத்தில்

“காணிசியரோநிற்புகழ்க்கப்பாக்கை

...      ...      ...      ...

துங்குநீர்வியலகமாண்டி னிதுகழிந்த  
மன்ற ர்மறைத்ததாயி.

வன்னிமன்றத்து விளங்கியகாடே (பதிற்-இ-ச)

எனப்பாழியதன்கண் வன்னிமரத்தையுடையதோரிடம் வன்னிமன் றம் எனச் சிறப்பித்துச்சொல்லப்படுவது. இஃ்து இறந்தமன்னர் யாக்கையைத் தாழியிற்கவிக்கு மிடுகாட்டுப்பக்கத்தென்று தெளி யப்படுவது. இப்பதிற்றுப்பத்துரைகாரரும் “வன்னிமன்றமென்று அங்காட்டில் வன்னிமரத்தையுடைய இடத்தினை; அதுதான் பின்த தொடுசென்றுரெல்லாருமிருந்து மக்குடுபோறவின்மன்றெனப்பட்டது” எனவுரைத்தார். இவ்வன்னிமன்றத்தையுடையகாடு வன்னி வனமென்று வழங்கப்பட்டதோவன கித்தற்கும் இடறுண்டு.

இங்னம் மரத்தான் வஞ்சளாரணியம் எனப்படுதலேயன்றி, மிகுதியாகப்பொல்கறக்கும் புச்வாகிய காமதேஹபோந்தவனமாதலான் அப்பெயரோய்தியதெனக் கூறினுமிழுக்காது. இப் பிற்காலியபொருள் ஆணிலையென்பதனாலும் பெரிதும்பொருந்துதல் கண்டுகொள்க. வஞ்சளா என்பது பச்சிற்குப்பெயராம்போது ஆகாராந்தபதமென்றனர்க. இதற்கிப்பொருளுண்மை வைஜயந்தினிகண்டிற்காண்க. இங்ஙனம் பல காரணங்களான் வஞ்சியெனப்பட்டது இக்கருஷுரென வறிந்துகொள்க. இஃஃதிவ்விடத்தது என்று பேரூர்ப்புராணத்துக் கச்சியப்பமுனிவர் நன்குதெளிகித்துள்ளார்.

ஆம்புறங்கைமதவேழமேய்ந்துபயில்சோலைகுழுந்தவததுச்சியி  
அம்பரத்தினடின்றெழுந்தொழுகுமாம்பராவதிவடாதினிற்  
றேம்பழுத்துவருகாவிரிக்குடதிசைக்கணர்த்துவுகாஞ்சியென்  
ரேம்புகின்றகுடினாத்தெதாருசபிசமாகரமுண்டரோ.

சபிசமாநகரம்-கருஷுர். (பேரூர்ப்-குழகன். கன.)

ஆம்பராவதியின்கரையேடந்தாங்கிடைத்  
தேம்படாவகைசோமன்பணிந்தசோமேசனைக்  
கும்புறுதவன்பாற்குழழந்தேத்திக்குமபிட்டுப்போய்  
நாம்படாதருணல்கும்வஞ்சித்தலங்னணிற்றே.

என அவர்கூறியவாற்றுவனர்க. (ஐடி ஐடி கள.)

காமதேஹ வழிபட்ட இடஞ்சலின் இக்கருஷுர்க்கிலைபெருமான்  
கோயில் ஆணிலையெனப்படுமென்றுக்குறவுரென்பது

.....கருஷுரெனத்தக்கது,  
“வானுடுத்தெழும்வஞ்சிபசுபதியாயினர்,  
பானங்ஞினர்பாழியுமானிலையாயிற்றே”

என்பதனாற் பெறப்பட்டது. இத்திருக்கோயிலுள்ளுந்தருணியிருக்குஞ் சிலைபெருமான் பசுபதியென்றழழக்கப்படுவர். “பசுபதிகரப்ப புரத்திலைமுகப்பெருமானே” என்பது அருணசிரியாதர் திருப்புழை. “கருஷுரப்பசுபதியே” என்றார் உமாடதிஜிவாகாரியரும். இப்பசுபதிகாமத்துக்குப் பொருள் பலவுள்வேதும் சாதாரணமாக

பாவகுங்கொள்வது ருஷபத்தையடைய பதி என்பதோம். இப் பசுபதியினருளாலே உலக ந்தேரேன்றி மாநிலம்விளக்கினவுன் செங்குட்டுவன் என்னுஞ் சேரனென்பது

“ஆனே அர்ந்தோனருளிற்கிழேன்றி  
மாநிலம்விளக்கிய மன்னவனுதலின்  
செய்தவப்பயன்களுஞ் சிறங்தோர்படிவமுங்  
கையகத்தனபோறகண்டாகி”

என்று இறுதிக்காதையில் இளங்கோவடிகள் கறுதலான் உணரப் படும். வஞ்சியிலூள் இப்பசுபதியைப் பீய இச்செங்குட்டுவனைப்பாடிப் பரிசில்பெற்ற பரணர்

பண்ணுகப்பாடிப்பவிகொண்டாய்பாரோமும்  
பண்ணுக்கெய்தபரஞ்சோதி—பண்ணு  
வெருதேறியூர்வாயெழில்வஞ்சியெங்க  
ளௌருதேறியூர்வாயிடர்

எனக் சிவபெருமான்றிருவந்தாதியிற் பாடியவர்களுஞ் இக்கோவிலின் மூன்றைம் நங்குணரப்படும். ஈண்டும் வஞ்சியிற்சிவபெருமாளை எருதேறியூர்வாயென்று முன்னிலைப்படுத்தியதனையும், அதனை அடுத்து இடம் என்றதனையும், வஞ்சி என்றதனையும் நங்கு நோக்கிக்கொள்க. இளங்கோவடிகள் ‘ஆனேஅர்ந்தோன்’ என்பதும், பரணர் ‘எருதேறியூர்வாய்’ என்பதும் ஒருகடவுள் வடிவையே குறிப்பதென்பது தெள்ளிது. பரணர் செங்குட்டுவனைப்பாடிப் பரிசில்பெற்றவாதலான் அச்செங்குட்டுவன்திருத்தம்பியாராகப் பிளங்கோவடிகளோ டொருகாலத்தவரென்ப தியாங்குறவேண்டுவதன்று. ‘பண்ணுவெருதேறியூர்வாயெழில்வஞ்சி’ என்றது பண்ணி னிமையையறியும் ஆக்கள் ஏருதுகளில்ஏற்றதவழக்கின்ற இடத்துள்ள அழிய வஞ்சின்னுநகரம் என்று பொருள்படும். இதனுற் சொல்லிப்பது சிலப்பண்டு. அஃதாவது அங்கிலத்து ஆக்கள் செருக்கால் ஏருதேறியூருமென்று அதன் சீர்வளமும், புல்வளமும்குறித்த வாரும். இதனால் வஞ்சாரணையம், ஆணிலை என்பவற்றிற்கேற்ப வும் பசுதியென்பதிற்கேற்பவும் இவ்வஞ்சியைப் பசுக்செல்வத்தால் வருணித்தாரென்று கொள்ளப்படும். இவ்வூரிடத்துள்ள ஏதியும்

ஆன்பொருந்துவது என்றும் பொருளில் ஆன்பொருந்தம் எனவழகு குதலுக்கண்டுகொள்க. இவ்வூர்மையை அருணகிரிநாதர் “கோகு வசத்தி” எனவழகுங்குவர்.

அவர்

வெற்றிப்பொடியணிமேனியர்கோகுல  
சத்திக்கிடமருள்தாதகிவேணியர்  
வெற்புப்புரமதுநீரெழும்காணிய—ராள்பாலா  
வெற்புத்தடமுலையாள்வளிநாயகி  
சித்தத்தமர்குமராவெமையாள்கொள  
வெற்றிப்புகழ்கருவுர்தனின்மேனியபெருமானே.

எனப்பாடினார். இதனுறும் இவ்வூர்க்குக் கோகுலசம்பந்தமே மிகுத்தணைப்படும். இக்கருவூரைக் கோவூர் அதூர் எனவழகுங்கு தலையும் தலபுராணத்துட்கான்க. இளங்கோவடிகளும் இவ்வூரைக் ‘கோங்கர்’ என்றார். அரும்பதவுரையாசிரியர் அதற்குத் திருங்கள் எனப் பொருள்க்கறினார். கோவினிடத்தைத் திருமகள்வதிகின்று என்பதுபற்றி இங்ஙனங்க்கறினார்போலும். அருணகிரிநாதர் தந் திருப்புகழில் இவ்வூரை ‘உயர்கருவைப்பதி’ என்றும், ‘குடகிற்கருவூர்’ என்றும் “வெற்றிப்புகழ்கருகருவூர்” என்றும் ‘பகபதிக்கப்படுவி’ என்றும், ‘வஞ்சி’ என்றும் விளங்கப்பாடியுள்ளார். இதன்கட் ‘குடகிற்கருவூர்’ என்றது மேற்றிசையிலுள்ள கருவூர் என்றவாறு. இவ்வூரைக் குடபுலவஞ்சியென ஆன்றேர்வழங்கிபதுபற்றி இவரும் இவ்வாறு கறினார். குடம், குடகு, குடக்கு, குடகம் இவை மேற்றிசைக்குப் பெயரென்பதுணர்க. இங்ஙனமின்றிக்குடகுநாடென்ற கொடுக்கமிழ்நாட்டையுஞ்சற்றிய தமிழூழிந்தாட்டிலுள்ளது கருவூர்என்றுகொள்ள ஏலாமை நன்குணர்ந்துகொள்க. குடபுலத் தைப்பற்றி முதற்கண்விரித்தோகினேனுதலான் இக்கருவூர்வஞ்சியுள்ளானிலம் குடபுலமென்பதுதனியப்படும். சேக்கி மாரும் கொங்குநாட்டைக் குடபுலமென்றவழங்கியுள்ளாலென்பதை முன் எரோ காட்டினேன். இனி ஒருசாரார் கருவூர் கொங்குநாட்டுள்ளதன்

\*குடகுநாடு தமிழ்நாட்டின்மை மேலே காட்டினேன்.

மென்றும் கோணுட்டேயுள்ளதென்றும் மயங்குவர். ஆவர் சேக்கிழார் திருஞானசம்பந்தாயனுர்பூராணத்து

செங்கட்குறவரைத்தேவர்போற்றுங்  
திகழ்த்திருவிக்கோய்மலையின்மேவுங்  
ஒங்கைச்சடையார்கழல்பணிந்து  
கலந்தவிசைப்பதிகம்புணைந்து  
பொங்கர்ப்பொழில்குழம்மலையுமற்றும்  
புறத்துள்ளதானங்களெல்லாம்போற்றிக்  
கோங்கிற்குடபுலஞ்சென்றமீணாதார்  
கோதின்மெஞ்ஞானக்கொழுந்தனையார்

அப்பாலைக்குடபுலத்திலாறனிந்தாரமர்கோயி  
வெப்பாலுஞ்சென்றேததித்திருஞ்சையிறைஞ்சிப்  
வைப்பாங்தள்புணைந்தவரைப்பரவிப்பண்டமர்கின்ற  
வைப்பானசெங்குன்றார்வந்தனைக்குவகினார்

பருவமறூப்பொன்னிப்பாண்டிக்கொடுமுடியார்தம்பாத  
மருவிவணக்கிவளத்தமிழ்மாலைமகழுந்துசாத்தி  
விரிசுடர்மாளிகைவெஞ்சமாகக்கூடல்விடையவர்தம்  
பொருங்குனம்பலபோற்றிக்குணதிசைப்போதுகின்றார்

கேல்வக்கருவுர்த்திருவானிகைக்கோயில்சென்றிறைஞ்சிக்  
நல்லிசைவண்டமிழ்ச்சொற்றெடைபாடியங்நாடகன்று  
மல்கியமானிக்கவெற்புமுதலாவணக்கிவங்கு  
பல்குதிரைப்பொன்னித்தென்கரைத்தானம்பலபணிவார்

எனக்குறுதலை யறியாராவர். சேக்கிழார் ‘கருவுர்த்திருவானிகைக் கோயில்சென்றிறைஞ்சிச் சொற்றெடைபாடி அங்நாடகன்று’ என்று தெளிவுறப்பாடுதலான் அது கோணுட்டெல்லையிற் கொங்குஞ்சே மிகுப்பது என்குபுலவனுகும். இங்கனம் அணித்தாலானன்றே கோழன்முடித்தலைக்கோப்பெருந்கிணியூர்க்கானிறு மதம்பட்ட வளரில் சேரமான் அந்துவஞ்சேரவிரும்பொறையிருக்க இக் கருவு ரிடஞ்சேறலாயிற்றெனவற்க. (புறம்-கந) “சென்றசென்றஞ்சூடுபுலத்து” (வள்ளாளை) என்பது முதலாக இங்கனம் பலவிட்ததனுக் கேக்கிழார் கொங்குஞ்சையை குடபுலமென்று தெளியவழுக்கி

பிருக்கவும் அவற்றையெல்லாம் ஆராயாது கொங்குநாடொழித் தேவைகளை மேல்தெற்பக்கீத்துமலைநாடே குடபுலமென்றும் அம் மலைநாட்டுக் கொடுக்கோளுமே குடபுலவஞ்சியென்றும் தம் மனம்போனவாறு துணிக்தார் பிரரெனவறிக். சேக்கிழார் குடபுலத்துப்பதிக்கடொறும் இன்புற்றுத் தலமுங்கானகமுங்கான்யாறுங் கற்கரமுங்கடங்கு சுங்கா மூர்த்திநாயனுர் மலைநாட்டகம்புகுங்கார் என்று வெள்ளாளைச்சருக்கத்துத் தெளியக்கறியதுகொண்டும் திருஞானசம்பந்தாயனுர் புராணத்துக் கொங்குநாட்டையே குடபுலமென்று பல்லிடத்தும் வழங்கியதுகொண்டும் ஆராயின் சேக்கழார்

“கொங்கரோடுகுடபுலத்துக்கோமன்னர் திறைகான.....  
கருவுரின்வந்தணைந்தார்”

என்பதற்கு யான்கறியதே கருத்தாதலெளிதிலுணரலாம்.

இனிப் பழனிப்புராணத்தும்

செங்கதிர்மணிமுடிச்சேரலன்றிகழி  
கோங்குநன்னூட்டிடைக்கொன்றைவார்ச்சடைப்  
புங்கவன்குமர வெளுறையுப்புண்ணியத்  
தங்கவெற்புளசிலசோல்லுவாமரோ (கரிச்சருக்கம்-உள).

மழைதவம் வஞ்சியாரணியத்தும்பரும்  
யிழைபொருட்ருவதுவெண்ணெய்மால்வரை  
தழைதருகறைசையுட்டயங்குசங்கவெண்  
குழையினதுறவுதுகொடுமுடிக்கிரி (கூட உட).

என்பனவற்றும் கோங்குநாடு சேரன்விளங்குகின்றான்னூடென்றும் அங்குள்ளுடும் வஞ்சியாரணியம் உண்ணும் கறுதல்கான்க. ஈண்டுக் கறிய வெண்ணெய்மால்வரை காலுர்க்குறுதுத்துள்ள வெண்ணெய் மலை எனவறிக். அப்புராணத்துப் பின்றும்

நடித்தபொற்பொதுமுதலீர்நாட்டுளங்கரும்  
வடித்தமுந்தமிழ்மதரையுங்குமரியும்பிறவுங்  
கொடித்தடஞ்சிலைக்கோதைநாட்டினிலேழுபதியுங்  
நடித்திகழுத்தமென்மலரினுற்கைகுவித்திறைஞ்சி (கொலன்-  
அருக்கணைச்சருக்கம்).

எனக்குத் தலா மூம் ஏழுசிவத்தலங்களையுடையீ கொங்குநாட்டையே  
கொடித்தடஞ்சிலைக்கோதைஞடு என்றுகொண்டது \*தெளியப்படும்.  
கோதைநாடு-சேரனுடு.

இக்கொங்கு நாட்டுளை பேரூர் என்னுந்தலங் குடபுத்திருத்  
தல்பற்றி மேலைச்சிதம்பரங் குடசிதம்பரமென வழக்கப்படுதலையும்  
அத்தலபுராணத்தாற்றெரிக.

இங்னம் வஞ்சியென்ற வழக்கும், அப்பெயர்க்காரணங்களும்  
முந்காலத்துப் பரணர்பாட்டும் பிற்காலத்து அருணகிரிநாதர், கச்சி  
யப்புணிவர் முதலியோர் பாட மூம் எல்லாம் கருவுர்க்கேபொருந்து  
தலையும், பிற்கோரூர்க்குப் பொருந்தாமையையும் நன்று தெளிக்கு  
கொள்க.

நிக் கருவுரென வுலகவழக்கினும், வஞ்சியென நூல்வழக்கினும் உள்ள இவ்வூர், ஆன்பொருந்தையாற்றுக் கரையிலுள்ளதென்பது,

“ கடும்பகட்டியானை நெடுந்தேர்க்கோதை  
திருமாவியனகர்க்கருவுர்முன்றுறைத்  
தெண்ணீருயர்கரைக்குவைஇய  
தண்ணீன்பொருந்தாமணலினும்பலவே ”. (அகம-கா)

எனவும்,

“வஞ்சிப்புறமதிலைக்குங்  
கல்வென்பொருந்தாமணலினும்” (புறம்-நாள)

எனவும் வருதலானறியப்படும்.

பதிற்றுப்பத்துரைகாரர்.

“.....செங்குணக்கொழுகுங்  
காவிரியன்றியும்பூவிரிபுன்வொரு  
முன்றுடன்கூடியகூடலஜையை” (பதிற்-டி०)

எனவாரும் பதிற்றுப்பத்தடிகட்டு உரைக்கறுமிடத்து முன்றுடன்  
கூடியகூட்டு என்று அக்காவிரிதாலும் ஆன்பொருந்தையும், குடவள்

என்றால் போல்வதோர் யாறும் என இம்முன்றுஞ்சேரக்கூடிய டம் எ - ரு. “காவிரியனையையாவதேயன்றி மூன்றுடன்கூடிய கூட்டத்தையை யெனக்கொள்க” எனவிளக்கினார். இதன்கட்ட காவிரி யும், ஆன்பொருங்கூடியும், மற்றேர்யாறும் சேரக்கூடியகூட்டம் என்ற தெளிவித்தவாற்றூன் ஆன்பொருங்கூடியும் காவிரியும் ஓரிடத்துக்கலப்ப தென்பது நன்குபெறப்பட்டது. இதனால் வஞ்சியெனவும், கருவுரென வும் மேற்கண்ட அர் காவிரியொடுக்கூடும் ஆன்பொருங்கையாற்றின்கரையினதென்று தெரிவதாகும். காவிரியொடுக்கூடும் ஆன்பொருங்கையாற்றுக்கரையின்கணுள்ளது கருவுர்வஞ்சியென்பது தெரிந்தவாற்றூன் கருவுர்வஞ்சிக் கீமல்கடலோரத்தில்லையென்றும், குடபுலமாகிய சேர அட்டில் அகனாட்டுள்ளதென்றும் நன்கு துணியலாகும்.

தொல்லாசிரியர்கள் பல்லிடத்தும் காவிரியை

“பூவிரியகன்றுறைக்கண்ணவிசைக்கடுகீர்க்  
காவிரிப்பேர்யாறு”  
(அகம் - கஷக)

எனவும்

“கடற்கரைமெசிக்குங்காவிரிப்பேர்யாறு”  
(சிலப் - சு கடலாடு)

எனவும் வையையை “வையைப்பேரியாறு” (சிலப்) எனவும் பேர்யாறெனவழங்குதல்போல இவ் வான் பொருங்கையினை ஆன்பொருங்கப்பேர்யாறு, பொருங்கப்பேர்யாறென வழங்கக்கண்டு வேண். இதனால் இவ்வான்பொருங்கையினை உபநிதியென்று என்குணர்ந்தே பேர்யாறென்று வழங்காது தொல்லோர்விட்டாரென்று துணியத்தகும். உரையாசிரியரெல்லாம் பொருங்க, ஆன்பொருங்க எனவருமிடங்களில் ஆன்பொருந்தமென உரையெழுதினுசேயன்றிப் பேர்யாறென்றெழுதினுரில்லை. சிலப்பதிகாரவரும்பதவரையாசிரியர் “பெருமலை விலங்கிய பேர்யாற் றடைகரை” என்புழிப் பேர்யாறு ஓர் யாற்றின்பெயர் என்றெழுதினார், பேர்யாறே பொருங்கயோயின் இவ்விடத்துப் பேர்யாறென்பது பொருங்கக்கொருபெயர் என்றன்றே எழுதுவார். அங்கும் எழுதாமையான் அவரும் இவ்வான் பொருங்கவேறென்றும், பேர்யாறுவேறென்றும் நன்கு தெளிந்தாரே யாவரெனக்கொள்க.

பழனிப்புராணத்து கிடியற்பளித்தச்சருக்கத்து அதைப்பிழுவிவ்  
பொதியமலையின் சிகரத்தத்தோன்றும் புனலில் ஒருபாநிமைத் தாம்  
பிரபன்னியென விடுத்தாரெனவும் மற்றிருக்க பாதிபை வடக்குமூச்  
மாகச் செல்க்கைப்பதனால் அது பிளங்கருக்கெறியால் வராக்கிரியும்,  
ஊமதேதுவும், மாமரமும் உள்ள இடங்களிலோமுகிக் கருவூர்க்கடை  
ளைப்பாலூடன் ஆட்டி அம்பாநதி, ஆம்பிரவதி, ஆங்பொருநையெனப்  
பெயர்பெற்ற மணிமுத்தாறு, காவிரி இவற்றுடை தாறுக்கூடிக்  
கடனிற் கலக்குமெனவும், இவையன்றி ஒருக்கீ சித்திராநதியென  
வழங்குமெனவும், மற்றுமொருக்கீ வையைபென்று வழங்குமென  
வும், பின்னுமொருக்கீ சமுத்திரம் வடக்கெழுங்கு செல்துதல்போல  
ஒழுகிக் குடபாற்கடலிற்கூலப்பதேனவும் வீளங்கக்கூறியுள்ளது காண  
வாம். ஈண்டுக் குடபாற்கடலிற்கூலப்பதேனரது பேர்யாறென எனிதி  
ஈறியலாம். இவற்றால் தாம்பிரபனனி கருவூர் ஆங்பொருநை, சித்  
திராநதி, வையை, பேர்யாறு இவ்வைக்கும் வேறுவேது கிடிகளை  
மற் இவையெல்லாம் பொதியமலைத்தொடரில் உற்பத்தியாவன என்  
மற் உணரலாகும். இவ்வுண்மையினை அப்புராணத்து

தொலையின்மாதவர்தொழும்பெருங்கயிலையிற்குய  
கலையிலாயழுவப்பிரகிருதிகண்ணிகையாய்த்  
தலைவணக்கிட்டலையறிகடல்வலயத்தி  
னிலைபுரிந்தவங்கதனைக்கிடநிகழ்த்துகென்றதுவே  
எஞ்சுபல்லூயிருயிர்ப்பதற்கேதுவாயிருநத  
வஞ்சுளாடனியெனுங்கர்ப்பப்புரியிலைமருஷி  
யிஞ்சுதேனுகினுருக்கெழி இவிழைநதைமய்ப்புகித்  
நஞ்சிடும்படியுலகெலாந்தருகியென்றுரைத்தான்.  
கண் ஆதற்பெருமானருள்கடிநகர்போகி  
யுண்ணிகழ்ந்தவாபுரிந்தவக்கேழமேலோங்களின்மே  
னண்ணிதோற்றவளாவெனமாவெனானுகு  
மெண்ணிறேவர்கோன்பிழைத்தனளினழுத்திடாளில்.  
கொந்தார்ந்தவக்குளிர்பொன்னிதழிப்  
பைந்தார்புனைபண்ணவனைவனினுல்  
விக்தாசலம்வெந்றவன்வேரிநதஞ்  
கந்தார்பொதியங்களிலெய்தினனுல்

பண்பாருவிருப்பதீடுமுன்பரவை  
யுண்பாவலன்னென்சிகரத்துறையு  
நண்பார்ப்பாருநாங்தியின்புணலைத்  
அண்பாருவகஞ்செலவுய்த்தனால்.

ஒருசிறைவெற்புழினின்றயர்பார்  
வருநீர்மையுமவுடிவங்கொள்ளாற  
பெருநீர்வருதாம்பிரவன்னியென  
வருள்சேரோராருபாதியடைந்ததுவே.

ஒருபாதியுதக்கிணடங்துபிலங்  
தருமோர்நெநிசார்ந்துவராககிரி  
வருதேனுவுமாழையும்வைகடமீ  
தருள்கூரவெழுங்ததளக்கரினே.

விண்ணங்தநாகார்வரைமீதுவிரா அய்த  
தண்ணங்துறையைந்திணையுந்தமுனி  
வண்ணங்கநாபல்பொருநும்வரறிக்  
கண்ணன் முயில்பைங்கடல்கண்டதுவே.

திரையிற்செறிசித்திரங்னதியென்  
முரையிற்புகழ்கொண்டெடுமுமொள்ளருவி  
குரையிற்பொலியுந்திரிகூடசல  
வரையிற்கலையொன்றுவழங்கியதே.

கலையொன்றுகணந்தவழுஞ்சிகரத்  
தகலையொன்றநாவித்திரடாழுமணி  
மகலையொன்றிவருந்திகழ்வையையென  
வலையொன்றுவராழியினுர்த்ததுவே.

நீராழிநிலம்புகழுங்கலையொன்  
நேராழியுதக்கெழல்போலொழுகிப்  
பேராழிபுளைந்துபெருங்குடபாற்  
காராழிபுகுந்துகலந்ததுவே. (இது பேர்யாது ஆகும்)

பொற்பார்பொதியம்பொருவிள்குமர  
வெற்பானவைமின்மினிருஞ்சிகரத்  
தற்பால்வருமங்கதிதன்பெருமை  
நற்பான்கையையாவர்களிற்றுவரே.

ஆனாமாயைவற்படைதலாலருட்டிரக்குதி  
தானமெய்தலாலந்தவானநடமபொழிற்கருவுங்க  
கோனவற்குஞ்பாலுடனாட்டலாற்கொணர்ந்து  
மாநிலத்திலம்பாந்தியென்பார்ந்தனமரபோர்.

மாழைநிழல்போந்தாம்பிரவதிசெயனவழங்கி  
யேழைதேநுவிதுருவுகொண்டினிதயீற்றிருக்குஞ்க  
சூழல்போதவிற்றுமனுப்புமான்பொருநையென்றெருபே  
ரேமிருங்கடலுடுத்தபாரிசைப்பமேனியதே.

மணிமுத்தாமுகாவிரின் ரிவாணோபாய்போருநை  
பணிமெய்த்தோங்குமுக்கூடலினணிமணியீசன்  
றினிமெய்த்தோங்குமென்டோட்டிரிகுலேசன்வீரேசன்  
பினிமொய்த்தேறுவந்தேறுமெம்பிரான்பிரமேசன்

தாரகேசரன்நயங்குகொங்கணேசன்வாகீச  
ஞாறனிந்தகாளீச்சரனாநுள்ளிசாலேச  
னேருஹங்கரசேசனேடகத்தியீசன்  
சிரினங்கனந்தேசனவைக்டங்கரைத்தகழும்

எனவருவனவற்றாற் ரெளிந்துகொள்க. இவற்றால் தாம்பிரபன்னி, சித்திராநதி, குடகடலிற்கலக்கும்யாறு, வையை, ஆன்பொருநை இவ்வைந்தும் வேறு வேறு என்றும் இவை பொதியபலைத்தொடர்களிற் பிறப்பன என்றும் இவற்றுள் ஆன்பொருநை கருவூரையுடுத் தொழுகுவதென்றும் நன்றாணர்ந்துகொள்க. இவையெல்லாம் ஒரு வர் படைத்துக்கொண்டனவாகாது இத் தமிழ்நாட்டுத் தொன்று தொட்டு சிலைத்தவழுக்காதல் உய்த்துணர்ந்துகொள்க. இவை யொன்றும் ஆராயாது ஆன்பொருநையை ஆங்பொருநையென்று தம் மனம்போனவாறுமாற்றி அதுவே மேல்கடலிற்கலக்கும் பேர்யா ரென்றுப் போன்று வானியென்னும்பெயருடையதென்றும் தணி வாருமூர். அவர் “ஆனிவானியான் பொருந்தமாகும்” என்றதி வாகராகிண்டினையும் “மாதவனுர் வடகோங்கில்வானியாற்றின்” (பரமதபங்கம்-குந) என்ற தேகிகர் வாக்கினையும் உணராராவர். இவற்றால் ஆன்பொருங்கம் குடகடலிற்கலக்கும் பாற்றின்வேறுதலையும் அதுவே வானியென்பதுதலையும் அது கொங்குநாட்டிலே இருந்தலையுங் தெளிந்துகொள்க. அவர் இடப்ப்பாதி மழையாற்பெருகும் யானுக்கருதி மிதுமாதாக்கி கூனி தமிழ்ச்சொல்லேபென்பதற்காது

அதனை ஆசி என்மாற்றி அஃதிகாக்கெட்டு ஆக் என தின்று பின் பொருநையுடன்புணர்ந்து , ஆக்பொருநையெனலாயிற்று என்பர். பிரயோகவிலேகதூலார், “ஆனி ஆடியைமாழிந்த திங்களும் நாளிரு பத்தேழும் தற்பவமாதவின்” என்றதனால் ஆனி தமிழ்ச்சொல்லாத ரெனியப்படும். ஆக்பொருநை என யாண்டும் வழங்காமைகளுடு கொள்க. பிறர் “காவிரியன்றியும் பூனிரிபுனலொரு மூன்றுடன்கூடிய கூடலளினையை” என்னும் பதிற்றப்பத்துள் மூன்றுடன்கூடிய கூடலென்றது தென்கடலும் மேல்கடலும் கீழ்கடலும் கூடியகட்ட மென்று நூல்வழக்கிற்கும் உரைவழக்கிற்கும் விரோதமாகத் தாமொ ருபொருள்படைத்தார். “பூனிரிபுனலொருமூன்று” எனத் தெளிய வுரைத்ததையுங் காணுராய்ஞார். “பூனிரிபுதுநீர்” என யாற்றை வழங்குதலானும் பூனிரிபுனல்ளனக் கடலை யாண்டும் வழங்காமையா னும் அவர் கூறுவது பொருந்தாதனவுணர்க. கொங்குநாட்டு மணி முத்தாறு காவிரி ஆன்பொருநை மூன்றுங்கூடிய முக்கூடலொன்றும் ஆன்பொருநையும், அதனுடன் இரண்டு நதிகள்கூடும் திரிவேணிசங்கமெளான்றும் உளவாதல் கேட்கப்படுகின்றது. பதிற்றப்பத்துரை காரர் கூறியபடி மூன்றுடன்கூடிய கூடல் என்று காவிரியும் ஆன் பொருநையுங் குடவனென்றோல்போல்வதோர் யாறும் கூடியகட்டம் என்றேனும், ஆன்பொருநையும் அதனுடன் இரண்டு நதிகள்கூட்கும் திரிவேணிசங்கமம் என்றேனும் ஆகுமல்லது இம்முக்கூடல் கடலாக தென்பது அங்கும் நூல்வழக்கும் உரைவழக்கும் இன்மையாறும் உரைத்தகும். கொங்குநாட்டுத்திரிவேணி சங்கமம் ஒன்றுண்டென் பது

மன்றலங்கோதையர்பொருட்டுவல்லுழிக்  
குன்றினின்னதிகளோர்மூன்றுங்கூடிய  
மின்றாருதலங்திரிவேணிசங்கம  
மென்றனருணர்வினரின்னுங்கேட்டிரால்  
விளம்புமாயாபுரியதற்குமேற்றிசை  
பளக்கிடுமுஹிருக்ரோசமற்றபின்  
காங்கொள்காளிக்கியுங்காமர்வாளியுங்  
குளிர்ந்தவான்பொருநைன்னதியுங்கடுமே.  
எனப் பழனிப்புராணத்துள்வருதலாஹனர்க்.

இனிச் செங்குட்டுவன மலைகாண்குவமென்று தனகேப்பெருக் தேவியுடனும், இளங்கோவடிகளுடனும், தன் படைத்தலீவனுள்ளில் வவன் கோகையுடனும், அழுமபில்லேவளுடனும், படையுடனும், சேடியர்க்கட்டதுடனும், மற்றைப்பரிவாரங்களுடனும் பெருங்கட்டமாக எல்லா உபகாணங்களையுங்கொண்ட வஞ்சிமுறைத்தை நீங்கிச்சென்று பெரியமலைகளுக்கிடையே ஈடுறுத்துச் செல்லும் பேர்யாற்றின்கரையின் மணலெக்கரிறங்கியிருந்தான் என்ற சிலடபதிகாரக் காட்சிக் காதையாற்றுறவிலும் இச்செங்குட்டுவனவாசகசலமானவுஞ்சியோ ஆனபொருநையாற்றுக்கரைக்கட்டப்பட்ட கோட்டை யினை யுடையதென்பது மேற்காட்டியபுறபாட்டிகளாற்றுறவிலாம். இதனுற செங்குட்டுவன் ஆனபொருநைக்கரையிலுள்ளவுஞ்சியைநீங்கி எல்லாருடனுஞ்சென்று போயாற்றுக்கரையிற்றுக்கியிருந்தானென்றே தெளியபடுவதாகும். பேர்யாற்றுக்கரையிலேவுஞ்சியுள்ளதென்று அலகள் கூறுமையாலும், ஆனபொருநைக்கரையிலே கருஷுர்வுஞ்சி எனப் பெயரியன்றுள்ளதென்றே நூல்கள்கூறுதலாலும் ஆன பொருநைக்கரையிலுள்ள ஒரிடத்தைத்தீங்கப் போயாற்றுக்கரையிலேவாரிடக்கேதே தங்களுடென்றே ஜூயமறததுணியபடுமென்க. பேர்யாற்றுக்கரையினின்று செங்குட்டுவன் தன வுஞ்சிக்குத்திருமிய தைக்கறியிடத்து “வாடாவுஞ்சிமாநகர்புக்கபின்” என்பதற்கு அருமபதவுரையாகி ரியர் “பொலிவிபெற்றகருஷுரிலே திரியச்சென்று அரசன் போயாற்றுக்கரையினிறுப்போங்கு புக்கபின்” என்று விளக்கவரைத்ததீண்டும் கோக்கிக்கொள்க ஈண்டும் போயாற்றுக்கரையினிறுக்கியீசு ஆனபொருநைக்கரையிலுள்ள தன் ஆர்க்குப்புக்கபின் என்று கொள்ளுத்தறகே எல்லா நூல்களுந்துணையாவன என்றுணர்க எங்கேஹும் ஒரிடத்துப்பேர்யாற்றுக்கரையில் வுஞ்சியிருப்பதாகக்கறியிருந்தாலும்ரே, பிறங்களிலேல்லாம் வஞ்சி ஆனபொருநைக்கரையிலிருப்பதாகக்கறுதல்பற்றி இரண்டி யாற்றுப்பெறும் ஓர்யாற்றின்பெயரோன்கின்ற ஜூயமேஹும்உண்டாகும். அங்குமஜூயுறுதற்கும் நூலாதாவேஹும், உரையாறர வேஹும் இல்லாமூ கண்டுகொள்க. பழனித்தவபுராணத்து யேல்

கடலிறகலக்கும்யாற்றின்வேராக ஆன்பொருங்கம் கானிரியுடன்கலப்ப தாகக்கறியிருஷ்தலுக்கானசு எஞ்சிபைக்கறியபலவிடகதும் ஆன பொருங்க அஷ்ணைச்சுழுவதாகவீவகறிப் போயாற்றைக்கறிய பலவிட ததும் வஞ்சிலை எவ்விதத்தும் இயைகதுக்கருப்பையான ஆனபொருங்கக்கும் போயாற்றுக்குப் யாதோரியையும் இல்லையென மணாதலுடன் போயாற்றுக்கும் ஆனபொருங்கக்கருவானுசிக்கும் ஓரியையும் இல்லையென்றும் உணாநதுகொளக இனி, இனக்கோ வடிகளாகியபெருங்கவிபரசா, சிலபைக்காரமூன்றுகாண்டத்திற்கியிலும், கட்டுரைகளாற் சீசுழு பாண்டியா சேரா மூவாக்கும் அவவக காண்டப் முறைபீடுரித்தாமாறுகாட்டிக்காண்டத்துள்ளனதோகுத துணர்த்திச் செலவா அகக்ட்டுரைகளிற் சோழாசிறப்புரைக்கு மிடத்து “அவாதந தெயவக்காவிரித்தீத்திசிறப்பும்” எனவும், பாண்டியாசிறப்புரைக்குமிடத்து “அவாதம் வையைப்பேர்யாறு வளஞ்சுரங்துட்டலும்” எனவும் அவரவாயாற்றைச் சிறப்பித திரைததாவ் சேராசிறப்புரைக்குமிடத்துமட்டும் அவர்யாற்றைக் கூறுமலே உதத்து தம வஞ்சிப்புமதில்லைக்கும்பொருங்க உபநிதியாயிருத்தல்பற்றியேயென் றயத்துணரப்படும் கானிரியும், வையையும் முறைபீடுகாாண்டத்தும், மதரைக்காண்டத்தும் கூறப்பட்டாலக் ‘வாழிவாபுனனீததன்பொருங்குழுச்சுமவஞ்சியாகோமான’ எனபக்குவ வஞ்சிக்காண்டத்துங் கூறப்பட்டிருக்கவும் கட்டுரைசிறகூறுமை கண்டுகொளக இவவஞ்சிக்காண்டத்து,

“நெடியோனமார்பிலாரம்போன்று

பெருமலைவிலங்கியபேரியாற்றைடைக்கரை”

என்பதனாற் பேர்யாறு கூறப்பட்டிருக்கவும், அதனாலும் இக்கட்டுரையிற் சேர்ரைச் சிறப்பிததாரில்லையென் றணர்க. இவற்றிறகுக் காரணம் ஆராயப்படுகின் ஆன்பொருங்க சோழர்காவிரியையும் பாண்டியர் வையையையும்போலப் பேர்யாறுகாது உபநிதியாதல்பற்றி யென்றும், சோழர்காவிரியையும், பாண்டியர்வையையையும்போலப் பேர்யாறு அரசர் தலைநகரைத் தன்றைறக்கணுடைத்தாகமைபற்றியென்றும் நன்கு புலனுகும். ஆன்பொருங்கயேபேர்யாறுயின், வையையையும் காவிரியையும் கூறினாற்போல வஞ்சிக்காண்டக்கட்டுரையிற் கூறவரென்றுணர்க. பன்னால்களும் பாண்டியன் சோழன் இருவரையும் முறையே வையைத்துறைவன், பொஜனிததுறைவன் எனக்குற்றச் சேரினப் போருங்கத்துறைவன் எனவே குறுத்தகாணக,

பேர்யாற்றுத் துறைக்கண் அவன் தலைகருகிடயனுயின் அவனைப் பேர்யாற்றுக்குத்துறைவளனவே கூறுமெனக. ஆற்றுடைமைபேயை நித துறையுடைமையையுங்கருதியன்றே யாற்றுத்துறைவளன் பது. பேர்யாற்றுடையசேர்வைப் பொருநீதத்துறைவன் என்பது அவன் அதன்கண்வதிக்கு அதன்துறையைஅவனுடையனுயகாணத் தாலென்றுணர்க்குத்தொள்க. இசனுலும் போயாற்றங்க்கரையிற் கருவு ரில்லாக்மையும், காவிரியுடனக்கலக்கும் ஆனபொருநீதக்கரையில் அவ் ழுருண்மையும் உணர்க் கிறர் இவற்றுளொன்றும் ஆஶாயாது பேர் யாறு, பொருநீ என்று சொல்லப்பட்டிருப்பன ஒரே யாறெனக் கூறிப் போயா அயிரைப்பையிற்கிறப்பதன்றும், அயிரைமலை ஸஹ்யபர்வதத்தின் ஓபாகம என்றும் உரைத்தார்.

இவ ரிங்கனங்குறியதைப்பற்றிச் சிற்தாராய்வேன். ஸஹ்ய பர்வதம் குடகமலையெனபது, ஸஹ்யஜான்றுமிகப்பிரசித்தி பெற்றகாவிரியாறு அதன்கடமிறப்பதென்று நூல்களாக்கலால்றியப் படும். காவிரி குடகமலையிற்கிறப்பதென்று “குடாஅது, பொன் படுநெடுவரைப்புயலேறு சிலைப்பிற, பூவிரிபுதுநீர்க் காவிரிபுரக்கும்” என்றும் புறபாட்டிச்சுது, உரையாளா ‘ இமைறிசைக்கட பொன் படுகின்ற நெடியதூடகமலைகளன்றே மு வினக்கு இடியேறு முழுக் கிறப்புபரந்த புதுநீரையுடைய காவிரி உலகத்தைப்பாருக்கரும்’ என்றும் “மலைச்சலைபகடமுகாவிரி” என்ற பட்டஞாபாலையடிக்கு நச்சினாகங்கியர் “குடகமலையிடத்தே தலையினை யுடைய கடசிடத்தே செல்கின்ற காவிரி” எனக்கு ரிப ஏன்றும் உணரப்படும் ஸஹ்யஜா எனபது காவிரிக்குப்பியெறனபது வடதால கனபலவற்றினுக்கண்டது. சிவரக்கியம் இரண்டாம் அமிசம் உச-ஆம் அகதியாயத்து “ஸஹ்யமலையும் அதிலிருந்துண்டாய்வருங் காவிரி நதியும்” எனவருதல்காணக. வடதாலரா ஸஹ்யபாவதபெனபதனைபே தமிழா குடத்தைச்சிறுதலபரமஹிச குடகமலையென்ற வழங்குகளரூ என்று தெளிடலாம். இதனால் ஸஹ்யபர்வதம் யாதென்றும் யாண்டையதென்றும் உணரப்படும்.

இனிப் பேர்யாறு பாண்டிநாட்டுப்பகுதியிலுள்ள பொதியச்சார் பாகிய சிவகிரிகாடுகளிற்கிறநகது மேலகடலீலையிழுவதோர்யாறெனபது பலருமறிவர். வெவுண்மையினை அடியிற்குறிப்பாறுணர்ந்து

**கொள்க.\* பாண்டிக்கட்டுப்பகுதிக்குட்பட்ட சிவகிரிக்காட்டுக்கும்,** கொடுந்தமிழ்நாட் க்குஅப்பாலுள்ள குடகமலையாகியவற்றைப்பவதை திறகும் யான்தாரியைபுமிலையென்பதும், கெடுந்தாரமென்பதும் பலருமறிவா. இங்ஙனமாகவும் ஓர்மாறு அயிரமலைப்பிறப்பதை அம், அமிரை வற்றைப்பவக்ததின் ஓர்பாகமென்றும் பிறர்துணிக்கது எதுறைச் சியை அறிகிலேன். பழனித்தலபுராணத்தும் மேல்கட்டளீற் கலக்கும்யானு பொதியத்திற்பிறப்பதாகவேகூறினார்.

\* The Periyar is the finest, the largest and the most important of the rivers of Travancore. It takes its rise in the Shivagiri forests. As it first emerges from the dense forest the volume of water it contains is 30 yards wide and 2 feet deep even in the driest weather. After a course of 10 miles northward, it is joined by the Mullayar at an elevation of 2,800 feet. The Periyar then turns due west and continues so far about 10 miles over sandy bed. About 7 miles below Mullayar Tavalam there is formed a sort of gorge by the hills rising to a considerable height on either side of the river and approaching each other very closely. It is here that a dam is thrown by the Madras Government to a height of 160 feet and a width of 1200 feet to form a lake which greatly helps the irrigation of the land in the Vaigai valley. By the construction of the dam the river is caused to back up for a considerable distance as far as the Vazhukkapara Tavalam and all the low lying land on the north bank of the river is submerged, the water extending up all the side valleys and reaching to within a mile of Kamih. From here a channel is tunnelled through the hill side over a mile long, by which the water is conveyed to one of the streams that go to feed the Vaigai river .. .... The Periyar after receiving the Muthirappuzha river flows West-North-West for about 8 miles when it pours under a large rock which probably has fallen from the hillside on account of land slip. In dry weather when the volume of water is small, the whole of it flows under the Rock. This has been exaggerated into a sudden disappearance of the river under ground. The water is considered to pass into a chasm and emerge again only after a very long distance .... .. Passing Malayathur and after a winding course of 14 miles., it reaches Alwaye, where it divides itself into two branches which again subdivide themselves into several small ones before reaching the sea.

The chief places on its banks are Peermade, Neryamangalam, Malayathur, Cheranallur, Vazhakulam, Alwaye, Ullmad and Veerapoly. The total length of the river is 142 miles of which for the last 35 miles only it passes through inhabited tracts. It is navigable for boats for 60 miles above its mouth. (Page 17—18 Vol. I. The Travancore State Manual by Mr. V. Nagam Aiya B.A ,F.R., Hist. S. Dewan Peishcar, Travancore.)

இனி வையைத்துறைவன் பொன்னித்துறைவன் எனப் பாண்டிய கீழும் சோழனையும் நகிராரபையரிட்டாளுதல்பேசலச் சேரணைப் பொருநைத்துறைவன் எனது ஒத்தவா வீப்பொருநையும் மேலுள்ள வயை காவிரி இவற்றைபொய்ப்பதோர் பேர்யூறேயாமென்றும், உப நதியாயின் அதனுற் பேரரசனைப் பெயரிட்டாளார் என்றும் கருதவா ருண்டு. இதன்பொருட்டு ஈண்டுச் சில கூறுவது. ஒரு நதியால் ஒரு ரசனைப் பெயரிட்டாள்வது அங்கநதியால் அவன்நாடுபயன்படுத்தலையும், அதனுண் அவன் செல்வமெய்தலையும், அதன்கண் அவன் ராஜிக்ருக முடையனுதலையும் கருதியோகும். இவை ஈண்டுக்கூறிய மூன்றி யாற்றுக்கும் ஒக்கும்: இங்ஙனங்கொள்ளது யாறுகளின் அகல நீளங்களையும், அங்காட்டுமலையிற்றுமிழுத்து அங்காட்டுக்கடலில் வீழ தற்றன்மையைனையும்பற்றி யாராயின் இம்மூன்றும் தம்முட்ட பெரிதும் வேற்றுமையைடையும். பாண்டியர்க்கு வையை முழுதும் உரியதாகும். சோழர்க்குக் காவிரியின் தலை இடை கடைகளிற கடையாமே யுரிய காகும். சேர்க்குப் பொருநைமுழுதும் உரியதாகும். இங்ஙனம் ஆராய்ந்துகொண்டு காவிரியுடையசோழரைக் குறைக்குறின் அது பொருந்துமாலே என்று அறிஞரோயாராய்ந்துகொள்வாராக. சிலமெல் வாம்பிளைகித்து உயிர்களைனைத்தையும் வாழ்விததற்குக்காரணபான தன் நீர்மிகுதியை உவர்க்கடலில் வாளாட்டுக்கும் ஒரு மறுநாதியினும், தன் நீர்த்துளியையும் வீண்காது உலகுபயன்கொள்ள ஒர் யாற்றிலேகலக்கும் உபநதி சிறந்ததென்றுவாதித்துப் பொருநையே மற்றைவேந்தர்க்கிளிலுஞ்சிறந்தது என்று கூறலுமாமே. இம் மூன்றுவேந்தர்க்கும் யாறு பேர்யாறைக்வேண்டும் என்று கருதுவார்க்கு மூலேந்தர்க்கும் மூன்றுமலையும் தம்முள் ஒத்துப் பெரிய வாதல்வேண்டப்படுமென்றே? அதற்கென்செய்வது; பாண்டியர் பொழியத்திற்குச் சேர்க்கொல்க்காழ்ந்ததாகும். அக்கொல்லிமலைச் சிறப்பி ஊற்றிலொருபங்குமிறப்புடையதாகச் சோழர் நேரி மலை கூறப்படவில்லை. இச்சிறுமலையாற் சோழன் நீரியன்னக் கூறலாமா என்று ஒருவர்க்குவின் அதற்குப் பிற ரெங்குறவாரோ? அவனுக்குள்ளமலைகளிலெல்லாம் அதுவே உயர்ந்ததாதனின் அதனால் அவனைச்சிறப்பித்தாரெனின் ஈண்டும் சேருக்குள்ள யாறு களிலெல்லாம் அதிகப்பயனை அவன்நாட்டுக்குவினைப்பதும், அவ

னிருக்கும்வஞ்சிக்கு நீரானுவதும், அவனுட்டே முழுவதும் உள்ளதும், காமதீனுவந்து ரோடுந்தீர்த்தமாயுள்ளதுமாகிய காரணங்களால் அவனுட்டுள்ளயாறிகள்பலவற்றிலும் உயர்ந்ததாகிய ஆன் பொருங்கானே அவனைக்குறிஞ்சுரென்க. சேரஞ்சுடுக்காவிரியும் உண்டேனும் அஃது அவனுட்டு இடையாறேயாதலான் அதனு வல்ளைப்பெயரிட்டாஞ்சு வில்லையென்க. இவனுட்டுக் காவிரியுண்மையைப் பின்னேவிரித்துரைப்பீபன் ஆண்டுக்கண்டுகொள்க. இளக் கோவடிகள் காவிரிக்கும் வையைக்கும் ஒப்பாகவைத்துக் கட்டுரையிற்குறிஞ்சில்லைபெறும், நாலுள் அவ்வக்கண்டங்களில் அவ்வாறு நாட்டுயாறுகளையேக்கறியாக்கு வஞ்சிக்காண்டத்து “வருபுனனீர்த்தன்பொருங்குழும்தரும்வஞ்சியார்கோமான்” என உள்ளதுகொண்டு கறுதல் கண்டுகொள்க. ஒருவன் தன்மலையிற்கிறந்து தன்கடவின் மண்டும்யாறு தன் நாட்டுக்கு அதிகப்பயன்றாததாயின் அதனைப் பாராட்டாது தாலும் தன்னுடும் அதிகப்பயனென்றந்தகுக் காரணமானதொன்றையே பாராட்டுவன் என்பது தின்னம். பேர்யாறு 142-மைல்லீஸ்மூடும்யாறு. ஆமிராவதியாகிய ஆண்பொருந்தம் 140-மைல்லீஸ்மூடுவது. இவ்விரண்டற்கும் நீளம்பற்றியவேற்றுமை மிகவுஞ்சிறியதே என்பது அறியத்தகும். பேர்யாறு 107-மைல் நாட்டுக்குப்பெரும்பயன்விளையாமற் பெரிய மலைகட்கிடையில் ஓடுவது. இதுபற்றியே “பெருமலைவிலங்கியபேர்யாறு” என்றார் இளக்கோவடிகளும். அது 35-மைல்தூரமே குடியுள்ள நாட்டுவோடுவது. இவ்வண்மையினை முற்காட்டிய ஆங்கலக்குறிப்பானுணரவாம். ஆமிராவதி பொதியமல்தொடர்களாகிய ஆளையிலும் சிருவிதாங்கோட்டுமலைகளிலும் உண்டாஞ்சிற்றாறுகளின் நிரளாய்க் கொங்குநாட்டுப்பகுதியாகிய கோயமுத்துர்ச்சில்லாவில் நெடுங்கூரம் பாசனவளம்புரிந்து சிருக்கிராப்பள்ளியிலுள்ள கொங்குநாட்டுப்பகுதியிலும் அவ்வளையெசெய்து பின்னும் பெரும்பயனுறுத்தக் காவிரியைப்பெற்றுக்குவதாகும். இவ்வில்லுபுகளையுணர்ந்தே முன் சீனத்தமிழ்ப்புலவர்கள் பேர்யாற்றாற்றசேர்வைப்பெயரிடாமற்பொருங்காற்பெயரிட்டாரென்றுதெரியலாம். பயன் அதிகமில்லாத பேர்யாற்றிலும் பயன் அதிகமுடைய உபநதி சிறந்ததென்பது புலவர்துணிபு. காவிரியை முழுதும்உடையனானுமிலும், காவிரியிலும் அதிகளைக் கண்ணுட்டே முயற்சையுடையனுமிலும்

அங்காவேரியானே சோழனிக்கூறுவதெல்லாம் அதனு வவன் அதிகப்பயனையடைத்தனேக்கியும், அவன் முதன்றுறையில் ராஜகிருத முடிடைமெடுக்கியுமேயென்று கொள்ளத்தகும். இதனேடு யான் சீமர்க்கூறியகாரணங்களையும் சீசர்த்துக்கூறுக்கொள்க. கோசல நாட்டிறைவரை அங்காட்டுப்பயனுறுத்தும் உபாதியாகய சாயு என்னும் யாழ்றுற் சிறப்பித்தலையும் ஈண்டைக்குத் தேநாக்கிக்கொள்க, பெரும்பயன்துறுத்தும்பெரும்பயன்பெற்றிப் பீர்யாற்றுக்குள்ள குணங்களை மறந்தாரென்றாகது. அதனைப் பொரும்பிலங்கிய போயாற்றனவும், அது வறுவறுகொடையிலும் தீநிரோழுக்குவதென்றும், அதனுறும் கழனின்னேவுண்டென்றும், அது இருக்கரையும் வழிந்துசெல்லும் பெருநிரையுடையதென்றும் வருணித்தே செல்வர். இதனுற் பண்டைப்புலவர் அதனதன்குணங்களை யுள்ளவாறுகள்டு எதனால் தூரசனைச்சிறப்பித்தால் எல்லாப்படியாறும் பொருந்திற் ரென்றுகொள்ளப்படுமோ அதனைசிறப்பித்தாரென்ற நின்து கொள்க. இதனுற் சேருநூக்குள்ளயாறுகள்பலவற்றிலும் சிறந்தது ஆண்பொருங்க என்பதை ஆராய்ந்துணர்ந்தே புலவர் அவனைப் பொருங்கந்துறைவன் எனப்பெயரிட்டாண்டாரென்றுணர்க.

இனிப் பதிற்றுப்பத்திற் பேர்யாறு என்னும் அயிரமலையிற் பிறப்பதாக,

“துவைத்ததும்பைஞ்சாவற்றுவினவு  
மாற்றரூந்தெப்பத்துக்கூட்டமுன்னிய  
புண்மலைபேரியாறிழித்தாங்கு” (பதிற் - அடி)

என்பதனுற் கூறப்படுவது. ஈண்டு உரையாளர் “தெய்வத்துக்கு முன்னியயாறென்றது அத்தெய்வங்கூடியுறைத்தலையுடைய அயிரா மலையைத்தலையாகக்கொண்டு ஒழுகப்பட்டயாறென்றவாறு ; தெய்வங்கூடியுறைத்தலையுடைய அயிரா தெய்வத்துக்கூட்டமெனப்பட்டது” என விளக்கினார். இதன்கண் உரைகாரர் பேர்யாறு என்று பெயருடையோர் மாருகக்கொள்ளாது யாறென்றே உரைத்ததை யும் நினைத்துக்கொள்க. இவ்வயிராமலை இவ்விடத்தது என்றும், இவ்யாறையின்னதென்றும் விளக்குவல். பதிற்றுப்பத்துரையாளர், முன்னும்பத்துப்பதிகத்து “அயிராபரை” என்றது, ‘தன்னுட்டு

அயிரள்ளும் மலையில்வாழுங் கொற்றவைக்கடவுளைத் தன்குலத் தார்செய்துவர்கும் வழிபாடுகெடாமல் தாலும்வழிபட்டு எ - து.' என வரைத்தார். “உருகெழுமரபினமிரமண்ணி” என தூஞ்சிலப்பதிகார நடுக்காதையழக்கன் அரும்பதவுரயாசிரியர் “அயிரை - ஓர்யாறு; அதிலேகுளித்து” எனவரைத்தார். இவ்வீருரையாலும் அயிரை சேர்குலம்வழிபடும் கொற்றவைக்கடவுளையடோர்மலையென வும், அப்பெயருடையதோர்யாறெனவும் தெளியலாம் இவ்வயிரையாறு அயிரைமலையிற்பிறத்தல்காரனாமாகவே அப்பெயரெய்தியதென் நெனிதிலுணரத்தகும் இவ்வயிரைமலை யான்கடையதென்றாயப்படுகின்ற, பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தில்,

“கடர்வீவாகைநன்றேய்த்துக்  
குருதினிதிர்த்தகுவுஷ்சோற்றுக்குங்கே  
உருகெழுமரபினயிலரபரைஇ  
வேந்தரும்வேளிரும்பின்வந்துபணியக்  
கொற்றமெய்தியபரியோர்மருக” (பதிற்-அ)

என்றுகறியிருப்பதைக் காணலாம், இதன்பொருள் - ஒளிவிடுகின்ற பூக்களையடைய வாகையைக் காவன்மரமாகவுடைய நன்னன் என்னும் வேளிர்தலைவணைத்தேய்த்து அவன் உடற்குருதியைத்தெறித்த சோற்றுக்குளியற் குன்றாற் கண்டார்க்குதுஅச்சக்கருமுறைமயினை யுடைய அயிரைமலைக்கொற்றவைக்கடவுளை வழிபட்டு இருபெரு வேந்தரும், வேளிராவள்ளவரும் பணியுமாறு வெற்றியெய்திய செயற்களியவற்றைச்செய்தோர்வழியிற்கேள்வியவனே என்பதாம். இக்கொற்றவை போரில்வெல்லப்பட்டார் சிறம்பொழிகுருதியானன் ரிப் பலிகொள்ளாள் என்பது,

“தும்பைசான்றமெய்தயங்குயக்கத்து  
நிறம்படுகுருதிபுறம்படினல்லது  
மடையெதிர்கொள்ளாவன்சுவருமரபிற்  
கடவுளையிரை” (பதிற்-ஏ)

என்று எட்டாம்பத்திற்குறியவாற்றுனரிந்துகொள்க. இதனால் னனினைத்தேப்ந்து அங்களாக்கேப்தலாதுண்டாகிய அவனுடற்

குருதியபேதரித்த சோற்றுக்குன்றென யான் கறியதே பொரு ளாதறுணர்க. இதனால் என்னைனைத் தேய்த்தவிடத்துக்கு இவ்வழிரை மலை அணித்தாகுமென்று உய்த்துணரப்படும். அங்கினம் அணிமை யினிருந்தால்லது தேய்த்தகுருதியைத்தெலுத்துச் சோற்றை பட்படைத்த வியலாதன்றுகொள்க. இதனால் இவ்வழிசாரமலை நன்னன் னாட்டை அடுத்துளது என்று கொள்ளலாம். நற்றினையில்,

“பொன்படுகொண்கானங்னனங்னான்னாட்  
டேநிற்குன்றம்பெறி ஜூம்பொருள்வழின்  
யாரோபிரிக்ப்பவரே” (நகை)

எனவருதலான் இங்னனானாடு கொண்கானம் என்பதும், இவன்மலை ஏழின்மலையென்பதும் நல்லுதெரவன. ஏழின்மலையென்பது மேல் கடலையுடுத்துள்ள கண்ணானாருக்குப் பதினெட்டுமைல்தூரத்துள்ளது. இதனு விளங்காட்டுப்பக்கத்தே அயிரைமலையுள்ளதன்று நுணியத்தகும்.

“சிருநடத்தேநத்தமுகினகெடலிலக்கிய  
நேருயர்நெடுவரைஅயிரை” (பதிற் - ७८)

எனவருவதன்கண் சிருநடயதேயத்தின்கண் சௌ பகவர் போர்கெடு தற்குக்காரணமாக்குறுக்கிட்ட ஓரையுயர்ந்த நெடியமலையாகிய அயிரை எனக் கொள்ளக்கிடத்தலாலும், இம்மலை புறத்திலுள்ளபகவர் போர்கெடுதற்குக்காரணமாகக் குறுக்கிட்டுச் சோன்னாட்டுள்ளை பகத்திருப்பதாகத்துணியப்படும். நன்னாட்டைக் கொண்கானம் என்றலாலும் அது சேரன்னாட்டெல்லையாகத் தட்டில்லை. இவ்வழிரை மலையைக் கடில்வரன்னும் புலவர்பெருமான்,

“மாடோருறையுமலகுமுங்கேட்டப்  
விழுமெனக்கிழரும்பறைக்குரைவு  
முழுமுதன்மிசையகோடுதொறுந்துவன்று  
மயிரைநெடுவரைபோலத்  
தொலையாதாகவீவாழுநாளே” (பதிற்-१०)

என ஏழாம்பத்திற் பாடுதலான் இதன்பெருமை யுணரப்படும். இதன்கண் இம்மலையின் பலசிகரங்களிலும் பக்கத்துள்ள எடுக்களைல்லாம்

கேட்கும்படி பறையின்குரலீயுடைய பல அருளிகள் விளக்கித் தோன்றுமென்று வருணித்தலான் இது பெரியாறுகள் தோன்றுத் தற்குக் காரணமாவதென்றுப்படும் இவற்றை அயிரமலையினியல்பும், அஃதின்டீஸ்தென்றும், அதற்கும் ஆல்வாய்ப்பேரியாறு மக்கும் யாதோரியைபுமில்லையென்றும், அதன்கண் உண்டாம் யாறு வேறென்றும், அஃது அயிரை எனப்படுமென்றும் கண்டுகொள்க.

இவ்வண்ணமை இன்னும்ஞாருவகையானும் ஆராய்தலினானும் புல ஞாகும். அகானானாற்றில்,

“நேராவன்றேள்வடுகர்பெருமகன்  
பேரிசையெருமைநன்னாட்டுள்ளதை  
யமிரியாறிறந்தனராயிதும்” (உடுந)

எனவருதலான் அயிரியாறு வடுகர்பெருமகனுன் ஏருமை, என்பா துடைய நன்னாட்டுள்ளது எனத்தெரியலாம். “நன்பூணைருமைகுடுநாடன்னவென்னுய்நலம்” (அகம்-ககடு) என்பதனால் இவ்வெருமை மின்னாடு குடபாலுள்ளது புலனும். கேற்குறிய நன்னபாழியை வடுகர்கைப்பற்றியபோது செருப்பாழியெறித் த இளஞ்சேட்சென்னி என்பான் நன்னாகுத்துணையாகச்சென்று பாழியைதுறி வடுகரைச் சுவட்டினுணவன்று,

“வின்குபுகழிறுத்தவினம்பெருஞ்சென்னி  
குடிக்கடனுகளிற்குறைவினைமுடிமார்  
செம்புறந்துபுரிசைப்பாழிதுநறி  
வம்பவடுகர்க்கபந்தலைசுவட்டி” (அகம் - கங்கு)

எனவருதலான் அறியலாம். பாழி நன்னதுடையதெண்பது “நன் எதுதியனருங்கடிப்பாழி” (அகம்-உடுநி) என்பதனு ஏறியப்படும். இதனால் வடுகர்க்கும் நன்னதுக்குமுள்ள பகைமை புலனுகும். அதனாலே நன்னாடும் வடுகர்நாடும் அடுத்துள்ளதன்மையும் புலனும். வடுகர்காட்டு ஒடுகின்ற அயிரியாறு நன்னாட்டுக்கும் பக்கத்தாகும். நன்னாட்டுக்குப்பக்கத்தாகிய அயிரமலையில் உண்டாகும் யாறு அயிரியாறு எனவும், அதுவே அயிரை எனவும் வழங்கப்பட்டதாகு மென்றால் துணியலாம். இவற்றை அயிரை மலையும் அதன்கணுன் டாகும் அயிரை எனப்பெயரிய பேரியாறும் கொண்டானப்பக்கத்தும்

எருமைாட்டுப்பக்கத்துமூன்வாதல்லது ஓலுபச்சத்தவாக வென்று தெளிக்குதொள்க.

மற்ற அயிரைமலையிற்பிறக்கும் பிறதோர்யாற்றைப் பேர் யாறென்று பதிற்றுப்பத்திற் கூறியதென்னையெனின் அஃதோர் பெரிய யாரூக் இருக்கவ்பற்றி அங்கும் கூறினுரெங்க. சேராட்டுத் தல் உள்ள எல்லாயாற்றிலும் பொன்னுணி என்னும் யாறு இன்றும் பெரிதாதல் கண்டுகொள்க. அயிரையும் அதுபோன்றதொன்றாகும். இவ்வயிரையாறு கெடுத்துரத்தாக இல்லையாயின் இதன்கட் சேர நெருவன்சென்றுகுளித்தலே ஒரு சிறப்பாகவைத்துப் பெருங்களி யரசராகிய இளக்கோவடிகள் பாடாரெனவற்றிக். ‘அயிரைமண்ணி’ என்பதற்கு அயிரைமலையிலுள்ள கொற்றவையை அபிஷேகங்குசெய்து என்றாலும் பொருந்துமேனும், அங்கும் அரும்பதவரைகாரர் உரை யாழையும், அவர் அயிரையாற்றிறகுளித்து எனக்கொண்டது ஒன்றற்கும் கிரோதமின்மையும் ஆராய்க்குசொள்க.

இனி, “நின்மலைப்பிறந்துநின்கடன்மண்டு  
மலிபுனனிகழ்த்தருந்தீர்விழுமிற்  
பொழில்வதிசேவனிறபேரைழில்வாழ்க்கை  
மேவருசுற்றமோடுண்டினிதுதுகருந்  
தீம்புனலாயமாடுக்  
காஞ்சியப்பெருந்துறையணலிலும்பலவே” (பதிற் - சுற)

என்பதை எடுத்துக்காட்டி “நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டும்” என்றதையே பெருந்துணையாகப்பற்றிக் காஞ்சிபேர்யாற்றுக்குப்பெய ரென்று துணிக்தாருளர். இதுபற்றி இவ்வடிகளை ஈங்கு ஆராய் வேன். இவ்வடிகட்டுப்பதிற்றுப்பத்துரையாளர் உரைகூறியவிடத்து நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டுமலிபுனல் என்பழி “மலிபுனகை யுடைமையான் யாறு மலிபுனலெனப்பட்டது” எனவும், “நிகழ்த்தருந் தீநிரென்றது அவ்யாறுகளிலே புதிதாகவருக்கன்ற இனியபுதுநீர் எ - று” எனவும் சிளக்கினார். இதனால் நின்மலைப்பிறந்து நின்கடன் மண்டும் காஞ்சியென்றியைத்தல் கருத்தன்றென்றும், நின்மலைப் பிறந்து நின்கடன்மண்டும் மலிபுனல் (யாறு) என்றுள்ளவாறியைப்ப தே கருத்தென்றும், அங்குமலைப்பிறந்து கடன்மண்டும்யாறுகள்

பலவன்றும், ஓர்யாற்றின்மட்டுமென்றிப் புதுப்புனல்விழுகளன் டாடப்படுவதுங்லாயாதுகளி இழுண்டென்றும்,அவ்விழாக்காலத்து நிகழுங்கிழங்கியை இவ்வத்துக்கூறுவன்னன்றும் நன்குணரலாம். மலிபுனல் என்பது யாரூயினபடியாற் பெருந்துறை அவ்யாஹத் ஞடையவாகும். அப்பெருந்துறைகளைக் காஞ்சியம்பெருந்துறையென்று புனலாடுதற்குரியமகளிர் அணிக்கு விளையாடுதற்குத் தளிரும் முறியும் தாதும் பூவும் தரவல்ல காஞ்சிமரங்களை ஆண்டுடைமையான் எனவறிக் கீழே இவ்வண்மையிலே,

“மனன்மலிபெருந்துறைத்ததைந்தகாஞ்சியைடு

முருகுத்தாழ்பெழியியெந்ருப்புறமுடைகரை” (பதிற் - உட)

எனவருதலா ஆணரப்படும். சன் உரையாளர் “தகதந்தகாஞ்சியென்று விளையாட்டுமகளிர்பலருந் தளிரும் முறியுங் தாதும் பூவுங் கோடலாற் சிவைவுபட்டுக்கிடக்கின்றகாஞ்சி எ - று” எனவுரைத்ததைனையு நோக்கிக்கொள்க. சன்னடக்கேற்ப மனன்மலிதல்கூறியதைனையும் பெருந்துறைகூறியதைனையும் அப்பெருந்துறைகளிற் காஞ்சி ஆயம் அணிதற்கும் விளையாடுதற்கும் பயன்பட்டுநிற்றலையும் நன்றாய்ந்து கொள்க.

“காஞ்சிப்பனிமுறியாரங்கண்ணிக்

கணிமேவந்ததவல்குலவ்வரியே” (உசை)

எனப் புறப்பாட்டின்வருதலான் காஞ்சியின் குளிர்ந்தமுறிகளை மகளி ரணிதலுண்டென்பது உணரப்படும். “காஞ்சியம்பெருந்துறை மனன்மலிதுயடலைவே” என்புதிக் காஞ்சி மரமாகது யாரூயின் உரையாளர் மலிபுனலையுடைமையான் யாறு மலிபுனலெனப்பட்டது என்றுரைக்கருது மலிபுனர்காஞ்சி என இயைத்துப் பொருள்கூறுவர் என்பதும் உய்த்துணர்ந்துகொள்க. புனலாடும்ஆயம் தாம் அணிக்கு விளையாடுதற்கேற்ற மரங்களுள்ளதுறைகளையே விரும்பிச்செல்லு மென்பதும் உணர்ந்துகொள்க. இவையெல்லாம் ஆராயாது சன்னிக் காஞ்சி யாற்றின்பெயரென்றும், அவ்யாறு மேல்கடலில் விழ்வதென்றும், அங்ஙனம் வீழ்வதென்றுக்குறுதலான் அது வேறுயாறே யாகாது பேர்யாறேயாகுமென்றும் தணிவது ஏத்துணைவாதத்துக்கு

இடமாகும் என்பது யானக்கறியறியவேண்டுவதன்று. இதும் பொருளையென்பது பேர்யாற்றுக்குப்பெயரைத் துணிந்ததனாலும் பொருளாகும்.

இனி நின்மீப்பிறநது நின்கடமைண்டும் யாறுகளை நூற்றும் நாடுமுழுதெழும் குடகுமுதலீய பிறநாடுகளையும் செக்குட்டுவன் தன் அடிப்படுத்தாள்களை சிறப்புப்பற்றி தமிழ்நாட்டுள்ள பல்லாறு களையுகருத்தாரெனிலும் இழுகாது. தமிழ்முழுதானும் அவ்வமய மேம்பாட்டை இவ்வாறுகருத்தாரென்பது பொருந்திர்நோக்கும். சேரமான்பெருஞ்சோற்றுத்தியனசேரலாதனை முடிந்தாராயர் அவ்வமயத்து அச்சேற்றகுளை மேம்பாட்டியவே,

“நின்கடமிறநதனாயிறுபெயாததுநின்  
வெண்டலீப்புணரிக்குடக்டறகுளிக்கும்  
யாணர்வைப்பினனஞ்சுடுபெபாருநு” (புறம்-2)

எனக்கறியது காணக.

எவ்வாறு கோக்கிலும் பிறர் நினைக்கின்றவண்ணம் பொருளை என்பது பேர்யாறு ஆகுமென்று கணவிலுனினையறக். இதனாலே பொருளையினக்கரையிலுள்ள சேராக்கருஷாவஞ்சிபோயாற்றங்கரைக்கு எவ்வாறுமுயன்றும் எய்தாதென்பதும் திடமாகவுணர்ந்து கொள்க. பிறர் நூலின்றியும், உரையின்றியும், வழக்கின்றியும் பொருளையைப் போயாறென்றுசொல்லத்துணிந்ததெல்லாம் காவிரி யுடனகலக்கும் பொருளைக்கரையிலுள்ளதென்று பன்னாடும் உரை யும் புலப்படுத்திய கருஷாவஞ்சியைப் பேர்யாற்றங்கரையிலுள்ளதாகக் கூறினிடுதற்கேயாமென்பது அறிவாளரவ்வாம அறிவா. அங்குளம் அவர்க்கறிநிட்டாலும் வஞ்சி யங்கேயுள்ளதாகுமோ என்று ஈண்டுச் சிறிதாராய்வேன்.

பிறாக்கறும் சேரர்தலைகா கொடுங்கோஞர்வஞ்சியனரோ? அது பழைய சேரர்க்கருஷர்வஞ்சியாயின கருஷர்வஞ்சி யாற்றங்கரையி அள்தாகப் பன்னாலக்கும் கூறியபடி கொடுங்கோஞர்வஞ்சியும் யாற்றங்கரையிலிருதல்வேண்டுமே. அங்குளம் கொடுங்கோஞர் பாற்றங்கரையிலுள்ளதென்றும், அதனைக் கரையின்கண்டடைய

யாறு பேர்யாதென்றும் குறிய நூலைன்றையுங் கண்டில்லை. தேவா ரத்துக் கொட்டுக்கோளூருஞ்சைக்களாம் கடற்கரையிலிருப்பதாகக் குறியதன்றி யாற்றங்கரையிலிருப்பதாகக் குறியதில்லையே.

இனிப் பேர்யாது' கடலொடுகலக்குமிடத்துள்ளதாகப் பழைய சங்கநால் குறியலுர் முசிரினன்பது,

“கள்ளியம்பேர்யாற்றுவென்னுரைகலங்க  
யவனர்தந்தவினைமாணன்கலம்  
பொன்னெடுவந்துகறியொடுடையரும்  
வளங்கெழுமுசிரி”

என்னும் அகப்பாட்டான் அறியலவது. கொடுக்கோளூர் அஞ்சைக் களாம் ஈண்டுசீசால்லப்பட்ட அடையாளமுடையதாயின் அது முசிரியேயாமன்றிச் சேர் கருவுர்வஞ்சியாதல் யாங்குனம். முசிரியும் வஞ்சியும் ஒன்றாகச் சொல்லவொன்னுடே. பிறர் சேக்கிழார்க்கறிய கொடுக்கோளூர்வஞ்சியைப் பழைய சேராதுதலைகராக்கவேண்டுதலான் அக்கொடுக்கோளூர்வஞ்சி கடற்கரையிடத்ததென்றுதேவாரத் தாலும், கண்கூடாலும் கண்டதுகொண்டு எந்துளிதும் யாரும் கடற்கரையிடத்ததென்று கூறுததும், சோழநாட்டுப்பக்கத்தே உள்ளதென்று தெளிந்ததும், கொங்குநாட்டு ஆண்பொருநைக்கரையி னுள்ள துமாக்ய பழையசேராதலைகரைக் கடற்கரையிடத்ததென்று கற்பிக்கத்தலைப்பட்டனர். கடற்கரையைக்கற்பித்தவிடத்தும் அதுவும் போதாது ஆண்பொருநைக்கரைவேண்டுதலான் ஆண்பொருநையை மேல்கடலில்விழுடிடுத்தற்கு இயலாமையால் ஆண்பொருநையே பேர்யாறு என்று சொல்லிவிடலாமென்று துணிந்தனர். அப்பிறர்க்கறிர படி பேர்யாறுகியதுண்பொருநைக்கரையும் கடற்கரையும் ஒன்றென நினைத்துக்கொண்டிடத்தும் ஆண்டுள்ளது சேராதலைகராகிய கருவுர் வஞ்சியாகாது; சேர்கடற்றுறைப்பட்டினமாகிய முசிரியே யாம்முடிகின்றது. இதற்கென்செய்வது: இல்லதுதுளியுமிடத்து உண்டாங்குமாற்றம் இத்துணையோ? இன்னும் எத்துணையோ பலவாதல் காட்டுவேன்.

இங்கும் ஆண்பொருநைக்கரையையும், கடற்கரையையுஞ் சேர நினைப்பதன்கணுண்டாம் விபரீதங்களை இனி விளக்கிக்காட்டுவேன். சேராதலைகராகிப் கருவுர்வஞ்சியுள்ள இடத்தை,

“வஞ்சிப்புறம்தில்கைக்குங்  
கல்லெண்பொருளாநமணன்னினுமாங்கட  
பல்லுக்குச்சுற்றியகழுனி  
யெல்லாம்சினோயுதெல்லீனும்பலவே” (புறம-ந-அன)

என்றும் அடிகள் நன்குவிளக்குவனவேயாகும். இவ்வழிகளிற் சேர்தலீங்களின் புறமில்லைப் பொருங்கயென்னும்யாறு அலீக்கும் என்றும், அப்பொருங்க அங்குணமலைத்தல்காரரங்மாகக் கலவெள்ள ஒலிக்குமென்றும், ஒருபெரியகோட்டையின்மோதுதலான் அதிகமாக மணலீக்கரையிறகுச்சுமென்றும், இவையெல்லாங்கழுமவிடதுடி பலவர்கள் சுற்றியுள்ளனவென்றும், அவனுர்களெல்லாம் மிகுதியாக நெல்விளைகழுனியுடையன் என்றும் சில அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. இவைடையாளங்களை நூர்க்டறகரையூர் உடைய தாகுமா அல்லது அகநாடரீர் உடையதாகுமா என்று சிற காராய்தேவனுக. சேர்தலீங்கா கடறகரையிடத்ததென்பார்க்கு அஃதான்பொருங்கக்ரையிலுள்ளதன்றுதலினிருக்கவாறார்ண் அவ்வூர் ஆண்பொருங்க கடலொடுகலக்குமிடத்திருப்பகாகதகாடேன துணிய வேவண டும் அங்குணமாயின், ஆண்டுப் பெருமனலூலகமென்றுக்கப்பட்ட கடறகரைமணலே அளவின்மைக்குவிழயமாகவும், அதனைக்கூறுது அதனினும் எத்துணையோசிறிதாகக்கருதப்படும் பொருங்குவித்தமணலை அளவின்மைக்குவிழயமாக்குவது உசிதமாகுமா? இது காறுங்கண்ட தொன்னால்களில் எங்கேனும் ஆறு கடலொடுகலக்குமிடத்து அவ்யாறுதொகுப்பது பெருமனலென்றுக்கறியதுண்டா. பாறுகடலொடுகலக்குமிடத்துக் கடறகரைமணலையுங் கடலுட் கொண்டுசெல்லுதலான் கடறகரையையுமெலியச்செய்தலன்றி அக்கடறகரையின்கண் மணலை யாறு குவிக்குமா? காலிரி கடலொடுகலப்பதைப்பற்றிச்சொல்லுமிடத்துக் “கடறகரைமெலிக்கருங்காலிரிப் பேர்யாறு” என்றஞ்சே புலவர் கூறுகின்றனர். கடலூள்ளவிடத்துக் கடறகரைமணலையே கூறுவரென்பது,

... தாழ்நீர்  
வெண்ட லைப்புணரியலைக்குஞ்செங்கி  
தொடுவேண்டிலுயகமர்வியன்றுறைக்

கடுவனிதொகுப்பவின்டிய  
வடிவாழூக்கர்மணனிலும்பலவே”

என வருதலானறிக. கடல்லுள்ளவிதத்து ஆறிலத்தலக்ருது புணரி பலைக்குஞ்செந்தில் என்றதனீயும் நோக்குக. இங்கன்றியுங் கல்லென பொருநை எனது கூறுதலால் யாறு கல்லென ஒளித்தலைப் புலப படுத்துகன்றா, ஆனாலுமாகவியன்றே பெரிதாகும். அதனாலியைக் கூறுது யாறுறையையே மிகுத்துக்கூறுதல் பொருந்துமா. இனி அலைக்குஞ் கடலங்கரைமேன்மோகாதை” என்றன்றே சுந்தரமூதத்தீ நேயனா கொடுங்கோளூர்குஞ்சைக்களத்தைப் பாடுகின்றார் அவா பாடியவாறு கடலலைப்பதைக்கூறால் அவவூறரையே யாற்பைப்பதாகக் கூறியதென்னே இது சிறக “ஆங்கா-, பல்லூர்ச்சுற்றியசமுனி யெல் ஸாமவிளையுடிகல்விலும்பலவே” எனது கூற்று அடையாளம் ஒரு கடறகரையூக்குப் பொருந்துமாரி கடறகரையூறைப் பல்லூர் சுற்றுத் தெப்படி? இதனாலிவவுடிகளிற்கூறிய அடையாளங்களிலொன ரேதும் கடறகரையூர்க்குப்பொருந்தாதென்றும், எல்லாம் அங்காட ரேக்கே பொருந்துவன என்றமுனைருமாறாறுன் ஈண்டுக்கூறியவஞ்சி கடறகரையிலுள்ள மகோதயாசய கொடுங்கோளூராகாமையும், கொங்குநாட்டுஇன்பொருநைக்கரையிலுள்ளகருதுரோயாதலும் தெளிந்துகொளக. இவ்வுண்மையான்றே சுங்கரசோழனுலாவுடையா,

... .. .. கோமகன  
வஞ்சிக்குமோதைதமகோதைத்தக்குமாமதுரை,  
யினுசிக்குங்கொறகைக்குமேற்றொறுய”

என மகோதயாசய கொடுங்கோளூரினவேருக வஞ்சியைக்கூறினு ரெனவணர்க. இதைப்பற்றி மேறும் விளக்குவல்

இனிப் பழைய சேர்தலைகராசிய வஞ்சி மேல்கடற்பக்கத்தா மென்றந்து ஆதாவாக ஒருசெய்தி கூறுவார்பிறர். அஃதாவது பராசர வென்னும் அந்தணன் சோண்டுத்தலைச்செங்காட்டினின்று சேரன் கொடைத்திறங்கேட்டுப் பரிசில்பெறப்போம்போது

“காடுநாடுமூரும்போகி  
கீடுகிலைமலயம்பிறபடச்சென்றங்கு” (சிலப்-கட்டுரை.)

என்பதனால் பொதியமலையைக்கடந்துசென்றுனெனவும், பரிசில் பெற்ற மீனும்போது “செங்கோறமெறன்னன்றங்காறுரிம் போதி மன்றத்து”ந்தங்கியிருந்தானெனவும் சிலப்பதிகாரம் கூறுதலாம்

சேரன்று மேல்கடற்பக்கத்திருந்தால்லது சோகூட்டுப் பார்ப்பான் போம்போது பொதியத்தைக் கடங்குபோதலும், மீனும்போது பாண்டினாட்டோகிய திருத்தங்காலிற்றங்குதலும் நிகழாவன்பதேயாம். சிலப்பதிகாரத்து இப்பராசரன் செய்தி கறியவிடத்து,

“வலவைப்பார்ப்பான்பராசரனென்போன்  
குலவிவேற்சேரன்கொடைத்திறங்கேட்டு  
வண்டமிழ்மறையோற்குவானுறைகொடுத்த

கீடுகிலைமலயம்பிற்படச்சென்று.....  
பார்ப்பனவரகைகுழியேற்புற”  
நன்களங்கொண்டுதன்பதிப்பெயர்வோன் (சிலப்-கட்டுரை)

என வருதல்காணலாம். ஈணுடுக்கறப்பட்ட சேரன் எக்காலத்தவ னென்றும், யாவன் என்றும் கிளுகியறியவேண்டுவ தின்றியமையாதது. இப்பார்ப்பான் சேரன்பாற்பரிசில்பெற்றமீனும்போது பாண்டினாட்டுத் திருத்தங்காலென்னுமூரிற் போதிமன்றத்துத் தங்கியிருந்தும் அவன் ஆண்டுவன்துவிளொடும்பார்ப்பனச்சிறூரைநோக்கி என்னுடன் வேதமோதவல்லோயின் ஒது என்பரிசிற்சிறபொதியைக் கொள்ளுக என்றவளவில் அவ்வூர் வார்த்திகண்புதல்வன் தனக் கொப்ப ஒதலான் அவளையியங்கு தன்பொதியின்கணுள்ள முத்தப்புதூரத்தகுபுனைகலன் கடகங்தோட்டெராடு பிறவும் அச்சிறுவற்குக்கையுறையித்துப்போக நிகழ்ந்ததுதெரியாது கோத்தொழின்முறையவர் பாண்டியற்குரிய படுபொருள்கவர்ந்த பார்ப்பானிவனென்று அப்புதல்வன்ற்கையாகிய வார்த்திகளைச் சிறையிலிட அவ்வார்த்திகள்மனைவி அலந்தமுடேங்கிப் புரண்டுபுலந்துபொங்கினளாக: அது கண்டு ஜூயைகோயிற்கதவுதிறவாதாக: இதுகேட்டுப் பாண்டியன் மயங்கிக் கொற்றவைக்குற்றதுஅறிந்துரையின்னென் வார்த்திகளைச் சிறைசெய்திக்கூறக்கேட்டு இறைமுறையிலைத்த தனிர்க்கு வார்த்திகளைப்பொறுத்தருளுமாறு இருந்து அத்திருத்தம் காலையும் வயலூரையும் அவற்கித்து அவளை நிலந்தோயவனங்கியவளவில் அச்சிந்தாதேயிகோயிற்கதவந்திறந்தது; திறந்தவுடன் உறு

பொருளேஷனும் படிபொருளேஷனும் இனி யற்றவர்க்குதுதி பெற்றவர்க்காகுமென்று'யானிமேன் முரசறைவித்தான். அங்ஙனம்,

“யானியெருத்தத்தணிமுரசிரி இக்  
கோமுறையறைந்தகொற்றவேந்தன்  
ஒன்முறையிழைத்தத்தகுதியுங்கேணி” (சிலப்-கட்டுரை)

என்று கண்ணகியெதிராக்கி மதுரைமாதைய்வங்கூறுதலான் இப்பராசரனீந்த பொருள்காரணமாகச் சிறைப்பட்ட வார்த்திகளைச் சிறைவிடுசெய்து உவப்பித்துக் கலீ மர்செல்லிகதவந்திறப்பித்தவன் கோவல்ளைக்கொல்வித்து அரசுகட்டிலிற்குஞ்சிய நெடுஞ்செழியனே யென்பது என்றுதனியப்படும். இப்பாண்டியன்காலத்துக்கேரன், செங்குட்டுவனென்பது சிலப்பதிகாரம் வங்கிக்காண்டத்தானாறியப்படும். பராசரதுக்குப்பரிசினல்கியகேரன் இச்செங்குட்டுவனேயாயின், இளங்கோவடிகள் இவனை விளங்கவுரையாதிரார். மற்றிவன் காலத்தே சேரன் வேறுள்ளே என ஆராய்வோம். செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மனக்கள் என்பானுக்கும் பிறங்கமகனென்பது பதிற்றப்பத்து ஐந்தாம்பத்தால்நியப்படும். நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக்கோமான்பதுமன்றேவிக்கும் பிறங்கமகன் ஆடுகோட்பாட்டுச்சேரலாதனென்பது பதிற்றப்பத்து ஆறும் பத்தால்நியப்படும். இதனாற் சேரன் செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச்சேரலாதனும் ஒருத்தெயின் புதல்வராவர். இவருட் செங்குட்டுவன் வஞ்சியிலரசெய்தவன் என்பது சிலப்பதிகாரத்தானான்கு தெளிவது. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் மேல்கடற்கரையையடித்துள்ள நறவு என்றும் அரின்கண் இருந்தவன் என்பது பதிற்றப்பத்து ஆறும்பத்தால் நன்கறியப்படுவது : இவ்வாடுகோட்பாட்டுச்சேரலாதனே இளங்கோவடிகளாற்கூறப்பட்ட வேற்சேரனென்பதற்கும் ஆதாவாகச் சில கறுவல்.

சிலப்பதிகாரத்து இச் சேரனைப்பற்றியவிடத்துக் ‘குலவுவேற் சேரன்’ எனவும், ‘நெடுவேற்சேரன்’ எனவும், ‘வண்டமிழ்மறையோற்கு வாதுறைகொடுத்தவன்’ எனவும், இவன் கொடைத்திறக்கேட்டுப் பராசரன் செங்குரனைவங் கூறியுள்ளார். இதன்கட்கூறப்பட்ட வண்டமிழ்மறையோற்கு வாதுறைகொடுத்தவன் இமய

வரம்பன்றம்பியென்பது மூன்றாம்பத்தாண்திறியப்பட்டது. செங்  
குட்டுவற்குமுன்னே இறந்த சேர்வரிசையில்,

“நான்மனுறயாளன் செய்யுட்கொண்டு  
மேனிலையுலகம்விடுத்தோனுமிதும்”

... ... ...

“மீக்குற்றுளர்யாவருமின்மையின்  
யாக்கைக்கில்லாத நன்பனதயுணர்க்கோய்”

என்பதனால், இமயவரம்பன்றம்பியையுங்குறியவாற்றுங் அம்முன் னேன் செய்தியாவிலைனைச் சிறப்பித்ததன்றி இவன் அவனுகானென்பது நன்குணரப்படுவதாகும். இஃப்தான்ரெழுழியவுள்ள அடையாளங்கள் வேலூம், கொடைத்திறமுமேயாகும். ஆறும்பத்து முதற்பாட்டில் இவ்வாடுகோட்பாட்டுச்சேரலாதனை,

“வென் வேலன்னன் மெல்லியன்போன்மென  
வுள்ளுவர்கொல்லோனின் ஆணர்ந்தினுனேரே”

என்பதனால் இவ் வாடுகோட்பாட்டுச்சேரலாதனை வேலன்னல்ளனக் கூறுதல்கொண்டு இவைனைக் ‘குலவேறும்சேரன்’ எனவும் ‘நடுவேற் சேரலன்னவும் இளங்கோவடிகள் கூறினுரென்றுணரலாம். இவன் கொடைத்திறத்தைப்பற்றியாராயுமிடத்து இவைனைப்பதிற்றுப்பத்துள்,

“வாராாயினுமிரவலர்வேண்டித்  
தேரிற்றந்தவர்க்கார்ப்பதனல்கு  
நசைசால்வாய்மொழியிசைசாரேன்றல்”

எனச்சிறப்பித்தல் காணப்படும். இதனுரைகாரர் “சண்டு இரவலரை வேண்டியென்றது தன்னுட்டு இரவலரின்மையின் அவரைப்பெற விரும்பி எ - று. தேரிற்றந்து என்றது அவ் விரவலருக்கு அவருள் வழித் தேரைப்போகவிட்டு அதிலே அவர்களைவரப்பண்ணி எ - று. தேரான் என உருபுவிரிக்க; தேர் எனத் தேர்ச்சியாக்கி அவ் விரவலரை அவருள்ளனவிடத்திலே தேடி அழைத்து என்றுமாம்” என விளக்கினார். இவற்றால் இவன் தன்னுட்டு இரவலரில்லையாக வழங்கினான் என்றும், அவ் விரவலரைவேண்டிப் பிறர்காட்டுத்தேடித்

தேரைப்போகவிட்டு, அவரை அதிலேவரப்பண்ணி அவர்க்குசிரம்பிய துப்புசவனைத்தும்வழங்கினுனென்றும், இங்னும் கொடுக்கும்ஆசையேநிரம்பிய ச்தியகீர்த்திமானிலுள்ளும் நன்கறியலாகும். வேறி யாரிடதுங்காண்டற்கறி இவ் வரியபெரிய வள்ளுண்மையினையே இளக்கோவடிகள் கொடைத்திற்ம் என்ற அழகியதொடரான் விளக்கினுரென்று துணியலாம். இவன் பார்ப்பார்க்குக் கோதானமும் பூதானமுஞ்செய்து குழுவிகொள்வாரிற்குடிபுறந்தந்தவன் என்பது ஆரூப்பத்துப்பதிகத்தாலறியலாம். இத்தகைபெருவண்மைகருதியே வண்டமிழ்மறையோர்க்குவானுறைகொடுத்தோனுக் இவனை அடிகள் சிறப்பித்தாரென்றுணரலாம். இன்னு மிவனை, “இரவலர் புன்கணஞ்சும் புரவெதிர்கொள்வன்” எனவும், “இரவன்மாக்கள் சிறுகுடிபெருகு, விலகந்தாங்கிய மேம்படுகற்பின், வில்லோர்மெய்ம்மறை” எனவும் பாடுதலவல்லாமல், “வள்ளியையென்றலிற்காண்குவந்திசினே” எனச்சிறப்பித்தலையும் ஆண் டுக்காண்க. “வள்ளியையென்றலிற்காண்குவந்திசினே” என்னும் அடிக்குலவுவேற்சேரன் கொடைத்திறங்கேட்டுப் பராசரன்பரிசிற்குச்சென்றுன்னன்றதற்கு மிகவும்பொருந்தல் உய்த்துணர்ந்துகொள்க. இவனே வேலண்ணால் ஆதலாறும் சீன யாரினுமிக்ககொடையாளனுதலாறும் பராசரன் இவன்பாற்சென்றுனென்றே ஒருதலையாகத்துணியப்படுமென்க. இவன் கடற்கரைப்பக்கத்தூர்க்கணிருந்தனன் என்பது—

“தொடைமழிகளைந்தசிலையுடைமறவர்  
பொங்குசிரிப்புணரிமங்குலொடுமெயங்கி  
வருங்கடலூதையிற்பனிக்கும்  
துவ்வாநறவின்சாயினத்தானே” (பதிற்று-கு)

எனப்பதிற்றுப்பத்துள் இவனிருக்குமிடங்கூறுதலா அனைப்படும். இத்துரைகாரர் “மறவர்கடலூதையிற்பனிக்குநறவெனக்கூட்டி ஆண்டுவாழுமறவர் கடலூதையான்மட்டும் கடுங்கும் நறவு என்க. நறவு - ஓரூர். துவ்வாநறவுவெளிப்படை” என விளக்கியதனுறும் இதனுண்மை உணரலாம். கடலூதையிற்பனிக்கு நறவு என்றதனுல் இக் நறவூர் கடற்கரைக்கு நெடுந்தூரமாயதென்று கருதற்கியலாமைகான்க. இவனைப்பற்றிய முதற்பாட்டில்,

“வினாக்கிரும்புணரியுருமெனமுழங்குங்  
கடல்சேர்கானற்குடபுலமுன்னிக்  
வற்றமுங்ததடந்தாணுரை.

குவியினர்ஞாழன்மாச்சினைச்சேத்கும்” (பதிற் து-ஞிக)

எனக்கு முதற்கண் “குடபுலமென்றது தன்களிக்கு மேல்பாலாம்” என்று உரைகாரர்க்குதலானும், நான்டு “கடல்சேர்கானற்குடபுலம்” என்றிருத்தலானும் இவ்வரசனாகரிக்குமேற்கே கடல்சேர்க்கதானற் புலமிருப்பதென்ற புலப்படிதலான் இந் நறவூர் கடலாற்பனிக்காது கடதூதையாற்பனிக்கூடிய அளவாக மேல்கடற்பக்கத்துள்ள தென்று தெளிந்துகொள்ளலாம். மேற்சாற்றப்ராசரன் இவ்வேற்கே ரண்கொடைத்திறங்கேட்டு இவனிருக்கும் கடல்சேர்கானற்குடபுல நறவூர்க்குச் சென்றானுதலாற் பாண்டிநாடுகடத்து மகியம்பிற்படப் போனுணென்றும் மீணும்போது பாண்டிதாட்டுத்திருத்தங்காலிற் ரங்கினுணென்றும் உணர்ந்துகொள்க. இதனுலிப்பராசரன் செங் குட்டுவன்வஞ்சிசோக்க்வந்தவனில்லையென்பதும் தெற்றெனத் தெளிக.

சேரன்பாற்சென்றுபோந்த சோணைட்டுப்பராசரன் பாண்டிநாட் டையும் மகியத்தையும் இடைவைத்துக் கடத்தல்காரனாம் இஃப் தென்று ஆராயாமலே கொங்குநாட்டுள்ள பழையசேர்தலீ நகரை மேற்குத்தொடர்க்கிமலைப்பக்கத்துள்ள கடல்நாடுகளிலும்க்க முயன்றனர் பிறர். சேக்கிழார், கொடுங்கோளுரை இராமனிருக்குங் காடும் அயோத்தினன்பதுபோலப் பிற்காலத்துச் சேர்குவத்தவரிருத் தலைப்பற்றி வஞ்சியென்றுவழங்கியதைத்துணையாக்கொண்டு அதனைப் பழைய சேர்தலீநகரென்றுக்கறிவிடலாமென்றுதனின்து சேக்கிழார் வஞ்சியென்ற அர் ஆர்க்குங்கடலங்கரைமேலிருத்தலீநோக்கிப் பழையசேர்வஞ்சியுங் கடலுடையதானுல்லது கொடுங்கோளு ரென்றுசொல்லுதல் பொருங்தாதென்றுகண்டு பழைய சேர்வஞ்சிக் குங் கடலீயுண்டுபன்னைத்தலீப்பட்டனர் பிறர். இஃப்தொரு வகர ப்ரயத்நமோயாகும்; மேல்கடலாதலின் யாரா அம் ஸாதிக்கப்படாமற் போவதென்பதற்க.

தமிழ்நால்களில் ஒருர் கடலடித்ததாயின் அவ்வுரைச்சொல்லு மிடத்து அது கடலுடைமைனங்கவே பாடப்படுமென்பது முகிரி,

தொண்டி, மாங்கை, கொற்கை, மருங்கூர்ப்பட்டினம், புகார் முதலிய பழைய ஊர்களைப்பற்றி ஆங்காங்குவரும் பாடல்களாற்றெளியப்படும். நேரேகடல்கூருதொழிலிலும் கடனிலத்துள்ளதென்றுபலப்படக் “காணலந்தொண்டி” ; “தொண்டியங்காணல்” என்றாற்போலவேலும் விளங்கப்பாடாமை கல்லிசைப்புலவர்வழக்கன்று. இதனுண்மையைத் தமிழ்கற்றுரெல்லாம் நன்கறிப. வஞ்சியைப்பற்றிய பழையபாடல்கள் தமிழில் நூற்றுக்கணக்காகவுள்ளன ; அவற்றுளொன்றேலும் கடலு கூடமைபற்றி வஞ்சியைச்சிறப்பித்ததாக யான் கண்டிலேன். “வஞ்சியங்காணல்” என யாண்டும்பரிலாமை ஈண்டைக்குநினைக்கத்தகும். இங்களும் வழங்காமைமாத்திரமன்று “வஞ்சியம்பூம்புறவின்” என இறையனுர்களாவியலுரைமேற்கோளில் வேரூகவும்வழங்கியுள்ளது. மணிமேகலையில் இவ் வஞ்சியைப்பற்றிய அடிகள் பலபல வள்ளன. அவற்றுளொன்றூலும் இது கடலுடைமைகாணப்படுதலில்லை. இவ்வாறுகாணப்பாடாமைமட்டுமன்று ; கடலுடைமைக்குநிரோதமான செய்தியொன்றும் அது புலப்படுத்துகின்றது. அஃதாவது இன்ன தென்றுகாட்டுவல் - கடற்கரையிற் சோழர்பெருந்கராகிய காவிரிப் பூம்பட்டினம் இந்திரஸிமைவமறந்தனுலூண்டாகிய தேவசாபத்தாற் கடல்கோள்ளப்பட்டதெனவும், அக் கடல்கோளால் நெடுமுடிக்கிள்ளி யாகியசோழன் அவ்வுரையிட்டுத் தனியேபோயினான் எனவும், ஆங்கிருந்த அறவணவடிகளும் மணிமேகலையிலுடையதாயரும் அக்கடல்கோளால்வருந்தாதுபோய் வஞ்சிமாங்கரத்துப்புக்கணரெனவும் மீகலைதூல் கூறுகின்றது. இதனை,

25/5

வொருதனிபோயின துவக்கமன்னவ  
னருந்தவன்றன் துட்டுயிழைதாயரும்  
வருந்தாதேகிவுஞ்சியுட்புக்கணர்”

ஏனையம்,

“மனங்கவல்கடுத்துமானர்கடல்காள  
வறவணவடிகளுந்தாயருமாங்குவிட  
ழறவாசிப்பதிப்புகுந்ததுகேட்டதும்”

எனவும் வருவனவற்றாலுணர்ந்துகொள்க. ஒருர் கடல்கொள்ளும் போதிலோ அன்றி அக்கடல்கோளைத்தெரிந்தபோதிலோ அவ்வுரை

விட்டுதிலார் கடல்கோளுக்கெட்டாதென்று தாம் தெரிந்துகொண்ட அசாட்டு ஈர்க்கட்கே சென்றெங்குவரென்பது யானிக்கறியறிவிக்க வேண்டுவதன்று. புகார்ச்சோழன் உழையூர்புகுங்கானென்பது தின்னமாகநினீக்கப்படும். அறவணவடிகள் தாயருடன் உழை யூருட்புகாமல் ஒருநான்குவாவதமாப்பாற்போய்க் குடபுலவஞ்சி யுட் புக்கனராவர். சோழன் இந்திரவிழாவெடாத தவற்றூலன்றே அவனுள்ளபுகாவரக் கடல்கொள்வது. இக் கேட்டுக்குக்காரணனுண சோழனுடையநாடே தம்போன்றமாதவர்க்குத் தங்குதற்குரியதாகா தென்றுகொண்டு சேராட்டுவஞ்சியுள் அறவணவடிகள் தாயருடன் புக்கிருந்தனரென்றுய்த்துனாரப்படும். “வருந்தாதேகி வஞ்சியுட்புக்க னர்”எனவும் “இஹவாதிப்பதிப்புகுந்தது”எனவும்கூறுதலையுனோக்கிக் கொள்க. இனிப் பிறங்கினீக்கன்றபடி இவ்வஞ்சி மேல்கடற்கரைக் கண்ணதாயின் பராசரன்செல்வழியே இவ் வறவணவடிகட்கும் வழி யாதலான் இடையிற் பாண்டிநாட்டுமதுரையிற்றங்காது மற்றுமோர் கடற்கரையூர்க்கே அறவணவடிகள் சென்றுரென்றனரேழுமுடியும். அங்கனமாயின் மதுரையிற்றங்காமைக்கும் கடல்கோளுக்கஞ்சிப் பின்னுமோர்கடலைபேயடைதற்கும் காரணங்கூறல்வேண்டும். மேல் கடற்கரையின்கண் வஞ்சியையிறுவநினீப்பார்; இவற்றுக்கெல்லாம் பொருந்தவுரைக்கலாகுமோ என்று ஆராய்ந்துகொள்க. இஃதன்றி யும் அம் மணிமேகலையுள் காஞ்சிக்கும் வஞ்சிக்கும் போக்குவரத்துக் கறப்படுதல் கற்றூர்பலரும் அறிவர்.

“பொன்னெயிற்காஞ்சினாடுகவினழிந்து  
மன்னுயிர்மடியமழைவளங்காத்தலி  
னந்கர்மாதவர்க்கையமிடுவோ  
ரின்மையினிந்கரைய்தினர்கானுய்”

எனவும்,

“ஆக்கவன்றுனுமறத்திற்கேதுப்  
ழுங்கொடிகச்சிமாநகராதலின்  
மற்றம்மாநகர்மாதவன்பெயர்நாட்  
பொற்றெழுத்தாயருமப்பதிப்படர்ந்தனர்”

எனவும் வருவணவற்றூற் காஞ்சினாடுபஞ்சம்பட்டபோது ஆக்கிருந்த மாதவர் வஞ்சிவந்தெய்தினரென்றும் பின் இவ் வஞ்சியினிருந்த அற வணவடிகள் தாயருடன் காஞ்சிக்குப்போய்துரென்றும் அறயப்

படும். காஞ்சிராட்டையுடைய தொண்டைநாட்டையுடித்துள்ளது கொங்குநாடேயாதலான் காஞ்சி பஞ்சம்பட்டவளவில் அடுத்துள்ள கொங்குநாட்டுவஞ்சியுள், மாதவர் எய்தினரென்பதே பொருந்திற் ரூகும். போக்குவரத்துக்குள்ளிதாயிருந்தியுடையதும் மேல்கடற்கரை போல நெடுஞ்சூரமாகாததும் கருவூர்வஞ்சியேயென்பது எளிதிலுணரத்தகும். அறவணவழிகள் புகார் கடல்கொள்ள வஞ்சியுட்புக்கன ரெஞ்சதனேடு பொருந்தனோக்குமிடத்து யான்கூறுவதேபொருந்தமுடைத்தாதலுணர்க.

இனிப் பதிற்றுப்பத்துள் மூன்றும்பத்துப்பதிகத்துக்,  
“கருங்களிற்றியாளைப்புணர்நிறைழுட்டி  
யிருகடனீருமொருபகலாடி”

என்பதனால் ஒருசேரானுடைய அரியபெரியசெய்தியொன்று கூறப்பட்டுள்ளது. இச் செய்தியையே இளங்கோவழிகளும் “இருகடனீருமாடினேனுமினும்” என்பதனாற்கூறினார். இச்செய்தி இமயவரம்பன்றம்பியுடையதாயினுமாகுக. வேறொருசேரானுடையதாயினுமாகுக. அஃதீண்டைக்கு ஆராய்ச்சியின்று. சேவரசனைருவன் இச்செய்திகிழம்த்தினுள்ளென்பதுமட்டி விஃ்துணர்த்தாதிராது. பதிற்றுப்பத்துரைகாரர், “இருகடலுமென்றது தன்னதாயமேல்கடலும்பிறநாட்டதாய்ப் பின்புதான்பொருந்துகொண்டுதன்னடாக்கியாட்டிற் கீழ்கடலும்ஏ-று. கருங்களிற்றியாளைப்புணர்நிறைழுட்டி, யிருகடனீருமொருபகலாடியென்றது அவ்விருமுங்கும் ஒரு பகனிலேவரும்படி யாளைகளைநிறைத்து அழைப்பித்து ஆடி எ-று “எனவுரைத்தார். இதன்கட்குறிக்கப்பட்டது விஜயாபேஷகமேயாமென்பது பிறநாட்டைவென்று தன்னதாக்கினுள்ளென்பதனு ஹய்த்துணரப்படும். விஜயாபேஷகத்துக்குரிய விஜயாளனம் பெருவேந்தர்கோயிலகத்ததென்பது மாநஸாரநாலகத்துட்கண்டுகொள்க. அந்தாலார் பிரதமாளனம், மங்களாளனம், வீராளனம், விஜயாளனம் எனப் பலகுறுவர். அவற்றையெல்லாம் ஈண்டுரைப்பிற்பெருகும். சேரன் தன்கோயிலுள்ளதலைகர் கீழ்கடல்மேல்கடல் இரண்டிற்கும் நெடுஞ்சூரமாக இருத்தல்காரணமாகவே அவ்விருமுங்கையும் ஒருபகனிலே அழைப்பித்தற்குவகைதேயித் தன் பெருங்கார்க்கிருபக்கத்தும் கடல் களினேக்கிவரை யாளைகளைநிறைத்து கிருமிஸ்ரையுங்கருத்துக்

தெண்டானென்றுணரப்படும். மேல்கடற்கரையிற்கோயிலுடைய னுயின் மேல்கடவிலேனின்றேகீழ்க்கடனீரையாடினான். என்றஞ்சோ சிறப்பித்துப்பாடுவர். இருகடலுமாடுதலையன்றே ஈண்டுப்பெருஞ் சிறப்பாகக்கூறுகின்றார். இதனாலிருகடலும் அதிகதூரமான திலையிற் சேரன்கோயிலிருத்தல் செவ்வனப்புலப்படும். இச் செய்தியை “அயிரைப்பரைஇ” என்று அயிரைமலையிற் கொற்றவைக்கடவுளைப் பரவுதலுடன்கூறினார். அதுவும் ஒரு வீரச்செயலாதலான்; என்னையெனின் பகைவர்நிறம்படுகிறுத்தியானன்றி அக் கொற்றவை பலி கொள்ளாளன்பது கேட்கப்படுதலான் அங்கனம் அத்தெய்வத்தை வழிபட்டதனையும் ஓர் அரிய செயலாக்கி இப் பெருஞ்செயலோடு கூறினார் எனவற்க. இவ் சிருகடனீருமொருபகலாடியசெய்தி கருவுர்வஞ்சிக்கு எவ்வளவு அழகாகப்பொருஞ்துவதென்பது ஈண்டுயான்கறவும் வேண்டுவதோ.

இவற்றுளொன்றையும் ஆராயாது வஞ்சி கடற்றுறைப்பட்டின மாகுமென்று தாமேநினைத்துக்கொண்டு,

“அளந்துகடையறியாவருங்கலஞ்சுமங்கு  
வளந்தலைமயங்கியவஞ்சிமுற்றத்  
திறைமகன்செவ்வியாங்கனும்பெருது  
திறைசுமந்துநிற்குஞ்தெவ்வர்போல”

என்னுஞ் சிலப்பதிகாரத்துள்ள “கலம்” என்னும் சொல்லையேகண்டு வஞ்சி கடலுடையதாதற்காதாரமாக இவ்வடிகளைக்காட்டினாருமூனர். அவர்க்கு ஈண்டை அருங்கலம் அரியமாக்கலம் என்பதாம். அதனால் அவர்கொள்ளும்பொருள் பலடண்டம் நாவாய்ச்சுமந்துவர்த்து தலைமயங்கிய வஞ்சிமுற்றம் என்பதாம். இவரிங்ஙனங்கூறுவதுபொருஞ்துமோ என்றாய்வேன். இவ்வடிகட்குரைக்கறமிடத்து அருப்பதவறையா சிரியர் “அளந்துகடையறியாளன்பதுமுதல் திறையிடுவார்க்கு அடை” என்று சிறுர்க்கும் உரைவிளங்க இனி துரைத்திருக்கவும் அவ் வினியூரைக்கு உடன்ப்பாது வேறுகூறுவது வஞ்சிக்குக்கடலுண்டு பண்ணுதற்கேயென்று எளிதிலுணரலாம். ஈண்டு வஞ்சிமுற்றமென்று வஞ்சியிலுள்ளமுற்றம் என்றவாறுப். அம்முற்றம் கோயின் முற்றமேயென்பது இறைமகன்செவ்வியாங்கனும்பெருது அம்

முற்றத்தே திரைசுமங்கு தெவ்வர்சிற்குந்தன்மைக்குதலா இனரப் படும். தெவ்வர்திரைசுமங்குதுகிற்கும் அக்கோயின்முற்றத்துப் பலபண்டம் நாவாய்ச்சுந்துவந்து தலைமயங்குதல் ஏனே? கடல்வழி யாக நாவாய்ச்சுமங்குதுவந்தபலபண்டங்கள் அவவப்பண்டசாலைகளில் ஸ்ரேவுய்க்கப்படும் “பெளவத்துநன்கலவெறுக்கைதுஞ்சும்பந்தர்” (பதிற்-டுகு)எனப் பெளவத்திலேவந்த நன்கலமாகியசெல்வந்துஞ்சும்பண்டசாலைகள் கடற்கரையிற்குறப்படுதல்காண்க. கோயின்முற்றத்துவருதற்கும், வந்து தலைமயங்கக்கிடத்தற்கும் ஏதுவேயில்லாமையுனர்க். இனிப் பலபண்டங்களை அறிய மரக்கலங்கள் சுமந்தால் அதனால் வஞ்சிமுற்றம் தலைமயங்காதென்பது நன்றமின்துகொள்க. சுமந்தால் பண்டங்கள்மரக்கலங்களிலிருக்குநிலையையன்றே உணர்த்தும். வங்கத்திற் பலபண்டங்களிருத்தல்காரணமாக வஞ்சிமுற்றம் வளந்தலைமயங்குமோ? மயங்காது. மற்றெதனாலுமெனின் அவ் வருங்கலங்கள் அப் பண்டங்களைச்சொரிந்தாலோருகாலும். அப் பிறர்க்கறுவதே கருத்தாயின் “அருங்கலஞ்சொரிந்துவளந்தலைமயங்கிய” எனப்பாடுவரேங்க. ஈண்டுசுசுமந்துஎன்னுஞ்சொல் விரோதமாகஇருத்தலையுணர்ந்தும் அது தலைமயங்கயன்பதாலுடன் தம் கருத்துப்படி இயையாமையைத்தெரிந்துப் பார்த்து என்றெருகு சொல்லி அதன்பின்னேபெய்து சுமந்துவந்து எனப பிறர்பொருள்கூறி அரென்று உணர்ந்துகொள்க.

இவ்வாறெல்லாமிடர்ப்படாமல் இவ் வடி களின் உண்மைப் பொருளிங்கதன்றுதணியுமாறு கறுவேன். இச் சிலப்பதிகாரத்து வஞ்சியெய்க்கறியங்கு மதுரைக்காஞ்சியில் மாங்குடிமருதனார் மதுரையெய்க்கறியுள்ளார். அது,

“நாடரவந்தவியுக்கலமனைத்துங்  
கங்கையம்பேரியா முடகடற்படர்ந்தாறுங்  
களாந்துகடையறியாவளங்கெழுதாரமொடு  
புத்தேஞ்சூலகங்களினிக்காண்வர  
மிக்குப்புகழைய்தியபெரும்பெயர்மூதார்”

என்பது, இதனால் விழுக்கலமனைத்தும் அளந்துகடையறியா வளங்கெழுதாரமாடு காண்வரப்புக்கழைய்தியழுதார் என்ற உறியதன்

கருத்தும், அளந்துகடையறியாவருங்கலஞ்சுமந்து வளங்தலைமயங்கிய வஞ்சி என்றதன்கருத்தும் பெரும்பாலும் ஒத்தல்காண்க. இம் மதுரைக்காஞ்சியுரையில் நச்சினார்க்கிளியர் “நாட்காங்ததேதிரையா கக்கொண்டுவரவந்த சீரியகலங்களும் அத்தன்மையன்றேவும் கங்கை யாகிய அழகிய பேரியாறு ஆயிரமுகமாகக் கடவிலேசென்றூற்போல அளந்து முடிவறியாத மதுரை” எனப் பாருள்கூறினார். என்னுடு “விழுக்கலம்” திறையாகக்கொண்டுவரவந்த சீரியகலங்கள் எனப்பொருள்பண்ணப்பட்டதனை நன்றாக்கிக்கொள்க. இதற்கேற்பவே சிலப்பதிகாரவரும்பதவுரையாசிரியர் “அளந்துகடையறியா என்பது முதல் திறையிடுவார்க்கு அடை” என்றதனையும் நோக்குக. மதுரைக்காஞ்சியில் விழுக்கலம் என்றுகூறியதுதானே என்னுடு அருங்கலமெனக்கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் கலம்னனபது மரக்கலமாகாது அணிய முதலியபொருள்களையேயுணர்த்தலேபோல ஈண்டும் உணர்த்துமென்றுகொள்க.

“அருங்கலங்தரீஇயர்நீர்மிசைவிக்கும்  
பெருங்கிலிவங்கந்திரிதந்தாங்கு”

எனவரும் பதிற் ருப்பத்தில் அருங்கலம் என்பது மரக்கலத்தை யுணர்த்தாது அரியபொருள்களையுணர்த்தல் ஆராய்ந்துகொள்க. அகப்பாட்டிலும் “அருங்கலங்ததறத்தபெருமபுகல்வலத்தர்” (அகு) என்புழி மரக்கலங்களுது அரியபொருள்களைக்கறதல்காண்க. அருங்கலஞ்சுமப்பது வஞ்சிமுற்றமென்க ; பெரும்பொறைஏன்பதறியச் சுமந்துள்ளார். “நிலனெடுக்கல்லாவொண்பல்வெறுக்கை” (மதுரைக்காஞ்சி) என்புழி “கிலஞ்சுக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட்டிரள்களையும் என்று பூண்களையும் பொன்னையும்” என நச்சினார்க்கிளியர் கூறுதலான் எண்டும் அருங்கலமென்பன அவை என அறிக. முன்னே திறையிட்டார் தரவந்த அரியஅணியும்பொன்னுமாகிய பொருள்களைச்சுமத்தல்காரணமாக அளந்துகடையறியா வளங்தலை மயங்கிய வஞ்சிமுற்றத்து யாங்களும் இறைமகன்செவ்விபெறுது திறைசுமந்துநிற்குந் தெவ்வர்போல என்று பொருள்கொள்க. அருங்கலம் முன்னே அதுகூலராகப்போங்கு திறையிட்டார்தந்தனவாம். அவரே முன்னேதிறையிடற்குரியராவர். அவர்தந்ததிறை யாங்க னுங் கிரம்பியதுகாரணமாகவும், அவ்வந்துகூர்க்குக்காட்சியளித்தல்

காரணமாகவும் தெவ்வர் இடமும் செவ்வியும்பெறுத்வாய்த் திறையைச்சுமந்து நிற்பாராயினுரெனவுணர்க. பின் தெவ்வர் என்றதனால் முன்னேதிறையிட்டார் அதுக்கூலர் எனவுணர்க. அவரே தெவ்வரின் முற்பட வேந்தன்காட்சிபெறுதற்குரியராவர். இனி அருங்கலம் சேரப்படை வஞ்சிசூடிசென்று பகைப்புலம்புக்கு வென்றுகொணர்ந்த திறையாயிலுமாகும். இத்தகையதிறையே வஞ்சியுள் விளங்கிக்கொண்டிருக்குமென்பது “கூடார்வஞ்சிக்கூட்டுன்னுசிறந்தவாடாவஞ்சி” என்னும் சிலப்பதிகாரவடிக்கட்கு அரும்பதவுரையாசிரியர் “வஞ்சிக்கூட்டு - எத்துச்செல்லிற்கொண்டதிறை, அதனுற்பொனிவு பெற்ற கருஞ்சிலே” என்று விளக்கியவாற்றனுணர்க. இங்னுமன்றி வளந்தலீமயங்கியவஞ்சிமுற்றத்து இறைமகன்செவ்வியாங்கனும் பெறுது அளந்துகடையறியாவருங்கலஞ்சுமந்து திறைசுமந்துநிற்குங் தெவ்வர் என அரும்பதவுரையாசிரியர்க்கருத்தொடுபொருந்துஇயைப் பினும் அமையும். திறைதருபொருளுள் அருங்கலங்களும் உண்டன்பதை,

“ஆரமிவையிவைரோற்கலமானையிவையிவைபொட்டக  
மாடலையிவைமற்றவையாதுமுடியொடுபொட்டக  
மீரமுடையனாநித்திலமேறுஙவமணிகட்டிய  
வேகவடமிவைமற்றவையாதும்விலைப்பதக்கமே”

“இவையுமிவையுமணித்திரளினையனிவைகளக்குவை  
யிருஞும்வெழிலுமெறித்திடவிலகுமணிமகர்க்குழை”

என்னும் கலிங்கத்துப்பரணியானுமுணர்க.

இவையெல்லாம் ஆராயாது கலம் என்னும் ஒரு சொல்லே பற்றிப் பெறுங்களியரசர்பொதிந்தாயங்கள் பலவற்றையுஞ்சிதைத் துப் பழையதால்வழக்கிற்கும் உரைவழக்கிற்குமாறுக ஒரு பெறுங்கடலீசன்னுக்கற்பிப்பது பொருந்தாதென்றுணர்க.

வஞ்சியைக் கடற்கரைக்கண்ணிறுவமுயல்வார் தங்கொள்கைக்கு ஆதரவாகக்கூறுவது இன்னும் ஒன்றுண்டு. அஃதாவது செங்குட்டு வன் வடாட்டுக்குட்படையெடுத்துச்செல்லும்போது,

“தானவர்தம்மேற்றண்பதினீங்கும்

தண்டத்தலைவருஞ்தலைத்தார்க்கீசனையும்  
வெண்டலைப்புணரியின்விளிம்புகுழ்போத  
மலைமுதுகுநெளியாகிலைநாடதர்ப்பத  
வலகமன்னவனென்றங்குடன்சென்றுங்  
காலும்புரவியணித்தேர்த்தானையொடு  
நீலகிரியினெடும்புறத்திழுத்து” (சிலப் - கால்கோள்)

என்பதனால் தலைவருஞ்சேனையும் புணரியின்விளிம்புகுழ்போதச் சென்று நீலகிரிப்புறத்துத்தங்குதல் அறியப்படுதலான் இச் செங்குட்டுவனூர் மேல்கடற்பக்கத்திருப்பதென்று கருதப்படுமென்பது. அங்குங்கருதற்கடனின்மை காட்டுவல்—வஞ்சி கடற்கரைக்கண்ண தாயின் வஞ்சியங்கானல் வெண்டலைப்புணரி என விளங்கவுரைப்பர். வஞ்சியின்பக்கத்துக் கடலில்லாமையானே வஞ்சிநிங்கிப் புணரியின் விளிம்புகுழ்போத என்றார் என அறிக. பிறர்க்குறம்வஞ்சி “ஆர்க்குங்கடலங்கரைமேன்மகோதை” யாகியகொடுங்கோளுரன்றே? அவ் மூரைங்கி அதன் கடலையடைதலையோ ஈன்றுப்பெரும்படையெடுத் துச்செலவுக்கு ஒரு சிறப்பாகக்கணியரசர்எடுத்துக்காட்டினார்: அவ் மூரேகடற்கரையினிருக்க அதனைங்கிப்புணரியின்விளிம்புகுழ்போத என்று கூறவ தென்னே. அவர் நினைக்கின்றபடி குடகடற்கரையி வண்டே சேர்த்தலைகருள்ளதாவது: வடாட்டுப்படையெடுத்தற்குத் தலைகரின்வடக்குவாயில்வழியாக வடக்குகோக்கிச்செல்லவேண் டியபடையில் நூசிப்படையும் சேனைத்தலைவரும் மட்டும் குடகடல் விளிம்புகுழ்வருவதேனோ? இவ் வினாவுக்கெல்லாம்பொருந்த விடை பகர்தல் இயலாதென்று அறிஞரே ஆராய்ந்துகொள்வாராகுக.

மற்று வடாடுபுகநினைந்தசெங்குட்டுவன் வஞ்சிநீங்கி நேரே வடக்கட்புகாது தலைவருஞ்சேனையும் மேல்பாற்புணரியின்விளிம்பு குழ்போதத் தாலும் ஒருங்குடன்செல்லுதற்கு ஏது என்னையனிற் கூறவேன். செங்குட்டுவன் வடாடுபுகுவது தமிழரசாற்றலை யிகழ்ந்துபேசிய வடவரசர்க்குத் தமிழ்வளி யிற்றென்றுணர்த்தவும் பத்தினித்தெய்வத்துக்கு இமயமலையிற்கல்கொள்ளவுமாகும். இவ் -

விருப்பெருங்காரியங்களையுமேற்கொண்டு பெரும்படையுடன் எழுந்த செங்குட்டுவன், தன் படையினை இடஞ்சுற்றுவிட்டுச்செல்லது தமிழ் நாட்டரசர்வழக்கப்படி வலஞ்சுற்றுவிட்டு வடாடுவெல்ல நினைந்தத ஒழுங்குணர்வினிலிம்புகுழுப்போத என்றாடுவதற்கிக் காரணமாக தமிழர்கள் வடாட்டுப்படையெழுச்சிக்கன் இங்களும் வலமுறைசெல்லுதலுண் பெண்பது,

“குணகடலபின்னதாகக்குடகடல  
வெண்டலீப்புணரினின்மான்குளம்பலீப்ப  
வலமுறைவருதலுமுண்டென்றலம்வந்து  
நெஞ்சநடுங்கவலமபாயத  
துஞ்சாக்கண்ணவடபுலத்தரசே” (புறம் - ஈக)

எனச சோழனலங்களினைக் கோலூர்கிழார்பாடிய புறப்பாட்டா னறியப்படும். இவ்விடத்து உரைகாரரும் “கீழ்கடல்பின்னதாக மேல் கடலினது வெளியிதலீயையுடையதிரை நினதுகுதிரையினதுகுளம் பையலீப்ப வலமாகமுறையேவருதலும்உண்டாமென்று சமுன்று நெஞ்சநடுங்குமாவலமபரப்பத் துயிலாதகண்ணையுடையவாயின வடாட்டுள்ள அரசுகள்” எனக்குறினார். வென்றிடையேண்டி வடாடு புகுமிடத்துச் சோழனவலமுறைசெலவானுயின், வென்றியுடன் தெய்வாமங்களதுக்குக் கல்கொடலீபுங்கருதிய சேரன் வலமுறை சென்றுன என்றாலுவதே பொருந்தியதாகும். மேற்கண்ட புறப்பாட்டிற் சோழனலங்களில் சேரபான்டியருடைய இருகுடையும் பின்னுக ஒங்கிய ஒன்றாகிய வெண்கொற்றக்குடையையுடையனுமினு னென்று கேட்கப்படுதலா னிவன் தன்னுல் மூன்னமேவல்லப்பட்ட சேரபான்டியரைவெல்லவேண்டி வலமுறைவருதலுண்டென்று கருதற்காது. இதனை அட்புறப்பாட்டில்,

இறப்புடைமரபிறபொருஞ்சுமின்பழு  
மறத்துவழிப்படீஉந்தோற்றம்போவ  
விருகுடைபின்படவோங்கியவொருகுடை  
யுருகெழுமதியினிவந்துசேண்ணினங்க  
நல்லிசைவேட்டம்வேண்டிவெல்லப்போர்ப்  
பாசுறையல்லதுநீயொல்லாயே (ஷீ ஷீ)

எனவருதலானாறிக. ஈண்டு உரைகாரரும் இக்கருத்தேபடவுரைத் ததுகாண்க. உவமையாலும் சேரபாண்டியரிருவர்குடையும் இவன் ஒருகுடையின்பின்னுனதன்மை நன்றாண்றப்படும். இரு குடையும் பின்படவோங்கிய ஒரு குடை இன்னும் ஓங்கச் சேய்மைக் கண்ணேவிளங்கப் புகழ்வெட்கையைவிரும்பிப் பாடிவிட்டிலிருத் தலையல்லது நின்கரிருத்தலையுடன்படாயென்று அவளைக்குறியதுங்காண்க. சோழன் பாண்டியரவென்று அப்பாற் சேரரை வென்று பின் வடாடுசெல்வதை ஆசிரியர்கருதினராயின் அதற்கேற்ற சொற்பெய்து அப்பொருள்விளங்கவுரைப்பர். அவ்வாறேன்றுங் கூறுது குணத்திசையாளுஞ்சோழன் குணகடல்பின்னுக்குடகடவின் றிரை அச்சோழனது குதிரையின்குளம்பையலீப்ப வலமுறையாக வருதலுமுண்டாமென்று கூறுதலாலும் அவர்க்கது கருத்தன் மென்க. இதன்கண், குணத்திசைபின்னுக என்றதனால் வடத்திசை நோக்கி அப்போதுபுறபடுத்தலைக்குறித்தல்காண்க. சிலப்பதி காரத்தும் “வஞ்சிநிங்கி வெண்டலைப்புணரிவிவிம்புகுழ்போத” என்பழிக் குழ்போதனன்றலாறு சுற்றிவருதலைப்பைக்குறினாரென்று தெளிக. புறப்பாட்டிலும் குடகடலை வெண்டலைப்புணரி என்ற ஜீயும் ஈண்டைக்குநோக்கிக்கொள்க.

அரும்பதவுரையாசிரியர் கடற்கரையே யொருகைபோத என்றார். அதற்கும் இதுவே கருத்தாகும். சேனைத்தலைவரும் தாசிப்படையும் பழையமுறைப்படி தன்னுட்டை வலஞ்சுற்றாவிடுத்துத் தலை வருஞ்சேனையுஞ் சூழ்வராசிற்கையிற் றாலுஞ்சென்றுகூடித் தானை யொடு ஸீலகிரியினெடும்புறத்துத்தங்கினை என்றுகொள்க. ஸீலகிரி யிலதிகபாகம் சேரரைச்சேர்ந்ததாதனின் ஆண்டுத்தங்கினை. அக்காலத்து அதுவே படைசெல்வழியுடையதுபோலும், இக்காலத்தும் ஸீலகிரிப்பகுதியிற் சேரங்பாடி, சேரங்கோடு என்பன உளவாதல் கண்டுகொள்க.

இனிச் சேர்ப்படைப்பெருக்கத்தைப்பற்றிப் பஜிற்றுப்பத்துள் “இறும்புதாற்பெரிதே” என்னும் பாட்டா னன்குணரலாம். அதுண் அவர் படைத்திரளை “வரம்பில்வெள்ளம்” என்றுகூறி அப்படை திரண்டாற் பகைவர் நாட்டெல்லையின் முற்பாடுசென்றுவிடும் என்னுங்கருத்தாக “நெடுரீதுறைகவலங்க மூழ்த்தித்தலியன்றுளை |

யொடு' என்ற சிறப்பித்தலான் ஈண்டும் அவ்வாறே செங்குட்டுவன் படைப்பெருக்கையுணர்த்தவேண்டிப் படைத்திரண்டதனிற் தலை வருஞ் துசிப்படையுங் கடலெல்லையைச்சூழ்வரச்சென்றுன் என்றார் எனினுமையையும். இஃப்ததிசயோக்தியெனக்கொள்ளிலுமிழுக்காது. அதிசயோக்தியாகக்கூறுமிடத்து மேல்கடலீனினத்து படை வல முறைசெல்லுதலானெனவற்றிந்துகொள்க. இங்ஙனம் அதிசயோக்தி யாக இளங்கோவடிகள்கூறுவரோளனிற் கூறுவரென்க. “மலீ முதுகுதனிய” என ஈண்டே இப்படைச்செலவைப்பற்றிக்கூறியது கொண்டுணர்க. கடக்களின்பாரத்தையுணர்த்தவே மலீமுதுகு தெளிய என்றாலெனின் படையின்பெருக்கையுணர்த்தவே கடல் விளிம்புசூழ்வர என்றுரென்க. இவ்வாறெறலாம் ஆராய்ந்துகொள் ளாது “வஞ்சிசீங்கி” எனத் தெளியக்கூறுதலீயும் பொருட்படுத்தாது கடலீக் கருவுர்வஞ்சிக்கணித்தாகக் கூறப்புக்காரர்பிறர்.

மற்றுச் சிலப்பதிகாரத்து இளங்கோவடிகள் வஞ்சியையுடித்து நான்குஙிலமும் அணித்தாயிருத்தலைவருணித்து நீர்ப்படைக்காதை யிருதியிற்குறிஞராலெனிற் கூறுவேன். அவர் ஆண்டு,

குறத்தியர்பாடியகுறிஞ்சிப்பாணியும்

... ... ...

தொடுப்பேருமலரோதைப்பாணியும்

... ... ...

கோவலருதுங்குழவின்பாணியும்

கூறி, அப்பால்

வெண்டிரைபொருதவேலீவாலுகத்துக்

குண்டுசீரடைகளைக்குறவையிரும்புங்கீன

வலம்புரியீன்றநலம்புரிமுத்தம்

கழங்காடுமகளிரோதையாயத்து

வழங்குதொடிமுன்கைமலரவேந்தி

வானவன்வந்தான்வளரினாவனமுலை

தோணலமுணீஇயதும்பைபோந்தையொடு

வஞ்சிபாடுதுமடவீர்யாமெலூ

மஞ்சொற்களையியரந்திம்பாணியும்

ஓர்த்துடனிருந்தகோப்பெருங்தேனி

என்றாத்துள்ளார். இதன்கண் குறத்திப்பெரன் குறித்துக்கிடைத்தாரையும், உழவரென மருதங்கிலத்தாரையும், கோவலரென மூல்கிலகிலத்தாரையும் பெயர்குறித்து விளங்கவுரைத்த இன்கோவடிகள் இதற்கிணம்மட்டும் நெய்தனிலத்துமாக்கள் பெயராக்க்கூது அஞ்சௌர்களையியர்னை காகரிகாகவே உரைத்ததன்கருத்து ஆராயத்தகும். காசியரசனைக்கு எல்லாவிலங்களையும் இப்பைத்துக்கூறப்படுக்க அடிகள் மற்றை மூன்றுநிலஆம் உள்ளவாறுகூறி அந்நிலமாக்கள் பெயரெடுத்துரைத்து அவர்பாணியும்வருணித்துப்போந்தவர் நெய்தலணித்தாகாததன்மையான் அந்நெய்தற்பொருளாகியமுத்தத்தை முன்னகமலரவேந்திக் கழங்காடுமைளிரோகதயாயத்து வஞ்சிபாடுதும்யாமெதும் அஞ்சௌர்களையியர்பாணியும் என்று உண்மைபுலப்படுத்திப்போனார்கள். இங்ஙனமன்றி நெய்தற்கடல்அணித்தாகஇருக்குமாயின் ஆண்டுக்கடனிலமகளிர்பாணியைக் கடலொலியலித்தற்றன்மையையேதும் கடலொலியையேதும் வருணித்தொழிலர் என்க. பிற விடத்தும் வஞ்சியில் ஆண்பொருளைவண்மணலிற் குறந்தொடிமகளிர்கழங்காடுதலைக்கறுதல் காண்க. அது,

“செறியரிச்சிலப்பிழ்குருங்தொடிமகளிர்  
பொலஞ்செய்க்கழங்கிறதெற்றியாடுந  
தன்னுண்பொருளைவண்மணற்சிதைய” (புறம் - ஈசு)

எனவருதலா ஆணாப்படும். ஆண்டுக்கடனின்மையாற் பொலஞ்செய்க்கழங்கு என்றுக்கிறதுகாண்க. ஈண்டுக்கழங்காடுவார் கடன்முத்தத்தையேக்கியாடுவாரென்றது அவ்வஞ்சியார்க்குக் கடற்செல்வமுமுண்டு என்பதைக்குறித்ததன்றிக் கடல் ஊர்ப்புறத்திருத்தல்கருதியன்றென்க. சோழன் குளமுற்றத்துத்துஞ்சியகிள்ளிவளவன் இவ்வஞ்சியைமுற்றியிருந்தபோது நல்லிசைப்புலவர்ப்பாடிய பலபாடல்கள் புறப்பாட்டின்கணுள்ளன. அவற்றளொன்றிலேதும் கடற்சம்பக்கத்தேமேகூறப்படாமை ஆராய்ந்துகொள்க. இதனால் மேற்கண்ட சிலப்பதிகாரவடிகட்கு யான்க்கறுவடைகருத்தாக்கொள்க. ஆண்டு நெய்தல்வருணையெல்லாம் வேலைவாலுகத்துப்புன்னையடியில் வலம்புரியீன்றமுத்தம் என முத்தத்தையே கிசேஷித்தனவாற் வறிக. வஞ்சிகடலுடையது, கடலுடையதுங்கீவெந்த தன்வது

இஃபெந்தோன்டேகொண்டில்லையென்பது பலருமறிவர். மற்றுக்குறிய வற்றேஉம்பொருந்தவைத்தன்றே இஃபெந்தாராயப்படுவது. மற்றவற் றேஉம்பொருந்தனேக்குமிடத்தும் யான்குறியதே துணிபாதலுணர்க. பேரறிவாளராகியதுளங்கோவடிகள் மூன்றுவிலங்களிலும் அவ்வங் னிலமாக்கள்பெயரைக்குறி இந்தெந்தனிலவருணர்களில் அந்னிலமாக்களைக்கருமல் அந்னிலப்பொருளாகிய முத்தத்தையேவிசேடித்தொழில் உண்மையைத்தப்பாதுபுலப்படுத்திய அவர்கவித்திறத்தையானங்குரைக்கும் வளியிலேன். அறிவாளரே நுணுக்கியாராய்ந்து கொள்வாராகுக. கடற்செல்வயப்பற்றிக் கடலை ஊர்க்குவிசேடித்தல் நால்வழுக்கேயென்பதும்,

“ஏந்தமுலகுறுவீரேழினீலங்கக்கற்குமின்பப்  
ழுந்தன்புகலுார்முருகற்குந்தோழினீப்போகமார்ப்பைக்  
காங்குங்கனிலிர்குளிர்படுத்துக்கடற்கூடவின்வாய்  
வேந்தின்றயர்த்தனீயெப்போதும்விரும்புமினே”

என கம்பியான்டார்நம்பிகள்பாடியபாடவிற் கடற் கூடல் என மதுரையுக்குறுதலாலுணர்க. இது கடற்குரியகடற்செல்வத் தைக்குறிப்பதன்றிக் கூடல் கடலேயுடையதென்பது கருத்தாகாமை கண்டுகொள்க. எழுகடலமூழத்தகதைக்குறினாரெனின் அதுதோன்றக் கூறுவரென்க. கடற்செல்வமுடைமையேகருதிக் கடலுடையதாகவே வருணித்தல் கவிமரபென்பது கடலுக்குநெடுந்தாத்துள்ள திருச் சுழியற்பதியை “கவ்வலக்கடல்கதறிக்கொணர்முத்தக்கரைக்கெற்றக், கொங்வைத்துவர்வாயார்குடைந்தாடுக்கிருச்சுழியல்” எனச் சுந்தர மூர்த்திகாயனுர் பாடுதலாலுணர்க.

இங்குமாகவும் கல்லுரையாளராகிய அரும்பதவரையாசிரியர் இச் சிலப்பதிகாரத்துரையில் “குறிஞ்சிமுதலாகாலுங்கிலத்துப்பாளி யும் ஓர்த்துறங்காததேவியென்றது எலுநிலாணிமையுங்கறிற்று” எனவுறைத்தார். அவர் சிறிதநாலுக்கோக்கிழிருப்பாராயின் யான் குறிபதனை அவரேகறினவராவர்.

யான் இத்துணியுங் கறியவாற்றூற் பழைய சேர்வஞ்சி கடற் கரைக்கண்ணதாகாமை யுணர்க்குத்தொள்க.

இனிச் செங்குட்டுவன் வடகாடுபுகுதற்குக் கடக்களியானைப் பிடர்த்தலையேறியவளால் ஆடகமாடத்தறிதுயிலமர்க்கோன் பிரசா தங்கொண்டு சிலர்வந்துபரவினரென்பது,

“குடக்கோக்குட்டுவன்கொற்றங்கொள்கென  
வாடகமாடத்தறிதுயிலமர்க்கோன்  
சேடங்கொண்டுசிலர்கின்றேத்த” (சிலப்-கால்கோள்)

என்பதனாலறியப்படுதலால் ஈண்டு ஆடகமாடம் என்று திருவந்தபுரம் என்னும் அறைபெண்றுகொண்டு அதனாற் சேர்த்தலைகள் திருவந்தபுரத்துக்கு அணித்தாகுமென்று கூறவாருமூளர். இது அண்மையினை இங்கு ஆராய்வேன்—இவ்விடத்து அரும்பதவுரையா சிரியர் ஆடகமாடம் திருவந்தபுரம் என்றுகறி இரசிபுரமென்பாருமூளர் என்றுரைத்தார். இதனுல்வுரையாளர்க்கு முன்னமே இம்மாடவிஷயமாக அபிப்பிராயபேதமுண்டென்று தெற்றெனவிளங்கும். இரசிபுரமென்பது கருவுர்க்கும்பெயராகுமென்பது யான் பாஸ்கர புரமென முன்னர்க்கூறியவாற்றினுணரப்படும். செங்குட்டுவன் தான் வடாடுபுகுவதைத் தன் அணிகர்மருங்கே பறையறைசித்தறிவித்தான். அறைபறையெழுங்கறின் ஆசான் பெருங்கணி அமைச்சர் தானித்தலைவர்தம்மொடு வடவரசர் தமிழரசரையிகழ்ந்த செய்திக்கு இகழ்ந்தவடவரசர்தலையிற் கடவுட்பத்தினிக்குக் கல்லேற்றிவரேனுபிற் குடிடுக்குறைஉங்கோலேனுகுக என்று வஞ்சினங்குற ஆங்கு ஆசான் அவன்சினந்தணியுமாறு சில சொல்லிய அளவிற் பெருங்கணி எழுந்து இருக்கிலமருங்கின்மன்னரெல்லாம் சின் றிருமலர்த்தாமரைக்கேவடிபணியும் முழுத்தமீங்கிது முன்னிய தீசைமே வெழுச்சிப்பாலையேகன்றேத்த அவ்வமயம் இராத்திரியாப் பிட்டபடியால் இரவிடங்கேதேத் நிறைமணிலிளக்கின் எல்லாருஞ்சுமூப் பெருங்களிற்றெற்றுத்தத்தில் வாருங்குடையும் ஏற்றிவஞ்சியின் புறங்கிலைக்கோட்டப்புரிசையிற்புகுத்திப் படைத்தலைவர்க்குப் பெருஞ்சேருவகுத்து அன்றிராத்திரிக்கிக் காலைமுசங் ஒனியெழுங்த வாரே சிவபெருமான்கேவடிசென்னியிற்புகின்து வடத்திசையாத் திரைக்கு யானையேறியபோது “ஆடகமாடத்தறிதுயிலமர்க்கோன் சேடங்கொண்டுசிலர்கின்றேத்த” என்று கூறப்பட்டுள்ளது இதனாற்

கணி முகர்த்தமிஃது என்றவுடன் வானுங்குடையும் இரவிற் பாஸ் தானப்படுத்தினுள்ளென்றும், மறுநாட்ட காலீஸ்மூரசம்மூலியெழும்போது சிவபிரானைவணக்கி யானையேறினுள்ளென்றும், அப்போது திருமால் பிரசாதம் சிலர்தொணர்ந்தனரென்றும் உணரலாம். முதனுள் இராத் திரித்தானே முகர்த்தசிச்சயமாகி வானுங்குடையும்பாஸ்தானப் படுத்திக் காலீயிற்பயணங்கொண்டசேரன்முன்வந்த இத் திருமால் பிரசாதம் சேரனிருக்குந்தலினகர்க்கண்ணேயுள்ள திருமால்கோயிலு டையதாகுமா அல்லது தூரத்துள்ள திருவங்தபுரத் திருமால்கோயி அடையதாகுமா என்பதே ஈண்டுஆராயவேண்டுவது. பிறர்க்குறகிற படி இவ்வாடகமாடத்தைத் திருவங்தபுரமென் றஞ் சேரனிருப்பது கொடுக்கோளுறைந் றங்கொண்டுபார்ப்போம் முதனுளிராத்திரி வா ஞங்குடையும் பாஸ்தானப்படுத்தி மறுநாட்காலீயிற்புறப்படும் அரச ஆளுக்கினைக்குந்கொடுக்கோளுர்க்குத் திருவங்தபுரம்பிரசாதம் வருத வியலுமா? கொடுக்கோளுர்க்குத்திருவங்தபுரத்துக்கும் இரண்டுமுன்றுநாட்பயணதூரமில்லையா? முகர்த்தசிச்சயமான இராத்திரிச்செய்தி திருவங்தபுரத்துக்குத்தெரிதற்கே இரண்டு மூன்று ராளாகுமே; அங்ஙனமாகவும் ஆடகமாடங் திருவங்தபுரமா தல் எங்ஙனங்கொடுக்கோளுர்வஞ்சிக்குச்சாதகமாகுமோ யானதிகி வேண். செங்குட்டுவன் வடகாட்டுப்பயணம் இங்ஙாளென்றுதெரி யானிடதும் பொதுவாகப்புறப்படுவாளென்று நாடெங்கும் பறையறைந்த காரணமாகத்தெரிந்துகொண்டு திருவங்தபுரத்தார் முன் னரே புறப்பட்டுப்போந்தார்; அவர்போந்ததருணம் செங்குட்டுவன் பயணத்துக்கு ஒத்ததாயிற்று எனக்கு றுவாராயின் அதனையேகருதூர் வஞ்சியே சேர்த்தலினகர் என்பாரும் கூறிக்கொள்ளலாகுமே. இதனால் ஆடகமாடம் திருவங்தபுரமென்பது கொடுக்கோளுர்க்கு ஒரு அதகலத்தையும் கருதூர்க்கு ஒரு பிரதிக்கலத்தையுன்செய்யாது பொது வாகனிற்றல் நன்கறியலாம். இனி இவ் வாடகமாடங் திருவங்தபுரங் தானே எப்பதைப்பற்றி ஆராயவேன்.

சிலப்பதிகாரம் வரங்தருகாதையில் தெய்வமுற்றதேவக்திகை என்பாள் செங்குட்டுவன்முன்னேமாடலைக்கோக்கி இக்கடவுண் மக்கலங்காணவந்தமகனிருள் அரட்டன்செட்டியின் இரட்டைப் பெண்களிருவரும், ஆடகமாடத்தரவளைத்துயின்கேள்வுக்களுள்

சேடக்குடும்பியின்புதல்வியும் இங்கள்; அவரை, உன் கரத்து ஸிராற்றெனிப்பையாயின் முற்பிறப்புணர்ந்தவராவர். இதைக்காண் பாயாக என்றுசொல்ல மாடலூம் அவ்வாறேதெனிக்க அம்முவ ரும் கண்ணகிபால் அன்புடைய முதியோர்சொல்லாற்புலம்ப அப் போது மாடலன் அரசனைதோக்கி இவ்வரட்டன்செட்டியின்டுரட் டைப்பெண்களிருவரும் கண்ணகிதாயும் கோவலன்றுயுமாவர் என் றம், இச்சேடக்குடும்பியின்மகள் மதுரையிற் கோவலனையும் கண் னகினையும் அடைக்கலங்கொண்ட ஜையமகள் மாதரியாவள் என் றம் லிளக்கிக்கருமிடத்துக்,

“காதலிதன்மேற்காதலராதலின்  
மேனிலையுலகத்தவருடன்போகுஞ்  
தாவாங்கல்லறஞ்செய்திலரதனு  
லஞ்செஞ்சாயலருகாதனுகும்  
வஞ்சிழுதுர்மாநகர்மருங்கிற்  
பொற்கொடிதன்மேற்பொருஞ்சியகாதனி  
ஏற்புளஞ்சிறந்தாங்கரட்டன்செட்டி  
மடமொழிக்கலாண்மனமகிழ்சிறப்பி  
ஆடங்வயிற்றேராயொருங்குடன்றேஞ்றின  
ராயர்முதுமகளாயிமைதன்மேற்  
போயமிறப்பிற்பொருஞ்சியகாதனி  
அடியகுரவையினரவணைக்கிடந்தோன்  
சேடக்குடும்பியின்சிறுமகளாயின  
ணற்றிறம்புரிந்தோர்பொறபடியெய்தலு  
மற்புளஞ்சிறந்தோர்பற்றுவழிச்சேறலும்  
... ... ... ... ...  
புதுவதன்றேதோன்றியல்வாழ்க்கை”

எனக்குறப்பட்டுள்ளதனை அறிஞர் அறிவர். இதன்கண், கோவலன் றுயும் கண்ணகிதாயும் ஜையமகள்மாதரியும் சுவர்க்கம்புகாது இவ் வலகிற்பிறத்தற்குக்காரணம் கண்ணகிமேல்வைத்தகாதலே என்ப தும், அற்புளஞ்சிறந்தோர்பற்றுவழிச்சேறல் முறையாதலானே இவர் தம்மாற்காதல்செய்யப்பட்ட கண்ணகி அஞ்சாதனுகும் வஞ்சிழுது

ரில் அரட்டன்செட்டி இரட்டைப்பெண்களாகவும், சேடக்குடும்பியின் மகளாகவும்பிற்ந்தனரென்று கூறியிருத்தல் எல்லாரும் அறிந்து கொள்ளலாம். அரும்பூதவுரையாசிரியரும் “காதலி - கண்ணகி, என்றும் காதலராகயாலே அங்கீசெய்திவர; அதனாற் காதலியாகிய அங்கீசன்சாயல் அஞ்சாதனுகும் வஞ்சிமுதூரிற்பிற்ந்தார்” என்றுரைத்தலையுங் கண்டுகொள்க. முன்னிருவரும் வணிககுலத்தவராதலிற் செட்டிமகளிராயினரென்றும், திருமால்பத்திமையாலாடிய குரவையால் ஆயர்மகள் திருமால்திருவடிப்பிடிப்பான்மகளாயின ஜென்றும் அடிகள் தெளியவுரைத்ததுங்காண்க. இடைச்சிமகள் இடைச்சியாகப்பிறவாமற்பிறந்ததற்கு “ஆடியகுரவையின்” என்று ஏதுக்காட்டினார். இம்மூவரும் காதலராதலின் நல்லறஞ்செய்திவர். அதனால் அங்கேஞ்சாயலருக்காதனுகும் வஞ்சிமுதூர்மாநகர்மருங்கிற பொற்கொடிதனமேற்பொருந்தியகாதலின் திருவர்தாயரும் அரட்டன் செட்டிமனையின் ஒருவயிற்று இரட்டைப்பெண்களாகத்தோன்றினர். ஆயர்மகள் ஆயிழூகாதலின், ஆடியகுரவையின் அரவணைக் கெட்டோன்றிருவடிப்பானுன சேடக்குடும்பியின்மகளாயினள் என்றேகொள்ளக்கூடித்தல்காண்க. ஈண்டு அரவணைக்கெட்டந்தோன்றள்ளார்வேறூயின் மேல் வஞ்சிமுதூரைக்கூறின்றபோல இவள் பிறந்தலூரையுங் கூறுவரென்க. அங்கநங்கூறுமகாண்க. அஞ்செஞ்சாயலாகிய கண்ணகி அஞ்சாதனுகியது வஞ்சியெனவும், அவள்பாற் காதலால் அவளுள்ளவிடத்துப்பிறந்தார்கள் எனவும், அங்கநம் அவ்லூரிற்பிறப்பானேனே என்றும் ஆசங்கையுண்டாகாதபடி அதனைப் பரிகரித்து “அற்புள்ளங்கிறதோர் பற்றவழிப்படர்தல்புது வதன்” ரெனவும் அடிகள் விளக்குதல்காண்க. திருவடிப்பிடிப்பான்மகளாகிய ஆயர்மகள் வஞ்சியிற்பிறவாது திருவந்தபுரத்துப்பிறந்தாளைக்கொள்ளின் அவளாற்காதலிக்கப்பட்ட அஞ்செஞ்சாயலாகிய கண்ணகியனுகியது வஞ்சியாதலான் அவள்பற்ற அங்கே அவளை யுங்க்குமென்று சியதியின்மாறி வேற்றிடத்து அவள்பிறத்தற்குக் காரணங்கூறவேண்டிவரும். நாலுள் இவ் வாயர்மகள்பிறத்தற்கு இரண்டு ஏதுக்கள் கூறியுள்ளன. அவை ஆயர்முதுமகளாயிழூகாதலின், ஆடியகுரவையின் மகளாயினள் என்று கூறுதலானநியலாம். இதன்கண் ஆயிழூகாதலினுறுதும், ஆடியகுரவையினுறுதும்

மகளாயினள் என்று கறியதற்கு ஆயிமூகாதலால், அவ் வரயிழை மனுக்ய வஞ்சிமுதூரில் ஆடியகுரவைபால் அருச்சகீன்மகளாயின ளென்றேகொள்ளக்கிடக்கின்றது. இடைச்சி இடைக்குலத்திற் பிற வாது திருமால்அருச்சகன்மகளாயினமைக்கு ஆடியகுரவையின் என ஏதுக்கறுகின்ற மஹாமேதாவியானபெருங்கவியரசர் ஆயிமூகாத லின் என்பதீன் வாளாகூறினான்பது சிறிதும்பொருந்தாது. மேல் தாயிருவரும் அரட்டன்செட்டிமகளிராயினர் என்று கறிய விடக்கும் “பொற்கொடிதன்மேற் பொருந்தியகாதவின்” என வஞ்சிமுதூரிற்பிறதற்கு ஏதுக்கறுதல்காண்க. அங்குக்கூறிய ஏது வையே இங்கும் “ஆயிமூகாதவின்” என ஆயர்மகள் வஞ்சிமுதூரிற்பிறதற்குக்கறுதென்பது தெள்ளிது. இதனாற் சேடக்குடும்பி என்பான் வஞ்சிமுதூரிலுள்ளவன் என்பது தெளியப்படும். இவ் வருச்சகன் வஞ்சியூரினென்று தெளிந்தவாற்றுன் இவன் அருச்சிக்கும் அரவணைத்துயின்றதிருமாலும் அவ்வஞ்சியிலே திருக்கோயில் கொண்டருளியழுர்த்தியேயாகுமென்று துணியட்டும்; மாதரி ஆயிமூகாதவின் உஞ்சியிற்பிறந்தாள் ஆடியகுரவையின் றிருமால்பத்தி செய்தற்கேற்ற வைஷ்ணவகுலத்துப்பிறந்தாள் என்று கறியதன் கருத்தையுற்றுனோக்கின் இவள் கண்ணகிஅனுகியவஞ்சிமுதூரிற்றிருமாலைவழிபடுவாளாய்ப்பிறந்தாள் என்று புலனுகும். இதனால் வஞ்சிமுதூர் ஒருபுறதும், இவள் வழிபடுந்திருமாலிருப்பது வேலெருபுறதுமாகாமை யுணர்ந்துகொள்க. இவற்றால், சேடக்குடும்பி அருச்சிக்கும் அரவணைத்துயின்றேன்எழுந்தருளிய ஆடகமாடம் வஞ்சியுள் ஆனிலைபோன்றதோர் ஸ்தலவிசேஷமேயென்பது தெற்றெனவுணர்க. அது பொன்னுாகியமாடக்கோயிலாதலான் ஆடகமாடம் எனப்பட்டதாகும். கறையூர்மணிமாடம், நாங்கூர்மணி மாடம், கடந்தையுட்டுக்காணிமாடம் என்பனவெல்லாம் அவ்வால் ஓரிற் கோயிலையேகுறித்தல் கண்டுகொள்க. விழ்ஜுவுக்கு சிவே தனஞ்செய்தல்லது உண்ணலாகாதுஎன்னும் மிருதிபற்றி இஷூவாகுமுதலியோர் அபோத்தியிற் ரம்அரண்மனைக்கண்ணோவத்து வழிபட்ட தேவக்கருகம்போன்றதாய்ச் சேரர் அரண்மனைக்கண்ணே உள்ளது இஃதொன்று எனக்கொள்ளிறு மிழுக்காது.

இவ்ரோப்டாத்த பாண்டியர் கடலிலும் ஆடகமாடமென ஒன்று இருக்கிறது,

“கோசெடுமாறுந்தென்கூடலின்வா

யாடகமாடங்கடங்தறியாதவென்னாரணங்கே”

என்னும் மிறையனார்களையிழுவரை மேற்கோளா னறியப்படும். என்னுடெ கூடலின்வாயாடகமாடம் என்றிருத்தலான் ஆடகமாடம் ஒருராகாகை நன்குணரப்படும். இதுபோலவே சில்பத்திகாரத்துக்கூறப்பட்ட ஆடகமாடமும் ஊராகாடதன்றுணர்க. “வானவர்வாய்வாட கோதை, விளங்கிவைந்திவெள்ளிமாடத்து” என்பதனால் வஞ்சியின் ஸீராவியையுடைய வெள்ளிமாடம் என ஒன்றிருந்தது நன்குபுல அகும். ஆண்டு வெள்ளிமாடம் ஊராகாததுபோலவே ஆடகமாடம் என்பதனையுங்கொள்க.

இதனால் ஆடகமாடம் வஞ்சியின்கண்ணதாதலானே இராத்திரி முகர்த்தங்கிச்சயித்து வாளும் குடையும் பரஸ்தாணப்படுத்திக் காலை பிற்பயணப்பட்டசெங்குட்டுவூற்கு அவன் பயணப்பட்டு யாரைமேல் ஏறியதருணத்து அவ்வாடகமாடக்கடவுள்பிரசாதம் நல்கலாயிற் ரென நன்குணர்த்துகொள்க.

ஈண்டு “அஞ்செஞ்சாயலருகாதனுகும் வஞ்சிமுதார்” என்பதனால் கண்ணகி அஞ்சாது அணுகும் கருவுர் என்றார். மலையில் வேங்கையினீழிலிர் குறவரெல்லாங்காண வானவர்போற்றத் தெப்ப வக்கணவதுடன் விமானத்தேசென்றகண்ணகி வஞ்சியுன் அஞ்சாதுபுகுமாறு என்னையெனிற் கூறுவேன். கண்ணகி தீக்கனுக் கண்டதன்பின்னே கோவலநேடுபோய் மதுரைப்புறத்து ஒருங்காற் கண்ட தீக்கனு அப்படியேபளித்துவிடுமோ என்னும் அச்சத்தோடே புக்கணன். வஞ்சியு எங்கனமின்றி, கோவலதுந்தானும் தெய்வமாய்ப்புகுதலின் இனி ஏதம்வருமென்னும் அச்சமிலாது அணுகின்ற என்று கூறினாரெனவற்க. செங்குட்டுவன் கண்ணகியுடன் கோவலற்கும் கோட்டத்துப் படிமம் வகுத்தான் என்பதும், அக்கோட்டம் வஞ்சியின் புரிசைப்புறத்தே என்பதும் மனிமேகலீயுள் வஞ்சிமாகர் புக்கணத்தென்ன,

“தணியாக்காதற்றுப்பண்ணகினிப்புக்

\*  
ஏயுங்

கடவுள்ளுதியபடிமங்கிணிய  
வேட்கைதுறப்பக்கோட்டம்புதுந்து  
வணங்கின் அருணம்பலவேத்தி”

எனவரும் அடிகளாலும், மணிமேகலைக்குக் கோட்டத்துள்ளகடவுட்பத்தினி,

“கறைகமழ்வுந்தணங்கையுநிய முறைமையினிந்தமுதூரகத்தே”

எனக்கூறிய அடிகளாலும் நன்குணர்ந்துகொள்க. கோட்டத்துள்ள கடவுட்பத்தினி இந்தமுதூரகத்து என வஞ்சியைச்சுட்டிக்கூற தலாற் கோட்டம் வஞ்சியின்கண்ணதே என்று தெளியப்படும். மணிமேகலை கோட்டத்துக் கடவுட்பத்தினியைவழிபட்டு, அவளாற் பலவுக்கெறிந்து கொண்டு வஞ்சி எயிற்புறவிருக்கையிற்போய்க் கூம்யக்கணக்கர்தாந் திறங்கேட்டு அப்பாற்சென்று புறக்குடிகடந்து அகழியையும் எயிலை யுங்கடந்து நகர்க்குட்புக்களன்னிறு சாத்தனார் மணிமேகலைநூலுட்குறலால் இப்பத்தினிகோயில் வஞ்சியின் எயிற்புறவிருக்கைக்கும் அப்பாலுள்ளதென்று நன்குபலனாகும். கண்ணகிக்குக் கோவல ஆடன்படிமம்வகுத்தபடியாலும், இவன்படிமத்துக்கு “முற்றிழை நன்கல முழுவதுமழுட்டி” (சிலப்-28). என்றதனாலும் செங்குட்டு வன்னிவட்குவகுத்தபடிமம் சுமங்கலைவழிவழிமனத்தெளிந்துகொள்க. இதைப்பற்றிப் பின்னிரித்துக்கூறவேன்.

இனிப் பிறர் செங்குட்டுவன் மலைகாண்குலமென்று வஞ்சிகிங்கிப் போய்ப் பேர்யாற்றங்கரையிற்றங்கிக் கண்ணகிவரலாறுகேட்டு அவளைத் தெய்வமாகவழிபடப் பலரோடுமாராய்ந்துதணிந்து மீண்டுவஞ்சியுட் புக்காண்ணன்னுஞ்செய்தியிற் செங்குட்டுவன் பேர்யாற்றங்கரைக்கு என்றுபோனாலும் அன்றேமீண்டானெனக்கொண்டு அதனாற் பேர்யாற்றங்கரைக்கு அணித்தாகப் பழைய சேரர்தலைக்கர்இருத்தல் வேண்டுமென்றுக்கு அங்குணமணித்தாகவள்ளது கொடுங்கோருராதலான் அதுவேபழைய சேரர்தலைக்கர்ஸன்று துணிவாராயினர். இதைப் பற்றி ஈண்டு ஆராய்வேன். செங்குட்டுவன் மலைகாண்குலமென்று பேர்யாற்றங்கரைக்குச்சென்றதைப்பற்றி இளங்கோவடிகள்,

வானுவர்தோன்றல்வாய்வாட்கோதை  
 விவங்கிலவந்திலெழன்ஸிமாடக்  
 திளங்கோவேண்மாஞ்சனி.ா.ஏ.தருளித்  
 துஞ்சாமுழுவினருவியொசிக்கு  
 மஞ்சகுழுசோலைமலைகாண்குவுமெனப்  
 பைந்தொடியாயமொடுபரந்தொருங்கிண்டி  
 வஞ்சிமுற்றநீங்கிச்செல்வோன்  
 வளமலர்ப்பும்பொழில்வானவர்மகளிராடு  
 விளொயாட்டுவிரும்பியவிறல்வேல்வானவன்  
 பொலம்பூங்காவும்புனல்யாற்றுப்பரப்பு

மரங்கும்பள்ளியுமொருங்குடன்பரப்பி  
 யொருநூற்றாற்பதியோசனைவிரிந்த  
 பெருமால்களிற்றுப்பெயர்வோன்போன்று

.....

பெருமலைவிலங்கியபேரியாற்றடைகரை  
 பிடுமண்வெலக்கரியைந்தொருங்கிருப்ப

ஊக்குறியுள்ளார். செங்குட்டிவன் கோப்பெருந்தேவியுடனும் இளங் கோவடிகளுடனும் வில்லவன்கோதையாகிய படைத்தலைவனும் அழும் பில்வேஞும் நூலறிபுலவரும் பைந்தொடியாயமும் பரிகரமும் தாணியும் முதலாயபெருந்திரஞ்சன் உபகரணங்களெல்லாம் அமைத்துக்கொண்டு மலைகாண்சிசென்றுள்ளன்பது இக்காட்சிக்காலையினைக்கற்றாறிவது: இவன் இங்னாஞ்சென்றதைவருணிக்குமிடத்துள்ளஅடிகள் மேற் குறித்தன. இவற்றுன் ஒனியபியாதமுழுவோல் எப்போதும் அருவி கள்ளுவித்தற்குக்காரணமான மேகங்கள்குழந்த சோலைகளையுடைய மலையினைக்காண்குவுமென்று விளொயாட்டுவிரும்பியதிர்த்திரன் வானவர் மகளிராடு பூங்காவும் யாற்றுப்பரப்பும் நீர்த்துருத்தியும் இளமரச் சோலையும் அரங்கும் பள்ளியுமென்பனவற்றை யானைமேற்பரப்பி ஒரு நூற்றாற்பதியோசனைவிரிந்ததன்பெருமால்களிற்றுப்பெயர்வோனைப் போலச்சென்று பேர்யாற்றங்கரையிற்சேர்ந்திருப்பன்றுக்கருதின்றூர். அரும்பதவரையாசிரியரும், இவ்விடத்துப் “பூங்காமுதலானவற்றை யானைமேலுளவாகநிருமித்து” எனவும் “அரங்கு-நாடகசாலை, பள்ளி-

மண்டபம். களிற்றிலே இவற்றைப்பரப்பிப்பெயிர்வோன்க்” என வும் விளக்கினார். செங்குட்டுவன் வானவன்பெயர்வோன்போன்று என் பதனால் இந்திரன் உவமையும், செங்குட்டுவனுபமேயமும் ஆகதல் அறி யப்படும். இதன்கண் உவமையைப் பலபடியாகவிசேஷித்து உவமே யத்தை அத்துளைவிசேஷியாதுவிடுத்தார். அடிகள் எடுத்துக்கொண் டது உவமேயமாகியசெங்குட்டுவன்மலைகாணச்சென்றசெலவையே யென்பது பலருமறிவர். உபமானமாகியஇந்திரன் விளையாட்டுவிரும்பி வானவர்மகளிருடன்சென்றசெலவை ஈண்டு எடுத்துக்கூறப்பட்டுக்குந்தவர் அல்லர் என்பதும் பலருமறிவர். அங்குணமாகவும் இந்திரனை உவமை யாக்கிப் பலபடியாகவிசேஷித்தது, உபமானவிசேடனமெல்லாம் ஏற்ற பெற்றியான் உவமேயத்துக்கொள்ளப்படுமாதலான் செங்குட்டுவன் சென்றசெலவின்றனவும் உள்ளவா ரணரப்பிமென்றுகருதியேயாகும். அங்குணமல்லாககால் உவமையை அசந்தரப்பமாக வாளாவிசேஷித்தா ரெனப்பட்டு அவ்விசேடனமெல்லாம் நின்றுபயனின்மையென்னுங் குற்றத்தின்பாற்படுமென்றுணர்க. இக்கருத்துப் பிறர்க்குமுடன்பாடா கும். என்னைகாரணமெனிற செங்குட்டுவன்விளையாட்டுவிரும்பி மிகீ காணச்சென்றுள்ளன் அவர்கூறுதலான்என்க. விளையாட்டுவிரும்பிய என்பது செங்குட்டுவனைவிசேஷித்ததல்லாமை காணப்படும். அஃது இந்திரனையேவிசேஷித்தது என்பது “விளையாட்டுவிரும்பியவிற்கேல் வானவன்” என்பதனு னன்கறியப்படும். உவமையின்களுள்ள விளையாட்டுவிருப்பத்தைச் செங்குட்டுவனுக்கும் அமைத்துக்கொண்டது உபமாவிசேடனமெல்லாம் உவமேயத்தையும் விசேஷித்தனவாகக்கருதப்படும் என்ற சியாயத்தாலேயன்றிப் பிறிதில்லை. அங்குணமே மற் றெல்லாவற்றையும் ஏற்றபெற்றியான் அமைத்துக்கொள்ளவேவேண்டுமென்க. இங்குணங்கொள்வதே கவிமரபென்க. பிறர் தமக்குவேண்டிய விளையாட்டுவிருப்பமொன்றுயே உபமாவிசேடனத்தினின்றுகொண்டு மற்றவற்றையெல்லாம் ஒழிப்பது உரைருமுறையாகாலம் எளிதில்றியப் படும். இந்திரன் நன்றெப்பவத்தலைமைக்கேற்ப விளையாட்டுவிரும்பி அவற்றுக்குரிய உபகரணங்களைப் பெருக யானைமேற்பரப்பிச்சென்றுத் போலச் செங்குட்டுவனும் தன் இறைவுமைக்கேற்ப விளையாட்டுவிரும்பி மலைகாண்க்குவுமென்று பெரியுடபகரணங்களையெல்லாம் பாளைகளிற் பரப்பி கெடுந்துரஞ்சென்றேகொள்ளப்படுமென்க. செங்குட்டுவனும் யாத்திரைகளில் உபயோகிக்கும் நாடகசாலைகளையும், மண்டபங்

களையும், தாழியிற்பூத்துப் பயன்றாவனவற்றையும், தாண்விரும்பிய யாற்றுக்கொடியும், துருத்திமண்ணலையும், தாழியினின் ரூபிர்ச்சிசெய்யும் இளமரங்களையும், பிறவற்றையும் தண்யாணைகளிற்பரப்பி நடுந்தாரம் சென்றுள்ளனரேகொள்ளப்படுமென்க. செங்குட்டுவன்செலவேக்ரம வந்தாராதலான் இதுவே கருத்தாதறென்னிது. இவற்றையெல்லாம் உடன்கொண்டுசென்றுள்ளன்று செங்குட்டுவன் இறைமையும் செல் வப்பெருக்கும் இன்பப்பெருக்கும் உணரக்காட்டினார். சாதாரண வேந்தாரான் ஆகாதகாரியத்தைத் தேவர்தலைவன்போலச்செய்துகொடு போனான்னன்றுக்குறுதலே கருத்தென்க. அருவிமுழுங்கும் சோலீ மலீ காண்ச்செல்வோன் நீரும் நிழலும் பிறவும் கொடுபோவானேன்னன் னிற் ரணக்கும் கோப்பெருக்கேவிக்கும் அம்மலீபோய்வருதற்கண் இடைநெறிக்கு இன்றியமையாதன் இவையாதலான்னாக. இக்காலத் துள்ளபேரரசரும் தமக்கினிய நீரும் நிழலும் உரியவற்றினேற்றி யுடன் கொண்டுசேறல் கேட்கப்படுதல்காண்க. அரங்கும் கொடுபோகலான் நாடகமகளிரும் பிறரும் உடன்கென்றாதலறியப்படும். பள்ளினன்றுர் வேந்தனுக்கும் கோப்பெருக்கேவிக்கும் இளங்கோவடிகட்கும் வில்ல வன்கோஹதக்கும் அழுமில்வேட்கும் புலவர்க்கும் ஆயத்திற்கும் தாணைக்கும் அவரவர்தகுதிக்கேற்ற யாத்திரமண்டபங்களை. இங்கு நன்மே இந்திரன்யாணையின்னோக்கலங்களையேகுறித்த ஒருநாற்று நாற்பதியோசனை என்பதும் செங்குட்டுவன்யாணைகளின்பரப்புக்கும் ஏறுதுபோகாதென்றுணர்ந்துகொள்க. ஈண்டுக்கூறிய தொகையளவே யளவாகக்கொள்ளவிடினும் செங்குட்டுவன்யாணைப்பரப்பு மிகவும் அதிகமாக இருந்ததென்பதுமட்டி லீஃதுணர்த்தாமலிராதென்க. யானைப் பரப்பு இத்துணையோசனையென்றது இவன்செல்லப்புக்க இடத்தின் ரூரத்தை அதிகமாகக்காட்டுதற்கேளன்ப தெளிதிலுணரப்படும். பரப்பு இத்துணையாயின் அதுசெல்லவது அதினுமதிகமாகவேண்டுவதேயென்க. வானவர்மகளிருடன்னன்றதற்கேற்பச் செங்குட்டுவற்கும் அழுகு மிகக் இன்பமகளிர்பலருடனெனக்கூறிக்கொள்க. இங்கும் பெருங் கவியரசராகிய இளங்கோவடிகள் தாழும் செங்குட்டுவதுடன்சென்ற கண்ணரைக்கண்டநுபவித்தவற்றை உலகமறிந்து கொள்ள வேண்டி உபமாவிசேடனமுகத்தால் உணர்த்தினுரென்பதல்லது வாளாகுறினு ரெனத்துணிதற்கு எம்மனோ ருடன்படாரென்க. இங்கும் கவியிரு தயத்தைக்காணமாட்டார் வேறுவேறுக்கறுவர். அவையெல்லாம் இவ் வடிகள்கருத்தாகாமை கண்டுகொள்க.

கொவடிகளுடனும் தானைத்தலைவருடனும் நாலறிபுலவருடனும் மல்காணச்சென்றுள்ளனர் இக்காலதயாற்றெளிதலான் இவரல்லாருடனும் செங்குட்டுவன் விளையாட்டுவிரும்பினுள்ளனர்கள் பொருந்தாது. அதனால் இவன் விளையாடல்மட்டுமேவிரும்பினுள்ளகானன்றும், அடிகளுடனும் நாலறிபுலவருடனும் அம்மலையிலுள்ள போது பல நல்லவிஷயங்களைக்கேட்டுத்தெளியவும், மந்திரியருடன் இராச்சியகாரியங்களை ஆராய்ந்துகொள்ளவும் அவகாசமுண்டாமென்று கருதி இவரையெல்லாம் அழைத்துப்பீரானுள்ளனர்தும் தெளியலாம். இவ்வளவாலோசனையுடையனு யித்துணைப்பெருந்திரனோடு சாதாரண அரசர்க்காகாதபடி அரியிபெரிய உபகரணங்களையெல்லாம் அமைத்துக் கொண்டு நெடுந்தூரம் சென்ற செங்குட்டுவன் இரண்டொருநிமிஷங்களோ நாறிகையோ அம்மலையிற்கழித்து மீண்டானைத்துணைவுது சிறிதும் பொருந்தாது. இஃது இக்காலத்துப்பேரரசர்கள் தம் சூழிம்பு பரிவாரங்களுடன் பன்னொலை தாங்களுடனும் வேணிற்காலத்து மலைவள்ளுதய்க்கச்செல்லுதோடொக்குமோ அன்றி அவரவர்ங்களிப்புறத்து மாலையிற் சிலாழிகைகளே நல்லகாற்றினைத்துயத்தற்பொருட்டு உலாப்போந்து மீளுதலையொக்குமோ என்று அறிஞரோயராய்ந்துகொள்வாராகுக. இஃதன்றி நாலுள் மலைகண்டுதன்றே செங்குட்டுவன் மீண்டான் என்றுதுணித்தறகு அடையாளம் ஒன்றுமில்லை. அக்கொள்கைக்கு விரோதங்களே பல ஆண்டுக்காணப்படுகின்றன. பிறர் விளையாட்டுவிரும்பிச் செங்குட்டுவன் மலைகாணச்சென்றுள்ளனபதற் குண்ப்பட்டார். அவ்விளையாடல்கள் பல திறப்புமே. அவற்றுக்கெல்லாம் அவகாசமதிகமாகவேண்டுமே. பிறர் செங்குட்டுவன்சென்றுதங்கிய பேர்யாற்றங்கரை யாண்டையதென்றுதுணிவரோ தெரிகிலேன். அவர்கூறுமாற்றுன் ஆல்வாய்ப்பக்கமென் றுகிக்கப்படுகின்றது. அது துஞ்சா முழுவினருவியாலிக்கும் மஞ்சுசூழ்சோலைமலையிடந்தானே? அஃதன்றுயின் கெடுந்தூரம் மலைமேலேறிச்சென்றுவன்றே அத்தகையதுகாணலாம். கொடுங்கோளுர்க்கும் ஆல்வாய்க்குமே இரண்டுகாவதங்கட்குவிஞ்சியதாகும். அதற்குமேலே மலைகாணச்சென்றுனுயின் மலைகண்டு குளித்து உண்டு பலவகைவிளையாடலையும்விளையாடி மலையிலுள்ள வேடர்கொணர்ந்த பலவகைத்திறையையும்ஏற்று அவர்பாற்கண்ணகிசெய்திவேட்டுச் சாதனார்வாயால் அவன் வரலாறுதேர்ந்து

கொடும்போது அவனை வழிபடற்பொருட்டு நாலறிபுலவர்முதலிய பல ரூடன் ஆராய்ந்துதுணிந்து. அன்றே மீண்டானென்றன்றோகொள்ள வேண்டிவரும். இத்தனைதிருஞ்சன் துஞ்சாழூழுவி னருவியொலிக்கு மலைப்பக்கத்துக்குக் கொடுங்கோஞ்சினின்று வெசல்லவே சிலாளேனுஞ் செல்லும். அங்கனமாகதுன்றேபோய் இத்தனைகாரியங்களையுஞ்செய்து அன்றே மீண்டானென்பது இயற்கைக்கு வெகுவிரோதமாக சினைக்கப் படும். இவன்செலவுக்கே ஒருநாட்போதாதென்று துணியப்படாதிற்க இவன் மலைகண்டு விளையாடி இத்தனையுஞ்செய்து அன்றே மீஞ்சுதலுஞ் செய்தான் என்பது பொருந்தாதென் றியார்தாந் துணியார். இவன் செய்த ஒவ்வொருவினைக்குச் சிறிதுசிறிதுநாழிகையாகப் பகுத்தாலும் நாள்கள்பலவாகும் என்றுணர்க. அரங்குஞ்சொடுபோயவன் விளையாட்டுவகைபுள்ளங்கூக நாடகமுங்கண்டானுவன். இஃபெல்லாம் சிமிழுங்களில்நடந்தனவாகா.

மதுரைக்கூலவாணிகண்சாத்தனூர் மதுரைப்பதியினரென்பது பலரு மறிவர். அவர் செங்குட்டுவினை முன்னோகானுதவர். பரிசில்வேட்கை யால் அவனைக்காண்டற்குவந்தவர். மலைமிலைவாழ்ந்தன்றைக்குச் சென்று செங்குட்டுவினைப் பேர்யாற்றங்கரையிற்கண்டாரோ அன்று தான் இப்புலவர் செங்குட்டுவினைக்கண்டு அவனைக்காண்டலானுண்டாகியகண்களிமயக்கத்துடன் இவனைக்காணப்பெறுதலா னினி விசார மில்லையென் றதுணிந்து மகிழ்ந்தவராவர். இதனை,

“மன்களிநெடுவேன்மன்னவற்கண்டு  
கண்களிமயக்கத்துக்காதலோடிருந்த  
தண்டமிழாசாந்சாத்தனிழிதுரைக்கும்”

என இக்காலதயிற்குறுமாற்றனறிக. பதிகத்தும் “அவனுழையிருந்த தண்டமிழ்ச்சாத்தன்” என்பதற்குப் பரிசில்காரணமாகவந்து அவனுழையிருந்த சாத்தனைன்று பொருள்கூறுதல் காணக. மன்னவற்கண்டு கண்களிமயக்கத்துக்காதலோடிருந்த என்பதனால் இப்புலவர் அப்போதுதான்வந்துகண்டவர் என்பது என்குணரப்படும். இவர் ஒரு பெருவேந்தன் பெருந்திருந்தன் பேர்யாற்றங்கரைக்குவருதலை முன்னரேந்துணர்ந்து மதுரையையிட்டுப் பேர்யாற்றங்கரையையடைந்து அவனைக்கண்டாரென்பதல்லது வேறுக்கறலாகாது. இவர் வேந்தன் பேர்யாற்றங்கரையிற் சிலகாலம் பெருந்திருந்தந்தஞ்சுவான்னெப்பதை

யுணர்ந்ததனால்லே அவளைக்காண ஆண்டுசீஸ்னார். ஒருஊளிற் சிலபோதே பேர்யாற்றங்கரையிற்றங்குவானுயின் அது வேற்றுகாட்டுக்கு முன்னரே உணரப்படாததாகுமல்லதென்கூன்க. அவ்வொரு நாளிற் சிலநாழிகைகளைமடி அப்பெருவேந்தன் விளையாடல்விரும்பிச் சென்ற அம்மலையில் அவளைக்காணலாகுமென்ற ஒருபேரறிவாளன் கிணைந்து தன்னுட்டைவிட்டு இத்துணைத்தூரம் செல்வானு என்று அறி ஞர் ஆராய்ந்துகொள்க. அரசன் மலைவளாந்துயித்து நெடுநாட்டங்குவன் என்றுணர்ந்தால்லது இவர் ஆண்டுப்போய்க்காண்டற்கு ஒருப்படா ரென்க. இவர் சேரன்பரிசில்காரணமாகப் பிறர்க்குறகின்ற கொடுங் கோளூர்க்குச்சென்றவராயின் அரசன் அன்றேமீடல்தெரிந்து அவ் ழுரிலேதங்குவதல்லது ஒருநாட் சிலபோது விளையாட்டுவிரும்பிப் பெண்டிருடன்சென்றமலைக்கு அவ்வரசற்குப்பின்னேபோய்க்காண் டலை கிணைத்தலுஞ்செய்யாரென்றுதுணிக. இதனுற் பலபுலவர் இவன் மலையிற்றங்குவதுதெரிந்து பரிசிற்குவருதலுண்டென்பது தெரியப் படும். புதியராய்ப்புக்கபெரும்புலவர் அடிகளைக்கண்டு அளவளாயிப் பின் செங்குட்டுவெளைக்கண்டு தம் புலமைத்திறங்காட்டற்கண் சிலநாள் கள்கழியுமென்றுணர்க.

இவற்றையெல்லாம் நுனுக்கோச்சின் செங்குட்டுவன் மலைகாணச் சென்ற அன்றே மீண்டானெனத்துணிதலாகாமை யுணர்க. இவன் கோப்பெருந்தேவியிடதனும் அடிகளுடனும் மந்திரியிடதனும் அழும்பில் வேளாகிய நண்பினானுடனும் ஆயத்துடனும் படையிடதனும் மலைக்குச் சென்றது அவரவராற் பலவகைப்பயனுற்றுயிக்க என்று எளிதில்லிய ஸாம். அங்கனான்துயிக்கப் போதுமானஅவகாசமுடையனும் மலைக்க ணிருந்தானென்பது உணர்ந்துகொள்க. ஈண்டுப் பேரறிவாளராகிய அடியார்க்குங்கலாரும் அன்றே மீண்டானெனத்துணிந்தது இரங்கத் தக்கது. மேற்காட்டிய சிலப்பதிகாரவடிசன் ஒருவன் சேய்மைக்கட் சேறலையுணர்த்துவதன்றி அணிலாமக்கட்சேறலைச் சிறிதுங்குறிக்கா மைகண்டுகொள்க. இக்காட்சிக்காலதக்கண் “இளங்கோவேண்மா ஞடனிருந்தருளி” என்புழி வேண்மாஞடனிருந்து இளங்கோவை யருளிப்பாடிட்டுஎன்றுமாம் எனப் பொருள்செய்தலானும் பதிகத்து “இளங்கோவடிகட்குக் குன்றக்குறவரொருங்குடன்கூடி.....இறம் பூதபோலுமல்தறிந்தருணீயென”க் கூறினுரெனக்குறதலானும் இளங்

கோவடிகளும் மலைக்குச்சென்றிருந்தது தனியப்படும். அடிகளும் அங்குச்சேற்றிலைப்பறிந்துகொண்டேதான் சாத்தனுர் மலைக்குப்போய்ச் சேர்னீக்கண்டாராவர் எனவினர்க.

இனி,

“செங்குணக்கொழுகுங்கலுழிமளிர்விறைக்  
காவிரியன்றியும்பூவிரிபுனலொரு  
முன்றுடன்கூடியகுடலைண்ணையை”

எனப் பதிற்றப்பத்துட் செங்குட்டுவற்குக் காவிரியை உவமை கூறி ரெண்பது உரையாளர் “காவிரியையையாவதேயன்றி மூன்றுடன் கூடிய கூட்டத்தைண்ணையை யெனக்கொள்க” என்றுகறியவாற்று என்கறி யலாம். ஈண்டுக் காவிரியைண்ணையை என்றது சோஜுக்கு இல்லாதயாற்றை உவமைக்கறியதென்று பிறர்க்கறவர். இதனுண்மையை ஈண்டு ஆராய் வேண். காவிரிமுழுதனு சோமர்க்கேயுரியதாகாதெண்பதை முன்னரே கூறினேன். காவிரி குடகமலையிற்பிறந்து குணகட்கலையெய்தற்குள் மூன்றுமண்டலங்களிற்புகுந்து செல்கின்றது. முதற்கண் மலைஷமன் டலத்துத் தெங்கிமுக்காகவும், அப்பாற் கொங்குமண்டலத்துத் தெற் காகவும், சோமுமண்டலத்துக் கிழக்காகவும் அவ்யாறு ஒடுதலைப் பலரும் அறிவர். கொங்குமண்டலத்திற்குக் காவிரியே கிடையாதென்று கூறுத வியலாது. சேக்கிமார் ஏயர்கோன்கலிக்காமநாயனுர்பூராணத்தில் “ கொங்கினிற்பொன்னித்தெங்கரைக்கறையூர்க்கொடுமுடிக்கோயின் முன்குறுகி” எனப் பாடுதலான் கொங்குமண்டலத்திற் காவிரியொழுகு தல் நன்குணரப்படும். சுக்சியப்பமுனிவர் கொங்குநாட்டியாறுகளிற் சிறந்தவற்றைக்கறவாராகிப்,

பாவிரிபுலவர்சாவாப்புலவரும்பழிச்சுங்கதெய்வக  
காவிரிபவானியாம்பராவதிகங்கையென்னப்  
பூவிரிகாஞ்சிமற்றும்பொங்கிவெண்டிரைகள்வீசித்  
தாவிரிபமுனமோம்பத்தலைத்தலைபரந்தமாதோ (பேரூர்ப்-நாடு-ஈச.)

என்னும்பாடலான் அவை இன்னவென்றும் அவை கொங்குநாட்டுப் பழனங்களைப் பாதுகாத்தற்கு ஆண்டுப்பரந்தனவென்றும் நன்குவிளக்கி னுர். அவர் காவிரி தெற்குமுகமாகத்திரும்பியொழுகத்தலைப்பட்டது கொங்குநாடுகாண்டற்கே என வருணிப்பர். அது:—

“மதிப்புவழகுஞ்சையவரைப்பிற்பிற்காவிரியின்  
அதியங்களுக்குநேர்க்கிழக்கினடத்தலூழிந்துதென்துக்கைக்

பதிகாண்டமர்ந்தாட்டின்வளம்பகர்தலெனிதோபண்ணவர்க்கும்”  
(ஐடி-நாடு-எசு)

என்பதனால் அறியப்படும். இவற்றை காவிரி கொங்குநாட்டுன்மையும் அக்காவிரியாற் பழனம் ஒம்பப்படிதலும் நன்குணரலாகும். கொங்கு சேரர்கொங்காக அக்காங்கிற்பொன்னி பிறருடையதாமென்பது சிறிதும்பொருந்தாது. இக் கொங்கிற்பொன்னி கொங்குநாடுடைய சேரரதேயன்பது இதனாற்றெனியப்படும். கொங்கு சேரநுடையது என்பதைப்பற்றி முன்னரே பரக்கப்பேசினேன். இதனாற் சேரநுட் டில்லாத காவிரியை அவனுக்குவழைக்கினுரென்றதுணிதல் கூடாமை காண்க. இனி இவ்வுவமையை ஆராய்வேன்.

இதன்கட்செங்குணக்கொழுகுங்காவிரி என்றால் அது நேர் கிழக்காக ஒழுகுதலீக்காறினுராவர். செங்குணக்குளன்புழிச் செம்மை செங்கோல்ளன்புழிப்போல் வளையாதநேர்மையையுணர்த்துவது. இவ்வாறு நேர்க்கிழக்காக ஒழுகுதல் இல்லை ஆன்பொருநையுடன்கலங்கத்து முதலேயாகும்: இதனாற் கொங்குநாடாகிய நின்னுட்டினின்று நேர் கிழக்காகக்கென்று சோனுபுகுங்காவிரியனையை என்றுரைத்தா ரென்பதல்லது வேறுகூறலாகாது. இங்குணமில்லையாயிற் செங்குணக் கொழுகும் என்றது வாளாகுறியதாகி நின்றுபயனின்மை என்னுங் குற்றத்தின்பாற்படுமென்க. இவ்வுவமையால் என்னகருதினுரெனிற் கூறவேன். காவிரி கொங்குநாட்டினின்று நேர்க்கிழக்காகக் கோணுட்டுத் தடையின்றிப்புக்கு அங்காடெல்லாம் வளம்படுத்தி அச்சோழர் தங் தெய்வம்போற்கொண்டாடிவழிபட நிலைதியதுபோல நீயும் கொங்கு நாட்டினின்று தடையின்றிச் சோனுபுகுக்கு அங்காட்டு அரசுகிலையிட்டுத்திருத்தியவாற்றுன் நின்னைத் தெய்வம்போற் குணாட்டார் கொண்டாடிவழிபட நிலையினும் என்றுக்கினுரெனவுணர்க. குடகு முதற் குணாடிறுதியாகத் தொழுத்தோன்றுந்தன்மையினையே மீண்டுக் கருகினுரெனினுமையும். குடாட்டார் குடாட்டரசனைத்தொழுத வியல்பு. அக்குடாட்டரசனைக் குணாட்டார்தொழுத வரிதாதனின்

அவ்வரியதன்மை செங்குட்டுவன்பாற்காண்டலான் அதைப்பாராட்டியே செங்குட்டகொழுகுந்தாவிரியனையை என்றுரென்க். கலுமிழி மனிர்த்திறக்காவிரியனையையென்று அக்காவிரியைப்போல நாளும் புதுவருவாயுடைமையும் எப்போதுந்தப்பழுடைமையும் தோற்றப் பொலிவுடைமையும் எதிர்ந்தார்க்கு அச்சுங்தோற்றுதலுடைமையும் தடுத்தற்கருமையும் கடத்தற்கருமையும் நீடியுடையை என்று கருதினுராவர். இங்னைந் தன்னுட்டும் பிறநாட்டும் இவன் பயன்படநிலைஇய தன்மையைக் காவிரியனையை என்பதனால் நயம்படக்கூறினுரெனவுணர்க். தன்னுட்டேயில்லாமற் பிறநாட்டே பயன்படுங்காவிரியை உவமித்தால் அஃது அவ்வரசற்குப் புகழும்பெருமையுமாகா எனவுணர்க். இங்கைமன்றித் தன்னுட்டில்லாததாய்ப் பிறநாட்டுப்பெரும்பயன் றருவதாய்ப் பகையரசர்பெருஞ்செல்லவராயுள்ள யாற்றையே உவமித்தாரென்னின் அஃது அவனுக்சில்லாமையினையும் பகையரசர்க்கு அஃதுடைமையினையும் அறிவுறுத்தமுகத்தான் அவனை இகழ்வதாகு மல்லது புகழ்வதாகாது. இவனுக்கில்லாதகாவிரியை இங்கு உவமை கூறியது இவன் இப்போது சோணுட்டைவென்றசிறப்புப்பற்றி என்பராலெனின் இவ்வமயந்தான் காவிரிபூரணமாகச் சேரலுடையதாய காரணத்தா லதீனூவமைக்கினுரென்று அவர்க்கு அறியக்கூறுக. குடகுமுதலியநாடுகளைவன்று தலைக்காவிரியையும் கொங்குநாட்டை என்றுமூடைமையால் இடைக்காவிரியையும் உடைய செங்குட்டுவன் சோணுட்டைவென்றகாரணத்தாற் கடைக்காவிரியையும் உடையனுபினுன் என்றுகொண்டு காவிரியைப்பூரணமாகவுடையதன்மையைத் தெரிந்து அக்காவிரிபோல எங்குங்தொழு நிலையினுயன்று சிறப்பித்தாரென்றுக்கூறுக. மற்றுச் சேரீனக்காவிரித்துறைவன் என்னுது பொருநைத்துறைவன் எனவே நூல்கள்கூறும். இக்காவிரித்துறையைக் குடகாட்டாருடையராயினும் அவரையும் அங்கைம் நூல்கள்கூறுமை போலக்கொள்க. அக்காவிரியாலதிகவளத்தையெய்துஞ்சே சாழு மீன்காவிரிகாடன் எனக் கூறியவாற்றாற் பிறரையும் அப்பெயரானேக்கூறின் உலகமலையுமாதவின் அங்கை மலையாமைப்பொருட்டு ஒருவனை ஒரு பெயரான் ஆளின் அப்பெயரானே பிறனுருவனைஆளாமை கவிமரபென்க. நூல்வழக்கிற காவிரிகாடன் என்பது சோழனையன்றி மஹிஷமண்டலவேந்தீனக்குறியாமை நன்குணர்துகொள்க. இதுபற்றி அவ்வேந்தற்குக் காவிரியில்லையென்பது எவ்வளவுஆஸமஞ்சலமாகுமென்று

அறிஞர் உணர்ந்துகொள்க. இதுபோலச் சேரந்துகொள்க. இவ்வெல்லாம் ஆராயாது சேரங்க்குக் காவிரியில் லையெண்பார் ஈண்டுக் காவிரி யனையையென்றது ஒருவன் பகைநாட்டைவென்றதற்குண்டது அப் பகைநாட்டு ஊர் ஆறமுதலியவற்றையுடையனாக அவ்வென்றவளை வருணித்ததுபோலுமென்கொண்டு தாங்கொண்டதற்குதாரணமாகப் “புகார்ச்செல்வ” என்று பதிற்றப்பத்துன் பெருஞ்சேரலிரும்பொறை யென்னுஞ்சேரலை அரிசில்கிழார்ப்பாடியதீனைக் காட்டுவார். அவர் அப் பெருஞ்சேரலிரும்பொறை “இருபெருவேந்தறையுமுடனிலைவென்று முரசங்கலனுங்குடையுங்கொண்டிரைசால்சிறப்பினுகௌம்வேட்ட” டான் என்பதுபற்றி அங்குள்குதினராவார். இச்சேரன்வென்றது இரு பெருவேந்தறையுமாக அவருட் சோழர்புகாரைமட்டும் ஈண்டு எடுத் துக்கொண்டு “புகார்ச்செல்வ” என்றுக்குறவுதேனே? ‘கூடற்செல்வ’ என்றும் கூறுத்தேனே? என்னும் வினாக்கள் நிகழ்தற்கு அவர்க்கற் றிடந்தருகின்றது. ஆண்டுத் தனியேபுகார்ச்செல்வ என்னுது “காவிரி மண்டியசெய்விரிவனப்பிற்புகாதுர்ச்செல்வ” என்று குறியிருத்தலைக் காணலாம். சோழனைவென்றகாரணத்தாற் காவிரிகடலைடுகலக்கும் வரையும் அது கடலைடுகலக்குமிடத்துள்ள பட்டினமுளப்படக் காவிரி முழுதுமுரிமையாசியசெல்வத்தையே ஆண்டும் பாராட்டினுரென்றே துணிந்துகொள்க. இது சுருத்திலையாயின் காவிரிமண்டியசெய்விரி வனப்பிற்புகார் என்றுவிசேஷத்தது பயனின்றுதல்கொண்க. பாண்டியர் கூடலுடையனாகக்கூறுமையானும் யான் கூறுவதேகருத்தென்க. மற்று அவர்காட்டுத் துக்கிக்கூடிய அவன் இதனையிதீனைவென்றுடையனுபின் என்ற முதற்கட்சோழனைசிறுவி அவன் இதனையிதீனைவென்றுடையனுபின் என்ற என்ற பொருளங்களைவன் எனவும் கண்ணிக்கொழுநன் எனவும் கங்கைமனுளங்களைவும் கூறுதலும் கண்டுகொள்க. தமிழ்நாடுவென்ற தளையும் வடாடுவென்றதளையுமன்றே இப்பரணிகாட்டுகின்றது : அங்குமிவென்றதல்லாங்கூறினுற்போல இப்பதிற்றப்பத்துக்கூறுது காவிரிமண்டியபுகாரையேகூறியதனுற் காவிரியைக் குறையவுடைய சேரன் முழுதுமுடையனாரினுன் என்பதே சுருதினுரெனத் துணியப் படுமென்க. பதிற்றப்பத்தின் ஒன்பதாம்பத்துள்,

\*பொன்னித்துறைவளைவாழ்த்தினவே  
ஏவே

கண்ணிக்கொழுநைவாழ்த்தினவே

கங்கைமனுளைவாழ்த்தினவே. (கலிங்கதுப்பரணி-செய்-120.)

“சாந்துவருவானிசீதியும்  
தீந்தண்சாய்லன்மண்றதானே” (பதின்-ஏடு)

எனச் சேர்க்கு அவுன் நாட்டுள்ள வானியாற்றுநினையேயுவமித் தலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. வானி ஆன்பொருங்கக் குப்பெயரென்பது “ஆனிவானியான்பொருந்தமாகும்” என்னுங் திவா காத்தானுணர்லாம். “வடகொங்கின்வானியாற்றின்” எனவரும் தேசி கப்பிரபந்தத்தா விது கொங்கிடத்ததுபுலனும்.

இப் பிறர் காவிரியைச் சேர்ந்தில்லதாகக்கூறுதலாற்பயன் காவிரி சேர்ந்தில்லாமைகூறின் அக்காவிரிபாயுங்கொங்குநாடு சேர்ந்தில்லாமைபெறப்படும். கொங்குநாடு சேர்ந்தில்லாமைபெறப்படும் கொங்குநாட்டுக்கருஞர் சேர்வாஞ்சியாகாமை துணியப்படுமென்பது போலும். இவர்க்கியான்கூறுவதென்னவெனின் கொங்குநாடு சேர்ந்தில்லாமையென்பது பலபடியாலும் யான் முன்னர்த்தெளிவித்துவிட்டேன். அதனால் அங்காட்டுள்ள யாறும் மலையும் ஊரும் பிறவுமெல்லாஞ் சேர்ந்தில்லாமையோகும். கொங்குநாட்டிற்காவிரியேயில்லையெனல் தேவர்க்குமாகாது. அங்காட்டைச் சேர்க்கில்லையெனல் யாவர்க்குமாகாது. இதனால் சேர்வெகாங்குநாடு காவிரியானும்வளம் பெறுதலுணரப்பட்டதாகும் என்க. இங்குமாகவும் ஒருசாரார் காவிரியொழுகாதுமிலமேகொங்குநாடென வரைந்துகாட்டினார். அது

“பொன்னித்தெங்கரயாங்கொங்கினிடை” (திருநூல்-உடை)

எனவும்

‘கோங்கினிற்போன்னித்தெங்கரயைக்கறையூர்க்  
கொடுமுடிக்கோயின்முன்குறுகி’ (யயர்கோன்கவிக்காமாயாறு-ஏடு)

எனவும் வருஞ் சேக்கிமார்பெரியபுராணத்தொடும்,

“மதியந்தவமுன்சையவரைப்பிற்பிறங்காவிரின்  
நதியந்தனக்குநேர்க்கிழக்கினைடத்தலைழிந்துதெனுதுதிசைக்  
கதிகொண்டெமுந்ததுயர்கோங்குகாணும்விழைலணிவிஸ்தப்  
பதிகொண்டமர்ந்தாட்டின்வளம்பகர்தலெளிதோபண்ணவர்க்கும்”

பாரதகண்டத்திற்பகங்தமிழ்னாட்டினிற்சைய

வகைதன்க்குத்தென்றிசையினில்வளம்பயிலீகோங்கேள்  
றரைதலேயேரோருபேருளோததனில்”

“மதவனத்தின்மேற்றிசைப்பொறிவண்டுபண்பாடும்  
புதுமலர்த்திரள்கழித்தெழும்பொங்குகாவேரி  
நதினக்குத்தென்றிசையினும்பராவதிவடபாற  
பதிவுகொண்டெழும்பவானியின்கீழ்த்திசையுளதால்”

எனவருஞ் கச்சியப்பழுவிவர்பேரூர்ப்புராணத்தொடும் முருணுமாறு  
கண்டுகொள்க. கொங்குநாட்டே காவிரியுளதாகவுஞ் சோழரையே  
அகிலுடையராகக்கறுதல்

“மேக்குயரக்,  
கொள்ளுங்குடகக்குவடேறுத்திழியத்  
தள்ளுந்திரைப்பொன்னிதந்தோனும்” (விக்ரீமசோழனுலா)  
என்பதனால் ஆதியிற்காவிரியாற்றைத்தமிழ்நாட்டிற்கொண்ட்தவரென்  
ஆம் உரிமைபற்றியாகுமென்றுகொள்ளத்தகும்.

இனிக் கந்தபுராணத்துக் காவிரிக்குபுடலத்துக் காவிரியானது  
முதன்முதல் அகத்தியர்கமண்டலத்தினின்றுகவிழ்க்கப்பட்டொழுகி  
யது கொங்குநாட்டின்கண்ணேயென்று தனிவாகக்கறப்பட்டிருத்தல்  
கற்றூர்ப்பலரும் அறிவர். இதனை,

“செங்கைதாங்கியதீர்த்தநீரொடுங்  
கோங்கின்பாற்செலக்குறியமாழுனி

வங்கண்மேவினுரூந்தவத்தர்போல்”

“ஆசில்கோங்கினுக்கணித்தினேனிடை  
வாசமீதனமகிழ்ந்துவீற்றிரீஇ”

“அருந்தவமுனிவன்கோங்கினமலைனையருச்சித்தங்கணிருந்துகிண்குன்”

“அகத்தியன்கோங்கின்பால்வந்தருச்சஜைபுரிந்துமேவும்”

“அன்னவன்றனதுமாட்டோரணிகமண்டலத்தினூடே  
போன்னியென்றுரைக்குந்திர்த்தம்பொருந்தியேயிருந்ததெந்தாப்  
நன்னிதியத்தைநிபோய்கூலமேற்கவிழ்ந்துவிட்டா  
வின்னதோர்வனத்தினன்னுமென்குறைநிருமென்றுன்”

“கோங்குறுமுனிவன்பாங்கர்க்குண்டிகைமிதிறபோன்னி  
சங்கரனருளின்வந்ததன்மையும்புணர்ப்புமுன்னி  
யெங்கரன்கொடியாய்வண்ணவகத்தியனவனென்றேரா  
னிங்கொருபறவலைகூலாமெய்தியதன் ருகண்டான்”

“குண்டிகையதனைத்தள்ளிக்குளிர்புனற்கண்ணியன்னுன்  
பண்ணடப்பிலிசைவசய்தான்பாரினீப்பார்தியென்றுன்”

“நன்னிதிபோலவின் ஞானாலமுடுங்கவார்த்துப்  
போன்றியாறுலகந்தன்னிறபொள்ளெனப்பெயர்ந்ததன்றே”

“மறைகின்றவெல்லைதனிற்குறுமுனிவிம்மிதமாய்மன் ஞாயிர்களைங்கு  
முறைகின்றதனிமுதல்வன்புதல்வன்றன்கோலத்தையுணர்ந்துபோற்றி  
யறைகின்றகாவிரியைக்கண்ணேற்றுவதைக்குத்துவெகுண்டருள்கைநாடு  
யுறைகின்றகோங்குதனையோருவித்தென்றிசைநோக்கியொல்லைசென்  
[ருன்”

என வருவனவற்றால் நன்குதெளிந்துகொள்க. இக்கதை கொங்குநாட்

இனிப் பிறர் தமிழ்மூலேவந்தர்க்கும் யாறு மஹாந்தியாகவே  
இருக்கவேண்டுமென்பதற்குஆதாரமாகத் திருவள்ளுவமாலையிற்கண்ட,

“மும்மலையுமநாடுமுந்தியுமுப்பதிய  
மும்முரகமுத்தமிழமுழுக்கொடியு—மும்மாவுங்  
தாமுடையமன்னர்தடமுடிமேற்றூரன்றே  
பாமுறைதேர்வள்ளுவர்முப்பால்”

என்னும் வெண்பாலை எடுத்துக்காட்டுவர். இப்பாடல் அவர்கொள்  
கையை எதனுலாதரிக்கின்றதென்பதை யான்றிக்கிலேன். மும்மலையா  
கிய பொதியம் கொல்லி நேரி என்பலை தம்முளொத்தனவில்லை. இவை  
முறையே உத்தமம் மத்திமம் அதமம் என முத்திரப்புமென்பது பலரு  
மறிவர். முந்நாடும் மலைநாடும் கடனுடும், சீர்நாடுமாகக்கூறப்படும்.  
இவை தம்முள் ஒத்தனவாகா. பாண்டிநாட்டு முத்துமிகுதியும், சோழ  
நாட்டு கெண்மிகுதியும், சேராட்டுப் பொண்மிகுதியுங்கறுப. முங்கி-  
பாண்டியர் வையையமுழுதமுடையர். சேரர் பொருங்கமுழுதமுடை  
யர். சோழர் காவிரியிற் கடையாறேயுடையர். முப்பதி-பாண்டியர்

கூடாக்கு மற்றை இருவேந்தர்தலைகளும் ஒவ்வா-சோழர் உறையூரி அஞ்ச சேரர்களுக்குப்பெரிது. மும்முரசு-வீரமுரசு, சியைமுரசு, தியாக முரசு. வீரமுரசைப் பிரதானமாகவுடையர் வில்லுடைய சேரர்; சியாய முரசைப் பிரதானமாகவுடையர் தமிழுடைமிபாண்டியர்; தியாகமுர சைப் பிரதானமாகவுடையர் நெல்லுடைய சோழர். “அறந்துஞ்சறங் தைப்பொருங்கீன” எனவுருதலானநிக. இங்ஙனமுரசினைப்பிரித்து மூவர்க்குங்கொள்ளாக்கால் மேல் மும்மலைமுதலாகப்பிரித்தெடுத்துக் கூறிவந்தமுறையொடு முரணு மென்க. முத்தமிழும் இவ்வாறேகாள் எப்படும். பாண்டியர்க்கு இசைத்தமிழும், சேரர்க்கு நாடகத்தமிழும், சோழர்க்கு இயற்றமிழும் பிரதானமாகக்கூறப்படுமென்க. இவற்ற துண்ணமையினைப் பழையதால்களினுய்ந்துகொள்க. ஈண்டுரைப்பிற் பெருகும். முக்கொடி-வில்லும், கயலும், புவியும். இவற்றதொவ்வாமை எனிதில்லியப்படும். மும்மா, கனவட்டம், பாடலம், கோரம் என்பன. இவையுங் தம்முளொவ்வா என்பது பிற்காலத்தார் “கோரத்துக்கொப்போகனவட்டமம்மானீ” எனப்பாடுதலானுணரப்படும். இனித் தட முடிமேற்றூர்முன்ற. போங்கை, வேம்பு, ஆர். இவற்றது ஒவ்வாமை கண்கூடாகக்காணப்படும். இங்ஙனமே முப்பாலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். இவற்றாலும் உத்தம மத்திம அதமம் என முத்திறப்படுதல் உணர்ந்துகொள்க. வள்ளுவர் முப்பால் மூலேந்தர் முடிமேல் மூன்றதாரன்றேவன்படே கருத்தாகலான் சோழர் அறத்துப்பாலையும், சேரர் பொருட்பாலையும், பாண்டியர் காமத்துப்பாலையும் தத்தம்முடிமேற் கூர்போலச்சூடிக்கொள்வர் என்று கருதி யுரைத்தாரெனவறிக. இங்ஙனம் பாடன்முழுவதுஉந்தாரதம்மிய மயமாகவள்ளது, முந்தியும் ஒத்தனவாகவேண்டுமென்பதற்கு எத் தாரமாகுமோ? யான் கண்டிலேன்.

இனிப் பிறர் சேரானுட்டுக்காவிரியில்கீலென்பதற்கு மற்றுண்டு கூறுவர். அஃதாவது—

சேரன்செங்குடுவன் பத்தினிக்கடவுட்குக்கற்கொள்ளவும் அக் கல்லை ஸீர்ப்படைசெய்யவுந்தனியுமிடத்துப்,

“பொதியிற்குன்றத்துக்கற்கால்கொண்டு  
முதுஸீர்க்காவிரிமுன்றுறைப்படுத்தன்

மறத்தகல்லுவாளைக்குடிப்பிறக்கோர்க்குச்  
சிறப்பாடுவருஷ்செய்கயோவன்ற (சிலப்-காட்சி)

என அவன் குறுதலாண் இக்காவிரி அவனுட்டதாகாதென்பது. செங் குட்டுவன் கண்ணகியையழிபடவேண்டுமென்று நூலறிபுலவரரானோக் கப் புலவர் அவனுள்ளக்கருத்தைக் குறிப்பானுணர்ந்து

ஆங்கவ, ரொற்காமராற்பாதியிலன் நியும்  
விற்றலைக்கொண்டவியன்பேரிமயத்துக்  
கற்கால்கொள்ளிஆங்கடவளாகுங்  
கங்கைப்பேர்யாற்றினுக்காவிரிப்புனவிலுங்  
தங்கியரீர்ப்படைதகவோவுடைத்தென (ஷடி ஷடி)

எனக்கு நியதன்பின் செங்குட்டுவன்க்குறியனவாகுமுற்காட்டியஅடிகள். ஈண்டுப்பிறக்கருத்து, சோழரயும் பாண்டியரயும் வென்று சேரன் தமிழ்நாட்டுத்தலைமையெய்தியிருந்தாலும் தன்னுட்டல்லாமலையிற் கற் கொண்டு தன்னுட்டல்லாக்காவிரியில் ஸீர்ப்படைசெய்தல் தன் வீரக் குடிக்கு இழுக்கென்று செங்குட்டுவன் சினந்துக்குறிஞன் என்பதாம். செங்குட்டுவன்கருத்து இதுவோவேறோ என இங்கு ஆராய்வேன். பத்தினிக்கடவுளைப்பரசல்வேண்டுமெனச் செங்குட்டுவன் புலவரை நோக்கியவளையிற் புலவர் னன்றூய்ந்து எளிதாச்செய்தல், அரிதாச் செய்தல் என இருவகையினையுமுணர்ந்து நீ எளிதாச்செய்தலைக் கருதினுயாயின் இத்தென்னுட்டகத்தே தளராததன்மையினையுடைய பொதியிலிற்கற்கொண்டு இத்தென்னுட்டகத்தேயுள்ள காவிரிப்புனவி ஸீர்ப்படைசெய்து கடவுண்மங்கலம்புரிதலாகும். அரிதாச்செய்தலைக் கருதினுயாயின் சேர்விற்பாறியைத்தலையிற்கொண்ட சிறந்த எல்லா மலையினும்பெரிய இமயத்துக்கற்கொண்டு எல்லாமாற்றினும்பெரிய கங்கையாற்றில் ஸீர்ப்படைசெய்து கடவுண்மங்கலம்புரிதலாகுமென இரண்டுபடக்கற்னர். இதைக்கேட்டசெங்குட்டுவன் இமயத்திற் ரூழந்தபொதியக்குன்றத்துக்கற்கொண்டு கங்கையிற்றூழந்தகாவிரிப் புனவில் ஸீர்ப்படைசெய்து இங்ஙனம் எளிதாப்புரிதல் எம்வீரக்குடிக் கேற்றதன்று எனக் கூறினுன். இக்கருத்தேகொள்ளுமாறு இளங்கோ வழிகள் ஏற்றசொற்பெய்து ஈண்டுவிளக்கியுள்ளார். அவர் நூலறிபுல வர்க்கற்றுக்க்கறியிடத்துப் பொதியில் தளராதவிபல்புடையதுதான்

ஆயிதும் இமயம் சேர்கிறபொறியை மற்றை இருவேந்தர்க்யற்பொறி யிலும் புலிப்பொறியினும் மேலாசத்தலைஇற்கொண்டது, மலையரையன் ஆகச்சிறந்தது; அங்கைஞ்சிறத்தற்குக்காரணமாக எல்லாமலையிலும் பெரிதாகவள்ளது; பொதியில்போல எளிதாகச் சண்டேகாள்தத்தக்க தொன்றன்று; நெடுந்தூரம்போய்ப் பண்ணுகூடந்து அரிதாகக்கொள்வ தொன்று என்றும், அங்கை மே கங்கையேப்ரேயாறென்றும், அதனை நோக்கக் காவிரிசிறஞ்சிறென்றும், அக்கங்கைப்புனலைத் தான் அதன்புனலை நீர்ப்படைசெய்தலாகும் என்றும், இவற்றின் தாரதம்மியழும் செய்யுங்காரியத்தினருமையும் எளிமையுந்தோன்றக் கூறக்கேட்டுச் செங்குட்டுவன் அவர்க்குறியகருத்தைத்தெரிந்து கொண்டவனுக் மலையரையன்கணல்லாமல் பொதியிலாகியகுன்றிலே கற்கொண்டு கங்கையின்புதுப்புனலன்றிப் பழையபுனலேயுடைய காவிரிமுன்றுறையிலதனைப்படுத்து இங்கைமெனிதாகச்செய்தல் வீரப் பெருமையினையும் அதற்கேற்றவாட்படையினையுடைய சேர்க்குழப் பிறக்கோர்க்குச் சிறப்போவேருஞ் செய்கையன்று என்றான் என்று குறிய குறிப்புக்கொண்டு ஆராய்ந்துகொள்க. யின்பேரிமயம் என்று புலவர்க்குறியதுதெரிந்து அதனைநோக்கப் பொதியில் குன்றளவேனன் அங்கருத்தான் பொதியிற்குஞ்சமென்றிகழந்துக்குறினுனென்க.கங்கைப் பேர்யாறென்றும் காவிரிப்புனல் என்றும் உயர்வுதாழ்வு தோன்றக் குறியதனையுணர்க்கு முதனிர்க்காவிரி என்றிகழந்துக்குறினுனென்க. சுக்கிஞர்க்கினியர் தொல்காப்பியப்பாயிரவூரக்கண் அதத்தியர் கங்கை யாருமூச்சென்று காவிரியாரையும் உடன்கொண்டு தென்றிசைப் போந்தாரென்றுக்குறுதலான் இக்காவிரிகீர் கங்கைபின்பழையீராதல் தெள்ளிது. இது கருத்தன்றையின் தங்கருத்து வேறுபாடுதோன்ற அதற்கேற்றவசாற்பெய்து புலப்படுத்துவரென்க. கங்கையே மற்றா குதியென்றும், அதனைநோக்கக் காவிரிபுனலளவேயென்றுங் குறினுரை வளர்க. பொதியிலைமுற்குறியமைறைப்படி காவிரியைமுற்காருத்து பொதியிற்கும்காவிரிக்கும் ஓரியைபுமின்மையுணர்த்தற்கு.இமயத்தைக் குறியதன்பின் கங்கைப்பேர்யாற்றைக்குறியது அவ் யாறு அவ்விமயத் தேவிற்பதென்னுமியைபுணர்த்தற்கு எனஅறிக. இவ்வளவு அழகாக உயர்வுதாழ்வு புலப்படுத்திக்கூறியதுகேட்டு அரசனும் அதற்கேற்ற வாறு குறினுனென்றதெனிற்துகொள்க. சண்டியான்க்கறவுதுகருத்தன் மூகிப் பிறாட்டு யுறுதம் மலையும்பற்றி இகழ்த்தானெனக்கறவுதாயின்

இவன் உடன்பட்ட இமயமும் கங்கையும் இவனுட்டனவாதல்வேண்டும். அங்குள்ளிலையாதலாளி அது கருத்தன்றென்க. மற்றுச் சேரர் விற்றலீக்கொண்டதுகூறினரெனின் சேரர்விற்றலீக்கொண்டதுபோல் பாண்டியர்க்கயற்பொறியையும் சோழர்புவிப்பொறியையும் இமயம் சூடியுள்ளதென்பது தொன்னுால்கள் பலவற்றிலும்கண்டது. அதனால் அது சேரர்க்கேகிறந்ததெனலாகாது, இளங்கோவடிகளே வாழ்த்துக்காலதக்கண்,

“முடிமன்னர்மூவருங்காத்தோம்புதெய்வ  
வடபேரிமயமலை”

எனப்படுதலான் யான் கூறியதன்மையுணர்க. இமயம் விற்றலீக்கொண்டதுபோலக் கங்கைக்கு ஒன்று கூறலாநாமையாலும் பிறர்க்குறுவது கருத்தன்றுதலுணர்க. முன் பாண்டியனதாய் இப்போது வென்றியாற் சேராலுடையதாவிருக்கும்பொதியத்திற் சேரற்குள்ளபாத்தியமும் இமயத்திற்குறவியலாதென்பது எண்ணடைக்கு ஆராய்ந்துகொள்க. மூவருங்காத்தோம்பு வடபேரிமயமலை என்றலாலும் அது சேரர்க்குத்தனியே சிறந்ததாகாது. மற்று விற்றலீக்கொண்ட என்றது சேரர் விற்பொறியைத் தலையிற்குடியதன்மையான் சேரரைமதித்து மலீயரைய்கற்றருவான் என்பது குறித்தவாறு. அங்குள்ளென்னை மதித்து மலீயரையன் ஒருகற்றானென்னின் யானிதுசெய்வுல் என மேற் செங்குட்டுவேன் வஞ்சினங்கூறியவாற்றாலும் இதுவே கருத்தாத லுணர்க. “பெருமலையரசன், கடவுளைமுதவோர் கற்றாரானென்னின்” என அவன் கூறுதல்காண்க. தாரானென்னின் என்றது தான் அரசனுக விருந்து தன்னேடொத்த ஓராசனுக்குத் தெய்வகாரியத்தின்பொருட்டு ஒரு கல்லீத் தாரானென்னின் எ-று. எனின் என்றது நல்குதலாருதலீ எ-று. தரல்வினையான் ஒப்புக்குறித்தார். இவற்றூற் செய்யும் வினையின் உயர்வுபற்றியும் செய்யும் தன்னுயர்வுபற்றியும் தாழ்ந்தனவும் எனியன் வும் நீக்கி உயர்ந்தனவும் அரியனவஞ்செய்யப்புக்கானென்று தெளிந்து கொள்க. காவிரி முன்றுறை என்றதனாலும் தன்னுர்க்குஅணித்தா தல்குறிக்கப்படும். காவிரி கருவூர்க்கு ஜிந்துமைலில் நெருரையடுத்தோ வேது. இஃதன்றி யான் மேற்காட்டியவாற்றாலும் இவனுட்டுக்காவிரி யுண்மை தெளியப்பட்டதாகும். அதற்கேற்பவோக்குமிடத் தியான் கூறுவதே உண்மைக்கருத்தாதன்றுள்ளாரப்படும். இளங்கோவடிகள்

யான்கூறுக்கருத்துப்புலப்பிற்குத்தே சொற்பெய தினிமையாகப் பாடி யிருத்தலீக் கற்றாராய்ந்துகொள்க. இங்ஙனங்கொள்ளாக்காற் புலவர் இரண்டுபடக்கூறியதற்குப் பொருளின்றுதல்காண்க.

பொதியமலை சேரஞ்சிக்கும் பாண்டியின்புட்டுக்கும் எல்லையாக வள்ளது. அதனாலதன் ஒருபுறம் பாண்டியற்கும் மற்றப்புறன் சேரற் கும் உரியதாயினும் அதனுரிமை பாண்டியற்கு வழங்கப்பட்டதனால் சேரற்கு அது கூறப்படுதலில்லை. இதுபோலக் காவிரியின் ஒருபாகம் சேரற்கு உரியதாயினும் அதன் மறுபாகத்தையுடைய சோழர்கே அஃதுரிமையாக வழங்கப்பட்டவாற்றால் அது சேரற்குக் கூறப்படுதலில்லையென்றுணர்க. இங்ஙனமல்லாக்கால் நூல்வழக்குத்துமாறு மென்க. இவ்வண்மையினை ஆராய்ந்துகொள்ளாது சேரஞ்சித்தகாவிரி யேயில்லையென்று கூறினாருமூலார்.

கரணமமைந்தகாசதுகாட்சிப்பரனர் செங்குட்டுவினைக் “காவிரி யனையை”என்றுகூறியவிடத்து அவர் பெய்துள்ளசொற்கள் சிலவற்றை ஆராயினும் யான்கூறுவதேகருத்தாதறெனியப்படும். அவர்,

“மாமலைமுழக்கின்மான்கணம்பனிப்பக்  
காண்மயங்குதமுறையாவியொடுசிதறிக்  
கரும்பமல்கழனியாடுவளம்பொழிய  
வளங்கைமுசிறப்பினுலகம்புரைஇச்  
செங்குணக்கொழுகுங்கலுழிமளிர்சிறநக்  
காவிரி” (பதிற்-டி०)

எனக்கூறியுள்ளார். இதங்கண் மாமலையின்கண் காற்றுன்மயங்கியகத முறையானது மான்கணங்கள் குளிர்ச்சியானாடுங்க ஆலியோடுசிதறாடு கள் கரும்பமல்கழனியவாம்பொழிய உலகத்தை வளங்கைமுசிறப் பிற்புரங்து நேர்க்கூக்காக ஒழுகுங்கலுழிமளிர்நிறைக்காவிரி என்ற அது செல்வழியெல்லாம் கரும்பமல்கழனியவாகவளாம்படுத்தலீயும் இங்ஙனம் பலாடுகட்கும் வளத்தையுண்டுபண் ஆனஞ்சிறப்பான் உலகம்புரங்து பின் செங்குணக்கு ஒழுகுதலீயுங் கூறுதலான் அது சோன்ட்டை மட்டுமேபுரப்பதாகக்கூறுமை காண்க. காவிரிபுரக்குஞ்சுடகமுங் கொங்கும் சோண்டும் என்னும் மூன்றஹன் இறுதியதுடைமலையே கருதப்படுதலுங்காண்க. இத்துணையுங்கூறியவாற்றாற் சேரஞ்சித்தகாவிரியில்லை யென்றல் பொருந்தாமையுணர்க.

இனிச் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளியளவன் கருது  
ரெறிந்தானைக்கோஆர்க்மூர்பூடிய புறப்பாட்டில்

“மைந்தாராடியுமயக்குபெருந்தானைக்  
கொங்குபுறம்பெற்றகொற்றவேஷ்டே

வஞ்சாமறவராட்போர்பழித்துக்  
கொண்டனைபெருமகுடபுலத்ததரி”

எனக்குறியதன்கண் சோனைட்டிலிருந்து வஞ்சியெறிவதற்காக மலீ  
நாடுசென்றுண்ணப்பதைக்காட்ட‘கொங்குபுறம்பெற்றகொற்றவேஷ்டே’  
என்று சொல்லப்பட்டிருக்கிறதென்ற பிறர்கொண்டார்: இது புறம்  
பெற்றகொற்றமென்பது இன்னதென்றும் குடபுலம் இன்னதென்றும்  
உணராமையானே விளைந்ததென்ற தமிழறிவுடையார் எனிதிலுணர்  
வர். குடபுலம் கொங்குநாடுமுதலாகச் சேரானுமுழுதெயுங்குறிக்குமா  
யினும் அது கொங்குநாட்டுக்கேசிறப்பாக வழங்கப்படுதலே முன்னரே  
விரித்துரைத்தெனுதலான் என்டுக்குறவுதுமிகையாகும். கொங்கு  
புறம்பெற்றகொற்றம் என்பதனையும் முன்னரே இன்னதென்றுணர்த்தி  
னேனுயினும் ஆண்டுச்சுருங்கவரைத்ததனை என்டு விரித்துவிளக்குவல்.  
கொங்குபுறம்பெற்ற கொற்றமாவது கொங்கிறபொருது அங்காட்டார்  
புறக்கொடையைப்பெற்றதனுலுண்டாகியவெற்றி. அவ்வெற்றியை  
யுடையனுகச் சோழனிவித்தார். இங்னனம் கொங்குநாடுமுழுதும்  
புறக்கொடைகொடுத்து ஓடியதியாங்கனம் என்னும் ஆகாங்கை  
யுண்டாக ஒருநாடுமுழுதும்வெல்லுது என்பது அங்காட்டுத்தலை  
நகரை வென்றுகோடலாணைய்தலாவதென்றுகொண்டு அக்கொங்கு  
நாட்டுத்தலைகராகிய வஞ்சிமுற்றம்வயக்களனுக அஞ்சாமறவராட்  
போர்பழித்துக் கொண்டனைபெருமகுடபுலத்ததரி என்ற கூறினார்  
எனவுணர்க. இங்னனமல்லாது கொங்குபுறம்பெற்றகொற்றம் என்பது  
கொங்குநாட்டுக்கப்பாற்கடந்தபோன கொற்றம் என்றுகாமை என்  
குணர்ந்துகொள்க. கொங்குநாடுபுறங்கொடுத்தால் அங்காட்டாரைப்  
பின்பற்றி வீரவேநதன் அப்பாற் செல்லான் என்க. புறங்கொடுத்தால்  
அவர்மேற்செல்லாது மீடலே பண்டைவீரரியல்பு. வீரராயுள்ளார்  
தம்மொடுபொருதார் புறக்கொடைபெற்றவளவில் இம்மெல்லியாரோடு

ஈம்பொருதோமே என்ற மிக நானுவரென்க. “செருகின்மறித்தார் புறங்கண்டுநாணியகோன்” (இறையனார்களவியலுறைமேற்கோள்) எனவருதலானுணர்க. புறம்பெறதல்-புறக்கொடைபெறதல் என்பது. “துப்புறவர்புறம்பெற்றிசீனே” (புறம்-கக) எனவருதலானுணர்க. கொங்குபுறம்பெற்றகொற்றம் யாண்டுஉண்டாயது என்பதை விளக்கி ‘வஞ்சிமுற்றம்வயக்களஞு’ என அவ்வெற்றிக்களங்குறுதலானு மிக் துணரப்படும். நாட்டுத்தலைங்கரைப் பகைவரினின்றுகாத்தற்குநாட்டா ரஜைவரும் ஒருப்புவராதலான் அவ்வளைவரானுங்காக்கப்பட்ட தலை கரை வெற்றிக்களஞு அஞ்சாமறவர் ஆட்போர்பழித்து அதனைக் கைக்கொண்டதன்மையால் அங்காடுபுறங்கொடுத்த கொற்றமெய்தினு ஞாகும். பதிற்றப்பத்துள் “பொருமரனைய்தியகழுவள்புறம்பெற்று” (88) என்புழிக், கழுவள்ளன்பவனுடைய புறக்கொடையைப்பெற்று என்று பொருளாதல்காண்க. இதனு ஸீண்டுப் பிறர்கொண்டகருத்து புறப்பாட்டிலுள்ள சொல்லொடும் பொருளொடும் பொருந்தாதாத வெளிக்குனுணர்க.

இனிக் கருவுருள்ளாடு யாதாம்னன்று வினாவாருமூர். பெரும் பாலுங் தலைங்கருள்ளாடு அத்தலைக்கரப்பெயரைப்பெறதல் வழக்கென் பது புகார்ணாடு, மதுரைநாடு, காஞ்சிநாடு எனவழுங்குதலான் அறியலாம். “சிகரந்தோண்றுச்சேணுயர் நல்லிற்புகா அர்ண்ணாட்டதுவே” (கஅக) என அகப்பாட்டிலும் “பொன்னெயிற்காஞ்சிநாடுகவினழிந்து” (உஅ) என மணிமேகலையிலும் வருதலானுணர்க. அவ்வங்காட்டுச் சிறுபதிக்கட்டுக் கைக்கரானவற்றுக்கும் இஃதொக்கும். தேவாரத்துக் “கொண்டாட்டுக்கொண்டல்” “மிழலைநாட்டுமிழலை” “குறுக்கை ஈட்டுக்குறுக்கை” எனவருதலானுணர்ந்துகொள்க. இவற்றைக்கருவுருள்ளுடும் வஞ்சிநாடு என வழக்குப்பெறுமென்றுய்துணர்ந்துகொள்க. வீரசோழியவுரைகாரர் “ஈரெட்டுமூவங்கு” என்னும் பாட்டிலுரை யில் பதினுழுமட்டும் பதினெந்தாழுடுலுங்கெதற்றக் கருங்களஞ்சற்றினா

தேசத்துச் சிலர்வழங்குவர் எனவும், பதினேழாமுடலும் முன்றாமுடலும் தம்முட்டீற்றக் காவிரிபாய்ந்தனிலத்துச் சிலர்வழங்குவர் எனவும், தெல்லுக்காசின்றது வீட்டுக்காசின்றதென்ற பாலாறுபாய்ந்தலிலத்துச் சிலர்வழங்குவர் எனவும் கூறுகின்றார். இவர் செந்தமிழ்நாடு பாண்டி நாடு எனக்கொண்டு செந்தமிழ்வழங்கல்லாதன சிலவற்றை அப்பாண்டி மண்டலமொழிந்த மற்றை மூன்றுமண்டலங்களிலுள்ள சிற்சிலர் வழங்குவரென்று கூறுகின்றாரென எளிதில்நியலாம். காவிரிபாய்ந்தனிலம் என்பதனுற் சோன்னட்டையும், பாலாறுபாய்ந்தனிலம் என்பதனுற் றெண்டொட்டையுங்குறித்தாராதலான், ஒழிந்த கருநிலஞ்சுற்றின தேசம் என்பதனுற் சேரனுட்டையே குறித்தாரென்பது தெள்ளிது. ஆரினக்கருவர் என்பதுபோல நாட்டினைக்கருநிலம் என்பதனுற் கருநாடு என்று கருதினாரோஎன ஜகிக்க இவ்வழக்கு இடந்தருகின்றது. கருநிலம்-கண்ணடம் எனவும், அதுசற்றியதேசம், சேரதேசமெனவுங்குறினுமமையும்.

இனி “வஞ்சியர்கோன்வஞ்சிமதவேழம்” என்புழி வஞ்சியர்கோன் வஞ்சி எனவருதலான் வஞ்சியர்கோன்என்பது வஞ்சிநாட்டார்க்கு இறையெனவும், அவனுடையவஞ்சி கருவர் எனவும் கொள்ளக்கிடத்தலான் இக்கருவர்நாடு வஞ்சிநாடு எனப்பட்டதெனினும் பொருந்தும். இவ்வஞ்சிநாடு சேரனுகிய மலையானுட்டு ஓர் உட்பகுதியாகுமென்ற கொள்க.

இத்துணையுங்குறியவாற்றுற் கொங்கிற் கருவர் சேரர்தலைக்கரென்றந்தட்ட பிறர்க்கும் ஆஃபேபணைகளி லொன்றேனுகிலைபெறுமை நன்குணரலாம்.

இனி இறையனார்களவியலுரைக்கண் மூலேந்தர்தலைக்கர்களி ஹம் சிகழும் விழாவைக்குறித்து “மதுரை ஆவணியவிட்டமே, உறையூர்ப்பங்குணியுத்தாமே, கருவுர்உள்ளிவிழாவே என இவவேபால்வன” (கூ-குத்-உரை) எனவருதலீப் பல்ருமிவர். இதன்கட்கூறப்பட்ட

கருவூர் சேர்தலைங்கரேயென்பது பாண்டியர்தலைங்கராதிய மதுரையுடையும் சோழர்தலைங்கராதிய உறையூருடனுஞ் சேரவுரைத்ததனு லுண ரப்படும். மூன்றுதலைங்கர்களிலும் நிகழும்விழாக்களே ஈண்டுக் குறிக்கப் பட்டனவாதல் கண்டுகொள்க. அகப்பாட்டில் “கொங்கர், மணி யரையாத்துமறுகினுடி, மூள்ளிவிழவினன்ன, வலராகின்றதூபலர்வாய்ப் பட்டே” (ஏகலை) என்பதனால் இவ்வள்ளிவிழவு கொங்கர் மணியை அரையிற்கட்டிக்கொண்டு தெருவிலாடுதலையுடையதென்று கூறப்பட்டுள்ளது. இறையனார் களவியலுரையிற்கண்ட கருவூருள்ளிவிழவு என் பதனையும், இவ்வகப்பாட்டிற்கண்டகொங்கர்மணியரையாத்துமறுகினுடி மூள்ளிவிழவு என்பதனையும் சேரவுத்ததூராயுமிடத்து இவ்வீரிடத் துங்கறப்பட்ட உள்ளிவிழவு ஒன்றேயென்றும், ஒன்று ஆர்பற்றியும் மற்றொன்று நாடுபற்றியும்போந்தனவல்லது வேறில்கீடென்றும் புலனு கும். இவ்விரண்டானும் கொங்குநாட்டார்தந்தலைங்கரான கருவூரில் உள்ளிவிழா என ஒருகிருவிழா நிகழ்தலுண்டென்றும், அதன்கண் கொங்கர் மணிகளை அரையிற்கட்டிக்கொண்டு தெருவிலாடுதலுண் டென்றும் நன்குபலனாகும். இதனாற் கருவூரில் உள்ளிவிழா கொங்கர் நிகழ்த்து மூள்ளிவிழா என்று தெளியப்பட்டதாகும். இதன்கட்ட கொங்கர்கருவூர், பாண்டியர்மதுரையுடையும் சோழர்உறையூருடையும் சேரவுத்து உரைக்கப்பட்டதனால் அக்கொங்கர்கருவூரே சேர்தலைங்கராதலறியத்தகும். அகப்பாட்டில்,

“வென்றெற்றிமுரகின்விற்றபோர்ச்சோழ  
ரின்கடுங்கள்ளிலுறந்தையாங்கண்  
வருபுனனெரிதருமிகுகரைப்பேர்யாற்  
றருவவெண்மணன்முருகுநாறுதாழ்பொழிற்  
பங்குனிமுயக்கங்கழிந்தவழிநாள்  
வீழிலையமன்றமாபயிலிறும்சிற்  
நீயிலடுப்பினரங்கம்போலப்  
பெநாம்பர்ம்கொண்டன்றுகலே” (ஏகலை)

என வருதலான் பங்குளிவிழா உறையூர்க்கண்ணோவிக்முந்தது என்பது என்று தெளியப்படும். இதனுணெண்டே “ உறையூர்ப்பங்குளியுத் தரமே” என்றுரெனவறிக.

மற்றுக் “குடையொடு, கழுமலந்தந்தநற்றேர்ச் செம்பியன், பங்குளி விழவின்வஞ்சியோ, உள்ளிவிழவினுறந்தையுஞ்சிறிதே” (தொல்-களவி யல்-’நாற்றம்’என்னுஞ்குத்திரவுரை இறையனுர்களவியலுரை ‘தந்தை’ என்னுஞ்குத்திரவுரை) என்று வேறுவகையாகக்கேட்கப்படுமாலெனின் அது சேரலுடையகழுமலத்திற் பெரும்பூட்ட சன் னி யன் னுஞ் சோழன் சேரன்பலடத்தலைவனுகிய கணையன்னபவணைவென்று சேரா காட்டைத்தன்னடிப்படுத்தியகாலத்துத் தன் உறையூர்ப்பங்குளிவிழ வைச் சேரர்வஞ்சியினும், சேரர்வஞ்சியினிக்முந்தலென்னிவிழவைத் தன் உறையூரினும் நிகழ்த்தியதனையே குறிக்குமென்றுகருதுவதே பொருங் தியதாகும். வென்றவேந்தர் வெல்லப்பட்டாடுகளிற் ரமக்குவிருப்ப மாணவிழாக்களையே நிலைபெறுவித்துநடாத்தலுண்டென்பது “சதய நல்விழாவுகியர்மண்டிலந்தன்னில்லவத்தவன்” எனக் களிங்கத்துப் பரணியிற் சோழனைப்பாடுதலான்றியலாகும். இங்ஙனம்கொள்ளாமல் எப்போதும் வஞ்சியிற் பங்குளிஉத்தரவிழாவே ஈடந்தாமொக்கொள் னின் அது “கொங்கர்மணியரையாத்துமறுகினுடமூள்ளிவிழவு” என்ற அகாாற்றினுடும் கருவுருள்ளிவிழாவே என்ற ஈக்கொள்ளுறையோடு மூரானுமென்றுணர்க. உள்ளிவிழவின்சிறப்புநோக்கி வெல்லப்பட்ட காட்டாரைக்கொண்டு சோழன் தன்றுநந்தையினும் அதனைநடாத்தி னுண்போலும். கழுமலஞ் சேரலுடையதென்பதும் “தின்டேர்க், கணைய ஏகப்படக்கழுமலந்தந்த, பிஜையலங்கண்ணிப்பெரும்பூட்டசென்னி” (அகம்-சஈ) என்பதனுனும் “நற்றேர்க்குட்டுவன்கழுமலத்தன்ன” (யாப் பருங்கலவிருத்தி மேற்கோள்-தொடை டிட) என்பதனுனும் உணர்க. “ கழுமலந்தந்தநற்றேர்ச்செம்பியன் உள்ளிவிழவினுறந்தை” என்ற தனுல் இவன் சேரன்கழுமலத்தைவென்றுகொண்டாலத்து உள்ளி விழவினை உறந்தையினைத்தினுளென்ற தனியப்படும். இதனும் கொங்கருள்ளிவிழவுடக்குங் கொங்கிற்கருவூர், சேரத்தலைக்கரென்று

இனி, ஒட்டக்கூத்தர்காலத்துக்குப்பின்னிட்ட சூமாரகுலோத் தங்கசோழன்காலத்தும், அவன்தம்பியாசிய சங்கரசோழன்காலத்தும் கொங்குநாடும் வஞ்சியும் சோழர்க்குப்பணிகநாடும் பலக்ஷ்முரமாகக் கருதப்பட்டனவன்பது குலோத்தங்கள்கோலையில்,

“கொங்கோடக்குத்தங்களிற்றுன்குலோத்தங்கன்” (கந ந).

“கொங்கோடும்வேங்கைக்கொடியோன்குலோத்தங்கன்” (அ.ஐ.)

எனவருவனவற்றாலும்; சங்கரசோழனுலாவில்,

“.....கோமகன்

வஞ்சிக்குமோதைமகோதைக்குமாமதுரை  
பின்சிக்குந்கொற்கைக்குமேற்தொறும்—வெஞ்சமத்து  
முன்னின் ருகோட்டுமுனைப்பட்டிறங்கிறந்து  
கன்னின் றவர்க்குலகுகாப்பணிந்தும்”

என வருவனவற்றாலும் நன் றதெனியலாம். இச்சங்கரசோழனுலாவில்,

“.....திண்ககன்

வெங்கைக்களவழிப்பாடலுக்குலில்லவைனக்  
கோங்கைத்தனோக்கொந்தகோமானும்”

என வருவதன்கண் வில்லவனுனசேரைச் சோழன் தனோக்கொந்தது அவனுடைய கொங்குநாட்டையுந்தனோக்கொந்ததாயிற்று என்னுங்கருத்தால் ‘வில்லவனைக்கொங்கைத்தனோக்கொந்தகோமான்’ எனக்குறியுள்ளார். இதனும் கொங்குநாடு சோழர்க்குப்பலைகளுடைய வில்லவனுடு என்ற தாயிற்றுக்காண்க. ஈண்டுச் சங்கரசோழனுலாவினின் ருமுதற்கட்காட்டியகண்ணிகளில் “வஞ்சிக்குமோதைமகோதைக்கும்” என்பதனால் வஞ்சிவேறன்றும் மகோதைவேறன்றும் ஜியமறத்தெனியலாகும். மகோதையென்பது கொடுங்கோளூர்க்குப்பெயரென்பது “கோதையரசர்மகோதையெனக்குலவிபெயர்ந்துமடைத்தாமால்” எனச் சேக்கிழார் சேரமாண்பெருமானுயனுப்பாணத்திற்குறதலானநியப்

பும். இச்சங்கரசோழனுலாவடையார்களிலித்திறம் அவருலாயினைக் கற்கும்பேறுபெற்றாலெல்லாம் நண்கறிவர். அவர் வஞ்சிவேறு, கொடுக் கோளூர்வேறு என்பதுபடி நன்குரைத்துள்ளார். அவர் இருபேரச ருடையதலைக்கர்களையும் அவருடையசட்டற்றறையுர்களையுமே ஈண்டுக் கூறினாரென்பது பாண்டியர் மதுரையையும் அவர் கொற்கையையும் கூறுதலபோலவே சேர்வஞ்சியையும் மசோதையையும் அம் முறையேகூறுதலான் எளிதிலரியலாம். ஒத்த மகோஹதமென்றார் அது கடற்றறையுரென்பதுணர்தகு. கோமகன்வஞ்சிஎன்றார் சேரன் ஆண்டிருத்தனேஞ்சி. மதுரைதலைகாளன்றறகு மாமது வரயினுசி என்று காட்டினார். மகோஹதயாகியகொடுக்கோளூரச்சு வஞ்சியென்ற பெயர்வழக்குளதாயின் இவா அதனின்வேஞ்சியதோருரினை அப்பெயரானேவழுங்கமாட்டாரென்றே தெளியலாம். சக்சியப்பழுனி வரும் பேரூர்ப்புராணத்து அஞ்சைக்களத்தை வஞ்சியெனக்கூறுமல் கொங்கிறகருதலையே வஞ்சியெனவுரைத்தார். இதனை அந்தாலுட்காண்க. இவற்றை சேகநிழார் மசோதையாகியகொடுக்கோளூரவஞ்சியெனவழுங்கியது அகசாலத்துச் சேரா ஆண்டிருத்தலபற்றி உபசாரமாகுமெனக்கருதப்படும். இராமனிருக்குமிடம் அயோத்தியே என்னும் வழக்குப்போல இதனையுங்கொள்க. சங்கரசோழனுலா வடையார் அந்தாலுட்பின்னும்,

**“உஞ்சைக்குமேனையுதகைக்கும்வஞ்சிக்கும்  
கொற்கைக்குங்கடற்கும்”**

எனக்கறுதலானும் இகருதது வலியுறும். ஈண்டும் உதகை, வஞ்சிஎன்று கூறியமுறையே கொற்கை, கூடல எனக கூறியதுங்காண்க. இவற்றுற் சேகநிழார் உபசாரமாகவழங்கியதொன்றெழியமற்றெல்லா நாலும்வஞ்சியென்றுவழுங்குவது கொடுக்கோளூரின்வேருகியதோருரினையோமென்றும், பண்டுள்ள உரைகாரர் சிகண்டுகாரர் இவர் கூற்றுப்படி அவவஞ்சி கருவுரே என்றும் நன்குதெளிந்துகொள்க.

இனிச் சேரமான்பெருமானுயனார் கொடுக்கோளூராகிய மகோஹதமீன்கண் அரசபுரிகின்றகாலத்துப் பழையசேர்க்குரிய கொங்கு நாடு சேரர்க்கல்லாமற் பிறர்க்குரியதாயிற்றென்று கேட்கப்படுதலில்லை. அருணகிரிகாதர்,

**“ஆகியங்தலுவாவசபாடிய  
சேர்க்காங்கு”**

எனப்பாடுதலான் இக்கொங்குநாடு சேரமான்பெருமாணுயனுர்க்குரிய தாதல் பூலப்படும். கொங்குநாடு அவருடையதென்றுணரப்படுமாயின் அக்கொங்குநாட்டுவஞ்சியும் அவருடையதாத் லெளிதிலுணரலாம். இதனுலவர்காலத்தோ அதற்கு முன்னே தலைக்கரமாற்றிக்கூட்டடற் பக்கத்தொதுங்கினுரென்று கூறுதல்லது வேறான்றன் முணரலாம். சங்கரசோழனுலாவுடையார்,

**“வஞ்சிக்குமோதமேகாஹதக்குமாமதுவை  
விஞ்சிக்குங்கொற்றகக்குமேறுதொறும்”**

எனப் பாடுதலான் வஞ்சி கொடுங்கோளூராசிய மகோஹதமின்வேறுத லெளிதிலுணரப்படும். இதன்கண், மதுரையும் கொற்றகூடும் பாண்டிய ருடையனவாதலபோல வஞ்சியும் மீகோஹதயும் சேருடையனவாதல் உணரலாம். இதனுல சேரா, மீகோஹதயாகியகொடுங்கோளுறவு யுடையகாலத்து வஞ்சியையும் உடையராயினுரென்று நன்குதெளிய லாம். சங்கநூலகளில் மட்காதை கொடுங்கோளு ரென்னுஞ் சொற்கள் காணுமையால் பழையசேரர் வஞ்சியிலரசுபுரிந்தகாலத்துக் கொடுங்கோளூர்மீகோஹத பெரியகரமாகவிளங்கியதாகக் கருதப்பட வில்லை. ஆதலான் இச்சங்கரசோழனுலாவாற், சேரர் கொடுங்கோளு ராகிய மகோஹதயையுடையகாலத்தில் அதனின்வேறுக வஞ்சியையும் உடையராயினார் என்பதுமட்டில் ஈன்குண்ணப்படும். இதனால் மகோஹதயரசர் வஞ்சிவேந்தர் எனவும் அலைழக்கப்பெறுவரென்றும், மகோஹதயரசரைவஞ்சிவேந்தரென்றுஅலைழப்பதுபற்றி மகோஹதயே வஞ்சியென்றுகூறலாகாதென்றும் இச்சங்கரசோழனுலாவால் உணரப் படுதல்காண்க. கொற்கையரசர் மதுரைப்பாண்டியரென்றழைக்கப் படுமிடத்துக் கொற்கையும் மதுரையும் ஒன்றெனத்துணியப்படாது அவ்விரண்டேரசூரும் ஒருவரென்றே துணியப்படுத்தல்போல இதனையுங் கொள்க. இங்னங்கொள்ளாக்கால் “வஞ்சிக்குமோஹதமீகோஹதக்கும்” என்று சங்கரசோழனுலாவுடையார் மிகவுங் தெளியக்கூறியதோடு மூர் ஆற்காண்க. இக்குறுத்தான்றே பெரும்பற்றப்புவிழுங்கம்போரும் சேரமான்பெருமாணுயனுரூடையங்கினக் கொடுங்கோளூர்மன்று

கூறி அவ்வேந்தரைப் பின் “வஞ்சிக்கொற்றவன்” என்று ரணவார்க் அருணசிரிநாதர் சேரமான்பெருமானுயனுருக்குக் கொங்குநாடுரீமை கூறியதனுன் அவர்க்கு அக்கொங்குநாட்டுக்கருஷர்வஞ்சியுடைமையும் நன்கு புலனுகும். பீர்மும்பற்றப்புவியுர்நம்பிக்குக் கொடுங்கோளூரோ வஞ்சியென்பதுகருத்தாரின் அதனை வெளிப்படவுணர ஏற்றசொற் பெய்துரைப்பரென்க. இவற்றே உடல்லாம் பொருந்தநோக்குமிடத்தும் சேக்கிழார், கொடுங்கோளூரைவஞ்சியெனவழங்கியது ஆண்டுள்ள வேந்தர் வஞ்சியாசராதல்லுற்றுமைபற்றி உபசாரமாவதென்று தெளியலாம்.

மற்றுச் சேக்கிழார் “கொன்னாராளில்வேன்மறவர்பயில்கொங்கர் நாடுகடந்தருளி” எனக் கூறாலெனிற் கூறுவேன்: இக்கொங்குநாடு குடுபுலம் என்பது சேக்கிழார்க்கு உடன்பாடாதல் முன்னரே காட்டி ணேன். குடுபுலம் குடுபுலங்காவலராகிய சேரருடையதாமென்பது தெள்ளிது. ஆதலான் எண்டு மறவர்கள் நது சோன்மறவரையேன்றிப் பிறராளில்லையெனவுணர்க. இந்நாட்டை அக்காலத்தும் பிறருடைய தாகச் சேக்கிழார் கூறுமையும் நோக்கிக்கொள்க.

இனிக் கருஷுரின் பலபெயர்களுட் கரபுரம் என்பதும் அதற்குப் பெயாகவுண்மை அவ்யூர்த்தலபுராணத்தாலுணரப்படுவது.-

“கஞ்சிவனன்னுதிபுரங்கரபுரம்பாற்  
கரபுரம்வீரசோழபுரம்  
வஞ்சளாரணியம்வஞ்சிதாழூர்சன  
மங்கலகேத்திரங்கருஷுர  
விஞ்சுறகருப்புபரிமுதனும்  
விளங்குதொல்பதிபின்வீற்றிருக்குன்  
செஞ்சடர்ப்பொருளினிருபதமேனைத்  
தேவர்பொன்முடிக்கணிகலனே”

என அதன்கண்வருதலாற் கரபுரமென்பது கருஷுர்க்குப்பெயாதலுணரப்படும். இதன்கண் வீரசோழபுரமென்றது பிற்காலத்து வீரசோழ வென்பான் இதனெவன்று ஆண்டகாரணம்பற்றியதாகும். இவ்வீரசோழன், பொன்பெற்றிகாவலன்புத்தமித்திரண்காலத்தவருடியுமாம். இது கரணிருந்ததனால் அப்பெயர்பெற்றதாம்பீராலும். பெளராணிகர்

**வேதகுறவர்:** திரிசிரபுரம் என்பதுபோல இதனையுங்கிகான்க. கரன், திரிசிரன் இவர் இத்தென்னுட்டு ஒருபக்கத்தே இருங்கவரென்பதும் உணர்த்தகும். சுருஷுர்க்குஞ் சிரபுரத்துக்கும் 48-லைமல்தூரமேயாகு மென்பது பலருமறிவர். இக்கருபுரம் சேர்தலீங்கர் என்பதைன் விளக்குவல். சூளாமணியென்னும் பழமுயனாலுட் சுயம்வரச்சருக்கத்து,

வேலைவாய்க்கருங்கடலுள்வெண்சங்குமணிமுத்தும்  
விரவியெங்கு  
மாலைவாய்க்கரும்பறைவகன்பண்ணைதழி இயருகே  
பருவிதூங்குஞ்  
சோலைவாய்மலரனிந்தசூழ்குமுலார்யாழிலைசயாற்

### வடிவகாண்ய.

கண்சடர்கள்விடவனன்றாகாரமேகமெனவதிருங்  
களிநல்யாளை  
விண்சடருநெடுங்குடைக்கீழ்விறலவேந்தன்றிறமிதனை  
விளம்பக்கோய்  
தண்சடரோன்வழிமருகண்றென்மலைமேற்சந்தனமுஞ்  
செம்பொன்னாரத்  
தொண்சடரும்சிரவியலவுறைமார்பனுலசிற்கோர்  
திலதங்கண்டாய்.

மழுக்கரும்புங்கொடிமுல்லைமருங்கேறவரமப்பீணந்து  
தடாவிளீண்ட  
கழமுக்கரும்புகண்ணீருங்கரபுரத்தார்கோமானிக்  
கதிர்வேற்காளை  
மிழமுக்கரும்புவிளமூலையாயெரிக்கதிரோன்வழிமருக  
னிவனீரிந்தன்  
டழுக்கரும்பின்முருகுவிரக்குந்தாரகலஞ்சார்ந்தவர்க  
வலஞ்செய்தாரே.

ண்டலைறுமரவிந்தவனத்துலாய்மதர்த்தெழுந்த  
மழலையன்னம்  
உண்டுறைறுமன்விளையாடியினோயவர்கண்டைபாரிலு  
முறங்கைத்தகோமான்

கொண்டதற்குமிழிமுரசுக்காடிமதிலுங்குளிர்புன ஒம்  
பொறியும்பூவு  
மொண்டுறையும்முன்றமுனையகோனிவனிவன  
தெழிலுங்கனும்.

எனத் தமிழ்மூலேந்தறையுங்கூறுதலைக் கற்றார்திலர். இவற்றுட் பாண்டியனை மதுரைசூழ்வனாடன்னன் ரும், சேரனைக் கரபுரத்தார்கோமான் என்றும், சோழனை உறங்கைக்கோமான்னன் ரும் கூறியிருத்தலைக் காணலாம். மதுரைசூழ்வனாடனுகிய பாண்டியற்கும், உறங்கைக் கோமானுகிய சோழற்கும் இடையே கரபுரத்தார்கோமான் எனக் கூறுதலானும் இவன் சேரனுதல் தெள்ளிது. இவன் அக்கினிவம்சத்த ஞதல் “இவன்செந்தமுலோன்மரபாகியிரேழுலகும்புகழ்சேன்” எனப் பாரதத்துவருதலான் அறிக. இக்கரபுரமன்னும் பெயர் கொங்கிற் கருஷர்க்குக்கேட்கப்படுதலன்றிக் கொடுங்கோஞ்சுர்க்குக் கேட்ட கப்படாமையும் சண்டைக்குதோக்கிக்கொள்க. இவற்றுள் மதுரையையும் உறங்கையையுங்கூறியவரிசௌரிற் கரபுரத்தைக்கூறுதலான் இது அவைபோலத்தலைநகராதலும், உண்ணுடீராதலும், எளிதிலுணரத் தகும். இப்பழமையான செந்தாலானும் சேர்தலைகர் கரபுரமாகிய கருஷரென்று தெளியிப்படுவதாகும்.

இனிப் பாரதம் இராச சூயச்சருக்கத்துத் தாமிழ்நாடுமுன்றையுங்கூறப்படுக்கு வில்லிபுத்தூரர்,

“சென்னிநாடுகுட்டகோங்காடுதிஹரவொண்டுதென்னனுலைரசெந்தாமிழக் கன்னிநாடுறவுடன்புகுந்துமணினித்திலக்குவைகளைக்கொள்ள மன்னிநாடுகடல்வெகாண்டகைம்முனிவண்வைவகுமாமலயங்னன்னினுன் மின்னிநாடுறவினங்குவெஞ்சமரலீரவாகைப்பறவேலினுன்”

எனப் பாடுதலான் சேராடு குட்டகோங்காடு என்று வழங்கப்படுதலறிந்து கொள்ளலாம். இப்பாடலில் சென்னிநாட்டுக்கும் தென்னன்கன்னி நாட்டுக்கும் இடையே குட்டகோங்காடு கூறியதனும் இது சேரநாடாத அளவிரப்படும்.

\*சேரமன்னராகிய குலசேகரப்பெருமாளும் தமிழைக் “கோல்லி காவலன் கூடனுயகன் கோழிக்கோன் குலசேகரன்” எனப் புலப்படுத் தல்காணக. பாண்டிநாட்டுத்தலைமையைக் கூடனுயகன் என்பதனும்,

\*“மாற்றலைர,வீரங்கெடுத்தசெங்கோந்தகால்விகாவலன்வில்லவர்கோன் சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே”எனப்.

சோன்ட்டுத்தலைமயைக் கோழிக்கோன் என்பதனுறும், உரைந்தி அறபோலச் சேராட்டுத்தலைமயையே ‘கொல்லிகாலுலன்’ என்பது னால் உணர்த்தினாரென்பது எளிதெலுணரத்தகும். கொல்லி சேர் கொங்குநாட்டுச் சேரர்க்குச்சிறந்தமலையென்பதீ முன்னரேக்குறினேன். அவர் “கொங்கர்கோன்குலசேகரன்” எனப் புலப்படுத்தலையுங்காண்க. அவர் “கொல்லிநகர்க்கிளறை” என்று தம்முமக்குறுகின்றார். கொல்லி மலையையுடையகரம் கொங்குநாட்டுக்கருவுராதிரன்னிது.

இனி, மாறனாலங்காரத்து எச்சவியல் குகச-ஆம் சூத்திரவுரைக்கண்,  
 ‘மன்றல்கமழுமலைநாட்டுமேவண்டமிழ்தேர்  
 நன்றிபயிலபாண்டிநாட்டகத்தும்—வென்றிபயில்  
 சோன்ட்டசத்துந்துரைன்மாயனைத்துகிப்பார்

என்னும்பாட்கீல் எடுத்தோதி “இதனுள் மலையமானுடேன்பது மலை நாடேன்றும், பாண்டியனுடேன்றுபாண்டிநாடென்றும், சோழனுடென்பது சோன்டென்றும் மாநால்வாய் அடிப்படவந்தவழுச்சாற்றால் வந்து வழுவின்றுயிற்று” என வுரைகாரர்க்குறியவாற்றுன் மலைநாடு என்பதும் மலையமானுடென்பதும் ஒன்றேயாதலும், அது சேரமானுடேயாதலும் எளிதில்லறியத்தகும். இதன்கண், தமிழ்மூலேந்தர்நாடுமேக்குறியது காண்க.

இனி, கைட்டத்து,

‘மாழைமென்னேக்கியீங்குவைகியமானவேலான்  
 றுமைமுர்புடைக்காய்வீழ்ந்துதாற்றிளங்கமுகுசெற்ற  
 வீழ்ச்சிளைவருக்கைபோழ்ந்துவெம்புலியடியபங்காய்க்  
 கோழையரம்பைசாய்க்குஞ்சுடகநாடானும்வேங்கே’

எனச் சோழபாண்டியருடன் சேரனைக்குறுதலறியலாம். இதன்கட்சேரனைக் குடகநாடானும்வேங்கென்றது மேற்றிசைநாட்டையானும் வேந்தனுதலானெனவறிக. குடகம் - மேற்றிசை. இக்கருத்தானே அருணகிரியாதரும் ‘குடகிற்கருவூர்’ என்றாரென்க. “வஞ்சிகுடக்கினிற் கோதையுமாங்கே” (அழகர்கலம்பகம்) என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இங்கனமல்லாமற் ‘குடகம்’ எனப்பெயரிய தேயத்தையே கருதினார்ண் அது தமிழ்பொழுதுமியுங்காததேயென்னுள்ளுக்கு

வைத்து உரையாசிரியர்கள் என்னியதனேடு முருமென்றனர்க். அன்றியுங் ‘குடக்தேசம்’ குறிஞ்சியோக அதற்குரியவிபல்பான் வருணிக்காமல் மருதமாகவேவருணித்தது குடகமலைநாட்டை விலக்கி யுணர்த்துக்கொள்ளப்படும். இங்கனமே அரிச்சங்கிரபுராணமுடையாரும்,

“அகிபாரதனபாரவதிருப்பமலர்மானீயனீயாயிவ  
ஏதிபாயவுயர்போதினைறபாயவினைறபாயகினைவாகினீன்  
மதியாமல்வலீபீநிவெஷ்டிபோனபருவானீவீணீபூகமேற்  
குதிபாயமடல்கீநிவீழுதேறல்கரைசாடுகுடாடனே”

என மருதமாகவே கூறுதல்காண்க. ஈண்டுக் குடாபிடனப்பட்டதே கைடத்துக் குடகாடு எனப்பட்டதாமென்றனர்க். சிறுபானுற்றுப் படையிலும்,

“கொழுமீன்குறையவொதுங்கிவள்ளிதழுக்  
கழுசீர்மேய்ந்தகயவாயெருமை  
பைங்கறிசிவந்தபலவினீழுன்  
மஞ்சண்மெல்லிலைமயிர்ப்புறங்கைவர  
பயராக

குடபுலங்காவலர்மருமான்.....குடுவன்  
வருபுனல்வாயில்வஞ்சியும்வறிதே”

என்பதனுற் பெரும்பான்மை மருதமாகவேக்கிறார். பைங்கறி என் பதனுற் குறிஞ்சியையுங் குளவிப்பள்ளி என்பதனால் மூல்லையையுஞ் சிறுபான்மைகுறித்தார். ஈண்டுகெய்தலேகுறித்தாரில்லை. கெய்தலே பில்லாத குடபுலம் கொங்குநாடேயென்பது கச்சியப்பழுனிவர்,

“.....கடல்போக்கினிலைமுன்றிற்  
குலவசிறப்பெய்தியதுகொங்குவளாடு” (பேரூர்ப்புராணம்-)

என்ற கூறியதனுண் உணரப்படும். கொங்குநாட்டைக் குடபுலம் என்று வழங்குதல் சேக்கிமூர் “கொங்கிற்குடபுலம்” (திருஞான-நடவடிக்கை) ‘சென்றசென்றகுடபுலத்துச்சிவனுரடியார்ப்பதிக்கெடாறும்’(வெள்ளாளை)

“அப்பாலீக்குடபுலத்திலாறனிந்தாரமர்கோயி  
லெப்பாலுஞ்சென்றேத்தித்திக்குநானுவினீயிரைநஞ்சி”  
(திருஞான-நடவடிக்கை)

குறியவாற்றுதலைப்படும். இதன்கட குடபுலங்காவலர்மருமானே குட்டாடும் உடையனுயினுண் என்னுங்கருத்தால் குடபுலங்காவலர்மருமான் குட்டிவன் என்றுகூறின்று. ஈண்டு நச்சினார்க்கினியர் குட்டிவன் என்பதற்குக் குட்டாட்டையுடையோன் எனப் பொருள் குறியதனும் உணர்க. குட்டாடுடைமைக்ரியதனுற் குடபுலங்காவலர்க்குக் கடலுடைமையுங்க்ருதித்தாராவர். வருடன் ல் வஞ்சி பெயன்றது பெருகுசின்ற நீலையுடையவஞ்சி எ-ற. வருபுனல் என்பதால் யாறு என்றுகொள்க. “வருபுனல்வையையமருதோங்குமுன்றுவை” (கச-ஷர்காண்) எனச் சிலப்பதிகாரத்தும் “வருபுனற்க்கிணற்” என மதுரைக்காஞ்சியினும் வருதலானுணர்க. இவையெல்லாம் ஆராயாது இப் பத்துப்பாட்டிகள் மேற்கூரவளமும் கழிமுகத்துறைநலமும் விளக்கினிற்பன என்று மயங்கினருமூர். கெய்தலே சிறிதுங்கலவாது கூறப்பட்ட இவ்வடிகள் கழிமுகத்துறைநலம் விளக்கினிற்பன என்று அவர்கொண்டது “கொழுமீன்” என்பதுபற்றியும் “வருபுனல்” என பதுபற்றியும் ஆம் என்று கருதுகின்றேன். அவர்,

“சேற்றுநிலைமுனைஇயசெங்கட்காரா  
ஆர்மடிகங்குனேண்றனோபரிந்து  
கூர்மூல்வேலிகோட்டினீக்கி  
நீமுதிர்பழனத்துமீனுடனிரிய  
வந்தும்புவள்ளோமயக்கித்தாமலர  
வண்டுதூபனிமலராருமூர” (அகம்ப-ஶகு)

எனவரும் மருதத்கிணைப்பாட்டிகளையும், வருபுனல் என்பது கடலை யுணர்த்தாது யாற்றலேயேயனர்த்துமென்பதனையும் அறியாராவர். “ஆறுமருதம்” என்பதனால் இந்நாற்பத்தாரும் அசப்பாட்டு மருதமாத ரெண்டிது. ஈண்டு “வருபுனல்” என்பதனைக் கடலென் றமயங்கியாக்கு

“பேரிசைவஞ்சிமுதார்ப்புறத்துத்  
தாழ்மீர்வேலித்தண்மலர்ப்பூம்பொழில்”

என்னுஞ் சிலப்பதிகாரத்தும் “தாழ்மீர்வேலி” என்பது கடலென்று திசைத்தலும் அப்பிறர்களுண்டு. தாழ்மீர்வேலியென்பது ஈண்டு எயில் குழ்கிடக்கு என்பதனை அவரறியாரென்க. “தாழ்மீர்வேலித்தலீசுசெங்கானத்து” (சிலப்-அடைக்கல) வண்புழி நீர்வேலி-சிடங்குமாம். என்று

அடியார்க்குநல்லாருரைத்தனைகோக்கிக்கொள்க. தாழ்நீர் தங்கிய ஸிராத்சிற் பொய்கை, குளம் என்பனவுமாம். பிறர் “தாழ்நீர்முத்தும்” (சிலப்-கால்கோட்) என்புழித் தாழ்நீர்என்பதனைக் கடலென்பதற்குக் காட்டினார். ஆண்டு ஆரும்பதவுரையாசிரியர் தாழ்நீர்-தங்கியாசிரியர்மை என்று பொருள்செய்ததனை அவர் கண்டிலராவர். இன்னும் அப்பிறர்,

“யாங்கணுங்,கறைகமுங்லூர்க்கறைகறைவீடுசெய்ம்மென,  
வழும்பில்வேளோடாயக்கணக்கரை  
முழங்குநீர்வேலிமுதாரேவி”

என்புழி மூதார் வஞ்சியெனமயங்கினார். ஆண்டு யாங்கணுங்கறைவீடு செய்ம்மெனவியென்று கூறி யது பற்றி அரும்பதவுரையாசிரியர் “மூதாங்களிலே இப்படிசசெய்யுமென்று எவி யென்க” என வரைத்த தனைக்கானுராவர். மற்றும், அவர் “பெருந்துறை” என்பது கடற்றுறையோகுமென்றுமிடர்ப்புவர். அவர் சிலப்பிகாரத்துப் புறஞ் சேரியிறுத்தகாதைக்கண்,

“வையையென்றபொய்யாக்குலக்கொடி  
புனல்யாறன்றிதழும்புனல்யாறென  
வனநடைமாதருமையனுந்தொழுது  
பரிமுகவம்பியுங்கரிமுகவம்பியு  
மரிமுகவம்பியுமருந்துறையியக்கும்  
பெருந்துறைமருங்கிறபெயராதாங்கண்”

என வையையாற்றுக்குப் பெருந்துறையுடைமைக்கறப்படுத்தீலையும், பேருங்கதையுட் புன்றபாற்பட்டதன்கண்,

“மணல்கெழுப்பெருந்துறைமயங்குபுகுழீஇ  
விரிநீர்ப்பொய்கையுள்ளினொயாட்டுவிரும்பி”

எனப் பொய்கைக்குப் பெருந்துறைகறப்படுத்தீலையும் அறியாராவர். மற்றுப்பிறர் “தண்கடற்படப்பொநாடு” என்பதுமுதலாகக் காட்டுவென வெல்லாம் சேர்க்குடாடு, குட்டாடுகளீடுணர்த்துவனவல்லது வஞ்சி கடற்றுறைப்பட்டினமென்று அவை யுணர்த்தாவாதல் நன்குநோக்கிக் கொள்க. ஆடுகோப்பாட்டுச்சேரலாதன் செங்குட்டுவெங்காலத்தே மேல்கடற்பக்கத்துள்ள நறவு என்னும் ஊரிசிருந்துபற்றி அவனுருள்ளால்தைக் “கடல்சேர்கானற்குடபுலம்” என்று பதிற்றப்பத்துள்

அனுமத்திற் சான்றேர்க்குறிஞர் என்று முன்னரேளுத்துரைத்தேன். பதிந்றுப்பத்து கூட-ஆம்பாட்டில், ஆடுகோட்பாட்டுச்சேரலாதனிருந்த கடற்றுறையூராசிய நெவு என்னும் கூரே அறுவயாணர் உடைத் தென்று இடையறைத் கடல்வருவாய்முதலாயு செல்வங்களால் விசேஷக்கப்பட்டிருக்கவும் அதனையாராயாது வஞ்சியென்று வேறு கூறுவாருமார்.

இனி அப்பிறர் கருவூர்த்தேவாரத்து ஞானசம்பந்தசவாமிகள் ஆன்பொருங்கையக்கூருமையால் கருவூர்ப்பக்கத்து ஆன்பொருங்க அக்காலத்து ஒழுகியதாகாதென்ற துணிந்தார். அவர், உறையூராசிய திருமுக்கிச்சரத்தை ஞானசம்பந்தசவாமிகள்பாடிய தேவாரத்துக் காவிரிக்குற்படாலுமையான் உலறுதீர்ப்பக்கத்தும் காவிரி யக்காலத்து ஒழுகியதாகாதென்று துணிவர்போ ஹம். மதுரைத்தேவாரத்து வையை கூறப்படாலுமையான் மதுரை வையையெடுதையதாகாதென்று துணி யலுமாமேயென்று அவர் கீண்யார். மற்றுமவர், கருவூர்க்குச் சுந்தர மூர்த்திநாயனுர்தேவாரம் இல்லாமைபந்திக் கருவூர் தலைமையாசிய நகரமாகாதென்று துணிந்தார். அவர், பாண்டியர்தலைகராசிய மது ரூரக்கும் சோழர்தலைகாரரிய உறையூர்க்கும் அந்நாயனுர் தேவாரம், பசிகமில்லாமையை அறியார். இன்னும் அவர், “திருமாவியனகர்க் கருவூர்முன்றுறை” (அகம்-கந) என்புறி முன்றுறை கடற்றுறை யென்றுகொண்டு “இத்தகையவாணிபத்துறைமுகமே முன்றுறையாகும்” என்று மனந்துணிந்துரைப்பார். அவர், சிலப்பதிகாரத்து “முது நீர்க்காவிரிமுன்றுறை” எனவருதலையும்; அகப்பாட்டின்கண்,

“துஞ்சா முழகிற்கோவற்கோமா  
நெடுந்தேர்க்காசிகொடுங்கான்முன்றுறைப்  
பெண்ணையம்பேரியாற்றுதுண்ணறல்கடுக்கும்” (அகம்-கந)

எனவருதலையுங்காணுராவர். பின்னும் அவர் “கவிகெழுவஞ்சி” எனச் சிலப்பதிகாரத்துவருதல்பற்றி வஞ்சி கடலுறைத்தென மயங்குவர். அவர் சிலப்பதிகார வரந்தருகாதைக்கண் மதுரையினைக் “கவிகெழு கூடல்” எனக் கூறியிருத்தலைக்காணுராவர்.

இன்னும் அப்பிறர், சிலப்பதிகார இந்திரவிழுவரெடுத்தகாதைக் கண் புகார்க்கராமாசிய காவிரிப்பூர்ப்பட்டினத்தை வருணித்தலும், மணி

மேசலீக் சுசிமாநகர்புக்காலதக்கண் வஞ்சியவருளித்தலும் தம்மு ஜாத்தனவாகக்கொண்டு அதுபற்றி வஞ்சியைக் கடற்றுறைப்பட்டின மென்று மயங்குவர். இளங்கோவடிகள், புகார்காம் கடற்றுறையிடத் தது என்பது நன்குதெனிய அதனைக்,

“கலந்தருத்ருவற்புவம்பேயாமாக்கள்  
கலந்திருந்துறையுமிலங்குள்வரைப்பும்

“இதெகழுசிறப்பிற்பெரியோர்மலகிய  
பாடல்சால்சிறப்பிற்பட்டினப்பாக்கமும்”

உலட்டயதாகச் சூரியிருத்தலையும், தித்தலைச்சாததனும் வஞ்சியை அங்கனங்களுக்கு நுத்தலையும் அவா டோக்கிலராவர். மற்று வஞ்சியை வருளித்தவிடத்துப்புகாலரையாப்பப்,

“பன்மீன்சிலைஞர்வெர்ணுப்புப் கருநர்  
கண்ணெடுடையாடடியர்.....  
விலங்கரம்பொருஉம்வள்வளைபோழ்நர்”

என இவநும் அவ்வஞ்சிகர்க்க ஞாராக்காறினாலெனிற் கூறவுள்ளது; பன்மீன்சிலைஞர் என்று பல்வகைமீனுள்ளிற்கும் வலைஞர் என அறிக். இவ்வளைஞர் மநுதாலித்து யாறுகளிலும் கழுனியிலும் மரிச்களிலும் பொய்வைக்களிலும் உள்ளமீன்களை முகந்துகொண்டு விலைக்குறிவிற்புவரிரணவற்றி. இவ்வுண்ணமயினை மதுரைக்காஞ்சிபிற்,

“களிறமாய்க்குங்கதிர்க்கழுளி  
யொளிறிலஞ்சியடைநிவந்த  
முட்டாளசுடர்த்தாமலர  
கட்கமழுநறுகெப்தல்  
வள்ளிதழுவிழ்தீல  
மெல்லிலையரியாம்பலொடு  
வண்டிறைறகொண்டகமழ்சுமபொய்வைகக்  
கம்புட்சேவுவின்றயிலிரிய  
வள்ளைக்கிவைபமீன்முகங்கு  
கோள்ளொசாற்றியகோழேஷிவலைஞா

“குருகுநரலமனைமரத்தான்  
மீன்சீவும்பாண்சேரியொடு  
மநுதஞ்சான்றதன்பளைசுற்றியொருசார்”

என வருவதனும், அதற்கு சூசினார்க்கினிப்ர் உரைத்தனும் தெளிந்துகொள்க. இளக்கோவடி சள் புகார்வருணாஜீயில் “மீன்விலைப் பாதவர்” என்ற கூறியதுபோலப் பாதவராகியபட்டினவரைக்கூறுத் தீத்தலீச்சாததனுர் “பண்மீன்விலைஞா” என்றெழுதிந்ததே மருதாலிதது மீன்விலைஞர் என உணர்ததற்கெனததெளிக. புகார்போல வஞசி கடற் றறையிடத்தாயின் இவரும் அடிகள்போற் பாதவர் என்றே கூறவ ரெண்க. மீனாததப்பாமறமிடிக்கும் பாண்சாதியுள்ளேசீயும் மருதது இருப்பதுகாண்க. இனி வெள்ளுப்புப்பசருந் என்றது கடனிலத்து விளைந்த வெள்ளிப்புற்றினைச் சுகடங்களிலேற்றிக்கொணர்ந்துவிற்கும் உபயுவாணிகர் எணக்கொள்க. “கழியுப்புமுகநதுகண்ணுடுமிகுக்குமாறைச் சாகாட்டாழ்ச்சி” (புறம்-க-0) எண்பதனுல் கடலிடத்துப்பை மலைநாடு களிற்கொண்டுபோய்விற்ற ஊணர்ப்படும். உப்பை உண்டுபண்ணிவிற் போர் ‘அளவர்’ எனபடுவர். இக்கருததான்றே அடியாக்குலல் லார் சிலப்பத்தொரதது, வெள்ளுப்புப்பக்குநா எண்புழி அளவுருமாம் என்றுவரததாரெனவறிக. இவா அவராகார். மதாநகரங்களில் மலையும் நிலத்தவும் நீரவும் பிறவுமாசிய பண்டங்களைவிற்கும் வணிகர் உள்ளாதல் “மலையவுசிலத்தவுஞ்சீயமுறிறவும், பண்ணியமபசாந நும்” (மது ராசாஞ்சி) உள்ளாச மதுரையாயக்குறுதலா ஊணரப்படும். பண்ணியம-பண்டம். உபடு நீரவிளைவாதல் “உப்புஞ்சிலைவு” (ஆலச) எனச் சிந்தாமணியினவருதலான நியப்படும். உளாட்டிந்கரங்களே கடலபடுபொராள்கள் பெருவிலைப்பறுதற்குரிய இடங்களாதவின் ஆங்கெலவாம் அப்பொராள்கள் விற்குமுவாணிக்கருளாவா. “கச்சிகடலபடுவவெல்லாம் படும்” என்ற நூடும் இக்கருததேபற்றியதாம். இனிக் “கண்ணெடையாட்டியர்” என்றது கள்ளோசிற்கும் வலைச்சியரை என்க. இவர் உண்ணூட்டிந்கரங்களிலுமுண்மை “கள்ளின்களினவிலகொடியொடு” மதுரை விளங்குவதாக மதுரைக்காஞ்சியின்வருதலா ஊணரப்படும். இனி “விலங்கரமபொருநூமிவள்ளைபோழுநா” உண்ணூட்டிந்கரங்களிலுமுண்மை “கோடுபோழுக்கடைநநும்” மதுரையிலுள்ளாக மதுரைக்காஞ்சியிற்குறியதனுண் நன்குணரலாம். இங்னும் மதுரைக்கொப்ப வைத்து கடற்றறைப்பட்டினததுக்கேசிற்தவிசேஷங்களை முற்றும் விலக்கிச் சீத்தலீச்சாததனுர் வஞ்சியை வருணித்திருக்கவும் அதனை ஆராயாது பிறர் தம மனம்போனாற்கூறவர். இனக்கோவடிகள் புகார்க்குக்கறிய “கயவாய்மருங்கும்,” கலந்தருதிருவிற்புலம்பெயர்

மாக்கள் அலைவாய்க்கரையிருப்பும், பட்டினப்பாக்கமும் என்றும் இவற்றைச் சீத்தலைச்சாத்தனார் வஞ்சிக்குக்கருமையை அப்பிரிர் தெரிந்திலராவர். இனி வஞ்சிவெந்தர் உம்பற்காடும் உடையராதலான் அவர்க்குப் புதுக்கோள்யானைகள் உண்டென்றும் சேர்க்குரிய பழனி மலை “அறுகோட்டியானைப்பொதினி” (அகம்) எனக்குறப்புதலானும் அது கருவுரவஞ்சிக்கு அதிக தூரமன்றாதலானும் கருவுரார்க்குப் புதுக் கோள்யானையுண்டாகத் தலையில்லையென்க. அவற்றை நப்பயிற்று வோர் அவ்வேங்கர்காரத்து உள்ளாவரென்றும் தெரிந்துகொள்க. அரசரிருக்குந்தலைக்காரதவின் அதன்கண் யானை குதிரை இவற்றைப் பயிற்றுவோரிருப்பது இயல்பு என்க. புதுக்கோள்யானையுடன் பொற் றூர்ப்புரவியும் கூறியதுகாண்க. பெருங்கதையினும் “மதக்களியானை வடிக்கும்வட்டமுங், கடிசெல்புரவிழுமிகும்வீதியும்” இராசகிரியத்துக் கூறினார். யானைகளுள்ளாடுகள் கொடுங்கோளுக்கு அதிகதூரமாக வள்ளனவாதலும் அப்பிரிர் தெரிந்துகொள்வாராகுக. கொடுங்கோளுர் மலையேயில்லாத பெருமண லுலகத்துங்கரென்பதும் அவர்தெரிக.

மற்று அடியார்க்குநல்லார் “குன்றக்குறவரொருங்குடன்கூடி” எனவருஞ் சிலப்பதிகாரப்பநிகத்துக் “குன்றம் கொடுங்கோளுர்க்கயல் தாக்யசெங்குண்ணென்னும்மலை” என்றுரைத்தாராலெனிற் கூறுவேன்கி கணவனையிழுந்தபின்,

மீட்ரம்நாளகத்தெல்லைக்கிணங்கி  
வானேருந்தங்கள்வழியினல்ல  
தீனேருந்தாடியிற்காண்டலில்லென  
மதுரைமாதெய்வமாபத்தினிக்கு  
விதிமுறைசொல்லியமூல்வீடுகொண்டபின்  
கருத்துறுகணவற்கண்டபினல்ல

கொற்றவைவாயிற்பொற்றிக்கூடிதகர்த்துக்  
கீழ்த்தினைச்சவாயிற்கணவுக்கொடுப்புக்குந்தென்  
மேற்றிவைச்சவாயில்வறியேன்பெயர்கென  
விரவும்பகலுமயங்கினன்கையற்  
நூர்வீர்வையையோருக்கைக்கொண்டாங்

கவலவென்னுளவுளித்திழிதனின்  
மிசையவென்னுண்மிசைவைத்தேறலீற்  
கடல்வழிரகிழித்துமலைவெஞ்சுபிளங்தாகி  
கவுணரைக்கடந்தசுடரிலைவெடுவே  
வோடுவேள்குன்றமடிவைத்தேறிப்

"

தீத்தொழிலாட்டியென்யான்”

எனக்கருதலான் மதுரைமேற்றிசைவாரில்பெயர்ந்து வைவயையை  
ஒருக்கரைக்கொண்டு பள்ளத்திழிந்தும் மேட்டிலிவர்ந்தும்போய் கெடு  
வேள்குன்றத்தேறி வேங்கையின்கீழேதங்கினுவெள்ளு அறியலாகும்.  
இவள்தங்கிய இடம்,

“தன்னுட்டாங்கட்டனிமயிற்செல்லா  
னனின்னுட்டகவாசினலைடந்தனனங்லாக”

என்று மேற் செங்குட்டுவெற்குச் சாத்தனுர்க்கருதலான் சேரநுடாத  
னன்குணரப்படும். இதன்கண் நெடுவேள்குன்றம் என்றதல்லாது  
செங்குன்ற என்று கூறப்படாமைகண்டுகொள்க. வைவயைதி வரிசை  
நாட்டுமலையிலும் பழனிமலையாசிய வராகமலையிலும் உற்பத்தியாகும்  
உபநதிகளின்பெருக்காலொழுகுகின்றபோரூசல்கீழ்க்குறித்தகுறிப்பா  
லுணரலாம.\* கண்ணகி வைவயை யொருக்கரைக்கொண்டுபுக்காள்  
என்றலால் அவ் வைவயையினுருபாகம் உற்பத்தியாகின்ற வரிசை  
நாட்டுமலைக்கேனும், அன்றி அவ்வைவயையின்மற்றாருபாகம் உற்பத்தி  
யாகின்ற பழனிமலைக்கேனுஞ்சென்றுவெள்றதான் கொள்ளத்தகும்.  
வரிசைநாட்டுமலை நெடுவேள்குன்றமாகாமையானும், பாண்டிநாட்டு  
மலையேயாதலானும் இவள் சேரநுட்டுகெடுவேள்குன்றமேற்குள்  
என்றதற்குமானுக அதனைத்துணிதல்கூடாதாகும். இவள் கெடுவேள்

\* The centre is included in the main river system—that of the Vaigai and its tributaries. These latter all rise in the Palni hills or the Varushanad and Andipatti range, and join the Vaigai in the valley which lies between the two. Thereafter the river receives no tributaries of any importance and flows South-eastwards past Madura town into the Bay of Bengal not far from Ramnad. (Madras District Gazetteers, Madura Volume I Page 11)

குன்றம் ஏறதற்குமுன் பள்ளத்திலிருந்தும் மேட்டிலேரியுஞ்சென்னால் என்றுகூறியதல்லது பெருமலையொன்றையிழேரினால் என்றுகூறுமை யுங்காண்க. டீகாடுகோளூர்க்கு அயலதாகப் பெருமலையொன்றும் இல்லாமை நன்குகேட்டுறிந்துகொள்க. கொடுக்கோளூர்க்கு நெடுங் தூரத்தே செங்குன்றார் எனப்பெயரியதோருருள்ளது. அதன்பக்கத்த தாகியதோர்குன்ற செங்குன்றுகுமேனும் நெடுவேள்கோயில்கொண்ட குன்றுகாமை கேட்டறிந்துகொள்க. அன்றியும் அக்குன்றுக்குப் போதற்குமுன் இடையே பொதியமலைத்தொடர்ப்பலவற்றையும் பேர் யாற்றறயுங்கடத்தல் இன்றியமையாததாகும். வைவையபொருக்கரைக் கொண்டு என்றுகூறியதல்லது வேறுநுதிகளைக்கடந்ததையேனும் பான் டியர் பொதியத்தைக்கடந்ததையேனும்கூறுமை நன்குணர்ந்துகொள்க. வாழ்த்துக்காலதையினும் கண்ணசெய்துவினர், மதுரைபோந்து பூசல் கேட்டு வைவையபொருவழிக்கொண்டு மாமலையின்மீமிசையேறினார் என்றேகூறியிருத்தலையுங்காண்க. மதுரையைவிட்டு வைவையபொரு வழிக்கொண்டால், தென்மேற்கிலுள்ள வரிசெனாட்டுமலைக்கேனும் வட மேற்கிலுள்ள பழனிமலைக்கேனும் ஒருவர் எய்தலாகும். வரிசெனாட்டு மலை நெடுவேள்குன்றமாகாவையாற் கண்ணசெய்தியது பழனிமலை யென்றே எளிதிற்றுணியலாகும். பழனிமலை வராககிரித்தொடர் என்பதும், அது முருக்கடவுள்வரைப்பு என்பதும் பழனித்தல்புராணத்தா ஞானர்ந்துகொள்க. சிலப்பதிகாரவுருப்பதவரையாகிரியர் கண்ணகி புக்கது சேராட்டுநெடுவேள்குன்றமென்றுகொண்டு திருச்செங் கோட்டுமலை என்றுரைத்தார். அதுவும் வைவையபொருவழிக்கொண்டாலெய்தும் மலையாகாவையும் வைவைக்குநெடுந்தூரத்தாதலும் கண்டுகொள்க. வைவையின்வடக்கரையேபோசிப் பழனிமலையை அடைந்து அதன்மிசையேறி விற்பட்டிவழியாகப் பழனிமலைப்பகுதி யாகிய நெடுவேள்குன்றத்துதைக் கண்ணசெய்தினால் என்பதே நாலொடு பொருந்தக்கூறுவதாகும். மேற்பழனிமலையின்கண் கீழ்ப்பழனிசெல்லு தற்கு ஜிந்துநெறிகளுள்ளனவாதல் நெல்லன்துரையவர்கள் எழுதிய மதுரை மான்யுஸிற்காண்க. “முருகனற்போர்நோடுவேளாவிபோதினி” என அகானாற்றினும் இம்மலையையே கூறுதல்காண்க. மற்றுச் செங்குட்டுவன் மஞ்சுகுழம்மலைகாண்குவலைமன்ற பெருந்திரங்கடன் போந்து பேரியாற்றங்கரையெக்கரிற்றங்கிபிருந்துமயத்தன்றே குன்றக்குறவர் அவ்வேந்தன்பா விக்கண்ணகிவரலாறு சொற்றது.

பழனிமலையினிகழ்ந்தகண்ணகிசெய்தி பேரியாற்றங்கரைமலைப்பக்கத் துணரலாவதெங்னமெனின், பேரியாற்றங்கரைமலைமுதலாகப் பழனி மலையிறுதியாகவுள்ளது ஒரேமலைத்தொடராதலான் அம்மலைவாழ்குற வர்பலாரும் ஒருவரொருவர்க்குக்கறுதல்காரணமாக இச்செய்தி மலையினெடுந்தூரம் செல்லத்தக்கதோமொன்றுணர்க. சிலப்பிகாரத்தும் “குன்றக்குறவரொருங்குடன்கூடி”ச் சொற்றூர்களென்றிருத்தலான் இக்குறவர்பலமலைக்குறவர்கள் என்பதும், இவர்களெல்லாம் ஒருசேரத் திரண்டிபோய்த் சொற்றூரன்பதும் உணரக்கிடத்தல்காண்க. அடியார்க்குல்லார்க்கறியவாறுநோக்கினும் கொடுங்கோளுர்க்கு அயலதா கெய செங்குன்றென்னும் மலையிலுள்ளகுறவர் கண்ணகிசெய்தியைத் தம் குன்றக்கு அயலதாகிய கொடுங்கோளுரி லரசனுள்ளபோதுசென்று கூறுது அவன் பேரியாற்றங்கரைப்பக்கத்துத் துஞ்சாமுழுவினருளி யொலிக்குமஞ்சுகுழ்சோலைமலைகாணக்சென்றசமயத்து ஆங்குத் தாமுஞ்சென்றகுறினுரென்றெகாள்ளவேண் டி யிருக்கி றது. கொடுங்கோளுர்க்கு அயலதாகியகுன்றக்குறவர் நெடுந்தூரஞ்சென்று பேரியாற்றங்கரைமஞ்சுகுழ்சோலைமலையிற்றங்கிய செங்குட்டுவற்குக் கண்ணகிசெய்திகூறினுரென்றுகொள்ளின் பழனிமலைக்குறவருஞ் செங்குட்டுவற்குப் பேரியாற்றங்கரையிற்சென்றகுறினுரென்றுகொள்ளலாகுமென்க, கொடுங்கோளுர்க்கு மஞ்சுகுழ்சோலைமலை நெடுந்தூரத்த தோமொமென்பது நன்கறிந்துகொள்க. இனி “ஏரகம் என்பது மலை நாட்டகத்தொருக்கிறப்பதி”எனத் திருமூருகாற்றுப்படையில் நச்சினூர்க்கினியர்க்குறதலான் அது செங்குன்றென்னும் மலையாகுமெனின், குன்றக்குறவையுள், “செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும்” எனச் செங்குன்றை ஏரகத்தின் வேறூக உலரத்தாராதலான் அது செங்குன்றனமையுணர்க. நச்சினூர்க்கினியர் ஏரகத்தை மலையாகவேகூருர். அவர் “ஏரகமென்கின்றங்கிலே”என்றதனுறும், ‘மலைநாட்டகத்தொருக்கிறப்பதி’ என்றதனுறும் மிதனையுணர்க. அடியார்க்குல்லார் செங்குன்றை நெடுவேள்குன்று என விளங்கவரையாமையுங்காண்க. இவற்றுற் கண்ணகி வானுலலகப்தியநெடுவேள்குன்றம் பழனிமலையாகத் தெளிந்துகொள்க. இவ்வண்மையுணராதார் வேறுவேறுக்குறவர். இனி ஒருசாரார்,

“கொற்றவேந்தன்கொடுங்கோற்றன்மை  
விந்தெனக்காட்டியிறைக்குரைப்பன்போற்  
நன்னுட்டாங்கிட்டனிமயிற்செல்லா  
எனின் ஸுட்டகவயினடைந்தனணங்கை”

என்னுமிடத்துப் பாண்டியன் கொடுங்கோற்றன்மயினைச் செங்  
குட்டுவெற்குரைத்தற்பொருட்டுச் சேராநாடடைந்தாளன் றகருதினார்.  
கண்ணகி நெடுவேள்குன்றமெய்தியது தன்கணவீனத் தேவவழிலிற்  
காண்டற்கென்பது கட்டுரைகாதையானங்கறிந்ததொன்று. மதுரைமா  
தெயவும் சொல்லியதுகேட்டன்றே கண்ணகி கணவீனக்காணப்புக்கது.  
அதனால் மதுரைமாதெய்வும் கணவீனக்காண்டற்குரிய இடத்தினையும்  
உரைத்ததேயாகும்; அங்கனமன்றுமின் இவள் சேராட்டுநெடுவேள்  
குன்றம் எய்தவேண்டியதிலிலையென்க. இச்செய்தியைச் செங்  
குட்டுவெற்குரைத்தசாத்தனார் கண்ணகி கணவீனயிழுந்து தனிமயிற்  
றன் சோணுட்டுக்குச்செல்லாணினாய்ப் பாண்டியன் கொடுங்கோற்  
றன்மையை நின்குரைப்பாளோப்போல நின்னுட்டகவயினடைந்தனள்  
என்று கூறினால்லது வேறன்று. இதன்கண் உரைப்பனள்போல்  
என்று தெளிவாகக்கூறியிருப்பவும் உரைக்கவேவந்தாள் என்று அப்  
பிறர்கொண்டார். அவள் சேராடெய்தியது மதுரைமாதெய்வுஞ்  
சொற்றுகொண்டு தன்கணவீனக்காண்டற்பொருட்டேயென்பது நன்  
றணர்ந்துகொள்க. கண்ணகி தெய்வமாகி வானத்தில் ஓர் மின்வடிவாய்த்  
தோன்றித்,

“தென்னவன்றீதிலன்றேவர்கோன்றன்கோயி  
ன।

எனவாழ்த்துக்காதையுட்கூறலாலும், அவள் பாண்டியன்கொடுங்கோற்  
றன்மைக்குறவுந்தவள்ளவளன்பதுணரப்படும். கட்டுரைகாதையிலும்  
மதுரைமாதெய்வும் பாண்டியன்குற்றமில்லாகவே கண்ணகிக்குத்தெளி  
வித்ததுகாண்க. இதனுற் கண்ணகி கொடுங்கோணுரைநோக்கிப் பாண்டியன் கொடுங்கோற்றன்மையை இறைக்குரைப்பான்சென்றபுக்காள் என்று பிறர்க்குறவுது பொருந்தாமையுணர்க. மற்றுச் சிலப்பதிகாரத்து,  
“அஞ்செஞ்சாயலருகாதனுகும், வஞ்சிமுதூர்மாங்கர்மருங்கின்”என்று  
கூறினால்லனிற் கூறுவேன். மேற் கட்டுரைகாதையில்,

“நடவேள்குன்றமடிவைத்தேறிப்  
 பூத்தவேங்கைப்பொங்கர்க்கீழோர்  
 தீத்தொழிலாட்டியேன்யானென்றேங்கி  
 பெழுகாளிரட்டியல்கீசென்றபின்  
 வெறுமூாளிதுவெனத்தொன்றவாழ்த்திப்  
 ரூடுகொழுங்கைபெரும்பெயரேத்தி  
 வாடாமாமலாமாரிபெய்தாங்  
 கமரர்க்கரசன்றமர்வங்தேதத்தக்  
 கோங்கிழூத்தகோவலன்றன்றே  
 வானலூர்தியேறினண்மாதோ  
 கானமர்புரிகுழுற்கண்ணசிதானென”

எனவருதலாற் கண்ணகி நடவேள்குன்றத்து வேங்கையின்கீழ்ப் பதி  
 னுன்குநாள் தங்கி அப்பாற் கோவலன்றன்றே வானலூர்தியேறினள்  
 என்று தெளியலாகும். இதனால் இவள் மக்கள்யாக்கையில் வஞ்சிமா  
 நகர்க்குவராலை நன்கறியப்படும். செங்குட்டுவன் குன்றக்குறவர்  
 சொல்லக்கேட்டுப் பின் சாத்தனார்தம்மாற் கண்ணகிவரலாறுணர்ந்து  
 கண்ணகியைப் பத்தினிக்கடவுளாகப்பரசல்வேண்டுமென்றுதுணிந்தது  
 நோக்கிக் கண்ணடி தெய்வயாக்கையில் வஞ்சிமாநகர்க்கு எய்தினாள்  
 என்றே கொள்ளத்தக்கதாகும்.

தாய் கண்ணகியையும் தாதை கோவலனையும் கடவுளைமுதியபடி  
 மங்கானும்வேட்கையான் மணிமேகலை “ வஞ்சியுட்செல்வனென்று ”  
 மணிபல்லவத்தினின்றைழுதலானும், பின் கண்ணகோட்டம்புகுந்து  
 ஏத்திய அவட்குக் கண்ணகி,

“நனுறகமழ்க்கந்தனங்கையுடியு  
 முறைமையினிந்தமுதாரகத்தே”

என வஞ்சியைச் சுட்டிக்கூறுதலானும் கண்ணகிகோயில் வஞ்சியின்  
 கண்ணேயுளதாதல் தெளியப்படும். இதைப்பற்றி முன்னரே கூறினேன்.  
 வாழ்த்துக்காதையிற் கண்ணகி தனக்குக் கோட்டம்அமைத்துவழி  
 பட்டுச்சிறப்பயர்ந்தசெங்குட்டுவற்குக் தன் கடவுணல்லணிகாட்டுக்  
 கூறியவிடத்து,

“வென்வேலான்குன்றில்விளையாட்டியானகலே  
ஞன்னேந்தோழிமிரல்லீரும்வம்மெல்லாம்”

ஊன்றுவாருதலா அம் இவள்கோவில் நெடுவேள்குன்றில்விளையம் நன்குணர்ந்துகொள்க. இதன்கண் நெடுவேள்குன்றிலவந்து ஊன்விளையாடுவேன் நீங்களும் அங்கே வாருந்கோள் என்று கண்ணகி தன் கோறிற்குமேல் ஷசம்பிற்றேன்றிக்குறியதனுற் குன்றிற் நனக்குக் கோவிலில்லாம்மயுணரப்படும். வென்வேலான்குன்று கண்ணகிகோவல நுடன் வான்஘ர்தியேறிய இடனுதலின் அதன்கண் விளையாடனீங் கேள் என்றுள்ளங்க. அநம்ப்ரதவனராயாசிரியரும் வென்வேலான் குன்றுத தாங்கருகிக்கொண்ட கிருச்செங்கோடாகக்குறி, நான் குன்றில்லாந்துவிளையாடுவேன்; நீங்களும் அங்கே வாருந்கோள் என்றுள் என்று உறியதுகாண்க. மற்றிவ்வாழ்த்துக்காலதக்கண், கண்ணகிபுற

“வையையொருவழிக்கொண்டு  
மாமலீமீமிலையேறிக்  
கோமகடன்கோவிலபுக்கு  
நங்கைக்குச்சிறப்பயர்ந்த  
செங்குட்டுவற்சித்திறமுரைப்பர்மன்”

எனக்குறினாலெனினை ஆண்டு உறவினர் வையையின் ஒருக்கரையே போய்க் கண்ணகிவான்஘ர்தியேறிய நெடுவேண்மலீயேறி அவ்விடம் கண்டுகொண்டு அதன்மேற் கோமகடன்கோவிலுள்ளவிடத்துப்புக்கு ஆங்கு நங்கைக்குச்சிறப்பயர்ந்த செங்குட்டுவற்கு இத்திறமுரைப்பர் என்றே பொருள்கொள்க. இங்னங்கொள்ளாமல் இவ்வாழ்த்துக் காலதயின் “மாமலீமீமிலையேறிக் கோமகடன்கோவிலபுக்கு” என்ற தொன்றேகருதிக் கண்ணகிகோவில் நெடுவேள்குன்றத்தேயுள்ளதாகும் என்று துணியின் அது மணிமேகலை நூலோடும், இவ்வாழ்த்துக்காலத யிற் குன்றில்விளையாட்டியானகலேன் எல்லீரும் அங்குவாருந்கோள் என்றதனேடும், வரந்தருகாலதயில் “அஞ்செஞ்சாயலருகாதனுகும் வஞ்சிமுதார்” என்றதனேடும் முருங்கூல்காண்க. வரந்தருகாலதயில்,

“மாடலமழுபைன்றன்னேந்துமகிழ்ந்து  
பாடலசால்சிறப்பிற்பாண்டின்னுட்டுக்

அனிகமுட்டல்கதமூரியன்ட  
முகிலுகந்திருசியழுவாமேனிப்  
பத்தினிக்கோட்டப்படிப்புறம்வருத்து  
சித்தல்ஸிமாவணிசிகம்பெகன்றேஷி

.....

மாடலமறையோன்றன்னுடுங்குடித்  
தாழ்கமுன்மன்னர்தன்னடிபோற்ற  
வேள்விச்சாலீபில்வேந்தன்பெயர்த்தபின்  
யானுஞ்சேன்றேனேன்னெதிரெழுந்து  
வஞ்சிமுதூர்மணிமண்டபத்திடை”

எனதுடிகள் கூறுதலானுமாக கண்ண ஈக்காட்டம் வஞ்சிமுதூர்ப்புறத்துள் தாதல்புலனுகும். இதன்கண் அரசன், வேள்விசெய்தற்குரிய இடஞ்சுத் தான் முங்காட்டிய வஞ்சி வேளாவிக்கோமாவிகைவேள்விச்சாலீக்குக் கண்ணகிகோட்டத்தினின்று பெயர்ந்தானென்றும், அடிகள் தாழுக் கண்ணகிகோட்டம்புக்காரென்றும் அறியக்கிடத்தல்லது ஒருமலையினின்றுமின்டதாகவும் அம்மலைக்குப்போனதாகவும் கொள்ளக்கிடையாமைகான்க. இததுணையுங்குறியவற்றூற் கண்ணகி “செங்கதிர்மணி முடிச்சேரலன்றிகழ் கொங்கன்னுட்டிடை”யே புக்காளென்றும், அங்காட்டு வருபுனரீர்த்தன்பொருமைக்கும்தரும்வஞ்சியிலே கோயில் கொண்டாளென்றும் கண்டுகொள்க. இலவுபெல்லாம் ஆராயாது கண்ணகிகோட்டம் கொடுங்கோளநூர்க்கயலதாசிய செங்குன்றமலையிலுள்ளதென்று துணிந்தாருமுன்டு.

இனிக் கருவூர் வஞ்சியென்று பெயர்பெறுதலில்லையென்று மயங்கு வாருமூர். அவர்பொருட்டுச் சிலகாட்டுவல்-சிலப்பதிகாரத்துக்

“குடார்வஞ்சிக்கூட்டுண்டுகிறந்த  
வடாவஞ்சிமாநகர்”

என்புழி அரும்புதவுரையாசிரியர் வஞ்சிமாநகர் என்பதற்குக் கரு ஓரிலே எனப் பொருள்கூறினார். புறப்பாட்டுல்,

“வின்பொருபுகழ்விற்லவஞ்சி” (கக)

என்புழிப் புறப்பாட்டுரையாசிரியர், வஞ்சி-கருவூர் என்றார். அதன்கட்

**“பூவாவஞ்சியுக்தருகுவலனுண்டே” (ஈடு)**

என்பழி, அவர், “பூவாவஞ்சியென்றது கருஹர்க்குவளிப்படையென்றார். அதன்கண்,

**“மாடு**

**வாடாவஞ்சிவாட்டுகின்” (ஈடு)**

என்பழி அவர், “மாட்சிமைப்பட்டதொழில்பொருங்கிய நெடியதேரை யுடைய சேரனழிய அவனதுஅழிவில்லாதகருவுரை அழிக்குகின்து” என்றார்.

சிவாகரங்கண்ணி நூலார், “கருஹர்வஞ்சி” என்றார்.

பின்கலங்கை நூலார், “கருஹாவஞ்சி” என்றார்.

கச்சியபப முனிவர், “கருஹரனததக்கதுவானடித்ததழும்வஞ்சி” எனப் பேரூர்ப்புராணத்துட்கூறினார். இக் கருஹரன் நும்பெயரும் வஞ்சியென்னும்பெயரும் சங்கநூலவழுக்கோமென்பது “கோதை கிருமாவியனகர்க்கருஹா” எனவும், “ஒனிறுவேற்கோதையோம்பிக்காக் கும்வஞ்சி” எனவும் வருதலா துணரலாமென்று முன்னரோகாட்டினேன். இவையெல்லாம் அபாறிரத்தியார்போலும். “வஞ்சிபசுபதியாவினார், பானங்குளினர்பாழியாமாவிலையாயிற்றே” என்று பேரூர்ப்புராணத்து வருதலான் வஞ்சிக்கண் ஆ ஸிலைக்கோயிலுடைமை புலன்கும்.

இனி இவ்வஞ்சி ஆன்பொருந்தத்தின்கரையிலுள்ளதன்பது,

**“தண்பொருநப்புனற்பாயும்  
வின்பொருபுகழ்விறல்வஞ்சி” (புறம்-கசு)**

என்பழிப் புறப்பாட்டுரையாசிரியர் “ஆன்பொருந்தத்தினீரின்கட்டபாய்ந்துவிளையாடும் வானைமுட்டியபுகழ்விளையாயும் வென்றியையுமுடைய கருஹர்” எனவரைத்தனுண் உணரலாம். ஆன்பொருங்க, பொருந என்பன ஆன்பொருந்தத்தின்பெயரென்பது மேற்காட்டிய கக-ஆம் புறப்பாட்டுரையானும், “தண்ணேன்பொருங்க” (புறம்-கசு) என்பதற்குப் புறப்பாட்டுரைகாரர் குளிர்ந்த ஆன்பொருந்தம் என்றுரைத்ததனும் ஆறியலாம். இவ்வான்பொருந்தநகிக்கு ஆனி, வானி என்பனவும்

பெயரென்பது திவாகரத்து, “ஆனி வானியான் பொருந்த மானும்” எனவும், பின்கலங்கையில்,

“ஆனிவானியான்பொருநைபொருநை  
குதாகியான்பொருந்தமாகும்”

எனவும் வருதலா னறிந்தது. இவ்வான்பொருந்தமாகிய வானியாறு கொங்குநாட்டின்லைதென்பது “கொங்கின்வானியாற்றில்” எனத் தேசிகப் பிரபந்தத்துவருதலான்றிந்தது. இக்கொங்குநாட்டிலுள்ள ஆனி, பொருநை, ஆன்பொருநை, வானி, ஆன்பொருந்தம் என்னும் யாறு காவிரியுடன்கலப்பதாகுமென்பது, பதிற்றுப்பத்துள், “காவிரியன்றியும் பூவிரிபுனலொரு, முன் முடன்கூடியகூடல்” என்பதற்குப் பதிற்றுப்பத் துரைகாரர், “காவிரியல்லாமலும் ஆன்பொருந்தமுங் குடவனென்றாற் போல்வதோர்யாறும் கூடியகூடம்” எனவரைத்தனாலும் பழனிப் புராணத்தாலும் அறியப்பட்டது. இவற்றை கொங்குநாட்டில் வானி யென்னும்பெயரையடையதும் காவிரியுடன்கலப்பதுமாகிய ஆன் பொருந்தத்தின்கரையிலே சேரன் அழியாதகருதலுண்ணம் நன்குபுல அகும்: இது பின்னுமோராற்றாலும் துணியிப்படும்.

இக்கருவூர் “வஞ்சிமுற்றம்வயக்களனுகக், கொண்டீனபெருமகுடுபலத்தரி” எனவரும் புறப்பாட்டாற் குடபுலத்துள்தென்றுதெளியலாம். இதனால் இதீனைக் குடபுலவஞ்சியென்ப. குடபுலம் கொங்குநாடாகுமென்பது, சேக்கிமார் “சென்றசென்றகுடபுலத்து” எனவும், “கொங்கிறகுடபுலஞ்சென்றகீணந்தார்” எனவும், “அப்பாலைக்குடபுலத்தில்” எனவும், “செல்வக்கருவூர்த்திருவானிகைக்கோயில்சென்றிறைஞ்சி .....அங்காடகன்று” எனவும், “குடபுலத்துக்கோமண்ணர்திறைகாணக.....கருவூர்சென்றகீணந்தார்” எனவும் கூறியவாற்றுள்ள எளிதில்றியலாம். குடபுலமும் கொங்கும் ஒன்றுதலானன்றே “குடபுலங்காவலர்மருமான்” என்றும், “கொங்கர்கோன்” என்றும், சேரன் வழங்கப்பட்டானெனவறிக. “சேரர்கொங்கு” எனவும், “கோதைநீயாண்டொருகொங்கு” எனவும், “செங்கதிர்மணிமுடிச்சேரலன் நிகழ்கொங்கு” எனவும், “கொடித்தடஞ்சிலைக்கோதைநாட்டினிலெழு பதியும்” எனவும் வருதலானும் இக்கொங்காகியகுடபுலம் சேராடாத நெளியிப்படும். இவற்றை சேர்குடபுலமே கொங்காத நெளியிப்படும்.

இதனும் குடபுலவஞ்சி கொங்குவஞ்சியாத வெளிதிலறியலாம். கொங்கு வஞ்சி “கருவுரெனத்தக்கது வானடுத்தெழும்வஞ்சி” என்பதனுற் கொங்கிற்கருவுராதல்துணியப்படுத்தல்காண்க. இக்கருவுரையே “வஞ்சித்தலம்” எனவும், “வஞ்சியாரணியம்” எனவும் வழங்குதலை முன்னரோகாட்டி ணேன். இக்கருவுர் ‘குடபுலத்திருத்தல்பற்றியே “குடகிற்கருவுர்” எனக்கூறப்படும் என்பதும் முன்னருணர்த்தப்பட்டது. “குடகிற்கருவுர்” என்று வழங்கின அருணகிரிநாதர், இவ்விடமே பாபதிகரப்படுவி என்றும் வஞ்சியென்றும் வழங்கினுரைங்பது கற்றாறிவர். “வஞ்சி குடக்கினிற்கோலதயுமாங்கே” (அழகர்கலம்பகம்) என்றுமிக்கருத்தே பற்றியதாம். குடகிற்கருவுரும் குடக்கினில்வஞ்சியும் ஒன்றாதல் தெள்ளிது. சேக்கிழார் கொங்குநாட்டையே குடபுலமென்றுக்கியதுபற்றிக் குடபுலவஞ்சி கொங்குவஞ்சியென்பது தெளியப்பட்டதாகும், கொடுங் கோஞ்சர் கடன்மலைநாட்டுமூராதல்லது குடபுலவஞ்சியாகாமை யுணர்ந்துகொள்க.

இனிச் சோழன் குளமுற்றுத்துத்துஞ்சியகிள்ளிவளவன் சேரர் கருவுர்முற்றியிருந்தபோது அவரை ஆலத்தூர்க்கூர், மாரேகுத்து நப்பசலையர்முதலாய நல்லிசைப்புலவர் பலர்பாடிய பாடல்கள் புமநாளுற்றிலிருத்தலைக் கற்றாறிவர். அவையெல்லாம் யான் முற்காட்டிய “இவன்யாரெங்குவையாயின்” (கந) என்றும் புறப்பாட்டைப் போலச் சேரர்கருவுர் சோணுட்டையடுத்துச் சோழரால் எளிதில் முற்றலாம்படி அத்துணையணித்தாக அகாட்டுள்ளதன்மையினை யுணர்ந்துதல் நன்கறியலாம்: அப்பலபாடல்களிலொன்றேனும் அவ்வூர் கடலுடைத்தாகக்கற்றுத்தேரலையும் நோக்கிக்கொள்க. சோழர், சேரர்பாற்செற்றங்கொண்டபோதல்லாம் கருவுரமுற்றுதலையும், கருவுரிச் சேருடையயானையையெறிதலையும், கருவுரையெறிதலையும் நால்களாக்காங்குக்கறுதலை யுற்றுநோக்கிற் சேரர்கருவுர் சோணுட்டையடுத்துள்ளதன்மையேபுலனுகும். சோழன், சேரன் கருவுரைவன்றுகொண்டகாலத்துச் சோழனை “கோழியெழில்வஞ்சியு மோங்குசெங்கோலினுண்” (திருஞங்கம்பந்தாயனுர் மூக்கிச்சாற் தேவாரம்) எனவும், “வஞ்சிமானதன்” (ஐபங்கொண்டார்பாடிய பரணி) “மாயனிகளெடுமால் வஞ்சியாள்ளாட்டார்மன்” (வீரசோழியம் மேற்கோள்) எனவும் நால்கள்குறதலாகும் இவ்வஞ்சியாகிபகருவுர்

சோன்னடையுடுத்துள்ள துணரவாகும். காவிரிப்பூங்தலைநீர்நாடுமுதற் கடைநீர்நாடிடமியாகச் சோழன் உடையனுயகாலத்துச் சோழனைப் பற்றியபாடங்களிற் “புனாடுஞ்சொல்லி” எனக்கற்றல்போலவே, “வஞ்சியானீர்நாட்டார்மன்” எனவும், “அறத்தின், மகனைமுறைசெய்தான்மாவஞ்சியாட்டி, முகனைமுறைசெய்தகண்.” எனவுங் கறப்பட்டன என வணர்க. பிற்காலத்துச் சேரர்கொல்லிமலீ சோழந்கேயுரிய தாகிய தன்மைபோலச் சேரர்வஞ்சியும் சோழந்குரியதாகியதனையே இவை காட்டுதல் உணரத்தகும். மேல்கடற்பக்கத்துள்ள தொண்டி, முசிரி, மாந்தை என தூப் ஊர்களையே நூப அப்பக்கத்துள்ளமலைகளை யேதும் சோழந்குரிமையாகக் க்கருமல் வஞ்சிநகரையும் கொல்லி மலையையுமே அவற்குரிமையாகக்கற்றலான் அவை அவன்நாட்டுக்கு அணிமையாக இருத்தல்பறாறி அவனுலவை வென்றுகொள்ளப்பட்டனவேயாகுமென்று துணிபத்த தும். மேல்கடற்பக்கத்து இவ்வஞ்சியுள்ளதாமின் அக்கடற்பக்கத்துள்ள பிறவூர்களையும் சோழந் குரிமை கறவுரென் ருணர்க. “வஞ்சியானீர்நாட்டார்மன்” “புனாடுஞ்சொல்லி” எனப் பிற்காலத்துவழங்கியபனகொண்டு இவ்வஞ்சியும் கொல்லியும் காவிரிபாடுயானில்லை அணிமையாகஇருத்தல்குறித்தாரனிதும் அமையும். கொங்குநாட்டுக் காவிரிபாடும்புதியைஅடுத்து இவையுண்மையால் பிற்காலத்துச் சோழர்க்குக் காவிரிபாடுஞ்சொலீநீர்நாடுமுதலாக உரிமையாய்விட்டதுகருதி, கொங்கிற் காவிரிபாடுனில முதலாக எல்லாம் நீர்நாடாகவேகொண்டு வஞ்சியுங்கொல்லியும் நீர்நாட்டனவாகக்கூறினுரென்பதேபாருந்தும். திருஞானசம்பந்தாயனாரும், “கோழியெழில்வஞ்சியும்” என்றது அவை அணிமையாதல் கருதியென்றுகொள்ளத்தகும். தலைநீர்நாடு என்பது பண்டைவழக்கே பாதலீ, “உண்டுறை, மலையரணியுந்தலைநீர்நாடன்” (ந.க.0) எனச் சேர்க்கு உறவினாக்கி அதியமானுமானஞ்சியை ஒளவையார் பாடிய புறப்பாட்டானுணர்க. தலைநீர்நாடாதலால் உண்டுறை மலையரணிந்தது என்று கறினுரெனவறிக. விடுகாதழகியபெருமாள் சாஸங்கமொன்றில்,

“வஞ்சியர்குலபதியெழினிவகுத்தவியக்கரியக்கியரோ  
பெட்ஞ்சியவழிவுதிருத்தியெண்குணவிறைவணைமலைவைத்தான்  
அஞ்சிதன்வழிவருமவன்முதலிகலதிகனலகனநால்  
விஞ்சையர்தகையமய்காவலன்விசோதழகியபெருமானே”

எனவருதலானும் இவ்வதியமானஞ்சி வஞ்சியர்குத்தவஞ்ச ரப்படும். இவ்றுள் முறகாலத்தே தலைசிர்நாடும் இடைசிர்நாடும் சேர்வுறவினர்க்கும் சேர்க்கும் உரிமையாதலுக் கடைசிர்நாடு சோழர்க்குரிமையாதலும் உய்க்குணரலாகும். பிற்காலத்து முழுநிர்நாடும் சோழர்க்குரிமையாகியிருப்பாற் “புனரூடன்கொல்லி” எனவும், “வஞ்சியாளீர்நாட்டார்மன்” எனவும் கூறத்தலீப்பட்டனரென எளிது அனுரத்தகும். சேர்க்கொல்லியையும் வஞ்சியையுமே பிற்காலத்துச் சோழர்க்குரிமையாக்கிக் கடனமலைநாட்டுப்படக்கத்துள்ள ஊர்கள் மலைகளை அச்சோழர்க்குரிமையாகடபின் நூல்கள் கூறுமையான அக்கடன் மலைநாட்டுத் தொண்டி, மாந்தை, முசிரி முதலியனவள்ளபக்கத்து இக்கொல்லியும் வஞ்சிபமில்லாமை எளிது அய்த்துணரலாகும்: இறையனுர்களனியலுரை மேற்கோட்டாடல்களில் அரிகேசரிபாண்டி யன் சேர்நாட்டைவென்றுகொண்டான் என்பதையுணர்த்தி வஞ்சி, கொல்லி, முசிரி, தொண்டி, மாந்தை, விழிஞம் முதலாகப்பலவற்றையும் அவற்குரிமையாக்கிக்கூறுதல்போல் ஈண்டுச் சோழர்க்குப் பல வற்றையுங்க்கூறும் கொல்லியையும் வஞ்சியையுமேயுரிமையாக்கு தலையுனோக்கிக்கொள்க.

இனி: புறப்பொருள்வென்பாராலிப் பொதுவியற்படவத்துக்,

“குடையலர்காந்தட்டன்கோல்லிச்சக்னீவாய்த்  
தொடையலிம்தன்குவளைக்குடான்—புடைதிகழுந்  
தேர்திரப்பொங்குந்திருந்துவேல்வானவன்  
போரெதிரிற்போக்கைதயாம்பு”

என்னும்பாடலுண்மை கற்றுரறிவர். இதன்கட்சேரன், தன்கொல்லி மலைச்சக்னீயிடத்துக்குவளைப்பூவைக்குடான்; பூசல்தோற்றிற்பனக் தோடாம் அவன்குடும்பு என்றுகூறினார். இதனாற் சேரன்தன் கொல்லிமலைச்சக்னீயிடத்துப்பூத்த குவளையைக்குடுதற்குரியசிலையில் அம்மகிக்கு அணித்தாகவதிதல் எளிதுஅனுரத்தகும். கொல்லிமலைச்சக்னீகளில் இவன் குடற்காகியகுவளைகள் பலவுள்வாகவும் அவற்றைச் சூடானுயினுன் என்றது அச்சேர்க்கு அஃதடையாளப்பூவாகமையா வென்றுணர்க. சேரன்வகியுஙகர்க்கும் கொல்லிமலைக்கும் இடமணித் தாதலீலையாயின் இவ்வாறு பாடல்பிறவாதென் ரய்த்துணர்த்து கொள்க. கொடுக்கோருங்குக்கொல்லிக்கும் பன்னாதாழிகை

வழித்துரமாகுமென் நறியப்படுதலாற் சேரன் ஆண்டிருந்ததூட்டினினர்தாலும் கொல்லிச்சுகினைக்குவல்ளீ சூடலாக்காமயைநோக்கிக் கொள்க. போரசிரிம்குவளைக்குடான்; போங்கைத்தகுடுவன். என்றாலத்தவாறாறும் போரசிராதபோது சேரன் கண்கொல்லிச்சுகினைக்குவளைக்குடுவன் என்பது பெறப்படுதல்காண்க. சேராக கொல்லி கர்க்கிறைவரென்பதும் கொல்லியனித்தாகியநகர்க்குத்தலைவராதல் கருதியென்றுணர்க. கொங்குநாட்டுத்திருப்பேரூர்த்தலத்து இறவாப்பனை என்பதொன்றுண்மை பேருப்ப்புராணத்தாலறியலாம். இவ்விறவாமைச்சிறப்பா னிப்பினையின்தோட்டைச் சேர் அணியத்தலைப் பட்டனரென் நாக்கப்படும்.

இ னி ச் சோழன்செங்கண்ணுயப் சேரமான்கணைக்காலிரும் பொறையுந் திருப்பேரப்புறத்துப் பொருதுடைஞ்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப்பறநிக்கொண்டு சோழன்செங்கண்ண் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடினீடுகொண்ட களவழி நாற்பதின்கண்,

“ஒன்செங்குருதியுமிழும்புனாடன்  
கோங்கரையட்டகளத்து”

எனவும்,

“புய்ந்துகால்போகிப்புலாண்முகந்தலெண்குடை  
பஞ்சிபெய்தால்மேபோன்றபுனாடன்  
வஞ்சிக்கோவட்டகளத்து”

எனவும்வருதலைக் கற்றாறிவர். இதன்கட் சோழன்செங்கணைன் கொங்குநாட்டாரையட்டான் என்றும், வஞ்சிகர்க்கரசனையட்டான் என்றும் கூறுதல்கொண்டு வஞ்சியிலூள்ள அரசனுகிய சேரன் தன் வஞ்சியுள்ள கொங்குநாட்டுமெறவர்துணையாகச் சோழனே எனு பொருதானென்றும், அங்குனம பொருதுழி அக்கொங்குநாட்டாரை யும் அக்கொங்குநாட்டுத்தலைக்கராடிய வஞ்சிக்குக்கோவாகிய சேரனை யும் சோழன் அட்டான்என்றும் உணரக்கூடத்தல் நன்குகாண்க. இவை ஈடும் ஊரும் புலப்படுத்தல் தெற்றெணவினங்கும். இவ்வுண்மையானங்கே சங்கரசோழனுலாவுடையார்,

“வெங்கைக்களவழிப்பாடலுக்குவில்லவைனைக்  
கோங்கைத்தளைக்கைத்தோமானும்”

எனப் பாடுவாராயின்ரெணவுணர்க. சேரன் இக்கொங்குநாட்டிருந்து அரசுபுரிதலாண்ணறே “குடுகொங்கன்” (பெரியத்திருமொழி) எனச் சேரளையும், “கோதெநாடு” (பழனித்தலபுராணம்) எனக் கொங்கு நாட்டையும் வழங்கினார். சேரநாட்டைச்சொல்லைவண்டியனிடத்துக் “குடுகொங்கநாடு”(பாரதம்)என்று மொழிவதும் இக்கருத்தேபற்றிய நாகுமென்று கொள்க. சேரனுக்கு வானுலகுஞ்சினான் என்றாலும் மிடத்துக்“கொங்கைக்கமராவத்தியளித்தேகாலேவாரசகுலத்திலகா”எனப் பிறரும் பாடுதல்காண்க. இக்களவுமிக்கன் நாடும் ஊரும் குறியது போலவே,

“கோங்குமாஸ்பந்தாகாநாமீவந்தீ

... ... ... ...

வஞ்சிமுறையக்களாகு

கொண்டனைபெருமதுபுலத்ததரி” (புறம்-களை)

என்னுமிடத்தும் நாடும் ஊரும் குறினுரென்று தெளியப்படுதல் காண்க. குடுபுலம் கொங்குநாட்டைச் சிறப்பாகவுணர்த்துமென்பதை முன்னரே தெளிவித்தேன்.

இச் சேரமான்குடுக்கேநடுஞ்சேரலாததும் சோழன் வேற் பங்கடக்கைப்பெருவிற்றகிள்ளியும் போர்ப்புறத்துப் பொருதுவீழ்ந் தாலைக் கழாத்தலையார்பாடிய புறப்பாட்டுக்களில்,

“அறத்தின்மண்டியமறப்போர்வேந்தர்

வே

“பெண்டிரும், பாசடகுமிசையார்பணிஸிர்மூழ்கார்  
மார்பகம்பொருந்தியாங்கமைந்தனரோ” (கூ)

எனவும்,

“எண்ணுவதுகொருணேகழனி  
யாம்பவள்ளித்தொடிககைமகளி..  
பாசவன்முக்கித்தண்புனறபாயும்  
யாணரூஅவைப்பிற்

“மலைநாடை” (கூ)

எனவும் வருதலைக் கற்றாறிவர். இவற்றுட் சேர் சோழ் இருவரும் படையுடன் பொருதபோது இருவர்படையும் பட்டஷ்டும் பெயராது சென்று இருவேந்தரும்பொருது அக்ளத்தேமாய்ந்தனரென்றும், அவ்வரசர்பெண்டிரும் பக்கசையிலைதின்னுரையுக்கு குளிர்க்க நீரின்கண் மூழ்காராய் அவர்மார்பத்தைக்கூடி அக்களத்தின்கண்ணே உடன் கிடந்தார் என்றும் கூறியிருத்தலுடன் இவ்விருவேந்தர்காட்டிலையும் வேறுவேறுங்கேடியாது ஒருபடியாகவே நீர்வளத்தான் கிசேடித்து இனி யிவர்காடு என்னவருத்தமுறவுதோதான் என்று இரங்குதலையுங் காணலாம். இப்போர்க்களத்து இருவேந்தர்பெண்டிரும் உடன்கிடந்தார் என்று கூறப்பட்டதனு சிவர் பொருதுமிடந்த மிடம் இவ்விருவர் பெண்டிரும் வத்யும் ராஜிக்ருகமுள்ள தலைநகர்க்கு அணித்தாயிற்றென்று துணியப்படும். அங்குமன்றாயின் இவர் மழிந்ததுகேட்டுப்போந்து அவரவர்பெண்டிர் அவரவர்மார்பைத் தழிலிக்கிடத்தல் கூடாதெனக.

“குலமடமாதரோடுகலமிசைச்சேறலும்

பாசறைச்சேறலும்பழுதனமொழிப்” (இ-வி-அகத்-அக)

என்பதனும் பரததையீராடு பாசறைச்சேறல்லது குலமகளிருடன் பாசறைச்சேறவில்லையென்பதும் உணர்க்குதொள்க. அரசர் மழிந்த களத்தே அவர்மார்பைத்தழிலித் தாரகபோஷகபோக்கியங்களையிட்டு உடன்கிடத்தல் கூறியதனால் இவர் குலமகளிராதல் பெறப்படும். இதன்கட்ட “பாடிவீட்டின்கட்ட போர்க்களம் தமதாக்கிக்கொள்ளுதற் குரியோராருவரின்றிக் கண்டார்க்கு அச்சம்வா உடனேமழிந்தது” எனக்கூறியுள்ளவாற்றுந் பாடிவீடு பாழ்ப்பட்டவாறு முன்னரே பெறப்பட்டதாகும். தொல்காப்பியத்தும்,

“நீத்தகணவற்றீர்த்தவேசிற்

பேனத்தமகினவிகாஞ்சியானும்”

எனவும்,

“முகையுமகனுஞ்சேர்ததிக்கொண்டோன்

நலையொடுமுழிந்தங்கிலையொடுதொகைஇ”

எனவும் வருவனவற்றால் இவ்வேந்தர் கணவரும், இப்பெண்டிர் அவர்மனைவியருமாதறென்னிடதெனவுணர்க. புறம்பொருள்வென்பாமாலையிதும்,

“எங்கணவரினங்கணவனென்பாரிக்கல்வாடத்  
தங்கணவண்ணுர் தம்முல்லமுகப்ப—வெங்களைசேர்  
புண்ணுடைமார்பம்பொருகளத்துப்புல்லினுர்  
நான்னினிடுப்பேபரலகுலார்”

எனவருதலாலும், அதற்கு மாக மறு ஊர்க்குமான் சாமுண்டிதேவ  
ஈயகன், “எம்முடையகணவனை எம்முடையகணவனை றுசோல்லும்  
பரத்தையமரமுபாடுகேடை தமதுகொழுங்மாலை தம்முல்லமுகங்கு  
கொள்ள வெய்ய அம்புப்பட்டபுண்ணினையுடையமார்பைப் போர்க்  
களத்துக்தழுவினுர்; நண்ணிய இடையினையும் பெரிய அல்குனினையு  
முடையகுலமகளிர்” எனவுரைத்தலாலும் இவ் வேந்தர்மார்பைத்  
தழுவிக்கிடந்தபெண்டிர் அவர்குலமகளிர் என்பதுணர்க.

“காய்கதிர்நெடுவேற்கணவனைக்காணிய  
வாயிமூழேறலுமத்துறையாகும்”

“ பகையைக்கிக்கும் ஒனிநெடுவெளினையுடைய கொழுநினைக்காண  
வேண்டி அவன்பட்டபோர்க்களத்துள் அழகிய ஆபரணத்தையுடைய  
மனையாள்போயினதும் அத்துறையேபாகும்” (புறப்-வெண்) என்பத  
னுண் மனையிப் போர்க்களம்போய் இறந்தகணவரைக் காண்ட  
அுண்டென்றுணர்க. இவற்றூற் சேர்சோழரிருவரும்பட்டப் போர்க்  
களத்து அவர்மனையிரேபோய் அவர்மார்பைத்தழுவிக்கிடந்தார்  
என்று துணியப்பட்டதாகும். இச்செய்தி, சோழர் உறையூரையும்  
சேர் அதனையுடுத்த கருவுரையும் தலைகராகவுடையரைப்பதற்குப்  
பொருங்குவதல்லது மேல்கடற்பக்கத்துக் கொடுக்கோளுரைச் சேரர்  
தலைகராகவுடையர் என்பதற்குச் சிறிதும்பொருங்தாமை யுங்த  
துணர்ந்துகொள்க. முற்காட்டியமீற்கோளிற் சேர்சோழரிருவர்  
நாட்டையும் ஒருபடியாகவருணித்ததும் இக்கருத்தையே வளியுறுத்  
தும். ஆண்டு இருவரும் ஒருநாடுடையார்போலவே குறியிருத்தலை  
நன்றாகண்டுகொள்க. இருவேந்தரும் காவிரிபாயுங்கிலவளைமுடையாத  
லால் இங்கனங்குறினுரெனவுணர்க. இவ்விருவேந்தரும் பொருத  
போளுர் என்றும் ஆர் சோழன்மறவனுகிய பழையதுடையது. காவிரி  
நாட்டுள்ளது; இதனை,

“வென்வே, விழையணியானைச்சோழன்மறவன்  
கழையளங்தறியாக்காவிரிப்பட்பைப

புன்மசிபுறவிற்போந்திழவேன்  
பழையனேக்கியவேல்போல்” (அகம்சுடா)

எனவருதலானுணர்க.

“கொற்றச்சோழர்க்காங்கரப்பணீஇயர்  
வென்கோட்டியாளைப்போந்திழவேன்  
பழையன்வேல்வாய்த்தன்ன” (நற்றினை-கா)

என்பதனும் சோழர், பழையன்படைமுதன்மைபெற்றுக், கொங்கரோடுபொருதலை யுணரபடும்.

இளிப் பதிற்றுப்பதது ஒன்பதாம்பத்தினால் இளஞ்சேரலிரும் பொறையென்னுஞ்சேரனிருந்தாசாண்டலூர் வஞ்சியெப்பது கற்று ரறிவர். ஒன்பதாம்பத்தின்பதிகத்து.

“வெருவருதாளையொடுவெய்துறச்செய்துசென்  
நிருபெருவீவந்தரும்விச்சியும்வீழ  
வருமிளைக்கல்லகத்தைந்தெயிலெறிந்து  
பொத்தியாண்டபெருஞ்சோழனையும்  
யித்தையாண்டவிளம்பவழையன்மாறையும்  
வைத்தவஞ்சினம்வாய்ப்பவென்று  
வஞ்சிமுனர்த்தந்துபிறர்க்குதலி  
மஞ்சிரமரசிற்றெய்வம்பேணி

...     ...     ...     ...

மன்றுமிர்காத்தமறுவில்செங்கோ  
வின்னிசைசமுரசிலீனஞ்சேரலிரும்பாறை”

எனவருதலானிஃதறியப்படும். இவளைப்பாடிய முதற்பாட்டில்,

“வேறுபுலத்திறுத்தவெல்போரண்ணல்

...     ...     ...     ...

காங்களங்கண்ணிச்செமுங்குழிச்செல்வர்  
களிமகிழ்மேவலரிரவலர்க்கியுஞ்  
கரும்பார்சோளைப்பெரும்பெயற்ஹோஸ்லிப்  
பெருவாய்மலரோபேகம்பிழமகிழ்ந்து  
மின் துமிழ்ந்தன்னசடரிமூயாயத்துத்

தண்ணிறங்கரந்தவண்டுபடுதுப்பி  
 ஞேங்கீரோதியோன்னைதலணிகோளக்  
 கொடுக்குழைக்கமர்த்தனோக்கினயவரப்  
 பெருந்தகைக்கமர்க்கதமென்சொற்றிருமுகத்து  
 மாணிலையரிவைகாணியவோருளாட்  
 பூண்கமாளாளின்புரவினேநேதேர்  
 முனைகைசிட்டுமுன்னிலைச்செல்லாது  
 துவெதிர்ந்துபெறுஅத்தாயின்மள்ளராடு  
 தொன்மருங்கறுத்தலஞ்சியரண்கொண்டு  
 துஞ்சாவேந்தருந்துஞ்சக  
 விருந்துமாகநின்பெருந்தோட்டே”

எனவருதல் காணலாம். இது வேற்றுப்புலத்துச்சென்றுதங்கிய சேர்களை அவன் மனைவிகானும்படி தேர் புரவி பூண்பதாகவேண்டும் மென்றுக்கறியதாகும். உரைகாரரும், “அண்ணல்லின் அரிவைகாணிய நின்தேர் ஒருநாட்ட புரவிபூண்பதாகவேண்டும்; அதுதான் நின் அரிவைக்கே உடலாகவேண்டுவதில்லை; அதனாலே துஞ்சாவேந்தருந்துஞ்சுவார்களாகவேண்டும்; அதுதான் நின் பெருந்தோட்டு விருந்துமாகவேண்டும் இவ்வாறு இரண்டொருகாரியமாக இதனைச்செய்க எனவினைமுடிவுசெய்க” எனவுரைத்தார். இதனால் சிது வேற்றுப்புலத்துத்தங்கியசேர்களை அவன் கற்புடைமனைவியுள்ள கோயிற்குச் செல்லுமாறு வேண்டிக்கொண்டதென்று நன்குதெளியலாம்: இதன் கண் வேறுபுலத்திறக்கதவெல்போரண்ணால் நின் மாணிலையரிவையாகியமைனால் கொல்லிமலையிலுள்ள இருவாட்சிமலருடன் பச்சிலையெயும் விரும்பிச்சூடு அதனால் லோதியும் நுதலும் அணிகொள் அவள் கானுமாறு ஒருநாள் நின்புரவிநெடுநீதேர் பூண்பதாகவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது: இதனாலிவென்மனைவியுள்ள அந்தப்புரத்தினை யுடையகோயில் கொல்லிமலைக்கு அணித்தாதல் நன்குதுணியப்படும். அங்குமல்லாக்காற் கொல்லிமலையிலுண்டாரும் இருவாட்சியையும் பச்சிலையையும் சேர்ந்மனைவி கோயிலிலிருந்துகூடி யணிகொள்ளுதல் இயலாதென்று தெளித்துகொள்க. இது வேற்றுப்புலத்திறக்கத் தேர்களை அவன் வஞ்சிக்குத்திரும்புமாறுவேண்டியதன்றி வேறன்று. அவ்வஞ்சியிலுள்ளார் கொல்லிமலைப்பூவையும் தழையையும் புனைத்தனிகொள்கறியவாற்றுங் வஞ்சிக்குக் கொல்லிமலையித்தாதல்

இன்றியமையாததாகும். கொல்லிமலைப்பூவையுட்டதழையையும் புளையைக் கூடியனிலையில் அம்மலைக்கு அணித்தாலுள்ளவஞ்சி கொங்கிற்கருவுரேயன்றிப் பிரக்குறுங் கொடுக்கோளூர்லூரை எல்லாரும் அறிவர். இப்பதிற்றுப்பத்து, மேல் யான்காட்டிய,

“குடையலர்காந்தட்டன்கொல்லிச்சுனைவாய்த்  
தொடையவிழ்தண்குவளீசுடான்”

என்ற வெண்பாமாலைப்பாட்டொடு கருத்தொத்து வஞ்சி கொல்லிக்கு அடுத்துள்ளதன்பதனை ஐயமறத்தெளிவித்தல் நன்றாகன்டுகொள்க. இச்சேரைனக் கொங்கின்கணுள்ள “வானிசிரினுந்திந்தண்சாயலன்” என்றதனையும், “காவிரிப்படப்பைநன்னுடன்ன.....ஒண்டொட்டி கணவு” என்றதனையும் ஈண்டைக்கேற்பநோக்கிக்கொள்க. வானியும், காவிரியும் கொங்குநாட்டிலுண்மை முன்னரே காட்டினேன். இவ் வஞ்சி கொல்லிசுழுநாட்டகத்துண்மையானே “வஞ்சிப்பைப்புறவில்” எனவும் “வளவஞ்சி” எனவும் இறையனார்களனியலூரைமேற்கோள்களில் வந்தன என அறிந்துகொள்க. ‘வஞ்சிவனம்’ என்பதனேடு நோக்கின் ‘வளவஞ்சி’ என்பது கருவுராதல் நங்குதெளியப்படும்.

இனிச் சேரோழபாண்டியர்மூவரும் ஒருவர்க்கொருவர் மகட் கொடைநேர்ந்து ஒருவர் தங்காட்டுக்கொண்டாடும்விழவுக்கு மற்றவர் போய்வருதல் நால்களிற்கேட்கப்படுதலானும் இவர்வாழ்ந்த தலைகாள்கள் போக்குவரத்திற்கெளியவாகவும் அணிமையாகவும் இருந்தன வென்று துணியலாகும். உறையூர்க்கு மதுரை எவ்வளவுதாரமோ அவ்வளவே மதுரைக்குங் கருவுர்க்குமென்பது நன்கறிந்துகொள்க. பாண்டியர் சேரோழபாலும் சேரர்பாலும் பெண்கொண்டிருந்தன ரெண்பது, நின்சிர்செடுமாறநாயனுர்பத்தினியாரை ‘வளவர்கோன் பாலவு’ என்பதனுறும், குலசேகரபாண்டியன் வஞ்சிவேஷ்தன்மகளை மணக்தானென்று சவுக்தரபாண்டியதானுள் அந்தாரியப்பப்புலவர் கூறுதலானும் அறியப்படும். செங்குட்டுவளை “நெடுஞ்சேரளாதற்குச் சோழன் மணக்கின்னியின்றமகன்” எனப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப்பதிகம் கூறுதலானும்,

“மன்னன்கரிகால்வளவன்மகள்வஞ்சிக்கோன்  
நன்னைப்புனல்கொள்ளத்தான்புனலின்பின்சென்று”

எனச் சிலப்பதிகாரங்களும் சேர் சோழர்பாற் பெண்கோடலறியப்படும். குலோத்துங்கசோழனுவாவால் அவன் பாண்டியன் மகனோமணங்காலைன் ரணர்ப்பும். கொங்குநாட்டவனுன் சேரன் தன்னையடுத்துள்ளதெய்விகனுக்குப் பூண்கொடுத்தசெய்தியை முன்னரோகாட்டினேன். ‘மேற்காட்டிய சிலப்பதிகாரவழகளிற்குறிய செய்தி அகாதூரமுதலியவற்றிற் பல்லிடத்துங்கறிய ஆட்ட அத்தி, ஆதிமந்திகதையென்பது கற்றுப்பலருமறிவர். கரிகாலவள வள்ளுகள் ஆதிமந்தி என்பவள். இவள் வஞ்சிக்கோனுன் அத்தி யென்பவளைமணந்தவள். இவ்விருவரும் கரிகாலவளாலும் கழர் முன்றுறையிற்கொண்டாடப்பட்ட காவிரிப்புதுப்புனல்விழவிற்குச் சென்று சீராடியபோது காவிரி ஆதிமந்திகணவளை வெள்ளியதாக அவள்க்கூடத்தைப்பதைத்து எங்குந்தேழிக்கானாது பின் காவிரி ஒடுழியெல்லாம் ஒடு அலந்தழு தேங்காசிற்க, அவள்கற்புடைமைக்கும் அன்பிற் கும் இரங்கிக் கடலே அவள்கணவளை அவள்முன்னிறத்திக்காட்ட அவளைத்தழிதிக்கொண்டு பொன்னங்கொடியபோலமீண்டாள் என்ற துல்கள்க்கும். இவ்வரியகதையைப்பற்றி கல்லிசைப்புல்லமை மெல்லியலார்வாற்றுன் முன்னரே ஏழுதினேன். காவிரிப்புதுப்புனல் விழவுக்குச் சேராட்டுள்ளமகனோயும் மருகணையும் சோழர் அழைப் பித்தல் இக்கதையான்றியப்படும். கரிகாலன் புதுப்புனல்விழவுகொண்டாடியழுராசிய கழர் சோனுட்டுமாழுரத்தக்கு அடுத்தள்ளது. இவ்வூரிற் புதுப்புனல்வருதலையறிந்துகொண்டாடப்படும் விழவுக்குச் சோனுட்டையடுத்த கருதுர்வஞ்சியார்வருதல் எளிதென்பது யான் கறவேண்டுவதன்று. கொங்குநாட்டு, அத்தினன்றும் பெயர்வழக்கு இன்றங்கேட்கப்படுகின்றது. அங்காட்டு அத்தியூர், அத்திபாளையம் என்றும் அர்க்கு முன்டு.

இனித் தியாகாரசலீகையென்றும்தூணில் மதுரை ஆலவாய்க் கடவுட்கு மிகுதியாகப் பகக்கட்டமிருந்துதென்றும், அப்பகக்கட்டத் தொருகன்று தப்பிப்போய்ச் சேரன்பகக்கட்டத்துக்கல்து வளர்ந்த தென்றும், இக்கன்று கலந்ததைச் சேரன் தெரியானுயினைன்றும், பின் மதுரையினின்று வஞ்சியர்கோன்கோயில்புக்க ஓரந்தண்ணுக்குப் பலபகக்களுடன் இக்கன்றினையுன் சேரன் நல்கினுடென்றும், இக்கன்றினைப்பெற்ற அந்தணன் அதனைக் கடவிற்கொடுபோ யோர் பகவாணிதலுக்கு விற்றனென்றும், ஆலவாய்க்கடவுட்பணிபுரிவார்

இக்கண்ணினைக்கண்டு தெளிக்கு வந்தவாறு வினாயியறிந்து இக்கண்றி ஞேடும் அவ்வாணிகளேனுடும் அவ்வந்தண்ணேனுடும் வஞ்சியுட்புக்குச் சோன்பாற்சென்று இக்கண்றி ஆலவாய்க்கடவுட்குரியது என்கணம் இவ்வந்தண்ணற்கின்தனையென்றுசொற்றுள்ளதும், சீரன் கடவுளு கடையகண்று என்றொழுவத்துறுதல்க்குடமோ? அடையாளமுண்டோ? நம்பன்பொருள் என்கினுங்கொடிதாகும். யான் யாதொருவஞ்சமும் செய்தென்லேன் என்றுசொற்றுள்ளன்றும், பின் மதுரையார் சோ ஆடனும் இக்கண்றுடனும் தம்வழக்கைத்தீர்த்தற்பொருட்டுத் திரு வாரூரடைந்தனரென்றும் குறியிருத்தலைக் கற்றூறிவர். இக்கதை யானும் கொங்கிற்கருவுரே சேர்வஞ்சிமாநகராதல் என்கினுய்த் துணரலாகும். இரண்டுளாட்டுப்பசுக்கட்டத்துக்கும் கலப்புக்கூறப் படுதற்கும், மதுரையார் வஞ்சிபுக்குச் சேராடுன் திருவாரூர் சென்றுர் என்று குறியதற்கும் பொருந்த நோக்கிக்கொள்க. இன்னு மோராற்றுதும் இதனை விளக்குவல்.

இனிச் சேர்சோழபாண்டியர் படைப்புக்காலங்தொட்டே மேப் பட்டுவருதலுடையரென்பதுபரிமேலுகர்முதலியங்லாசிரியர்களான் கொயாகும். இப்போது மலையாளமென்றுவழங்குகின்ற கடன்மலை நாடோ ஆதியிற் கடவுளாற்படைக்கப்பட்டதாகாது. படைப்புக் காலத்துக்கு எத்தனையோறித் தீ இவ்வுலகமுழுதையும் காசிபர்க்குத் தானஞ்செய்த பரசுராமன் தானிருத்தற்கு சிலன்வேண்டித் தெய்வ கிருபையாற் கடலை ஒதுக்குவித்து உண்டாக்கியதென்று புராணப் வல்லார்க்கூறுவர். இதனைச் சேக்கிழார் விறங்மின்டாயனுர்புரா எத்து,

“**குரைசெய்க ரும்புந்தொடையிதழி வேணியார் தங்கழுப்பரசிப் பரசுபெறுமா தவமுனிவன் பரசிராமன் பெறுநாடு**  
**திரைசெய்க டளின்பெருவளதுங்கிருந்து நிலனின்கெழுவளதும் வரையின்வளதுமுடன் பெருகிமல்குநாடு மலைநாடு**”

எனக் குறியவாற்றுது நன்றுதெளியப்படும். பரசிராமன் சமதங்கின் புதல்வனுதலான் அச் சமதங்கினிபுதல்வரான திரண்துமாக்கின் யென்னும் இயற்பெயருடைய தொல்காப்பியனுர்க்குடன்பிறந்த வனவன். தொல்காப்பியனுர் “வண்புகழ்முவர்காக்குத்தன்பொழில்

“வரைப்பு” என்ற குத்திருஞ்செய்தலானும், இம்மூலேந்தர் மாலை யினையுங்க்குறுதலானும் தொல்காப்பியனார்க்குமுன்னே இம்மூவரும் இத்தமிழ்நாட்டு ஆட்சிபெற்றுநிலைபெறுதல் என்கு ஈரலாகும். வான்மீராமாயணத்தும் இம்மூலேந்தர்நாடு கூறப்படுதலா னிக் கருத்து வளியுறுதல்கான்க. தொல்காப்பியனார்க்குமுன்னே தமிழ் மூலேந்தர் னிலைபெறுதல் தெளிந்தவாற்றான் னிம்மூலேந்தர் பரசுராம அக்கு முன்னே அவரவர்தலைநகரில் னிலைபெறுதல் கன்குண்டாகப்படும். பரசுராமந்த்ரமுன்னே இம்மூலேந்தர்நிலைபெறுணர்த்தவாற்றான் இவர் னிலைபெற்றதலைநகர்பரசுராமனு னிடையிலுண்டாகப்பட்டதுடன்மலை நாட்டில் இருப்பது அசம்பானிதயாதல் எல்லாருங் கண்டுகொள்க. மேல்கடற்பக்கத்துத் தொண்டி, முசிரி, மாந்தை முதலியபட்டினங்கள் சேருடையனவாக்கேட்கப்படுமாலெனின் அவையில்லாம் பழைய சேர்வஞ்சிக்குப்பின்னேண்டாகிய பரசுராமகேஷ்த்திரத்துண்டாகிய நகரங்களென்க. இக்கருத்தானங்கே பழைய சேர்கருஞ்சு வஞ்சியைப் பல்லிடத்தும் மூதார் என்றகுறுவதுங்கும், அவஸூர்ப்புராணம் அதனை ஆதிபுரம் என்றவரப்பதுங்கும் எனக்கொள்க. இது பெளராணிக்குமுறையான் ஆராயப்பட்டது. எஞ்சான்றும் சேர்க்குரியகருஞ்சு கரண்கைப்பற்றியகாலத்துக் கரபுரம் எனவும், வீரசோழன் கைப்பற்றியகாலத்து வீரசோழபுரம் எனவும் பெயர் பெற்றதுணர்க. இராவணன் இத்தென்னுட்டை ஆண்டான் என்றால் கும் திரிசிரன் உறையூர்ப்புறத்தைக்கொண்டான் என்றால்கும் இங்குணமே பொருந்தக்கொள்க. இராவணன்காலத்தும் இத்தமிழ்வேந்தருண்மை இராமாயணத்தானுணர்க. இப் பரசுராமன்பெறுநாட்டுச் செங்குன்றார் விறன்மிண்டாயனார் அர் என்று பெரியபுராணங்குறுதலான் இது கொஞ்சுநாட்டுச்சிவத்தலமாகிய கொடிமாடச்செங்குன்றாரின் வேறென்றுகொள்ளினும் அமையும்.

இவற்றுளான்றையும் ஆராயாது வஞ்சியே திருவஞ்சைக்களமென்றும், அஞ்சைக்களமென்று பிரித்துவழங்கியது தவறென்றும் வஞ்சைக்களமென்று வழங்கவேண்டுவதென்றும் தம்மனம்போன வாறுக்குறித் தெய்வப்புலவர்களான பெரியோர்கள்பால் அபசாரப்படுவாருமூர். அஞ்சைக்களமென்றேவழங்கிய பெரியோர்கள் திருநாவுக்கரசுநாயனார், சந்தரமூர்த்தினாயனார், சேக்கிழார், கச்சியப்பமுனிவர் முதலிய பலராவர்.

**இனிக் கொங்குாடு சோணுட்டையடுத்துள்ளதென்பதை முன் வரேகாட்டினேன்:** சோழர்க்குச்சிறந்தமலை நேரியென்பது பலரு மறிவர். அம்மலை சோணுட்டின்கண்ணதேயாகும். செங்குட்டுவன் தன் மைத்துணச்சோழனேபுபகைத்த சோழர்க்குடிக்குரிய ஒன்பதின் மரைச் செருவென்று உறையூர்க்குத்தெற்கின்கண்ணதாகிய நேரி வாயில் என்னும் ஒரூர்க்கண் என்றா சிலப்பதிகாரத்தாற்றெரிதலால் இம்மலையும் உறையூர்க்கு அணித்தாகுமென்று கொள்ளலாகும். இந் நேரிமலை களங்காய்க்கண்ணிரார்முடிச்சேரந்கும், கெல்வக்கடுங்கோ வாழியாதற்கும் இடஞகப் பதிற்றுப்பத்துறால்கூறும். இதனை நான் காம்பத்தில் “நீர்த்திகழ்சிலம்பினேரியேனே” (சா) எனவும், “கல்லுயர் நேரிப்போரூங்கி”(கள) எனவும் வருதலான் அறிக்குதொள்கள்:இவற்றுற் சோழர்க்குரிய நேரிமலையில் இரண்டுசேரர்கள்வதிந்தமை உணர்வாம்: கொங்கிற்கருவூர்க்சேரர்கள் சோழராடுபொருது அவர்க்குரிய நேரிமலையென்றியாற்கொண்டு ஆண்டுவதிந்தனரென்றே தணியலாகும். இதனாற் கொங்குடையசேரர்கள், தங்கொங்குநாட்டுப்பக்கத் ததாய்ச் சோணுட்டிழுள்ள மலையைக்கைப்பற்றி அதன்கண் வதிந்தார்கள் என் ரெளிதிலறியலாகும். பெர்னின்கின்றவாறு கடன் மலைநாட்டுச் சேரர் தமக்குரியதல்லாத கொங்குநாட்டைக்கடக்குத் தோண்டு நேரிமலையில் வதிந்தார் என்பது பொருந்தாதல் உய்த்துணர்த்தகும். இந்நேரிமலையிற் சேரர் இருந்தனரென்பது சேரர்க்குச் சோணுட்டுமலைவரை அரசாட்சி பண்டுநிலையினதென்பதை நன்கு காட்டுமென்க.

**இனிப் பழையசேரவதிந்த குடபுலமாகிய கொங்குநாட்டைப் பற்றிச் சிலகாறுவல். சங்ககாலத்துவள்ளால்களுள் ஒருவனுகிய வையாயிக்கோப்பெரும்பேகன் ஆணியர்பெருமகனென்பது தற்குறரிவர். ஆணியர் என்பார் வேள் ஆவியின் வழியினர். இவ்வேளாயியிருந்தது ஆணின்குடியாகும். இது கொங்குநாட்டுள்ளதென்பது, “சேரர் கொங்குவைகாலுரங்களுடுதிலாயின்குடி” (அருணகிரிநாதர்) என வருதலா ஏறியப்பட்டது. இவ்வேளாயியின்வழியிலே சேரர் பெண் கொண்டாரென்பது “குடக்கோநெடுஞ்சேரலாதற்கு வேளாயிக்கோ மான்றேவியின்றமகன்” (பதிற். சு-பதிகம்) என ஆடுகோட்பாட்டுச் சேரலாதனையும், “பொய்யில் செல்வக்கடுங்கோவுக்கு வேளாயிக்கோ மான் பதுமன்றேவியின்றமகன்” (கூடி. அ-பதிகம்) எனப் பெருஞ் சேரவிரும்பொறையையும் குறுமாற்று ஏறியலாம். வஞ்சியில்**

“ஓள்ளவிக்கோமாளிகை” (சிலப்-நடுகல்-கடதி) என்றும் பெயரான் தூர் வாஸன்தானம் இருந்ததும் அண்டைக்கீற்ப சினிக்கீத்தகும். இது சேர்வம்பந்திமாளிகை என்பது பொருந்துவதாகும். கருவூர்க்கும் “ஆயின்குழக்கும் அதிகதாரமல்லாமையும் கெள்ளி வெளியிட முன்வர்த்துகொள்க.

இவீச் சேவம்பிச்னுண அதிகமானுமானஞ்சிவழியின அகிய அதிகனைப்பவன் ஒருவன் குறும்பொறையூர் என்றும் மலையரஞ்சைய அரிசிருந்தனன்ன்றும், அவன் புகழ்ச்சோழ நாயனுர்க்குத் திறைகொடாதகாரன்த்தா வலர்ப்படையால்வெல்லப் பட்டாண்றும் பெரியபுராணத்தா வறியலாம்.

“கொடிமாமதினீடுகுறும்பொறையூர்  
முடிநேரியனுப்படைமுற்றியதே”

எனவருதலா னிதனையறிக. காடுகு-ஆம் அகப்பாட்டில்,

“நறும்பூஞ்சாரற்குறும்பொறைக்குண்ணது  
கில்கெழுதடக்கைவெல்போர்வானவன்  
மிஞிதமூசகவளசிறுகண்யானைந்  
தொழியுடைத்தடமருப்பொழியன்றிக  
கொடுமுடிகாக்குங்குருஉக்கணுமதிற்  
சேண்னினங்குசிறப்பினமும்”

எனவருதலான் இக்குறும்பொறை சேரங்பகைஞ்சிய கொடுமுடி யென்பவதுடைய ஆழுர்க்குமேற்கணுள்ளது நன்குபுலஞ்சூரும். சேர வம்மிசியனுகிய அதிகற்கும் சேர்க்கும் தாய்பாகவியைமாகப் பகைமையுண்டாகிப் பெரும்போர்சிகழ்ந்தது பதிற்றுப்பத்தாலும் புறப்பாட்டாலும் அறியப்படும். ஒன்றையார் அதியமானுமா ஞஞ்சியைப்பாடிய புறப்பாட்டில்,

“நேடுயீர்பிறங்குமலைகெழீஇய  
நாடுடன்கொடுப்பவுங்கொள்ளதோனே” (புறம் - உங்க)

எனவருதலான் இவன் தாயநாடுபற்றிச் சேரநேடு பகைமையுண்டா னென் றய்த்தணரப்படும். இவதுக்குக்கிழக்கே ஆழுர்க்கணிருந்த கொடுமுடி என்பவதும் இவதுடன்சேர்ந்து சேரளைப்பகைத்தனன் போலும். இவ்வாழுர் கொங்குநாட்டின்கண்ணேயுள்ளது. அதியனை

“உண்டுறை, மலீயலரணியுக்தலீர்நாடன்” என்பத்தில் அதிபன் தலை நீர்நாடன் என்பது முன்னரோகுறினேன். கறையூரிற் பாண்டிக்கொடு முடி என்றுங்கோமிலுள்ளது தேவாரத்தால்றியப்படும்.<sup>1</sup> அது இக் கொடுமுடியரசன் சம்பஞ்சமுடையதாகும். சேரன்பகைவனும்ப் பாண்டியற்குத்துணைவனுயகாரணத்தாற் பாண்டிக்கொடுமுடி எனப் பெயர்சிறந்தான்போலும்.

இனிப் பதிற்றுப்பத்து நான்காம்பத்தில்,

“வெண்டிரைமுந்நிர்வளையுமலகத்து  
வண்புகழ்நிறுத்தவகைசால்செல்வத்து  
வண்டனையைமன்னீயே” (ந.க)

என்பதனால் வண்டன் என்பானென்றாலும் சேரானுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளான்: இவன் கோச்சேரானுக்கு உவமையாகக்கூறப் பட்டவாற்றாலும், “வண்புகழ்நிறுத்தவகைசால்செல்வத்துவண்டன்” என்றானும் சேரரிற்கிறந்த முன்னேன்ன்று ஒகித்தலாகும். இவனிருந்தமலை வண்டமலை எனப்படுவது: இது கொங்குநாட்டுக் கருஷுக்குத் தெற்கேயுள்ளது.

இவன் ஆதன் என்பது, சேரர்க்குள் அதிகமாக வழங்கும்பெயர் என்பது, சேரலாதன், நெடுஞ்சேரலாதன், ஆதனவினி, செல்வக் கடுங்கோவாழியாதன், பெருஞ்சோற்றுதியஞ்சேரலாதன் எனவருத வான் அறியப்படும். எண்டுக்காட்டிய பலபெயர்க்கும் ஆதன் கடல் தன் ஆவன். இவனிருந்தவர் ஆதனார் எனப்படும். இஃது இப் போது கொல்லிமலையை யடுத்துள்ளது. கசா-அ-ம் அகப்பாட்டில்,

“பல்லான்குன்றிப்புதிமுற்சேர்க்க  
நல்லான்பரப்பிற்குழமுராக்கட  
கொடைக்கடனேன்றகோடரெஞ்சி  
ஞுதியன்ட்டில்போலவொளியெழுங்  
தருஷியார்க்கும்பெருவளாச்சிலம்பின்”

எனவருதலான் உதியஞ்சேரல் குழமுரிசிருந்து பெருஞ்சோற பயக்தது உணரப்படும். இங்குழமூர் கொங்குநாட்டு ஆன்பொருகைக் கரையிலுள்ள குழமம் என்று இப்போதுவழங்குவதாகும். இங்குழ மூரை, நல்லான்பரப்பிற்குழமூர் என்றான் இதனிடத்துப் பகுமிகுதி பாக இருந்தது என்குறையட்டபடும். இட்பகுமிகுதி கோங்குநாட்டுக்கே

சிறந்து, “கொங்க’ராபரந்தன்ன” (என) எனப் பதிற்றுப்பத்திற் கூறுவதாலுணர்ந்துகொள்க. இக்குழுமம் கொங்குநாட்டுப்பழனி மலைக்கடுத்துள்ளதும் ஈண்டட்கேற்ப நோக்கிக்கொள்க. வஞ்சியிலிருந்த சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சியசெல்வக்கடுங்கோவாழி யாதன,

“குந்றகழ்களிரென்கோ

... ... .. . . .

மன்றுகிறையுநிறையென்கோ

மனீங்களமரொடுகளமென்கோ

ஆங்கவை, களவெனமருளவல்லேனவி

ஊல்கியோனேநைசைசாரேஞ்றல்” (புறம் - காட்டு)

என்பதனும் பக்கிரைகளை ஆரூட்டுவும் களிற்றுடையும் புலவர்க்கு நல்கி அனைவை கூறப்படுதலையும்காண்க.

இவையெல்லாம், சேரர் கொங்குநாட்டுவதின்திருந்தனரென்பதை நன்குவிடுவதுமென்றுணர்க. இனி, மாந்தரக்கொங்கேளுத் தன இலக்கணக்களில் உதாரணமாக வழங்கும்பெயரும் இக்கொங்கு, மாந்தரனைனப்பெயரிய சேரஜின்சேர்ந்தது என்பதையே வலியுறுத்தும்.

இனி நக்கிரனூர் கூட-ஆம் அகப்பாட்டிற் ரமிழ்மூவேந்தர் தலை கரரங்கள் மூன்றையும்,

“ஆரங்கன்னியடிபோர்க்கோழி  
ரந்கெழுல்லவையறந்தை”

எனவும்,

“அரண்பலகடந்தமுரண்கொடானை  
வாடாவேம்பின்வழுதிகூடல்”

எனவும்,

“கடுமெபகட்டியானைநடுந்தேர்க்கோதை  
திருமாலியனக்கருவூர்”

எனவும் கறியிருந்ததைக் கற்றாறிவர். இதன்கட் சோழர்க்குச்சிறந்த புகாரும், பாண்டியர்க்குச்சிறந்தகொற்றையும் கடற்றுறைப்பட்டினங்களாகஇருக்கவும், அவற்றைக்கூறுமல் உள்ளாட்டுச்சிறந்த தலைநகரங்களாகிய உறையூறையும் கூடலையுமே தாம் எடுத்துக்கொண்ட முறையைக்கேற்பவே சேரர்க்குஞ் சிறந்த தொண்டி, முசிரி முதனிய கடற்றுறைப்பட்டினங்கள் இருக்கவும், அவற்றைக்கூறுது உள்ளாட்டுச்சிறந்த தலைநகராகிய வஞ்சியையேக்கறினுரென் நெளித்திறியப்படும்.

சிறபானுற்றுப்படையினும் இம்முன்றுமே தமிழ்மூவேந்தர்தலைக் கென அறியுக்குறியதுகாண்க. ஆண்டு, மதுரையும்குறிதே, வஞ்சி யும் வறிதே, உறங்கையும் வறிதே என்றார். சூளாமணியினும் மதுரை, கரபுரம், உறங்கை என இம்முன்றையுழீமூக்குறினார். யாப்பருங் கலவிருத்திமேற்கோளினும்,

“ஆடனடைப்புரவிச்சேம்பூட்சேன்  
கூடலேனக்குமின்றனதோன்”

“மறங்தருதாணைச்செங்கோற்கிள்ளி  
யூங்கைதிபிற்சிறங்தனமுலை”

“மஞ்சவரைத்திணிதோட்டுழியர்மன்னவன்  
வஞ்சியெனமலர்ந்தனகண்”

என இவ்வாறே இம்முன்றுமே (செய்யுளியல்-தரவேசுரவினை) வருதலான் இதனுண்மை யுணரப்படும்.

இனிக் கருவூர்க்கேரமான்சாத்தன், கருவூர்ப்பெருஞ்சதுக்கத்துப் பூதாதன், கருவூர்க்கண்ணம்பாளனார், கருவூர் ஒதுளானி, கருவூர்க்கதப்பின்லோ, கருவூர்க்கதப்பின்லோசாத்தனார், கருவூர்க்கூர், கருவூர்ப்பவுத்திரன், கருவூர்க்கோசனார், கருவூர்ப்பூதன்மக்ஞார்பெருங்கொற்றானார் என நல்லி சைப்பு வர்பலர் கருவூரினராகக்கூறப்படுதலைத் தொகைதூங்கலுட்காணலாம். இப்புலவர்தொகை மதுரைப்புலவர் தொகைக்குச் சிறிதாயினும் உறையூர்ப்புலவர்தொகைக்குப் பெரிதென்பது தொகைதூங்கல்களை நன்காராய்ந்தார் அறிவர். உறையூரின் மிககுக் கருவூரிற்புலவர்கள் இருத்தற்குக்காரணம் அவ்வூர் உறையூரிற் பெரிதாதலானும், அது சேர்தலைநகராதலானும் என்று உய்த்துணரலாகும். என்னுடையக்குறியகருவூர் ஒருபோமொம்பது வேற்றுமைப்படுத்தற்குறிய அடையொன்றுங்கொடாது வாளாக்குறியவாற்று என்குதுணியப்படும். சோழர் வஞ்சியைமுற்றியவிடத்தும், அதனை ஏறிந்தவிடத்தும்பாடிய புறப்பாட்டுக்களின் கீழ்க்குறிப்பிற் “கருவூர் முற்றியிருந்தாணை” எனவும், “கருவூரெறிந்தாணை” எனவும் வருதலை சண்டைக்கேற்பநோக்கிக்கொள்க. பாடலுள் \*வஞ்சியென்றுவருதலும், அப்பாட்டின் கீழ்க்குறிப்பிற் கருவூர் என்று வருதலும்

\* புறம்-உ.க. ஷி உ.எ.ஸ்.

தூருரையேபற்றியதென்ப தியாவருமறிவர். ஆண்டெல்லாம் வஞ்சியை அறிவித்தற்குக் கருவூர்ணுன்று அடைகொடாது வாள்ளவழங்குதல் போலவே ஈண்டும் வழங்கப்பட்டதாகும். “கருவூர்ச்சேரமான்” என் பதஞானும் இக்கருவூர் வஞ்சியர்கும். “கருவூர்ப்பெருஞ்சதுக்கத்துப் பூதன்” என்பதஞானும், இக்கருவூர்வஞ்சியேயாகும். “சதுக்கப்பூதரை வஞ்சியுட்டந்து, மதுக்கொள்வேள்விவேட்டோனுமி னும்” எனச் சிலப் பதிகாரத்துவருதலான் வஞ்சியாகிகருவூரிற் சதுக்கப்பூதருண்மை நன்குணரலாகும். கருவூர்க்கதப்பிள்ளைசாத்தனுர் சேரன் படைத் தலைவனுகிய பிட்டனைப்பாடுதலான் இக் கருவூர் வஞ்சியேயாகும். (புறம்-கூறு) இவர் அகப்பாட்டில்,

“கோடியர், பெரும்படைக்குசிரைநற்றேர்வா  
மிருந்துகழற்சேவடிநசைஇப்படர்ந்தாங்கு” (ந.ஒ.க)

எனச் சேரனைப்பாடுதலானும் இதனுண்மையுணர்க. கருவூர் ஜம்பாளனுரை:—(இ)வா.

“ஒளிறுவேற்கோதையோம்பிக்காக்கும்  
வஞ்சியன்னவென்வளக்கர்” (அகம்-உகந)

எனப் பாடுதலான் இக்கருவூர் வஞ்சியேயாகும். இவற்றானும் கருவூர் சேர்க்கருவூரோயாதலும், அதுவே வஞ்சியாதலும், அது கொங்கு நாட்டுச் சோன்னடையடுத்துச் சோழர்க்குப்பகைப்புலமாய்ச் சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையிருந்த ஊராதலும் (புறம்-கூ) நன்குணர்ந்துகொள்க. பிற்காலத்தும் பொய்யாமொழியென்றும் புலவர் இக்கருவூரினரென்பது “பாற்கடல்போலப்பரங்தஙன்னெறி” என்றும் நச்சினுர்க்கிணியருரைச்சிறப்புப்பாயிரத்து “வண்பெருவஞ்சிப்பொய்யாமொழி” என வருதலான நியப்படும். இவர் கருவூரினராதலாற் றம்மூர்க்கடுத்தசோன்னட்டுக் கண்டியூரிற் சீனக்கருக்கு உயிர்த்துணையாயினரென் நுய்த்துணைரலாகும். இப்புலவர்களால்லாம் சேர்க்குரிய கொல்லியினும் உல்லிசைப்புலவருண்மை “கொல்லிக் கண்ணன்” என்றும் பெயரானுணரலாம். இவர் “குட்டுவன்மாந்தை” (குறுக்தொகை-உ.ச) யினை எடுத்துவமிக்கின்றார். இதனும் இவர் சேர்ப்புலவராதறெனியப்படும். இப்புலவரெல்லாம் கொங்குநாட்டுப் புலவரோவரென்ப தியான்கறியறிக்கவேண்டுவதன்று. கொங்க

என்பார் தமிழரேயென்பது “தமிழ்க்கொங்கர்கோன்” (தமிழ்கா)-என இரட்டையர் வக்கபாகைவரபதியாட்டுகொண்டாளீப் பாடுதவாது மறியலாகும். சண்டீச் சேரஞ்சுடுப்புலவரெனத்துணியிப்பட்டபலரும் கருஷுரினராக வழங்கப்படுதல்லது வஞ்சிச்புலவரென வழங்கப்படாமையான் வாஞ்சி செய்யுள்வழக்குப்பெயரென்றும், கருஷு ரெண்பதே உலகவழக்கினுமுள்ள பெயரென்றும் அறியத்தகும். ஈண்டுக் கருஷுர்வேறு வஞ்சிவேறென்று ஒரு சிதண்டையுரப்பின் மேற்காட்டிய கல்லிசைப்புலவரெல்லாம் கருஷுரினராகவேநின்று சேர்தலைக்காக்கி வஞ்சியின்கண கல்லிசைப்புலவரேயில்லாம் லொழியாரேநுமென்று கண்டுகொள்க. இதனாற் பிறர்சிதண்டாவாதம் ஈண்டுப்பலியாதாத லொருதலை. இப்புலவர்களுட் கருஷுர்ப்பெருஞ் சதுக்கத்துப்பூதாதனாதனார் என்பவர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தாளீன்பாடிய,

“உள்ளாற்றுக்கயிலைப்புன்னினிழுன்  
முழுஉவள்ஞரமுணக்குமள்ள  
புலவுதிமாதோாக்யே  
பலராலத்தைநின்குறியிருந்தோரே” (புறம் - உகக)

என்னும்பாடலைக் கற்றாறிவர். இதனகண் இவர் “நின்கருத்திற் கேற்ப நின்னெடுவடக்கிருந்தார் பலராதலான், யானிதற்குதவாது பிற்படவந்ததற்கு என்னை அவரோடு சொல்லிவெறுத்தி கீ” என்று கூறதலைக்காணலாம். இதனால் இப்புலவர் கோப்பெருஞ்சோழர் குயிர்த்துணியைரென்றும், அவன் இறத்தற்குத் தாழும் இறக்குமியல் பின்னென்றும், இவரினுந்தாரதேயத்துள்ள பிசிராங்கதயர் சோழர் கும அவர்க்கும் உணர்ச்சியொத்தலா இடுணேபோந்து சோழதுடன் வடக்கிருந்தாராகவும், இவர் சோழன்வடக்கிருந்தணிடத்துக்குஅணித்தாக இருந்தும் முற்படவந்து உதவாம விவன் வடக்கிருத்தல்கேட்டப் பிற்படவந்ததனை ஒருபெருந்தவருக்கருதித் தாரதேயத்துள்ளாரும் முற்படவந்து உதவாநிற்க அணிமையிலுள்ளவன் பிற்படவந்தான் என்று அங்னனமுற்பட உதனினாருடன் சொல்லி என்னை வெறுத்தி யென்று தஞ்செயலை நொந்துகொள்கின்றாரென்றும் அறிஞர் நன்கறி வர். உள்ளவாறு இப்புலவர்தாரத்திலிருந்து கேட்டுவருதல்பற்றிப் பிற்பட்டவராயின் அதற்குப் புலத்தல்கூடாமை நன்கறிந்துகொள்க. இவர் வஞ்சிப்புலவரென்பது முனன்சோகாட்டப்பட்டது. இதுவாங் சோழர்க்குச் சேர்வஞ்சியணித்தாதலையே வளியுறுத்துமென்று கண்டுகொள்க.

இனிப் பழமொழியின்கண்,

“கழுமலத்தியாத்தகளிறங்கருஹர்  
விமுவியோன்மேற்சிசன்றதனுல்”

எனவநாதலையும் அதற்கு உரைகாரர் “கழுமலமன்னும் அவின் கண்ணே சினித்துகின்ற களிறங் கருஹரின்கண்ணேயிருந்த கரிகால் வளவன் கடிதீயனுபினும் அவன் சிறப்புடையனுதலான் அவன்மேற் சென்று தன்மிசையெடுத்துக்கொண்டு அரசிற்கு உரிமைசெப்தது ஆதலால்” எனக்கூறதலையுங் கற்றாறிவர். இது சோணுட்டுக்களிற வேற்றுநாட்டு ஊர்புக்கு ஒருவற்கரசரிமைசெய்த கதை கூறியதாம். கரிகாலன் தாயத்தார்ப்பகைமைகாரனாமாக இளமையிலே தன்னுடுவிட்டு உயிருய்க்குபோய்க் கொங்கிற் சேர்கருஹரின்வகிந்தனனுவன்.

வண்மையினை ஈண்ணிலிப்பிற் பெறுகும். சோணுட்டுக்கள்

களஞ்சென்று ஒருவனே நிசையேற்றிவந்ததென்று சிகின ததற் காகாமையும் அது கருஹரனாப் பெயர்ப்பெறுமையும் ஆராய்ந்து கொள்க. இதுவும் கருஹர் சோணுட்டுக்கணித்தாதலையே காட்டுமென்றனர்க. கருஹர் கொங்குநாட்டதென்பது உமாபதிசிவாசாரியார் திருப்பதிக்கோவையில், “லெமிகுமவிநாசிதிருமுகன்பூண்டி திருநனு கொடிமாடச்செங்குஞ்சூர்தானே” வெஞ்சமாக்கூடல்கொடுமுடிகரு ஹர்கொங்கின்மேவேமேம்” என்றதனுலை நன்கறியலாம். நால்களை விரண்டுகருஹர் கூறப்படாமையும் அக்கருஹர் சோணுட்டுளதாக எங்களுலங்கருமையும் அது கொங்குநாட்டதென்றே எந்தாலுங்கருதலையும் ஆராய்ந்துகொள்க. சந்தரமூர்த்திநாயனுர் அவினாசியைகீங்கி மலைநாட்கம்புகுந்தார் என்னுமிடத்து “குடுபுலத்துப்பதிக்கெடாறு மின்புற்றக்கடந்தருளிக் குன்றவளாகாட்கம்புகுந்தார்” எனவும், திருஞானசம்பந்தமூர்த்திநாயனுர்பூரணத்துள், “குடுபுலத்திலாற்றினித்தாரமார்கோவி வெப்பாலுமேத்தித்திருநனுவினையிழைறஞ்சிக் குணதிசைப்போதுகின்றூர் செல்வக்கருஹர்த்திருவானிலைக்கோயில்சென்றிறைஞ்சியங்காடகன்று பொன்னித்தென்கரைத்தானம்பலபணிவார்” எனவும் சேக்கிமூர்கூறியவாற்றூற் குடுபுலம் அஞ்சைக்களமுடைய மலைநாட்டிழந்தும் சோணுட்டிழந்தும் இடையே நிலைபெறுதலீனிதனர்ந்து கொள்ளலாம். இவற்றெல்லோர்தானாக்குமிடத்து “கொங்கரொடு குடுபுலத்துக்கோமன்னர்” எனச் சேக்கிமூர்வாக்கின்வந்ததற்குக் குட-

புத்துக்கொங்கரை குடிபுத்துக்கோமண்ணர் என்பதே பொருளாகத் தெளிந்துகொள்க. “கொங்கினங்கோசர்தங்கணுட்டகத்தே” என்னுஞ் சிலப்பதிகாரஉரைபெறகட்டுரைப்பகுதிக்கும் கொங்குமண்டலத்து இளங்கோவாகிய கோசரும் தாங்கள் தொங்கள் பகுத்துக்கொண்டாரும் சிறநாடுகளினிடத்தே என்பது பொருளாகக்கொள்க. அடியார்க்குங்கல்லாரும் இளங்கோசர் என்பதற்கு இளங்கோவாகிய கோசரும் எனவுரைத்தார். இவ்விளங்கோக்கள் கொங்குமண்டலத்தை யுடைய கோச்சேர்க்குத்தம்பியராய்த் தாயவுரிமையெய்தினாராவர். “மூவர்கோவையு மூவிளங்கோவையும்” எனவருதல் காண்க. தங்கள் காட்டகம் என்றதனால் இவர் பலராதலும், இவர் கோச்சேர்க்கிழுடங்கியாரும் சிறநாடுகள் பலவாதலும் உணரப்படும். சிலப்பதிகாரம் வேட்டுவவுரிக்கட்கண்ணிலையக,

“கொங்கச்செல்விசுடமலீயாட்பு

தென்றமிழ்ப்பாவைசெய்தவுக்கொழுந்து”

என இளங்கோவடிகள்கூறியதற்கும் இவற்றெழுடுபொருந்தவே பொருள்கூறுக. கொங்கச்செல்வி என்ற முற்படக்கூறினார்; அடிகள் தம முடைய குடிபுலமாகிய கொங்குவஞ்சியின் முதன்முதற் கோயில் கொள்ளும் சிறப்பினைசிறைந்து: சுடமலீயாட்டி என்றார் கண்ணகி வென்வேலான்குன்றின்வினையாட்டியானக்கேள்ள” என்று கூறுவதை விணைந்து; தென்றமிழ்ப்பாவையென்றார்: கண்ணகி “தென்னவன்றிதி லன்றேவர்கோன்றனவாயி, னல்விருந்தாயினுனுனவன்றன்மகள்” என்று கூறுதலீயுட்கொண்டு கண்ணகி விளையாடல்கொண்டமலீசேர்ஆட்சி யுப்பட்ட சூதிசைக்கண்ணதாகவிற் குடமலீஎனப்பட்டதெனவறிக. “கொல்லிக்குடவரை” எனவும் “குடவனுறு” எனவும் வழங்குதலானும் னார்க. இங்ஙனங்கொள்ளாது “கொங்கினங்கோசர்தங்கணுட்டகத்தே” என்று வருதல்பற்றிக் கொங்கச்செல்வி என்றாரெனக்கொள்ளின் கொங்கினங்கோசர் தங்கணுட்டகத்தே கோயில்கொண்டதீண்யே முற்படச் சிறப்பித்தற்கும் அவரோடொப்ப இலங்கைக்கயவாகுவும் சோழன்பெருங்கள்ளியும் முறையே இலங்கையினும் உறையுரினும் வகுத்த கோயிலிலீவளிருந்தருள்ளீக்கருமைக்கும் ஏது இல்லீயாகு மெனவணர்க. அடியார்க்குங்கல்லார் குடமலீயாட்டி என்பதங்கட்ட குடமலீயென்பது குடநாடுனை நலிந்து பொருள்கோட்டலீக்காண்க.

“தன்னுடன் குடகொக்கன் சோழன்” எனச் சேரன் கூறப்படுதலையும் “கெண்ணினாடு குடகொங்குனுடு திறைகொண்டுதென்னாலுறை செங் தமிழ்க்கண்ணினாடு” எனச் சேரநாடு கூறப்படுதலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. சிலப்பதிகாரத்துக் காட்சிக்காலதக்கண்,

“வில்லவன்கோதவேந்தற்குரைக்கு  
நும்போல்வேந்தர் நும்மோடிகவிக்  
கொங்கர்செங்களத்துக்கொடுவரிக்கயற்கொடி  
பகைப்புறத்துத்தந்தனராயினுமாங்கலவு  
திசைசமுகவேழுத்தினசெவியகம்புக்கண”

என்பதனால் சோழர் பாண்டியரிருவரும் கொங்கர் செங்களத்துக் கெங் குட்டுவெனுடு இகளித்தமக்குரிய புளிக்கொடியையும் கயற்கொடியையும் பகைக்களத்தே அச் செங்குட்டுவனிடந்தஞ்சூ ஒடினர் என்பது கூறப்படுகின்றது. இதன்கட்ட சோழபாண்டியர் செங்குட்டுவெனுடு பொருத்து கொங்கர்செங்களம் என்று கூறுதலானும், செங்குட்டுவன் சோழபாண்டியர்மேற் படையெடுத்துக்கென்று பொருதான் என்று கொள்ளப்படாமல் சோழபாண்டியர் கொங்கர்செங்களத்தே கெங் குட்டுவெனுடு இகளினுரெங்றே கொள்ளக்கிடத்தலானும் சோழ பாண்டியரிருவரும் ஒருங்கியைந்து இவனுள்ள கொங்குநாட்டே படையெடுத்துப்போந்து இவனுடு இகளினுரெங்றும் இவன் தன் கொங்கு நாட்டார் துணியாக அவரொடும்பொருத் பேரர்க்களமாதலா வது கொங்கர்செங்களமெனப்பட்டதென்றும் அப் பகைக்களத்து அவ்விரு வேந்தரும் தங்கொடியை செங்குட்டுவற்குத்தந்தோடினரென்றும் துணியப்படுதல் காண்க. களவழியினும், “கொங்கரையட்டகளத்து” எனவும், “வஞ்சிக்கோவட்டகளத்து” எனவும் வருதலுடன் பொருந்த நோக்கின் இதுவே பொருளாதல் தெளிவித்தென்,

“மண்ணுள்வேந்தெனின்வானுடக்  
ங்னுர்பொருநைமணவினுஞ்சிறக்க” (சிலப்-நடிகல்.)

எனவாழுத்தற்கண்ணும் அவன் கொங்குகாட்டுப்பொருவனவானினுஞ்சிறக்க எனக்கூறுதலையும் ஈண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. இப் பொருவாக காவிரியிற்கலத்தலை முன்னரே தெளிவித்தென்.

இனிச் சேரன் ஆனிலீயினையுடைய உலகுட்டயஞ்சலான் ஆனிலீ யுலகுவாலுகு எனவழங்கல்பற்றி அவன் வானவளி ஏனவும் கருதுர் கர்ப்பபுரியாதல்பற்றிக் கர்ப்பத்திற்குப் 'பொறையென்பது பெயராத லான் அவன் பொறையன்னவும் வழங்கப்பட்டானே என்ற ஊக்கக வும் இடதுண்டு. "மேலது ஆனிலீயுலகத்தானும்" என்பதனுன் ஆனிலீ யுலகுவாலுகாதலும் "சேரன்பொறையன்மலையன்றிறம்பாடி" என்பதன்கண் மலையன்ன வேறுகூறுதலான் ஈண்டுப் பொறையென்பது மலையாகாமையும் உணர்க. "வானேரும்வில்லெழுதிவாழ்வர்விசும்பு" என்றலும் புலவர் புளைந்துரையேயாகும்.

இங்குனம் சங்காலத்தனவும் பிற்காலத்தனவுமாக்ய இப்பன் ஊற்றுணிபுக்கும் இயையவே, கொங்குநாட்டுப் பெருமக்களைல்லாம், தங்கொங்கிற்கருவுரைச் சேரராஜிஸ்தானம் என்று வாயாரவழங்குதலை இன்றுக்கேட்கலாம். அவர் மதுக்கரைக்காளிகோவிலைச் சேரர்க்குஞ் சோழர்க்கும் எல்லைக்கோவிலென்றும், கருதுர் ப்பக்கத்துள்ள வேட்டைமங்கலம் என்றும் ஊரைச் சேரன் வேட்டம்புரிந்த இடமென்றும் கறவர். இதனை அடியிற்குறித்த ஆங்கிலக்குறிப் பாறுமுனர்க.\*

இத்தனையுங்கறியவாற்றுற் றமிழ்கறங்குலகத்து மூவேந்த ரூட் குட்டிசையானுங்கோமக்களாகிய பழையகோச்சேரர்காடுமுழு

\* Madukkarai: Hamlet of Thirukkambiliyur 12 mils west of Kulittalai. The temple of the village goddess Sellandiyamman is supposed to mark the spot where the Chera, Chola and Pandya Kingdoms met..... A bank runs south from the river at this point and is said to have been erected to mark the boundary of the Chola and Chera Kingdoms. (Page 281 - Trichinopoly Gezetteer 1907.)

Vettaimangalam; stands 12 miles north-west of Karur; population 3,517. The place is said to owe its origin to a Chera Raja, who, when out hunting one day saw the spot and struck by the beauty of scenery, founded the village. It was named Vettaimangalam from this incident. There is an old Sive temple there. (Page 276. Do. Do.

தாக்குடுபுலமாமேஹும், அதன்கட்ட குடுபுலமென்று சிறப்பித்துப் பெயர்ப்பெறவது கொங்குநாடேயென்றும், அது சேரரினுடீத்ரசாண்ட மலையமானுடாக்கொல்லிமலைப்பக்கத்துநாடுமுதலாகப் புளாடிகளை ஏடுடையதென்றும், அதன்கண்ணால் ஆனபொருளாகக்கரையிலுள்ள கரு ழூரே \*வருபுனனீர்த்தண்பொருளாகும் தரும் வஞ்சியென்றும் ஜூயக் திரிபறத்தெனின்துகொள்க. இன்னும் இலக்கணங்களிக்கமிடையீய வில் (சூத-க) “கருஞூர்க்குச்செல்வலென்றார்க்கு யானும் அவ்லூர்க்குப் போதுவல் என முழுவதுந்தழுவுவதூடும் அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப்போதுவல் என ஒருபுடைதழுவுவதூடுமென இருவகைத்தாம்” என்றார்: இதன்கண் இரண்டு தலைக்கரைக்குறித்தா ரென்பதல்லது வேறுகூறலாகாது. இவ்லூர்கள் செல்வார்க்கு நெறி ஒருபுடையொன்றுத் திடனுணரப்படும்.

இனிச் சேரர்கள் கடன்மலைநாட்டினின்று கொங்குநாட்டு வந்தார்கள் என,

“உற்றநாட்டையொழிந்துயர்கொங்குகேர்க்

தெற்றுசீர்ந்திக்காஞ்சியையப்பித்தனன்” (பேருரப்-குலசே.)

என்பழிப்போலக் காணப்படின் அது சேரமான்பெருமானுயனுர் காலத்தையுடுத்தாகுமென்றும், அது பழையசேர்காலத்தாக தென்றுந் துணிந்துகொள்க. பழையசேரர் மேல்கடற்கரைநாடுகளையும் அகாட்டுக்கொங்குமண்டலத்தையுஞ் சேர ஆண்டனரென்றும், அவர்க்கு மேல்கடற்கரையிற் ரெண்டி, முசிரி, மாங்கை முதலிய பெரிய பட்டினங்களும், அகாட்டுக்கொங்குமண்டலத்து வஞ்சிமா கோகிய கருஞூர்த்தலைநகரும் உண்டுஎன்றும் தொன்னால் பின்னால் முதலாகப் பன்னால்கொண்டும் உணர்துகொள்க. இன்னும் விரிப் பிற் பெருகும்.

(கொங்கு குடுபுலமாங் கோச்சேரன் வஞ்சிநக  
ங்கு வியன்கருஞ் ராமென்ன—விங்குணரா  
மாந்த ரூளத்து மயக்கறுத்தேன் சேதுபதி  
வேந்தன் பணிக்க விழைந்து.)

→ ஓனிரைவேறியது. →

\* (சிலப் - வாந்தது.) “வாழியரோவாழிவருபுனனீர்த்தண்பொருள், ஒழித்தும் வஞ்சியார்கோமான் நன்றெலுகுலமே.”

## பிழைத்திருத்தம்.

---

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
5	14	பட்டதன்மைபான்	பட்டதன்மையாற்
8	24	கொங்கர்	கொங்கர்க்
15	11	பயந்தவொரு	பயந்தவொரு
22	15	‘கொங்கர்’	‘கொங்கா’
”	16	உ. ருதலெல்லாம்	உ. ருதலெல்லாம்
26	1	அனபான்	அனபாபன்
49	10	மேற்கூடிய	முற்காட்டிய
76	17	பொட்டகம்	பெட்டகம்
82	11	ஏந்த	ஏந்து
109	22	சிறுபதி	சிறுபகுதி
130	9	தெயவம்	தெய்வம்
136	15	குளமுற்றுத்துத்	குளமுற்றுத்துத்

12-ஆம்பக்கம் 4-வதுவரியில் தொண்டைநாடு என்பதேனை, தொண்டைநாடு, மலைநாடு என்றும் 29-ஆம்பக்கம் 22-ஆம்வரியில் இதனுற் சோன்னுடு கருவுரையுடுத்ததென்றும் என்றிருப்பதை இதனுற் கருவூர் சோன்னுட்டையுடுத்ததென்றும் 45-ஆம்பக்கம் 8-ஆவது வரியிலும் 27-ஆவதுவரியிலும் ஒயைமகள் மாதரி என்றிருப்பதை ஒயைதாய் மாதரி அல்லது மாதரி என்றும் திருத்திக்கொள்க.

---